



University of Jaffna
650
YAR
249853(AR; MAIN)

87-88

மாணவ உலகின் வைர ஏணி

NIRU TUITION CENTRES

Station Road,

Kondavil

G. C. E. A/L 90 யூலை - 15-ல்

விஞ்ஞானம்

கலை, வர்த்தகம்

பொளதீகம்	— திரு. சௌந்தி
இரசாயனம்	— திரு. செல்வா
தூயபிரயோகம்	— திரு. கிருஷ்ண
தாவரவியல்	— திரு. பாலா
விவங்கியல்	— திரு. ஞானம்

பொருளியல்	— திரு. சின்னத்தம்பி
கணக்கியல்	— திரு. மரியதாஸ்
வர்த்தகம்	— திரு. தேவா
புளியியல்	— திரு. வேலா
இந்துநாகரீகம்	— திருமதி அருள்நங்கை
அளவையியல்	— திரு. S. S. மனோகரன்
தமிழ்	— திரு. குழந்தை
அரசியல்	— திரு. மஹாப்

ஆண்டு-5 முதல் ஆண்டு-11 வரை சகல பாடங்களும் பட்டதாரி ஆசிரியர் குழுவினால் கல்வி கற்பிக்கப்படுகின்றன.

G. C. E. O/L ஆண்டு - 9, 10-ம் வரை

கணிதம்	— திரு. இந்திரன்
விஞ்ஞானம்	— திரு. இரா. செல்வவடிவேல்
சமூகக்கல்வி	— திரு. வேலா
தமிழ்	— திரு. பண்டிதர்
ஆங்கிலம்	— திரு. மகாலிங்கம்
வர்த்தகம்	— திரு. நவம்

ஆண்டு - 5, 6, 7, 8-ம் ஆண்டு வரை பட்டதாரி ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த சேவை

நிரு புயூசன் சென்ரர்

புகையிரதநிலைய வீதி,

கோண்டாவில்.

6505
76C
AR



வணிகமலர்

COMMERCE JOURNAL



1987 - 1988



650
YAR

சூலகம்
ஸ்ரீகங்கை கழகம்
யாழ்ப்பாணம்

ARCHIVES

University of Jaffna
249853

Library

249853

249853

S. Comanasegular
தலைவர்

வெளியீடு :
வணிக மாணவர் மன்றம்
(பகுதி நேரம்)
தொழில் நுட்பக் கல்லூரி
யாழ்ப்பாணம்

Published by :
Commerce Students' Association,
(Part Time)
J/Technical College,
Jaffna.

ARCHIVES

✓N.A


மலர் ஆலோசனைக் குழு

திரு. க. ஜெயரெத்தினம்
 அமரர் மா. திருநாவுக்கரசு
 திரு. இ. இலங்காதுரை
 திரு. W. J. சூசைரத்தினம்
 திரு. சு. சுந்தரம்பிள்ளை




மலர்க் குழு

செல்வன் ப. சுசிதன்
 ,, செ. ஞானசேகரம்
 ,, ப. சிவலோகநாதன்
 ,, ஆ. தயானந்தன்
 செல்வி து. குமுதினி
 ,, வை. மீனலேட்சனி
 ,, வா. சியாதா
 ,, செ. சிவசொருபி
 ,, ந கௌரி
 ,, கு. குணவதி



எமது கல்லூரியின் முகப்புத் தோற்றம்.

ARCHIVES



கல்லூரிக் கீதம்

இராகம்: மோகனம்]

[தாளம்: ஆதி :

ஆக்கியோன் : சு, சுந்தரம்பிள்ளை [பி. ஓ. எல்.]

வாழ்க வாழ்கவே வளமார் எமது
தொழிற் கூடம் வாழ்க வாழ்கவே

இலங்கைத் தீனின் இலங்கு யாழ் நகரின்
கலங்கரை விளக்கமாய்க் கலங்கிரூன் துடைத்து
நிலவும் கோயில் நிறையா ஏழையும்
நலம்பெற உதவும் நமது கல்லூரி

வாழ்க வாழ்கவே !

நேயமிகு நியூஸிலாந்து நிதியுதவ நம்மவர்
ஓயாத உழைப்புதவ, உருவெடுத்த நங்காய்!
ஆயிரம் தொளாயிரம் ஐம்பதும் எட்டும்
தோயும் ஆண்டு தோன்றிய தங்காய்!

வாழ்க வாழ்கவே !

கணிதம் மின்சாரம் கட்டிடம் தட்டெழுத்து
வணிகம் லோகம் வாய்த்த சுருக்கெழுத்து
அணிபெறும் எந்திரம் ஆய நற்கலைகள்
அணிசெய்யும் எங்கள் தொழிற் கல்லூரி

வாழ்க வாழ்கவே !

வேலை பெற்றிட வீடு ஒங்கிட
வாலிபர் நங்கையர் வந்து பணிந்திட
கோலக் கலைகள் கொடுத்து உதவிடும்
சீலக் கோவில் செந்தமிழ் வளத்துடன்

வாழ்க வாழ்கவே !

மன்ற கீதம்

இராகம்: சண்முகப்பிரிய

தாளம்: ஏகம்

பல்லவி

வாழ்க வாழ்க வாழ்கவே
வணிக மன்றம் வானுயர்ந்து
வையம் வாழ்த்தவே.

அநுபல்லவி

யாழ் தொழில் நுட்பக் கல்
லூரி வாழ்கவே!
கற்றுத் தொழில் மிக்குயரக்
கலைகள் வாழ்கவே!
நியூசிலாந்து தந்த நிதி
அத்திவாரமே!
நிகரிலாது வானளாவி
நிற்கும் கூடமே! (வாழ்க)

ஆயிரத்துத் தொளாயிரத்து
ஐம்பத் தெட்டதில்
அமைந்த தொழில் நுட்பக் கல்
லூரி வாழ்க வாழ்கவே
பழமை பேசும் யாழ் நகரின்
புதுமை காணவே!
பலரும் சேர்ந்து தொழிலின் நுட்பம்
பயிலுஞ் சாலையே! (வாழ்க)

கொக்குவில் எழுந்து விண்ணை
முட்டுஞ் சாலையே!
மிக்குயர்ந்த நுண்கலைகள்
விளங்கும் சாலையே!
வணிகம் கணக்குப் பதிவியலும்
வளர்க வாழ்கவே
வாணிபத்தின் தரமுயர
வையம் வாழ்கவே! (வாழ்க)

சுருக்கெழுத்தில் பிட்மன் முறை
சொல்லும் மார்க்கமும்
சுப்பிர மணியன் கண் சுரு(று)க்கு
பயிலும் மன்றமே!
தட்டொடு சுருக்கெழுத்துத்
தரமு மோங்கவே
தமிழினோடு ஆங்கிலமும்
தழைத்து வாழ்கவே! (வாழ்க)

அலுவலகத்தில் எமது அதிபர்



திரு. கி. இராஜேந்திரா
B. Sc [Agric] Hons [Poona] Dip in Edu. [Cey]

சென்னை நகராட்சி



சென்னை நகராட்சி
பொது இயக்குநர் அலுவலகம்

நமது தொழில் நுட்பக்கல்வா

அதிபர் திரு. சி. இராஜேந்திரா அவர்களின் ஆசியுரை

நமது கல்லூரியில் வணிக மாணவர் சார்ந்த வணிக மாணவர் மன்றம் நீண்ட காலமாக சிறப்பான முறையில் செயற்பட்டு வந்துள்ளது. அஃது தனது செயற்பாடுகளைச் சான்றுப்படுத்திச் சிறப்பிக்கும் வகையில் காலத்துக்கு காலம் 'வணிகமலர்' என்ற பெயரில் சிறப்பு மலர்களை வெளியீடு செய்து வந்துள்ளது. கடைசியாக 1976 1977ம் ஆண்டில் இம் மலர் வெளியாகியது. அதன் பின்னர் கடந்த பல வருடங்களாக இம் மன்றத்தின் செயற்பாடுகள் அதிகளவில் முனைப்புப் பெறவில்லை. ஆயினும் 1985ன் பின்னர் வணிகத்துறைசார் பகுதி நேர மாணவர்கள் இம் மன்றத்தினைச் சீரமைத்துப் புதுப் பொலிவுடன் செயற்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

இம் மன்றத்தினர் கல்லூரி மாணவர்களின் பொதுவான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுடன் ஆசிரிய மாணவ நல்லுறவை செவ்வனே வளர்த்து வருகின்றார்கள். மற்றும் சிறப்புமிகு முறையில் கலை, கலாச்சாரம், சமயம் கல்லூரியின் ஏனைய நலனோம்பு விடயங்கள் ஆகியவற்றில் மிகவும் ஆக்க பூர்வமான பயன்தகு பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.

இவற்றிற்கு சிகரம் வைத்தாற் போல கடந்த பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புதுப் பொலிவுடன் வணிக மலரைத் தற்போது வெளியீடு செய்துள்ளார்கள். இம் முறை மலரானது முன்னரைக் காட்டிலும் சிறப்பான முறையில் பரீட்சைப் பெறுபேறுகள் உட்பட பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாக இம் மலர் வெளி வருகிறது.

இந் நிலையில் இம் மலரையும், மலரை வெளியீடு செய்த மாணவ சமுதாயத்தையும், இறைவன் அருளால் அனைத்து நலன்களும் பெற்றுச் சிறப்புற வேண்டி இத்தால் எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நன்றி

— அதிபர்

எமது கல்லூரிப் பதிவாளர்



திரு சி. கமலேஸ்வரன்.
G. C. S. (supra)

ஆசியுரை

இலங்கையின் கனிஸ்ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் ஒன்றாக யாழ்ப்பாணத்தின் கண் விளங்குகின்ற எமது தொழில் நுட்பக் கலைக்கூடத்தில் வணிகத்துறையில் பயிலும் பகுதிநேர மாணவர்களின் விடாமுயற்சியாலும் அயராது உழைப்பினாலும் எமது கல்லூரியின் முப்பதாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டும் இம்மலர் வெளியிடுவதையிட்டு நாம் பெருமையடைவதோடு மாணவர்களின் முயற்சி மென்மேலும் வளர்ச்சியடைந்து வணிகமலர் வெளியீடும், விழாவும் சிறப்படைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி ஆசி கூறுகிறேன்.

— பதிவாளர்

தொழில் நுட்பக் கல்லூரி

யாழ்ப்பாணம்

வணிக மாணவர் மன்றம்

(பகுதி நேரம்)

1987 - 88

நிர்வாக்சபை

காப்பாளர் :

திரு. சி. இராஜேந்திரா (அதிபர்)

உபகாப்பாளர் :

திரு. க. ஜெயரத்தினம் (உப அதிபர்)

சிரேஷ்ட பொருளாளர் :

திரு. W. J. சூசைரத்தினம்

(விரிவுரையாளர்)

கணக்காய்வாளர் :

திரு. எஸ். உமாமகாந்தன்

(விரிவுரையாளர்)

தலைவர்	—	செல்வன் செ. ஞானசேகரம்
செயலாளர்	—	செல்வன் ப. சிவலோகநாதன்
பொருளாளர்	—	செல்வி சி. உஷா
உபதலைவர்	—	செல்வி து. குமுதினி
உபசெயலாளர்	—	செல்வன் வே. கந்தசாமி
பத்திராதிபர்	—	செல்வன் ப. சுகிதன்
அககணக்காய்வாளர்	—	செல்வி கு. குணவதி

உறுப்பினர்கள் :

செல்வன் ஆ. தயானந்தன்	செல்வி வே. ஸ்ரீகௌரி
செல்வி ப. வைதேகி	செல்வன் தி. யோகேஸ்வரன்
செல்வி வா. சியாதா	செல்வி செ. சிவசொசுபி
செல்வி பூ. அருந்ததி	செல்வி ச. ஜெயவதனி
செல்வி வை. மீனலோசனி	செல்வி ந. மாதவி
செல்வன் வே. திருக்குமரன்	செல்வி புஷ்பலதா
	செல்வி ந. கௌரி

A FINANCE COMPANY ON THE MOVE AHEAD

We are fit growing
and forward looking,
Our customers grow together
with us.

SHABRA - Your Friend in Finance

Sound Experienced and Flexible in matching its
Services to meet your financial requirements.

THE RANGE OF DEPOSIT FACILITIES

(1) Term Deposits

PERIOD	MONTHLY	MATURITY
03 months	—	14%
06 months	—	16%
12 months	16%	17%
24 months	17%	18%
36 months	18%	—

(2) Investment Saving Deposits

Monthly regular deposits of Rs: 100/- and multiples
there of - interest is compounded monthly.


(3) Certificate of Deposits

For further details, Please contact:-

SHABRA UNICO FINANCE LIMITED

New Bullers Road,
Colombo - 4.

207, Power House Road,
Jaffna.

 589310, 500576.

தலைவர் சிந்தையிலிருந்து

வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்துக் கொக்குவிலேனும் ஊரில் தனிப்பெரும் தொழில் நுட்பக் கல்லூரியாக ஆயிரத்தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டாம் ஆண்டிலே நியூசிலாந்தின் நிதியுதவியுடன் அமைந்து இன்று முப்பதாம் ஆண்டைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இம்மலரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

எமது கல்லூரி கடந்த காலங்களில் கணக்காய்வாளர்கள், கணக்காளர்கள், பொறியிலாளர்கள், விரிவுரையாளர்கள், போதனாகிரியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களைப் படைத்துள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டவர்களில் பலர் “எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு” என்ற வாக்கியத்துக்கமைய தங்கள் சேவையை எங்கள் கல்லூரியிலும் ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் எமது பயிற்சி நெறிகளைப் பொறுத்தவரையில் அவற்றுடன் தொடர்புடைய உத்தியோகஸ்தர்களின் போதனைகள் முக்கியமானதாகும். இதற்கிணங்க புறப் போதனாகிரியர்களை நியமித்தும், ஊக்குவித்தும் எமது கல்வியை சிறப்பாக தொடர கல்லூரி நிர்வாகம் சேவையாற்றி வருகின்றது. அத்துடன் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் எமது போதனைகள் தடைப்படக்கூடாது என்ற ஆவலுடன் அதிபரும், ஏனைய நிர்வாகிகளும் சேர்ந்துழைத்து இன்று தடையின்றி போதனைகள் நடைபெற ஏற்பாடு செய்துள்ளார்கள். மேலும் விரிவுரையாளர்களும் போதனாகிரியர்களும் தங்கள் சிரமங்களைப் பாராது எமக்குப் போதனைகளை ஒழுங்காக வழங்குவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளார்கள்.

ஆனால் எமது கல்லூரியின் மகத்துவத்தையோ, தரத்தையோ எம்மவரில் பலர் சிந்திப்பது கிடையாது. இகனால் பல பயிற்சி நெறிகளை தொடர்ந்து நடாத்த முடியாமல் மூடிவிடவேண்டிய நிலையிலுள்ளது. ஆதலால் இக் கல்லூரியில் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளைவிட்டு வெளியேறும் மாணவர்களில் பல்கலைக்கழகத்திற்குச் செல்பவர்களைத் தவிர ஏனையோருக்கான பல்கலைக்கழகத் தரத்திற்கு ஈடான பயிற்சி நெறிகளும் ஏனைய தரங்களிலான பயிற்சி நெறிகளும் காத்துக்கிடக்கின்றன. இதனை மாணவர்கள் உரிய காலத்தில் (மே, யூன் மாத வர்த்தமானியில் பார்த்து) விண்ணப்பித்து சிறந்த முறையில் கற்று டிப்ளோமாப் பட்டத்தையும் / தராதரப்பத்திரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் க. பொ. த (சா. த) க்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கற்றவர்களுக்கென வானொலி பேணல், பொருத்துதல், மின்சார இணைப்பு போன்ற இன்னும்பல தொழிற்கற்கைத் தரத்திலும், க. பொ. த. (சா. த) பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்தவர்களுக்கென சுருக்கெழுத்து தட்டெழுத்து, கணக்கியல் ஆங்கில தராதரப்பத்திரங்களுக்கான வணிகத்துறைப் பயிற்சி நெறிகளும், படம் வரைஞர், தொழில் நுட்பவியலிலான தராதரப்பத்திரங்களுக்கான பொறியியல் துறைப்பயிற்சி நெறிகளும், பல்கலைக்கழகப் பட்டம் / பல்கலைக்கழக இடைமணிப் பரீட்சை / க. பொ. த. (உ. த) பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றவர்களுக்கென கணக்கியல் / வர்த்தகவியல் / தொழிற்கற்கை / ஆங்கில டிப்ளோமா பயிற்சி நெறிகளும் எம் கல்லூரியில் சிறப்பாகவுள்ளதுடன் டிப்ளோமாப் பட்டத்தை பெறக்கூடிய பயிற்சி நெறிகளை வணிகப்பிரிவு தன்னகத்தே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டிப்ளோமா பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிப்பவர்களில் பல்கலைக் கழகத்தில் பயின்றுகொண்டிருப்பவர்களில் சிலர் இங்கும் விண்ணப்பித்து பல்கலைக் கழகம் புக முடியாதவர்களின் கல்வி வாய்ப்பை தடைசெய்கிறார்கள். இவ்விடயத்தை எல்லா தரத்தினரும் புரிந்து தடுத்து நிறுத்தாவிட்டால் உயர்தர மாணவர்களில் பலர் பாதிக்கப்பட்டுகொண்டேயிருப்பார்கள் என்பது திண்ணம்.

அத்துடன் நாம் இக்கட்டான சூழ்நிலையின் மத்தியில் எமது போதனா நெறியைப் பயின்று கொண்டிருக்கும் வேளையில் எமது மன்றம் கல்லூரியில் அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சைகள் காலம் கடந்து நடைபெறுதல், பெறுபேறுகள் காலம் கடந்து வெளி வருதல் தொடர்பான மகஜர் ஒன்றைத் தயாரித்து எம் கல்லூரி மாணவர்களின் கையொப்பத்துடன் உரிய முறையில் தொடர்பு கொண்டதனால் 1986/87-ல் உரியவேளையில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் 1987/88க்குரிய பரீட்சைகளும் உரிய நேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் இனித் தொடர்ந்துவரும் காலங்களிலும் இவ்வாறு நடைபெறுமென உயர் கல்வியமைச்சு உறுதியளித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கானதும், விரிவுரையாளருக்கானதுமான உபசார வைபவங்களை அவ்வக்காலப்பகுதியில் நடாத்தியதுடன், சிரமதான நிகழ்ச்சிகளில் ஒன்றான கடந்த கால சம்பவங்களால் சேதமடைந்த 15 இலக்க வகுப்பறையின் கூரையை "சர்வோதய" யாழ்ப்பாணக் கிளையின் பொருளுதவியுடனும், எமது மன்ற அங்கத்தவர்களின் சிரம தான முயற்சியினாலும் தற்காலிகமாக திருத்தியமைத்து வகுப்புக்களை நடாத்த வழிசமைத்துள்ளோம். இக் காலத்தில் எமது பகுதியில் ஏற்பட்ட சம்பவங்களால் எம்மை விட்டு பிரிந்த நிர்வாகஸ்தர்கள், போதனாசிரியர்கள், ஊழியர் ஆகியோருக்கான அஞ்சலியும் உரிய முறையில் செலுத்தியுள்ளதுடன்,

இம்மலரை வெளியிட பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் எமக்கு ஒத்துழைப்பு நல்கிய மன்ற அங்கத்தவர்கள், அதிபர், பதிவாளர், உப அதிபர் வணிகத்துறைத் தலைவர், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், ஊழியர்கள், சகமாணவர்கள், வர்த்தக ஸ்தாபனத்தினர் அனைவருக்கும் பேரன்புடன் நன்றி கூறுகின்றேன். மேலும் இவ்வாறு தொடர்ந்து வரும் காலங்களிலும் இம்மலர் மலர எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகிறேன்.

நன்றி

செ. ஞானசேகரம்
தலைவர்

நுழைவாயில்

“வணிக மலர்” பத்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் தனது பழைய இல்லத்தில் தோன்றுகிறது. வரவேற்பு உபசாரம் எல்லாம் தடல்புடலாகத்தான் இருக்கும் மறைந்திருந்த மங்கை உற்றார் உறவினருக்கு உவகை அளிக்க உலவ வருகிறது. 1976/77 ஆண்டில் காட்சியளித்தவள். 1985 ஆம் ஆண்டில் வீடு திருத்தியமைக்கப்பட்டிருந்தும் ‘வணிக மலர் வரமறுத்து விட்டாள்’ ஏதோ ஒருவகை ஊடல்.

பழைய முனையில் செயலாளராகவும் பின் பொருளாளராகவும் இருந்து திரு. செ. ஞானசேகரம் அவர்கள் ஆக்கம் இழந்தேடுமன் நலமாரது ஊக்கம் ஒரு வந்தும் கைதூடையார் என 1987/88 ஆம் ஆண்டில் தலைவராகவும் வணிக மலரையும் பிறந்தகத்தில் வரவேற்கிறார். “வணிக மலர்” புதுவனிதையாகப் பொலிவுடன் தோற்ற எமது கல்லூரி அதிபர், உப அதிபர் வணிக துறைத்தலைவர் விரிவுரையாளர்கள், பதிவாளர், சக மாணவர்கள் எல்லோருமே ஒரே நோக்குடன் உழைத்தவர்கள் எல்லோருக்கும் எனது உள்ளங்களிந்த வாழ்த்துக்கள்.

வணிகமன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், சக அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்ததின் பயனே எமது நங்கை பத்தாண்டுக்குப்பிறகு திருப்பி வந்தது.

வணிக மலரின் வருகையை எதிர்பார்த்து எம்மையெல்லாம் நெறிப்படுத்திய போஷகர், உப அதிபர், வணிக துறைத்தலைவர் ஆகியோருக்கும் எமது மனம் நிறைந்த நன்றி.

கவிதைகள் புனைந்தோர், கட்டுரைவரைந்தோர், பணமுதவியோர் எல்லோருக்குமே எமது மனமார்ந்த நன்றி

பத்திரிகையாளரின் பேரூ முனையில் வணிக மலரை மலர்விக்க

பத்மநாதன் சுஜிதன்

மலர்க! வணிகமலர்!

- நிறுவன அடையாள அட்டைகளைச் செய்து கொள்ள
- தேசிய அடையாள அட்டை, போட்டோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பேணலும், செய்து கொள்ளலும்
- போட்டோ ஸ்ரற் பிரதிகளை பெற்றுக்கொள்ளவும்
- ரோனியோ வேலைகளைச் செய்து கொள்ளவும்
- சகல தமிழ், ஆங்கில ரைப்பிங் வேலைகளுக்கும்
- எலக்ரோனிக் ஆங்கில ரைப்பிங் வேலைகளுக்கும்


என்றும் நம்பிக்கையான நிறுவனம்

கிளின் கட்

239, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம்

வணிக மலர் சிறப்புற வாழ்த்துக்களும்

வைரக்கல் நகை வியாபாரம்



ஓடர் நகைகள் 22 கரட்டில்
குறித்த தலணையில்
செய்து கொடுக்கப்படும்


செல்லையா சிவபாதலிங்கம்

218 H, கஸ்தூரியார் வீதி

யாழ்ப்பாணம்



23794



சைவப்புலவர் அ. ஸ்ரீஸ்கந்தராசா

B. A. (Econ) M. A. Dip in Edu
உப அதிபர் (1988-5-25 வரை)



திரு. க. ஜெயரத்தினம்

B. Com, M. Com Dip in Business & Financial Adm.
உப அதிபர்



திரு. A. D. R. கோமல்

Dip in Accountancy, Higher Commercial Certificate.
வணிகத்துறை தலைவர்

பகிரக்கூடிய லாபம்

Divisible Profit

K. JAYARATNAM

Vice Principal

B. Com, M. Com,

Dip in Business and Financial Adm.

ஒரு கம்பனியைப் பொறுத்த மட்டில் அது வேறுபட்ட பல பிரிவினரின் நலன்களைப் பாதிக்கின்ற காரணத்தால் சரியான இலாபத்தினைக் காணுதல் அவசியமாகும். தவறான முறையில் இலாபம் கணக்குகளில் காட்டப்பட்டு, உண்மையான இலாபத்தினை விட அதிகமாக இலாபம் கணித்தல் செய்யப்பட்டு, மேலும் அந்த லாபம் பங்குதாரர்கட்டு பங்கு லாபமாக பகிரப்படுமாகில் அது அங்கத்தவர்களின் மூலதனத்தில் குறைவினை ஏற்படுத்தும். மூலதனத்திலிருந்தே லாபம் கொடுத்தாகும். மேலும் மூலதனத்திலிருந்து பங்குலாபமாக கொடுக்கப்படுமாகில் அது தொகுதிக் கடன் பத்திரகாரர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதிக்கும் அவ்வாறு மூலதனத்திலிருந்து இலாபம் கொடுக்கப்படுமாகில் அது தொகுதிக் கடன் பத்திரகாரர்கட்கு ஈடாக கொடுக்கப்பட்ட சொத்துக்களைக் குறைவடையச் செய்யும்.

தவறான முறையில் பங்குலாபம் பகிரப்படுமாகில் அது கம்பனியின் நிதியினைக் குறைவடையச் செய்யும். பின்னர் மிஞ்சக் கூடிய ஏனைய சொத்துக்கள் சாதாரண கடன் கொடுத்தோருக்கு கொடுப்பதற்கு போதாமல் போகும். இதனால் மூலதனத்திலிருந்து இலாபம் பகிரப்படுமாகில் அது சாதாரண கடன் கொடுத்தோரினையும் பாதிக்கின்றது.

இலாபம் என்ன என்பதனை கம்பனிச் சட்டம் வரையறை செய்யவில்லை ஆனால்

கம்பனிச் சட்டத்தில் சில நிதிகளிலிருந்து பங்குலாபம்கொடுக்கப்படுதல் தவிர்க்கப்பட்டுள்ளது. அவையாவன

1. பங்கு வட்டக் கணக்கு கம்பனிச் சட்டம் 1982ம் ஆண்டு 58 ம் பிரிவு.
2. மூலதன மீட்பு ஒதுக்க நிதி கம்பனிச் சட்டம் 1982ம் ஆண்டு 57ம் பிரிவு.

மேலும் கம்பனிகளின் அமைப்பு அகவிதிகள் "இலாபத்திலிருந்து அன்றி வேறு எந்தவிதமாகவும் பங்கு லாபம் கொடுத்தல் கூடாது" என்ற விதியினைக் கொண்டுள்ளன.

இருப்பினும் இலாபம் எது என வரையறை செய்யப்படவில்லை. ஆகவே பங்கு லாபமாக பகிரக் கூடிய இலாபம் எது என்பதனை முடிவு செய்வதற்கு முன்னர் இலாபம் பற்றியும் பகிரக்கூடிய இலாபம் பற்றியும் நடந்துமுடிந்த முக்கியமான வழக்குகளின் முடிவுகளை ஆராய்தல் சிறந்ததாகும்.

தி ஸ்பானிஸ் புறஸ்பற்றிங் கம்பனி
The Spanish Prospecting Co. Ltd

இவ்வழக்கில் Aயுடனும் Bயுடனும் கம்பனி ஓர் உடன் படிக்கை செய்திருந்தது. அவ்வுடன்படிக்கையின் படி Aயும் Bயும் மாதச் சம்பளமாக £41-13 Sh-4d யை இலாபம் இருந்தால் மட்டுமே பெறுதல் வேண்டும். ஆனால் அச் சம்பளம் திரண்டதாகும். அதாவது இலாபம் இல்லாமல்

போன ஆண்டுகளுக்கான சம்பளம் நிலுவையாக இருந்தது. பின்னர் இலாபம் ஈட்டுகின்ற போது அந் நிலுவைச் சம்பளமும் சேர்த்தே கொடுக்கப்படல் வேண்டும்.

பங்குகளை கொள்வனவு செய்து விற்பதும் கம்பனியின் வியாபாரத்தில் அடங்கும் கம்பனியிடம் குறிப்பிடப்பட்ட தொகைக்கு தொகுதிக் கடன் பத்திரங்கள் இருந்தன. ஆனால் அது புத்தகத்தில் எப்பெறுமதியும் இல்லாது இருந்தது.

அத்தொகுதிக் கடன் பத்திரம் விற்காது இருக்கும் போதே கம்பனி கலைக்கப்பட்டது. கம்பனி கலைக்கப்பட்ட போதும் கம்பனியின் கலைப்பிற்கு பொறுப்பானவரால் (Liquidator) தொகுதிக் கடன் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு பணம் தேறப்பட்டது. விற்றுத் தேறிய தொகையை இலாப நட்ட கணக்கில் செலவு வைக்கும் படி Credit Aயும் Bயும் கோரினார்கள். இவர்களின் கோரிக்கை கீழ் நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி கலைப்பின் போது சொத்துக்கள் தேறியதனால் ஏற்படும் இலாபம் வியாபாரத்தால்வந்த லாபம் அல்ல என்பதாகும்.

ஆனால் மேல் அப்பீல் நீதி மன்றம் (Court of Appeal) இத் தீர்ப்பினை மாற்றி அமைத்தது. அந்த தொகுதிக் கடன் பத்திரத்தால் தேறிய தொகை இலாப நட்ட கணக்குக்கு செலவு வைக்கப்படல் வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.

கிராப்ரீ தோமஸ் எதிர் கிராப்ரீ Crabtree Thomas Vs Crabtree

விருப்புறுதியாளர் (Testator) ஒருவர்தனது மனைவியின் நலன் கருதி வியாபாரத்தினை தொடர்ந்து நடத்தும் பொறுப்பினை நன் நம்பிக்கையாளருக்கு (Trustee) வழங்கினார். வியாபாரத்தினை நடத்திவந்த நன்நம்பிக்கையாளர் நிதியாண்டு முடிவில் இயந்திர சாதனங்களுக்கு புத்தகமதிப்பின் படி ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுமானத்தேய்வாக கணக்கிட்டு அதன்பின்னரே

இலாபத்தொகையினை முடிவு செய்தனர். இம் முடிவிற்கு வாதி (விருப்புறுதியாளரின் மனைவி) எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடர்ந்தார். இவரின்வாதம் பெறுமானத்தேய்வு செய்யாமலே இலாபம் கணக்கிடப்படல் வேண்டும் என்பதாகும். ஆனால் தீர்ப்பு நன் நம்பிக்கையாளருக்கு சாதகமாகவே வழங்கப்பட்டது. அதாவது இத்தீர்ப்பின் படி பெறுமானத்தேய்வு செய்யப்பட்ட பின்னர்தான் இலாபம் கணிக்கப்படல் வேண்டும் என்பதாகும்.

எட்வேட் எதிர் சவுந்ரன் கோட்டல் கம்பனி லிமிட் Edwards Vs Sounton Hotel Co Ltd

இந்த வழக்கில் ஒவ்வொரு ஆண்டும் இலாபத்தில் 20 வீதம் பெறும் இயக்குனர் ஒருவர் எழுப்பிய பிரச்சனைக்கு இந்தலாபம் நிலையான சொத்துக்களில் சாதாரண பெறுமானத்தேய்வு கழித்த பின்னரே கணிக்கப்படல் வேண்டும். மேலும் இத்தீர்ப்பில் பெறுமானத்தேய்வு நேர்கோட்டு முறையில் தான் கணிக்கப்படல் வேண்டும். ஒடுங்குபாகமீதி முறையில் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒடுங்குபாகமீதி முறையில் சொத்துக்களின் ஆரம்ப காலத்தில் அதிகமான சீரற்றதொகை பெறுமானத்தேய்வு செய்யப்படுவதால் சரியானதல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வழக்கில் இலாபத்தினைக் கணிப்பதற்கு வருமானவரி கழிக்கப்படல் கூடாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு தரகு அந்தத்தரகினை வரவுவைப்பதற்கு முன்னுள்ள இலாபத்திலேயே கணிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லீ எதிர் நியூசேற்றல் அஸ்பால்ட் கம்பனி லிமிட்

Lee Vs Neuchatel Asphalte Co Ltd

சுவிட்சர்லாந்தில் சுரங்கங்களை வாங்கி தொழில் தொடங்குவதற்கென ஒரு கம்பனி தொடங்கப்பட்டது. அக்கம்பனி

தனது இலாபத்தொகையினை பெறுமானத் தேய்விற்கு எவ்வித ஒதுக்கமும் செய்திடாமல் முழுமையாக முன்னுரிமைப் பங்குதாரர்கட்கு பங்குலாபமாக செலுத்த விரும்பியது. பெறுமானத் தேய்வுக்கு ஒதுக்காமல் பங்குலாபம் கொடுப்பது முறையாகாது என லீ (Lee) என்ற சாதாரண பங்குதாரர் ஏனைய சாதாரண பங்குதாரர்கள் சார்பிலும் தனது சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்தார். தீர்ப்பு லீக்கு எதிராக வழங்கப்பட்டது. "கம்பனியின் அமைப்பு அகவிதி குத்தகைக்கு பதில்வைப்பு (replacement) அல்லது புதிப்பித்தல் (Renewal) போன்றவற்றிக்கு இலாபத்தலிருந்து ஒதுக்கப்பட வேண்டும்" எனக்குறிப்பிடவில்லை. மேலும் தேயும் சொத்துக்களைக் (Wasting Assets) கொண்டு அமைக்கப்படும் கம்பனி குத்தகைக்காலம் முடிவடைந்தவுடன் தானாகவே கலைப்பு நிலையை அடைந்து விடுவதானால் இடையில் பெறுமானத்தேய்விற்கென எவ்வித ஒதுக்கமும் தேவையில்லை என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆகவே இவ்வழக்குத் தீர்ப்பின்படி அமைப்பு அகவிதி அனுமதிக்குமாயின் தேயும் சொத்துக்களுக்கு பெறுமானத்தேய்வு ஒதுக்கம் செய்யாமலே பங்குலாபம் வழங்கலாம் என்பதாகும்.

போல்டன் எதிர் நேட்டால் லாண்டு அண்டு கலாணை சேசன் கம்பனி
Bolton vs Natal Land And Colonisation Company

1882 ஆம் ஆண்டில் நேட்டால் லாண்டு கம்பனி தனக்கு ஏற்பட்ட அறவிடமுடியாக்கடனான 70000 பவுன்களை தனது இலாப நட்டகணக்கில் கணக்கில் வரவு வைத்து அதே நேரத்தில் தனது சொந்த நிலத்தில் ஏற்பட்ட மதிப்பேற்ற தொகையினை (அறவிடமுடியாக்கடனளவு தொகை) இலாப நட்டக்கணக்கில் செலவு வைத்து செம்மையாக்கியது.

1885 ஆம் ஆண்டில் கம்பனி இலாபத்தினை ஈட்டி அதனிலிருந்து பங்குலாபம் பிரேரிக்கப்பட்டது. போல்டன் என்ற வழக்காளி பங்குலாபம் கொடுக்கப்படுவதை தடைசெய்யும்படி கோரி நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந்தார். அவரின்வாதத்தின்படி 1885 இல் முன்னர் மிகைமதிப்பு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு தற்போது குறைவடைந்துள்ளது. ஆகவே அந்தத்தேய்மானத்திற்கு (மதிப்பிறக்கத்திற்கு) ஈடு செய்தபின்னர் தான் பங்குலாபம் கொடுக்கலாம் என்பதாகும்.

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி பங்குலாபம் கொடுக்கப்படுகையில் கம்பனியின் மொத்த மூலதனம் சரியாகவே உள்ளது என்று காட்டத் தேவையில்லை என்றும் ஆகவே மூலதன நட்டத்தை ஈடுசெய்யாமல் நடப்பு லாபத்திலிருந்து பங்குலாபம் கொடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தார்.


ஆகவே இவ்வழக்கின் தீர்ப்பின்படி மூலதன நட்டத்தை ஈடு செய்யாமல் வருமான லாபத்திலிருந்து பங்குலாபம் கொடுக்கலாம்

வெர்னர் எதிர் ஜெனரல் அன்ட் கமர்சியல் இன்வெஸ்ட் மென்ட் டிரஸ்ட் லிமிட்டட்

Verner Vs General and Commercial Investment Trust Ltd.

இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நன் நம்பிக்கை கம்பனி (Trust Company) 600000 பவுன்கள் பங்கு மூலதனத்துடன் 1888ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் அது 300000 பவுன்களை (தொகுதிக்கடன் பத்திரங்களை (Debenture) வழங்கிப்பெற்றுக் கொண்டது. இவ்வாறு வழங்கப்பட்டு பெறப்பட்ட பணம் அதனின் அமைப்புப் புறவிதி அனுமதிப்பதற்கேற்ப பல ஆவணங்களில் முதலீடு செய்யப்பட்டது. முடிவுக்கணக்கு தயாரித்த தேதியில் இந்த ஆவணங்களின் சந்தைபெறுமதி 854776 பவுன்களாக மட்டும் இருந்தது. ஆகவே 240000 பவுன்கள் வரையில் பெறுமதிக்கு குறைவு ஏற்பட்டி.

வாழ்க தொழிநுட்பக் கல்லூரி!
வளர்க மாணவர் ஆக்கம்!!
மலர்க வணிக மலர்!!!



மாணவ மணிகளுக்கென
உழைத்து
பெற்றோர் பாதுகாவலர்
பலரின் நம்பிக்கையையும்
வாழ்த்துக்களையும் பெற்ற
ஒரேயொரு நிறுவனம்

- ★ புதிய பாணியில் விசேஷ பாலர் வகுப்பு
சாலை 8-30 முதல் 11-00 வரை
- ★ யாழ்நகரிலேயே இலகுவான கற்பித்தல் முறையில்
Diploma in Home Science (Cooking needle work, handwork,
Icing)
- ★ Special English Class
(Spoken with Grammer. Rajanathan Niles)
- ★ நிறைவான ஒழுக்கம்! தரமான ஆசிரியர்கள்!!
விரிவான கல்வி வளர்ச்சி!!!
- ★ மாணவர் சேரும்போது, பெற்றோர் பாதுகாவலருடன்
வரும்படி தயவாகப் பணிக்கப்படுகிறார்கள்.

A/L O/L 11ம் 10ம் 9ம் 8ம் 7ம் 6ம் 5ம் 4ம் 3ம் 2ம் 1ம்
வகுப்புகளுக்குரிய சகல பாடங்களும் நடைபெறுகின்றன

அதிபர், ஆசிரியர் மாணவர்கள்

செலின் இன்ஸ்டிடியூட்
இருபாலை — கோப்பாய்

குந்தது. இதில் 70000 பவுன்கள் ஞாயமான காலத்தினுள் அறவிடமுடியாதவையாக இருந்தன. கம்பனியின் கடைசி நிதியாண்டு முடிவில் முதலீடுகளிலிருந்து பெற்ற நடப்பு வருமானம் நடப்புச் செலவினைவிட 23000 பவுன்கள் அதிகமாக இருந்தன. ஆனால் இந்த 23000 பவுன்களிலிருந்து அந்த 70000 பவுன்கள் மூலதனக் குறைவினை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பங்கு இலாபமாக கொடுக்க முடியுமா என்பதே நீதிமன்றத்தின் முன் ஏற்பட்ட பிரச்சனையாகும். அவ்வாறு மூலதனக்குறைவை ஈடு செய்யாமல் பங்குலாபம் கொடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.

இவ்வழக்கின் தீர்ப்பின்படி ஒரு முதலீட்டுக் கம்பனி அதனின் அமைப்பு அகவிதியினுற்கு உட்பட நடப்பு வருமானத்திலிருந்து நடப்புச் செலவு போக வரும் மிகையான தொகையிலிருந்து மூலதன நடடத்தை ஈடு செய்யாமல் பங்கு லாபத்தினை வழங்கலாம் என்பதாகும்:

வில்மர் எதிர் மக்நாமார கம்பனி லிமிட்டட்

Wilmer Vs McNamara and Company Ltd (1895)

மக்நாமாரா கம்பனி ஓர் குறிப்பிட்ட ஆண்டில் நிலையான சொத்துக்களுக்கு பெறுமானத் தேய்வு செய்யாமலே முன்னுரிமைப் பங்கு தாரர்கட்கு பங்கு லாபம் வழங்கத் தீர்மானித்தது. இத் தீர்மானத்திற்கு எதிராக வில்மர் என்ற சாதாரண பங்கு தாரர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் வழக்கினை விசாரித்த நீதிபதி அவ்வாறு கம்பனி பங்கு லாபம் வழங்குவதற்கு தடையேதும் இல்லை எனத் தீர்ப்பளித்தார்.

ஆகவே இவ்வழக்கின் தீர்ப்பின்படி நடப்பு இலாபத்திலிருந்து நிலையான சொத்துக்களுக்கு பெறுமானத்தேய்வு செய்யாமலே பங்கு லாபம் வழங்கலாம் என்பதாகும்.

**டோவே எதிர் கோரி (1901)
Dovey Vs Corey**

கலைப்பு நிலையை அடைந்திட்ட ஒரு வங்கியின் இயக்குனருக்கு எதிராக அவ்வங்கியின் கலைப்புப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட கலைப்பு அதிகாரியால் தொடரப்பட்ட வழக்கு இதுவாகும். இயக்குனரின் சட்ட முறைப் பிழை (Misfeasance) காரணமாகவே இந்த இழப்பு ஏற்பட்டது. என்பது கலைப்பு அதிகாரியின் வாதமாகும். மூலதனத்திலிருந்து வழங்கப்பட்ட பங்கு லாபத்திற்கு இயக்குனரான கோரி என்பவர் பொறுப்பு எனவும் அவர் அந்தத் தொகையை 5 வீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென வழக்கினை விசாரித்த நீதிபதி தீர்ப்பளித்தார்.

வழக்கு மேகூல் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யப்பட்டது. மேல் நீதிமன்றம் கோரி அதனைச் செலுத்த வேண்டியதில்லையென கீழ்நீதி மன்றத்தின் தீர்ப்பினை மாற்றி அமைத்தது.

மேல்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி இயக்குனர் நல்லெண்ணத்தின்படி செயல்படுகையில் அவர் தன் அதிகாரிகளை நம்பி செயல்படலாம் எனவும் இயக்குனர் கோரி தனது அதிகாரிகளின் கணக்குகளையும் கூற்றுக்களையும் நல்லெண்ணத்தில் நம்பி செயற்பட்டு பங்குலாபம் கொடுத்த படியால் அவர் அதற்கு பொறுப்பில்லையெனத் தீர்ப்பு வழங்கியது.

உண்மையில் அறவிடமுடியாக் கடனை பதிவழிக்காமலே இக்கம்பனி பங்குலாபம் கொடுத்திருந்தது.

**பொன்ட் எதிர் பரோ காமரைநர் ஸீல் கம்பனி லிமிட்டட் (1902)
Bond Vs Barrow Hamatite Steel Co Ltd**

இவ்வழக்கின் தீர்ப்பின்படி பங்குலாபம் கொடுக்கமுன்னர் ஒதுக்கம் ஏற்படுத்த

வேண்டுமென அமைப்பு அகவிதி வலியுறுத்து மானால் அந்த ஒதுக்கங்களுக்கு மாற்றமுதல் பங்குலாபம் தரும்படி முன்னுரிமைப் பங்கு தாரர் கோரமுடியாது.

1900ஆம் ஆண்டு இலாப நட்டகணக்கு 157605 பவுன்கள் லாபமாக காட்டி அது அடுத்த ஆண்டிற்கு கொண்டு செல்லப் பட்டது.

சில ஆண்டுகளாக நிலையான பொறி விருட்சம், குத்தகை சுரங்கங்கள், நிலம் கட்டிடம் ஆகியவற்றிற்கு பெறுமானத் தேய்வு செய்யப்படவில்லை. ஆகவே இவை மீள விலை மதிப்பு செய்யப்பட்டபோது பெருமளவு நட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மூலதனக் குறைப்பு செய்யும் படி நீதிமன்றத்திற்கு மனுச்செய்யப்பட்டது. ஆனால் நட்டம் சரியான முறையில் நிரூபிக்கப்படாத காரணத்தால் நீதிமன்றம் மனுவினை நிராகரித்தது.

இதன் விளைவால் ஏற்பட்ட நட்டத்தினை ஈடு செய்யாமல் இலாப நட்டக் கணக்கின் செலவு மீதியிலிருந்து பங்குலாபம் கொடுக்கும்படி முன்னுரிமைப் பங்குதாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனையும் நிராகரித்து தீர்ப்பு வழங்கப் பட்டது.

அம்மோனியா சோடா கம்பனி
எதிர் சேம்பர்லியன்

Amonia Soda Company Ltd.
Vs Chamberlin (1918)

கம்பனியின் இலாப நட்டக் கணக்கு 1911-ம் ஆண்டில் 19028 பவுன்கள் வரவு மீதியாக (நட்டமாக) கொண்டிருந்தது. இலாப நட்டக்கணக்கில் வரவுமீதி வருவதற்கான காரணங்கள், இயந்திர சாதனங்கள் பெறுமானத்தேய்வு, இயக்குனர் கட்டணங்கள், ஈட்டுக் கடன் வட்டி, தொகுதிகடன் பத்திர வட்டி ஆகியவையேயாகும்.

கம்பனியின் தண்ணீர் வசதித் தேவைக் காக குழாய்க் கிணறு தோண்டும் போது நிலத்திற்கு அடியில் இந்துப்பு படிவங்கள் Rock Salt ஏராளமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நிலத்தின் சரியான மதிப்பினைக் கணிக்கும் பொருட்டு இரு இயக்குனர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அவர்களின் பணிந்துரையின் பெயரில் நிலத்தின் மதிப்பு கணக்கில் அதிகரிக்கப்பட்டு அந்த மதிப்பு உயர்வுத் தொகையான 20542 பவுன்கள் ஒதுக்கக்கணக்கில் செலவு வைக்கப்பட்டது. அந்த ஒதுக்கக் கணக்கிலிருந்து ஏற்கனவே இலாப நட்ட கணக்கில் வரவு மீதியாக இருந்த நட்டம் 19028 பவுன்களில் 12990 பவுன்கள் ஈடு செய்யப் பட்டது (பதிவழிக்கப்பட்டது) மிகுதி நட்டம் பின்னைய ஆண்டு இலாபத்தில் ஈடு செய்யப்பட்டது (பதிவழிக்கப்பட்டது) மேலும் பின்னைய ஆண்டு இலாபத்திலிருந்து முன்னுரிமைப் பங்குதாரர்கட்கு பீங்கு லாபமும் கொடுக்கப்பட்டது.

நிலம் மேலதிக மதிப்பால் வந்த ஒதுக்கத்தில் தான் முன்னைய நட்டத்தில் 12990 பவுன்கள் பதிவழிக்கப்பட்டது. ஆகவே அத் தொகையை பின்னர் வந்த லாபத்தில் ஈடு செய்யாமல் பங்கு லாபம் கொடுக்கப்பட்டது. மூலதனத்திலிருந்து பங்கு லாபம் கொடுத்ததாகமென நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அத்தோடு அத் தொகையை இயக்குனர்கள் திருப்பி செலுத்தவேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

ஆனால் சொத்து மறுபடி விலைமதிப்பு சரியான முறையில் செய்யப்பட்டதெனவும் இயக்குனர் அதனை திருப்பிச்செலுத்தவேண்டியதில்லையெனவும் தீர்ப்புவழங்கப்பட்டது.

இவ் வழக்கின் தீர்ப்புப்படி நடப்பாண்டு லாபத்திலிருந்து ஏற்கனவேயுள்ள நட்டத்தினை பதிவழிக்காமல் பங்குலாபம் வழங்குவது சட்டவிரோதமாகாது என்பதாகும்.

ஸ்டாபிளே எதிர் ரீடு பிறதர்ஸ் Stapley Vs Read Brothers Ltd(1924)

1918-ம் ஆண்டு கம்பனி புத்தகத்திலிருந்த தனது நன்மதிப்புத்தொகை 51000 பவுண்களை ஒதுக்கத்திலிருந்து பதிவழித்தது. இந்த ஒதுக்கம் இலாபத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டதாகும். 1921, 1922-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நட்டங்களால் இலாப நட்டக் கணக்கில் 25500 பவுண்கள் வரவுமீதி (நட்டம்) இருந்தது. இயக்குனர்கள் நன்மதிப்புத் தொகையினை மீண்டும் கணக்கில் சொத்தாக கொண்டுவந்தனர். நன்மதிப்புக் கணக்கில் 40000 பவுண்களை வரவு வைத்து இந்தத் தொகையை ஒதுக்கக் கணக்கில் செலவு வைத்தனர். பின்னர் இந்த ஒதுக்கம் 25500 பவுண்கள் நட்டத்தினை பதிவழிக் கப் பயன்படுத்தப்பட்டது, அதாவது இந்த நட்டம் ஒதுக்கக் கணக்கிலிருந்து ஈடு செய்யப்பட்டது. ஒதுக்கக் கணக்கின் மிகுதித் தொகை 1923-ம் ஆண்டு இலாபத்துடன் சேர்த்து முன்னுரிமைப் பங்குதாரர்க்கு பங்குலாபம் கொடுக்க பயன்படுத்தப்பட்டது. நன்மதிப்பு மறுபடி விலை மதிப்பால் வந்த தொகை மூலதனம் எனவும் ஆகவே பங்குலாபம் கொடுக்கப்படுவதனை தடை செய்ய வேண்டுமெனவும் சாதாரண பங்கு தாரர்கள் நீதிமன்றத்தில் கோரினார்கள். ஆனால் நீதிமன்றம் இக்கோரிக்கையினை நிராகரித்துவிட்டது.

இவ் வழக்கின் தீர்ப்பின்படி ஏற்கனவே முந்திய இலாபத்திலிருந்து பதிவழிக்கப்பட்ட நன்மதிப்பினை மீண்டும் உண்மையில் அதற்கு பெறுமதி வரின் அதனைக் கணக்கில் கொண்டு வந்து அதனால் வந்த மிகையிலிருந்து பின்னர் ஏற்பட்ட நட்டத்தினை பதிவழிப்பதோடு அந்த மிகையிலிருந்து பங்குலாபம் கொடுப்பதில் தடையேதும் இல்லை என்பதாகும்.

மூலதன இலாபம்

லுபாக் எதிர் தென் அமெரிக்க
யிரிட்டிஸ் வங்கி

Luback Vs The British Bank of South America 1982

மேற்குறிப்பிட்ட வங்கிக்கு பிரேசில் தேசத்தில் வேறு பெயரில் ஓர் சொந்தமான வங்கிக் கிளை இருந்தது, அதனின் பெயர் இங்கிலீஸ் பாங் ஒப் ரியோ டி ஜானிரியோ English Bank of Rio de Janerio. இந்த கிளை வங்கியின் ஆதனங்களும் நன்மதிப்பும் அத் தேசத்தில் உள்ள வேறு ஓர் வங்கிக்கு 875000 பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்டதும் முன்னைய வங்கி பழைய பெயரில் அந் நாட்டில் தொழிலினை நடத்தக்கூடாது. அத்தோடு அந் நாட்டிலேயே வியாபாரமே நடத்தக் கூடாது என்ற உடன்படிக்கையின் பெயரிலேயே விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பின்னர் அந் நாட்டிலேயே வியாபாரம் செய்யக்கூடாது என்ற தடையினை நீக்குவதன் பொருட்டு 75000 பவுண்கள் திருப்பிச் செலுத்தப்பட்டது. கம்பனி பிரேசில் தேச வியாபார விற்பனையால் வந்த தொகையிலிருந்து 205000 பவுண்களை பங்குபாகமாக கொடுக்கத் தீர்மானித்தது. இந்த 205000 பவுண்கள் விற்பனையால் பெறப்பட்ட 875000 பவுண்களில் இருந்து இறுத்த மூலதனம் 500000 பவுண்களையும் திரும்பிச் செலுத்தப்பட்ட 75000 பவுண்களையும் மற்றும் கலைப்பால் ஏற்பட்ட நட்டஈடுகள் போன்ற வேறு தொகைகளையும் கழித்த பின்னரே பெறப்பட்டதாகும். வியாபாரத்தின் ஒரு பகுதி விற்பனையால் பெறப்பட்ட தொகையிலிருந்து பங்குலாபம் கொடுக்கப்படுவதால் அது தடை செய்யப்படல் வேண்டுமென நீதிமன்றத்தில் கோரப்பட்டது, ஆனால் அவ்வாறு பெறப்பட்ட லாபம் மூலதன லாபம் ஆகும். அது மூலதனத்தில் ஒரு பகுதி அல்ல எனவும், அமைப்பு அகவிதி அனுமதிப்பதனால் அது பங்கு லாபமாக கொடுக்கப்படுவதில் தடையேதும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

With Best Wishes:

யாழ் நகரிலேயே உயர் வகுப்புக்களை நடாத்தும்
முன்னணி நிறுவனம்

ASTAN

166/1, Hospital Road, JAFFNA

B.A, G.A.O நடைபெறுகின்றன.

1st in Comm. - B. Com நடைபெறுகின்றன.

SPOKEN ENGLISH (With Grammar)

FOR THE FIRST TIME IN JAFFNA

விசேட ஆங்கில வகுப்பு

To Help You begin; Build up & enrich Your English
An Integrated English Course

For 'O' & 'A' Level, Technical, Professional and
University Students

ஆறு மாத கால தீவிரப் பயிற்சி

விபரங்களுக்கு: நேரில் / தபாலில்

ASTAN INSTITUTE

166/1 ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்

இவ் வழக்கின் தீர்ப்பின்படி வியாரத்தின் ஒரு பகுதியின் விற்பனையால் பெறப்பட்ட இலாபத்திலிருந்து பங்கு லாபம் கொடுப்பதை அமைப்பு அகவிதி அனுமதிக்குமானால் அதில் தவறு இல்லை என்பதாகும்.

போஸ்டர் எதிர் நியூ ப்ரிஸிடாட் ஆஸ்பாஸ்ட் கம்பனி
Foster Vs New Trinidad Asphalt Co Ltd

மேலே குறிப்பிடப்பட்ட கம்பனி வேறு ஓர் கம்பனியினை வாங்கும் போது விற்கும் கம்பனியின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்வனவு செய்திருந்தது. கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்களில் (கடன் பட்டோர்) வருமதியாளர்கள் 100000, டாலர்கள் இருந்தன. சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது இக் கடன்கள் அறவிட முடியாக் கடன்களாக கருதப்பட்டு புத்தகங்களில் காட்டப்படவில்லை. சொத்துக்களை கொள்வனவு செய்திருந்த இக் கம்பனியும் அக் கடன் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் அறவிட முடியாக் கடனாக கருதப்பட்ட இத் தொகை கொள்வனவு செய்த கம்பனிக்கு எதிர் பாராமல் முதலும் வட்டியுமாக 26258 பவுன்கள் வரை கிடைத்தது. எதிர் பாராமல் வந்த இத் தொகையை பங்கு தாரர் கட்டு வழங்கிட கம்பனியின் இயக்குனர்கள் விரும்பினார்கள். இவ்வாறு பங்குலாபம் கொடுப்பதை தடை செய்யும் படி கடன் கொடுத்தோரும் பங்கு தாரர்களில் ஒருவரும் வழக்குத் தொடர்ந்தனர். கொள்வனவு செய்யும் ஏனைய சொத்துக்களை மறுபடி மதிப்பிடு செய்யப்படாமல் ஒரு சொத்தால் வந்த லாபத்திலிருந்து பங்குலாபம் கொடுக்க முடியாது என தீர்ப்புக் கூறப்பட்டது.

இத்தீர்ப்பின்படி மூலதனலாபம் பங்கு தாரர்கட்கு பகிர்ந்து கொடுப்பதானால் அனைத்துச் சொத்துக்களும் ஒரே நேரத்தில் மறுபடி மதிப்பிடு செய்யப்படல் வேண்டும். சொத்துக்களின் பெறுமதியில் ஏற்படும்

குறைவு வேறு ஒரு சொத்தின் மதிப்பேற்றத்தால் வரும் மிகையிலிருந்து ஈடு செய்யப்படல் வேண்டும். உண்மையில் அந்த லாபம் தேறியிருத்தல் வேண்டும். மற்றும் கம்பனியின் அமைப்பு அகவிதி அவ்வாறு பகிர்தலை அனுமதித்தல் வேண்டும்.

டிம்புள்ள வலி (சிலோன்) டி கம்பனி எதிர் ரோரி (1961)

Dimpula Vally (Ceylon) Tea Co Ltd Vs Laurie 1961

இவ்வழக்கின் தீர்ப்பின்படி தேரூதமூல தனமிகை பங்குலாபமாக கொடுக்கப்படலாம் என்பதாகும்.

தீர்ப்புக்களின் முடிவு

1. நடந்து முடிந்த வழக்குகளின் தீர்ப்பின்படி நடைமுறைச் செலவைவிட மேலதிகமாக வந்த வருமானம் பங்குலாபமாகக் கொடுக்கலாம் பங்குலாபமாகக் கொடுக்கப்படுவதற்கு முன்னர் பெறுமானத்தேய்வின்றி ஒதுக்கப்படுதல் வேண்டும். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிலையான சொத்துக்களுக்கு பெறுமானத்தேய்வு செய்யப்பட வேண்டியதில்லை.

அ) கம்பனியின் அமைப்பு அகவிதி அனுமதிக்குமானால் தேய்ந்துபோகும் சொத்திற்கு பெறுமானத்தேய்வு செய்யாமல் பங்குலாபம் கொடுக்கலாம்.

(Lee Vs Neuchatel Asphalt)

ஆ) ஒரு கம்பனி நிலையான சொத்துக்களுக்கு பெறுமானத்தேய்வு செய்யாமல் நடப்பு இலாபத்திலிருந்து பங்குலாபம் கொடுக்கலாம்.

(Wilmer Vs McNamara Company)

2. ஒருகம்பனி மூலதன நடத்தை ஈடுசெய்யாமல் நடப்பு வருமானத்திலிருந்து பங்குலாபம் கொடுக்கலாம்.

(Bolton Vs Natal land and Colonisation Co)

3. கம்பனி முன்னய ஆண்டுகளுக்கான நட்டத்தை பதிவழிக்காமல் ஒரு ஆண்டின் இலபத்திலிருந்து பங்குன்லாபம் கொடுக்கலாம்.

(Ammonia Soda co Vs Chamberlin)

4. கடன் கொடுத்தோர்களுக்குபணத்தினை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும்போது கம்பனி பங்குலாபம் செலுத்த முடியாது.

5. பங்குலாபக் கொடுப்பனவு அமைப்பு புறவிதியினிற்கும் அமைப்பு அகவிதியினிற்கும் உட்பட இருத்தல் வேண்டும்.

6. மூலதனலாபம் பின்வரும் சந்தர்ப்பத் பகிரலாம்.

அ) அமைப்பு அகவிதி அனுமதிக்குமானால்
ஆ) மூலதன நட்டங்கள் ஈடுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும். சொத்துக்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உள்ள மிகையாயிருந்து மேலதிக தொகை தேறியிருத்தல் வேண்டும்.

ஆனால் Dimbala Valley (Ceylon) Tea Co. வழக்கில் தேரூத மிகையும் பங்குலாபமாக கொடுக்கலாம் என்பதாரும். இக்கருத்து பல எதிர்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

With best Compliments from Puspa & Co

PUSPA & CO 128, MANIPAY ROAD, JAFFNA

MAIN STOKIST FOR LANKEM

AGRO CHEMICALS, ROBBIALAC

PAINTS & TUNGSRAM BULBS

To get rid of all Plant Pests and Weeds

Please Visit Puspa & Co, 128, Manipay Road, Jaffna

வருமானவரி செல்வவரி வரி மதிப்பீட்டுக்கு எதிரான மேன் முறையீடுகள்

சு. தெட்சனாமூர்த்தி B A (Econ)
Retired Senior Assessor (Inland Revenue Dept),
Regd Auditor
Visiting Lecturer - University of Jaffna
Technical College, Jaffna

மேன் முறையீடு செய்ய வேண்டி ஏற்படும் சூழ்நிலை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டொன்றின் வரிமதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் பற்றிய தொகை அல்லது செல்வம் பற்றிய பெறுமான மதிப்பீடு ஒன்றின் தொகை கூடுதலாக உள்ளது என்று இடருறும் ஆள் எவரும் அத்தகைய வருமான மதிப்பீட்டுக்கு அல்லது அத்தகைய செல்வத்தின் பெறுமான மதிப்பீட்டுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு மேன் முறையீடு செய்யலாம்.

மேன் முறையீடு செய்யவேண்டிய முறைகள்

(1) மேலே குறிப்பிட்டது போன்று மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் பற்றிய தொகை அல்லது செல்வ மதிப்பீடு பற்றிய தொகை கூடுதலாக உள்ளது என்று இடருறுபவர், மதிப்பீடு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் அத்தகைய வரிமதிப்பீட்டுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு மேன் முறையீடு செய்ய வேண்டும்.

ஆயினும் இலங்கையில் இல்லாமை காரணமாக, நோய் காரணமாக, அல்லது நியாயமான வேறு காரணத்தால் மேன்

முறையீட்டாளர் அத்தகைய காலப்பகுதியான முப்பது நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய முடியாதிருந்தார் என ஆணையாளர் நாயகம் திருப்திப்பட்டால் மேன்முறையீடு செய்வதற்கான மேலதிக காலப்பகுதியொன்றினை அவர் வழங்குவார்.

(2) (i) ஒவ்வொரு மேன்முறையீடும் எழுத்தில் மனு ஒன்றின் மூலம் செய்யப்படுதல் வேண்டும்.

(ii) ஆணையாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்டதாக மனு இருத்தல் வேண்டும்.

(iii) மேன்முறையீட்டுக்கான ஏதுக்களை மனுவில் குறிப்பாக கூறுதல் வேண்டும்.

(3) எவரேனும் வருமான செல்வ விபரத் திரட்டு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கத் தவறியவிடத்து செய்யப்பட்டது உத்தேச வரிமதிப்பீடாக இருந்தால் வரிமதிப்பீட்டுக்கு எதிராகச் செய்யப்படும் மேன்முறையீட்டு மனுவானது உரிய முறையில் செய்யப்பட்ட வருமான செல்வ விபரத் திரட்டின் சேர்த்து அனுப்பப்படல் வேண்டும்.

(4) மேற்கூறிய 2-ம் 3-ம் பந்திகளில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்கி அமையாதிருக்கும் மேன்முறையீட்டு மனு ஒவ்வொன்றும் செல்லுபடியற்றதாகிவிடும்.

பட்டப் படிப்புகள் கல்லூரி

இலங்கைப் பல்கலைக் கழகங்களின்
பாட நெறிகளான

★ கலைமாணி B. A

★ விஞ்ஞானமாணி B. Sc. (புள்ளி விபரனியல்)

★ வணிகமாணி B. Com

ஏனைய பாடநெறிகள்

C. I. M. A.

Chartered

A.A.T.

Hotel Management

Diploma In Management

விபரங்களுக்கு

உதவிப் பணிப்பாளர்

பட்டப்படிப்புகள் கல்லூரி

148/1, ஸ்ரான்லி வீதி,

யாழ்ப்பாணம்



OUR COLLEGE COMMERCE STAFF

(5) மேன்முறையீடு செல்லுபடியானதாக இருந்தால் அத்தகைய மேன்முறையீட்டை வரிமதிப்பாளர் ஒருவர் மேலும் விசாரணை செய்வதற்கு ஆணையாளர் நாயகம் ஏற்பாடு செய்வார்.

அத்தகைய விசாரணையின் போது மேன்முறையீட்டில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கை ஏற்படுமிடத்து வரிமதிப்பீட்டில் அவசியமான திருத்தங்கள் செய்யப்படும்.

குறிப்பு: மேன்முறையீடு தொடர்பில் உடன்படிக்கை ஏற்படுமிடத்து ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்ட வருமானத்தின் தொகை, செல்வம் பற்றிய மதிப்பீட்டுத் தொகை ஆகியன அதிகரிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்.

(6) வரிமதிப்பாளருக்கும் மேன் முறையீட்டாளருக்கும் இடையில் உடன்படிக்கை எதுவும் ஏற்படாத விடத்து ஆணையாளர் நாயகம் மேன் முறையீட்டினை மேலும் விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்வார். இத்தகைய விசாரணைகளை ஆணையாளர் நாயகமே விசாரிப்பார் அல்லது தனது சார்பில் விசாரிப்பதற்கு வேறு ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்குவார். அது மட்டுமல்லாமல் அத்தகைய மேன் முறையீடுகளை மீளாய்வு சபையின் விசாரணைக்கு விடுவற்கும் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் உண்டு.

(7) ஏதேனும் மேன் முறையீட்டின் மீது ஆணையாளர் நாயகம் தனது தீர்மானத்தைச் செய்யும் போது எந்த வரி மதிப்பீடு பற்றி மேன் முறையீடு செய்யப்பட்டதோ அந்த வரி மதிப்பீட்டினை உறுதிப்படுத்தலாம், குறைக்கலாம், அதிகரிக்கலாம் அல்லது நீக்கலாம்.

மீளாய்வு சபைக்கு மேன் முறையீடுகள் Appeals to the Board or Review

(1) ஆணையாளர் நாயகம் செய்த தீர்மானம் பற்றி திருப்தியடையாத மேன் முறையீட்டாளர் எவரும் மீளாய்வுசபைக்கு மேன்முறையீடு செய்யலாம்.

(2) மீளாய்வு சபை மேன் முறையீட்டை விசாரணை செய்து ஆணையாளர் நாயகம் தீர்மானித்த வரி மதிப்பீட்டினை உறுதிப்படுத்தலாம், குறைக்கலாம், அதிகரிக்கலாம் அல்லது நீக்கலாம்.

சபையின் அபிப்பிராயம் கேட்டு ஆணையாளர் நாயகத்தினால் அனுப்பப்பட்ட விடயமாக இருந்தால் சபை தனது கருத்தை ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கும். அப்போது ஆணையாளர் நாயகம் சபையின் கருத்துக்கு ஏற்றவாறு வரி மதிப்பீட்டினை மீளாய்வு செய்தல் வேண்டும்.

மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு செய்யப்படும் மேன் முறையீடுகள்

மீளாய்வு சபையின் முடிவே முற்றுப்பெற்ற முடிவாக அமையும்.

இந்த முடிவு ஒன்றில் மேன் முறையீட்டாளருக்கு சாதகமாக அமையலாம் அல்லது இறைவரித்தினைக்களத்துக்கு சாதகமாக அமையலாம்)

ஆயினும் மேன் முறையீட்டாளர் அல்லது ஆணையாளர் நாயகம் சட்டப் பிரச்சினை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தைப்பெற விரும்பின் அதற்கு உரிய முறையில் அவற்றைப் பெற்றுக் கொள்ள சட்டம் வாய்ப்பு அளிக்கின்றது.

மீளாய்வுச் சபையால் தீர்மானிக்கப்பட்ட வரி மதிப்பீடு தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும், அத்தகைய தீர்ப்பின் முடிவுக்கு இணங்க மீளாய்வுச் சபையினால் தீர்மானிக்கப்பட்ட வரி மதிப்பீடு உறுதிப்படுத்தப்படலாம் குறைக்கப்படலாம், அதிகரிக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம் அல்லது வழக்கொன்றினை வழக்குப்பற்றிய நீதிமன்றத்தின் கருத்துடன் சபைக்கு திருப்பி அனுப்பலாம். சபையானது நீதிமன்றத்தின் கருத்துக்கு ஏற்றவாறு வரி மதிப்பீட்டினை மீளாய்வு செய்யும்.

நீதிமன்றத்தின் முடிவுகள் குறிக்கப் பட்ட வழக்குக்கு மட்டுமல்லாமல் அதன் பின்னர் செய்யப்படும் அத்தகைய வரி மதிப்பீடுகள் யாவற்றிற்கும் பொருந்தும் இவையே வருமானவரி தீர்ப்பு வழிச் சட்டம் (Income Tax Case Law) எனப்படும்.

உதாரணத்திற்கு இங்கு ஒரு வழக்கு பற்றிய விபரம் தரப்படுகிறது.

**உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு எதிராக ஹேலி அன் கம்பனி (வரைவுள்ளது) தாக்கல் செய்த வழக்கு
Haley & Co Ltd Vs Commisioner of Inland Revenue**

இக் கம்பனி றப்பர் மற்றும் பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்களையும் ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டிருந்தது.

இக்கம்பனியின் பணப்பெட்டியிலிருந்து 19-04-1952 அன்று இரவு பெருந்தொகையான பணம் களவாடப்பட்டது. பொலிசாரினால் மீட்கப்பட்ட பணம் நீங்கலாக எஞ்சிய பணக் தொகையில் அரைவாசியேகாப்புறுதி இக் கம்பனிக்கு கொடுத்தது. மிகுதியாகிய ரூபா 36,150 கம்பனிக்கு களவால் ஏற்பட்ட நட்டமாகும். களவாடியவர்களில் ஒருவர் கம்பனியின் ஊழியராவார். கம்பனி தனது வருமானத்தைக் கணிக்கும்போது ரூபா 36,150-ஐயும் செலவாகக் காட்டியது.

வரிமதிப்பாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார்.

அவர் இது (1) ஒரு மூலதன நட்டம்

(2) வருமானத்தை உற்பத்தி செய்வதில் ஏற்படவில்லை என்று வாதிட்டார்.

இவ் வழக்கு மீளாய்வு சபைக்கு சென்றது. அங்கும் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அறிவதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றம் இந்த ரூபா 36,150 ஐயும் செலவாக கழிக்கும் படி தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்றம் கொடுத்த காரணங்கள்

இந்தப் பணம் வியாபார இருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக வங்கியில் இருந்து பெற்று பணப் பெட்டியில் வைக்கப்பட்டது. இப்பணம் வியாபார இருப்புப் போன்றதே. ஆகவே இது சுழற்ச்சி மூல தனமாகும். இது கம்பனியால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வெளிப் போக்கு. இப்படியான வியாபாரத்தை நடாத்துவதில் சாதாரணமாக இத்தகைய ஆபத்துக்களையும் வெளிப் போக்குகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

நீதிபதியால் எடுத்துரைக்கப் பட்ட வேறு முக்கிய கருத்துக்களாவன. இக்களவோ கையாடலோ தொழிலின் உயர்பதவி வகிக்கும். உதாரணமாக பணிப்பாளர் அல்லது முகாமையாளர் ஒருவரால் நிகழ்ந்திருந்தால் கழிக்க முடியாது. ஏனென்றால் இப்படி உயர்பதவி வகிப்போர் அத்தொழிலின் உரிமையாளர்கள் போன்றே கருத்தில் கொள்ள வேண்டும். பங்காளர்களால் களவாடப்பட்ட அல்லது கையாடப்பட்ட பணமும் கழிக்க முடியாது.

குறிப்பு

வரி தொடர்பான நீதிமன்ற வழக்குக்கள் நூற்றுக்கணக்கானவைகள் உண்டு. சிலவற்றின் தீர்ப்புகள் இறைவரித் திணைக்களத்திற்கு சாதகமாகவும் சிலவரி செலுத்துபவர்களுக்கு சாதகமாகவும் அமைந்திருக்கின்றன.

இங்கிலாந்து நாட்டின் வரி வழக்கு முடிவுகளும் இலங்கை வரிச் சட்டத்துக்கு ஏற்படையதாக இருக்குமிடத்து இலங்கையில் பின்பற்றப்படுகின்றன.

செல்வி. செ. விஜயலட்சுமி

தேசிய உயர் கணக்கியல் தகுதித் தேர்வு 3 ம் வருடம்

இலாப நோக்குடைய நிறுவனம் ஒன்றுக்கு ஏற்படக் கூடிய பெயரும் புகழுமே அந் நிறுவனத்தின் நன்மதிப்பாகும். எனினும் நன்மதிப்புக்குரிய வரைவிலக்கணத்தை திட்டவாட்டமாக வரையறுப்பது சிறிது கடினமானசெயலே ஆகும். நன்மதிப்பைப்பற்றி பலர் பல்வேறு விதமாக வரைவிலக்கணங்களைக் கூறியுள்ளார்கள். இக் கட்டுரையின் நோக்கம் நன்மதிப்பின் பொருள், நன்மதிப்பு தோன்றக் கூடிய சந்தர்ப்பங்கள், நன்மதிப்பு கணிக்கப்பட வேண்டிய அவசியம், நன்மதிப்பு மதிப்பிடப்படும் முறைகள் பற்றி விளக்குவதே ஆகும்.

தொழில் நன்மதிப்பு என்பது வாடிக்கையாளர்கள் பழைய இடங்களிலேயே தமக்குத் தேவையான சரக்குகளை வாங்குவரென எதிர் நோக்குவதே அன்றி பிறிதொன்றுமில்லை என்று "எல்டன் பிரபு" என்பவர் கூறியிருக்கின்றார். தொடர்பினாலும், நற்பெயரினாலும் ஏற்படக் கூடிய நன்மையே தொழில் நன்மதிப்பென குறிப்பிடப்படுகிறது. அந்த தொடர்பையும் நன்மதிப்பையும் காப்பாற்றி மேலும் சிறக்கவும், நிலைக்கவும் செய்யக் கூடிய வாய்ப்பே நன்மதிப்பாகும். தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலுக்குத் தான் நன்மதிப்பு உண்டு என புகழ் பெற்ற நீதிபதி "லின்டன் பிரபு" கூறியிருக்கிறார். இன்னும் "ஸ்டோரி" என்பவரும் மக் நாட்டன் பிரபுவும் நன்மதிப்பிற்குரிய வரைவிலக்கணங்களைக் கூறியிருக்கிறார்கள்.

நன்மதிப்பு இதற்கு வாடிக்கையாளரைக் கவரும் சக்தி உண்டு. இதுவே நீண்ட நாட்களாக இயங்கி வரும் தொழிலிருந்து

புதிதாகத் தொடங்கும் தொழிலை வேறுபடுத்துகின்றது. நன்மதிப்புக்கு தனி வாழ்வு கிடையாது. தனியாக வளரவும் முடியாது. தொழிலுடன் சேர்ந்திருக்க வேண்டும். தொழில் அழிந்து விட்டால் அத்துடன் அதன் நன்மதிப்பும் அழிந்து விடும் என புகழ்பெற்ற நீதிபதி "மக்நாட்டன் பிரபு" கூறியிருக்கிறார். நன்மதிப்புடை நிறுவனம் சாதாரணமாக கிடைக்கும் இலாபத்தை விட அதிக இலாபத்தை ஈட்டும், நன்மதிப்பு ஒரு அருவச் சொத்தாகும். கண்ணால் பார்க்கவும், தொட்டுணரவும் முடியாது. ஆனால் இதற்குப் பெறுமதி உண்டு. என்பது இதன் கருத்தாகும். நன்மதிப்பு ஐந்தொகை திகதியில் கணிக்கப்படுவது கிடையாது. தொழில் நிலையத்தின் தேறிய சொத்தின் பெறுமதிக்கும், வியாபார நிலையத்தை விற்பதனால் கிடைக்கும் பெறுமதிக்குமிடையேயான வித்தியாசமே நன்மதிப்பின் பெறுமதியாகும். தொழில் நிலையத்தை விட்டு நன்மதிப்பை பிரிக்க முடியாது.

நன்மதிப்பானது தனித்து ஒரு காரணியால் மட்டுமன்றி பல காரணங்களின் கூட்டுச் சேர்க்கை மூலமே ஏற்படுகிறது. ஒரு வியாபார நிலையம் அவ்வியாபார நிலையம் அமைந்துள்ள இடத்தினாலும் அந் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களின் அல்லது விற்பனை செய்யும் பொருட்களின் தரத்தினாலும், சிறப்பினாலும், சேவைத் திறனாலும் திறமையினாலும் சாதக ஒப்பந்தங்களை தனியுரிமை கொண்டுள்ளதாலும், நிறுவன உரிமையாளர்களினதும் பணியாளர்களினதும் நேர்மை, கண்ணியம், தனிச் சிறப்பினாலும் அந் நிறுவன வியாபாரப் பெயர், வியாபாரக் குறியினாலும் பொருட்களினதும்

249853

With Best Wishes

A/L விஞ்ஞானக் கல்விக்கு
யாழ்நகரில் என்றும் நாட
வேண்டிய கல்வி நிறுவனம்

New Master Institute

B. M. C. Lane, & 241, Navalar Road,
JAFFNA

B. A. G. A. Q. வகுப்புக்கள் நடைபெறுகின்றன
B. Com, Ist Com வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளன
Computer, Spoken English A. A. T நடைபெறுகின்றன

G. C. E. A/L 89ஆம் ஆண்டுக்கான ஒரு வருட
வகுப்புக்கள் 1 - 7 - 1988 ஆரம்பமாகவுள்ளது

புதிய உயர் கல்லூரி

ஆரியகுளம் சந்தி,

யாழ்ப்பாணம்

விளம்பரத்தாலும் காலத்திற்கேற்ப பொருட்களை விற்பனை செய்வதனாலும் இதனால் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுக் கொள்வதால் அந் நிறுவனம் ஒரு சிறந்த மதிப்பைப் பெறுகிறது. நன்மதிப்பானது மேற் கூறிய காரணிகளால் நிர்ணயிப்பதுடன் பின்வரும் சூழ்நிலைகளாலும் அது பாதிக்கப்படுகிறது. பணச்சந்தை, நாட்டில் நிலவும் அமைதியின்மை, அரசின் போக்கு ஆகிய காரணிகளினால் பாதிக்கப்படுகிறது.

நன்மதிப்பை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் பின்வரும் சந்தர்ப்பங்களில் எழுகின்றது.

1. புதிய பங்காளன் உட்புகுதல்

தொடர்ந்து இயங்கி வரும் ஒரு பங்குடமை நிறுவனத்தில் புதிய பங்காளன் ஒருவன் சேரும்போது நன்மதிப்பு மதிப்பிடப்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் நன்மதிப்புகணிப்பிடப்படுவதற்குக் காரணம் பழைய பங்காளாளர்கள் தொழிலை ஆரம்பித்து வருமானம் பெறக்கூடிய நிலைக்குகொண்டு வந்த பின்னர் புதிய பங்காளர் உட்புகுவதனால் அவர் சுலபமாக வருமானம் பெற முடிகின்றது. அத்துடன் புதிய பங்காளனுக்கு பழைய பங்காளரிட்டிய சொத்துகளிலும் வியாபார நிலையத்தின் செல்வாக்கு, நற்பெயர் என்பவற்றிலும், உரிமை ஏற்படுகின்றது. இது பழைய பங்காளர்க்கு இழப்பாக அமைகின்றது. எனவே பழைய பங்காளர்கள் தமது இழப்பை ஈடு செய்ய புதிய பங்காளர் உட்புகும் போது நன்மதிப்பு மதிப்பிடப்பட்டு குறிப்பிட்டளவு தொகையை புதிய பங்காளர் கொண்டு வரும்படி கோரலாம்.

(ii) பழைய பங்காளர் ஒருவர் விலகுதல்:

ஒரு பங்காளன் பங்குடமையில் இருந்து விலகும் சந்தர்ப்பத்தின் நன்மதிப்பு மதிப்பிடப்படுகிறது. நிறுவனத்தின் நன்மதிப்பானது விலகும் பங்களாளர் உட்பட அனைத்துப் பங்களாளருக்கும் இலாப நட்டவிகிதாசாரத்தில் உரிமையுண்டு. பங்காளர் விலகும்

பொழுது அவரது நன்மதிப்பு பங்கு அவர் இழக்கின்ற வேளையில் அது தொடர்ந்து இருக்கும் பங்களாளருக்கு என்ன விகிதத்தில் சேருகின்றதோ அத்தொகையை தொடர்ந்து இருக்கும் பங்களாளர் விலகும் பங்களாளர்க்கு கொடுப்பதையே பங்களாளர் விலகும் பொழுது நன்மதிப்பு என்கிறோம்.

(iii) புதிதாக ஒரு தொழில் நிறுவனத்தைக் கொள்வனவு செய்தல்:—

புதிதாக ஒரு நிறுவனம் இன்னுமோர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும்போது நன்மதிப்பு மதிப்பிடப்படுகிறது. இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இன்னுமோர் நிறுவனத்தை கொள்வனவு செய்யும்போது ஓர் குறித்த தொகைப்பணம் கொள்வனவு பெறுமதியாக செலுத்தப்படுகிறது. இக் கொள்வனவு மதிப்பானது வியாபார நிறுவனத்தின் தேறிய சொத்திலும் கூடுதலாக அமையும் சந்தர்ப்பத்தில் கொள்வனவுப் பெறுமதிக்கும் தேறிய சொத்தின் பெறுமதிக்கும் இடையேயான வேறுபாட்டை நன்மதிப்பாகக் கருதி ஏடுகளில் பதியப்படுகிறது.

iv) ஓர் தொழில் நிலையத்தை விற்பனை செய்தல்

விற்கப்படும் நிறுவனம் தொடர்ந்த காலத்தில் கொண்டிருந்த நன்மதிப்பினைக் கணிப்பிட்டுக் கொள்வனவு செய்யும் நிறுவனத்திடமிருந்து ஒரு குறிப்பிட்டளவு தொகைப் பணத்தை நன்மதிப்பாக பெற்றுக்கொள்ளும்.

V இரண்டு அல்லது அதற்கு மேற்பட தொழில் நிலையங்களை ஒன்றிணைத்தல்

இயங்கிவந்த இரு நிறுவனங்களும் தாம் தாம் ஈட்டிய நல்ல பெயரைக் கணிப்பிட்டு ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு இனி ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்குவதனாலாகும்.

நன்மதிப்பு மதிப்பிடப்படும் முறைகள்

நன்மதிப்பு கணிப்பிடும் முறையைநோக்கும்போது நன்மதிப்பைக் கணிப்பிடும்முறை இதுதான் என்று திட்டவட்டமான வரையறை இல்லை. தொழிலுக்கு தொழில், நிறுவனத்துக்கு நிறுவனம் கணிப்பிடும்முறை வேறுபடலாம். பொதுவாகப் பின்வரும் முறைகளில் நன்மதிப்பை கணிப்பிடலாம்

i. சராசரி இலாப முறை

ஒரு நிறுவனத்தின் நன்மதிப்பை கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தேறிய

இலாபத்தின் சராசரி இலாபத்தினை கணித்து அச்சராசரி இலாபத்தின் பொருந்திய ஒரு காலத்தொகையினால் பெருக்கியும் தொகை அன் நிறுவனத்தின் நன்மதிப்பு தொகை என்பர் பொருந்திய காலத்தொகையாக பொதுவாக மூன்று வருடங்கள் பெரும்பாலான நிறுவனங்களால் கொள்ளப்படுகிறது. நிறுவன இலாபங்களை நிறையிடுவன் மூலம் நன்மதிப்பினைக் கணிப்பிடலாம்.

உதம்: கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நிறுவனம் ஈட்டிய இலாபம் முறையே.		நிறை		நிறை	
1980	26000/-	1	1982	28,000/-	3
1981	30000/-	2	1983	40,000/-	4

நிறுவனங்களின் நன்மதிப்பு என்ன?

நன்மதிப்புகடந்த நான்கு ஆண்டு நிறையிட்ட சராசரித் தேறிய இலாபத்தின் 3 மடங்காக கொள்ளப்பட்டு கணிப்பிடுக:

ஆண்டு	இலாபம்	எடை	பெருக்குதொகை
1980	26,000	1	26,000
1981	30,000	2	60,000
1982	28,000	3	84,000
1983	40,000	4	120,000
		10	2,90,000

நிறையிட்ட சராசரி லாபம் = 2,90,000

$$\frac{10}{= 29,000}$$

$$\text{நன்மதிப்பு} = 29000 \times 3 = 87,000/-$$

ii பராமரிக்க தக்க வியாபார இலாப அடிப்படையில்

இங்கு இலாபத்தை ஒதுக்கும்போது மதிப்பீட்டுக்கு பிறகு ஏற்படும் அல்லது இல்லாமல் போகின்ற நிகழ்ச்சிகளை செம்மை ஆக்குவதன் மூலம் ஏற்படுகிறது. உதாரணமாக ஒரு கம்பனி இன்றொரு வியாபாரத்தை கொள்வனவு செய்யும் போது தொடர்ந்து சில வருமானம் பெற முடியா விட்டால். அதை கழித்து இலாபத்தின் மீது கழித்த சில செலவுகள் தொடர்ந்து ஏற்படாது என்றிருந்தால்

அவற்றை கூட்டியும் இலாபத்தை கழிக்க கணிக்க வேண்டும். முந்திய வியாபாரி ஒரு தொழில் நுட்பவியலாளராக இருந்து அவருடைய சம்பளக் கணக்கில் பதியாவிட்டால் மதிப்பீடு செய்த சம்பளத்தை கழித்தல் வேண்டும். இவ்வாறு செம்மையாக்கப்பட்ட இலாபத்திலிருந்து பராமரிக்கத்தக்க இலாபத்தை பெறுவதற்கு அதன் சராசரி பெறப்படுகிறது. இச்சராசரியை பொருந்திக் கொண்ட எண்ணினால் பெருக்குவதன் மூலம் நன்மதிப்பு பெறப்படுகிறது.

ஆண்டு	84	85	86
மொத்த கட்டணம்	15,000	15,000	16,000
திரும்ப திரும்ப ஏற்படாதசெலவு	2400	3000	2000
தேசிய இலாபம்	10,000	12,000	9000

குறிப்பு:- சராசரி இலாபத்தின் இரண்டு வருட கொள்வனவின் நன்மதிப்பாக கணிப்பிட படுகிறது.

X நிறுவனத்தின் நன் மதிப்பைக் கணிக்க.

	84	85	86
தேறிய லாபம்	10,000	12,000	9,000
(-) திரும்ப திரும்ப ஏற்படாத வருமானம்	[2400]	[3000]	[2000]
	7600	9000	7000
(+) திரும்ப திரும்ப ஏற்படாத வருமானத் திற்குரிய செலவு	800	600	875
திருத்திய தேறிய லாபம்	8400	9600	7875
சராசரி பராமரிக்க தக்க லாபம்	= 8400 + 9600 + 7875		

3

= 8625

இரண்டு வருட கொ/வில் = 8625 × 2

நன்மதிப்பு = 17250

iii மிகை லாப அடிப்படையில்

மிகை இலாபம் வியாபாரத்தின் விசேட தன்மையைக் காட்டுவதால் அதுவே நன் மதிப்பைக் காட்டுவதற்கான சிறந்த முறை ஆகும். பராமரிக்கத் தக்க சராசரி வியாபார இலாபத்திலிருந்து சாதாரண இலாபம் கழிக்கப்பட்டு மிகைலாபம் பெறப்படுகின்றது. சாதாரண லாபம் என்பது அவ் வியாபாரத்தை ஒத்த மற்ற வியாபாரங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் இலாப அடிப்படையில் பெறப்படுகிறது. சராசரி வியாபார மூலதனத்தை சாதாரண இலாப வீதத்தால் பெருக்குவதால் பெறப்படுகிறது.

சாதாரண இலாபம் = சராசரி வியாபார மூலதனம் × சாதாரண லாப வீதம்

சராசரி வியாபார மூலதனம் = மூலதனம் + ஒதுக்கம் + நீண்ட காலக் கடன் OR

சொத்து (வியாபாரமல்லாத முதலீடு நீக்கலாக) — பொறுப்பு (நீண்ட காலக் கடன் நீங்கலாக) எனவே சொத்துக்களும்

பொறுப்புக்களும் நடைமுறைமதிப்பீட்டுக்கு ஏற்றவாறு செம்மையாக்க வேண்டும் நீண்ட காலக் கடன் தேறிய சொத்துடன் கூட்ட வேண்டும். அத்துடன் தொகுதி கடன்வட்டியையும் இலாபத்துடன் கூட்டுதல் வேண்டும்.

உயர் தொழில் நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட வருடங்களில் சேகரிக்கப்பட்ட கட்டணங்கள் நன் மதிப்புக் கணிப்பதற்குப் பயன்படுகின்றன. அத்துடன் தேறிய வருமானத்தை எடுக்காமல் மொத்தச் சேகரிப்பை எடுப்பதனால் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் மட்டுமே எடுக்கப்படுகிறது. இம் முறையின்படி நன்மதிப்பு கணிப்பிடப்படுவதை நோக்குவோம்.

X எனும் நிறுவனம் பற்றிய தரவுகள் வருமாறு நன்மதிப்பானது சராசரி பராமரிக்க தக்க வியாபாரத்தின் 6 வருடக் கொள்வனவாக கொள்ளப்பட்டு கணிக்கப்படுகிறது.

With Best Compliments From

**THE PIONEERS IN THE NORTH IN DESIGN
AND DEVELOPMENT ENGINEERING**

Hammer Mills

Feed Milling and Mixing Plants

Ice Plants

Fish Meal Manufacturing Plants

Bowers

Palm Sugar Manufacturing Plants

Cantrifuges

Ball Mills

Dryers

Distilleries

Electric Arecanut Cutters

Terrazzo Machines

AND

**ANY OTHER CUSTOM BUILT PLANT & MACHINERY
FOR THE LOCAL INDUSTRY**

OUR AIM IS TO DEVELOP OUR NATION



**PROMOTERS
ENGINEERING COMPANY LTD.**

**844, Point Pedro Road,
Nallur, Jaffna,
Sri Lanka.**

Project Office:

**267, Vauxhall St.,
Colombo 2.**



25411, 25399

சராசரி ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் 8,50,000/= அதன் நடப்பு பெறுமதி 9,00,000/= ஒரு வருடத்துக்கு 6% சாதாரண வருமானமாகக் கிடைக்கிறது. இன்றுவனம் 5% வருமானம் தரும் 75,000/= முதலீட்டைக் கொண்டுள்ளது. முதலீட்டின் சந்தைப் பெறுமதி 50,000/= வரி 50% X நிறுவனத்தின் கடந்த நான்கு வருடங்களுக்கான இலாபம் வருமாறு

1ம் வருடம்	1,75,000
2ம் வருடம்	1,50,000
3ம் வருடம்	1,85,000
4ம் வருடம்	1,90,000
நன் மதிப்பினைக் கணிக்க.	
ஈடுபடுத்தப்பட்ட மூலதனம்	9,00,000
கழி:- முதலீடு	50,000
	<u>8,50,000</u>

1 வருடத்துக்கான சராசரி இலாபம்

$$\frac{1,75,000 + 1,50,000 + 1,85,000 + 1,90,000}{4} = \frac{7,00,000}{4} = 1,75,000$$

கழி:- வியாபாரமல்லாத வருமானம் = $75,000 \times \frac{5}{100} = 3,750$

வரி 50% $\frac{1,71,250}{85,625}$

பராமரிக்கத்தக்க சராசரி இலாபம்

கழி:- சாதாரண இலாபம் = $8,50,000 \times \frac{6}{100} = 51,000$

மிகை இலாபம் $\frac{34,625}{}$

நன் மதிப்பு மிகை இலாபத்தின் 6 வருட கொள்வனவு நன்மதிப்பாக கொள்ளப்படுகின்றது.

$$\begin{aligned} 34,625 \times 6 &= 207,750 \\ \text{நன்மதிப்பு} &= 207,750 \end{aligned}$$

IV முதலாக்க முறை:

நன்மதிப்புக் கணிப்பிடப்படும் முறைகளில் முதலாக்க முறையும் ஒன்றாகும். முதலாக்க முறையில் நன்மதிப்பு மதிப்பிடப்படும் பொழுது குறிப்பிட்ட மிகை இலாபத்தை ஈட்டத் தேவையான முதல் தொகையைக் கணக்கிடும் முறையே இதுவாகும். இதற்கான விதி

$$\frac{\text{எதிர்பார்க்கும் மிகைலாபம்}}{\text{இயல்பு இலாப விகிதம்}} \times 100$$

ஒரு நிறுவனத்தின் மிகைலாபம் 20,000/- எனவும் இலாப விகிதம் 10% என கொண்டால் முதல் தொகை

$$= \frac{20000}{10} \times 100 = 2,00,000$$

நன் மதிப்பு = 2,00,000
இதனை இன்னும் ஓர் அடிப்படையில் கணிப்பிடலாம். உள்ளீடு செய்யப்பட்ட மூலதனத்துக்கு குறிப்பிட்ட வீத வருமானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது எதிர்பார்க்கப்படுகின்ற வருமானத்திலும் பார்க்கப்பெறப்பட்ட மேலதிகதீர்மானத்தின்படி உள்ளீடு செய்யப்பட வருமானத்துக்குவேண்டிய மூலதனமே நன்மதிப்பாககொள்ளப்படும்.

காப்புறுதித் தொழிலின் அண்மைக் காலப் போக்குகள்

திரு. வ. விஜயேந்திரன்

தேசிய உயர் கணக்கியல் தகுதித் தேர்வு 1ம் வருடம்

அறிமுகம்:-

“எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புக்களை பண அடிப்படையில் பாதுகாப்பளிக்க முன்வரும் நடவடிக்கையே காப்புறுதி” என வரையறை செய்யலாம். இதுவரை காலமும் அரசாங்கத்திடம் இருந்த காப்புறுதித் தொழிலில் தனியாரையும் அனுமதிக்க அரசு முடிவு செய்தது ஆகையால் இலங்கையைப் பொறுத்தமட்டில் காப்புறுதி தொழிலில் தனியாரின் பிரவேசமும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் விளக்குதலே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

1961இன் முன்:-

1961ஆம் ஆண்டின் முன் காப்புறுதித் தொழில் இலங்கையில் பல வெளிநாட்டு தனியார் நிறுவனங்களே மேற் கொண்டு வந்தன. இவ்வாறான தனியார் காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதியை மேற் கொண்டு வந்ததால் சில குறைபாடுகளும் தோன்றியிருந்தன.

1961 இன் முன் இலங்கையில் காப்புறுதி தொழிலில் காணப்பட்ட குறைபாடுகள்:-

★ 1956இல் அரசியல் சித்தாந்த மாற்றங்களின்படி இலங்கையிலிருந்த பல்வேறு நிறுவனங்களும் அரசமயமாக்கப்பட வேண்டிய அவசியத்தைக் கொண்டிருந்தமை.

★ அநேகமாக ஸ்திரமான காப்புறுதி நிறுவனங்கள் எல்லாம் வெளிநாட்டு தனியாருக்கே சொந்தமாக இருந்தன. இதனால் இங்கு உழைக்கப்படும் இலாபங்கள் வெளிநாடுகளுக்கே சென்று வருகின்றன.

★ உள்நாட்டில் ஸ்திரமான காப்புறுதி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன அல்லது முற்றாக இல்லாமலே இருந்தன. இதனால் “மறுகாப்புறுதி” வடிவில் நம்நாட்டவர்களது காப்புறுதி பூடகை தொகை வெளிநாடுகளில் குவியத் தொடங்கின.

★ உள் நாட்டில் இருந்த ஒருசில காப்புறுதி நிறுவனங்களும் நிதி ஸ்திரமற்று இருந்தன.

★ ஆங்கில அறிவுள்ள திறனுள்ள பயனுள்ள வர்க்கத்தினர் காப்புறுதி தொழிலில் அங்கம் வகிக்காததால் திறனற்ற ஓர்காப்புறுதி தொழிலையே இலங்கை அனுபவித்து வந்தது.

★ காப்புறுதி பற்றிய விளக்கம், காப்புறுதித் தத்துவம் பற்றிய விளக்கம் என்பன போதியளவில் மக்கள் மத்தியில் ஊடுருவவில்லை.

★ இதனால் மக்களது நம்பிக்கையும் ஆதரவையும் பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

★ 1956 இன் பின் ஏற்பட்ட கைத் தொழில் தேவைகளை அரசின் வரவு செலவு திட்டநிதி ஈடு செய்ய முடியாதிருந்தால், அவ்வாறான நிதித்தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசுக்கு நிதி தேவைப்பட்டமை.

- ★ சாதாரண (பொது) தொழில்களை (உதாரணம்:- ஆயுட்காப்புறுதி)தனியார் காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொள்ளாமை.

1961இன் பின்.....

இவ்வாறாக காப்புறுதி தொழில் இலங்கையில் பல குறைபாடுகளை எதிர்கொண்டதன் விளைவாக இலங்கையிலுள்ள காப்புறுதி நிறுவனங்களெல்லாம் தேசிய மயமாக்கப்பட்டது. இதன் ஆரம்ப நடவடிக்கையாக 1962 இல் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் விவசாயக் காப்புறுதிச்சபை ஏற்றுமதி கொடு கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பனவும் காப்புறுதி தொழிலுக்காக அரசினால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களாகும். இவற்றில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகிய இரண்டும் பொதுத் தொழிலில் (ஆயுட்காப்புறுதி) ஈடுபட்டு வந்தன. மாறாக ஏற்றுமதி கொடுகடன் காப்புறுதி கூட்டுத்தாபனமானது ஏற்றுமதி தொழிலினால் ஏற்படக்கூடிய இழப்புகளுக்கெதிராக காப்புறுதி தொழிலை மேற்கொண்டு வந்தது குறிப்பாக,

கடலில் ஏற்படக் கூடிய

- ★ மொத்த நட்டம் / முழுநட்டம் / உண்மை நட்டம்.
- ★ அரைகுறை நட்டம் / ஆக்கப்பாங்கான நட்டம்.
- ★ தூக்கியெறிதல்
- ★ வஞ்சகச் செயல்
- ★ பொதுச் சராசரி
- ★ விசேட சராசரி

போன்ற நட்டங்களுக்கெதிராக ஏற்றுமதி காப்புறுதிக் கூட்டுத்தாபனமும், வறட்சி, வெள்ளப் பெருக்கு, நோய்களின் தாக்கம், விலங்குகளது அழிப்பு போன்ற இழப்புகளுக்கெதிராக விவசாய காப்புறுதிச்சபையும் காப்புறுதியை வழங்கி வந்தன.

இவற்றுள் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமே ஸ்திரமான ஓர் காப்புறுதி நிறுவனமாக இருந்தது. இதற்கு சான்றாக இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தொடர்பாக பின்வரும் சான்றுகளை முன் வைக்கலாம்.

- ★ 1986ஆம் ஆண்டில் 600 (அறுநூறு) மில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளது.
- ★ இதே ஆண்டில் இந் நிறுவனத்தின் மொத்தக் கொடுக்கல் வாங்கல்கள் மூன்று (B) பில்லியனுக்கு மேல் இருந்தது.
- ★ 1985-86 நிதியாண்டில் 67,634 புதிய அங்கத்தவர்கள் இந் நிறுவனத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
- ★ 1986இல் ஆயுட் காப்புறுதி இலாப ஒதுக்கம் 1.8 மில்லியன் ஆகும்.
- ★ இதில் 767 மில்லியன் ரூபா அரச ஆவணங்களில் ஈடு செய்யப்பட்டிருந்தன.
- ★ 1986இல் நிறுவன மொத்த இலாபம் 3.45 (B) பில்லியன் ஆகும்.
- ★ மும்மடங்கு நலக்காப்புறுதி அறிமுகப் படுத்தப்பட்டதால் நிரந்தர வருவாயைப் பெற்றுக்கொள்ளும் 40% தொழிலாளர் ஆயுட்காப்புறுதியை மேற்கொண்டிருந்தனர்.
- ★ குழக் காப்புறுதி திட்டம் நடைமுறைக்கு வந்ததால் 60%மான நிரந்தர வருவாயாளர்கள் ஆயுட் காப்புறுதியை மேற்கொண்டுள்ளார்கள்.


எனினும் 1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களது விளைவாக தீயபாயக் காப்புறுதி பொது விபத்துக் காப்புறுதி, கடலபாயக் காப்புறுதி மோட்டார் காப்புறுதி ஆகிய நான்கு முயற்சிகளும் எப்போதுமில்லாதவாறு நட்டத்தை அனுபவித்தன. 1961ஆம் ஆண்டு முதல் 1986ஆம் ஆண்டு வரை அரசு சார்பு நிறுவனங்கள் மட்டுமே இலங்கையில் காப்புறுதி தொழில் ஈடுபட்டுவந்தன.

உங்கள் மனதை விட்டகலாத
புதிய பழைய திரைப்படங்களின்
தரமான வீடியோ பிரதிகளைப் பெற்றுக்
கொள்ளவும் புதிய படங்களை உடனுக்குடன் சிறந்த
முறையில் ரெக்கோடிங் செய்து
கொள்ளவும் யாழ்நகரில்
தன்னிகரற்ற ஒரே
ஸ்தாபனம்

குணம் வீடியோ சென்ரர்

42, மணிக்கட்டு வீதி,

யாழ்நகர்

 23665

With the Best Compliments of

**JAFFNA TUTORIAL
COLLEGE**

(Under New Management) Regd. No: 4884

STENO - TYPIST
English & Tamil Medium

341, Navalar Road, Jaffna
(Near Kailasapillaiyar Temple)

1986 இன் பின்

1986 இன் பிற்பகுதியில் கொண்டு வரப்பட்ட 42-ம் இலக்க காப்புறுதிச்சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் தனியாரும் காப்புறுதித் தொழிலில் ஈடுபட முடியும் எனப்பட்டது. தனியார் காப்புறுதி தொடர்பாக பின்வரும் விடயங்களை 1986 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க காப்புறுதிச்சட்டம் விதந்துரைக்கிறது.

- ★ காப்புறுதி தொழிலை மட்டும் செய்ய வேன இலங்கைக் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஓர் கம்பனியாக இருத்தல் வேண்டும்.
- ★ சொந்தக் கம்பனிகள் காப்புறுதித் தொழிலை மேற்கொள்ள முடியாது.
- ★ ஆயுட்காப்புறுதி மட்டும் எனில் 25 மில்லியனையும் பொதுக் காப்புறுதி மட்டும் எனில் 50 மில்லியனையும் அனுமதித்த முதலாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
- ★ ஆயுட் காப்புறுதி எனில் 15 மில்லியன் ரூபாவையும் பொதுத்தொழில் எனில் 25 மில்லியன் ரூபாவையும் வழங்கிய மூலதனமாக கொண்டிருத்தல் அவசியம்.
- ★ காப்புறுதி நிறுவன ஊழியர்களில் ஒருவராவது பட்டய காப்புறுதி நிறுவன தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- ★ தீயபாயக் காப்புறுதி கடலபாயக் காப்புறுதி போன்ற பொதுக் காப்புறுதிப் பூட்கைக்கான ஆண்டு மொத்த கட்டுப்பணத்தில் 15% தொகையை தேசிய காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தில் மறுகாப்புறுதி செய்தல் அவசியம்.
- ★ காப்புறுதியில் ஏற்படும் சில மோசடிகளைத் தவிர்ப்பதற்கென காப்புறுதி முகவர், காப்புறுதித் தரகர், காப்புறுதி செய்யப்படுபவர் (நேரடியாக) போன்ற காப்புறுதி நிறு

வனத்தில் அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஊடாக மட்டுமே ஒருவர் காப்புறுதி செய்யமுடியும்.

- ★ ஆயுட்காப்புறுதியை மேற்கொள்பவர் ஆகக்குறைந்தது பத்து வருடங்களாவது காப்புறுதித் தொழிலில் அனுபவமுள்ள ஒருவரை தனது முகவராக அங்கீகரித்தல் வேண்டும்.
 - ★ ஆயுட்காப்புறுதி ஒதுக்க நிதிகளில் அரைவாசி தொகையை அரசு ஆவணங்களில் ஈடுபடுத்தி இருப்பதோடு மிகுதி 50% யும் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஆவணமுதலீடாக ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.
 - ★ காப்புறுதி தரகராக பணியாற்றும் ஒருவர் பின்வரும் தகமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 - ★ குறித்த காப்புறுதி தொழிலில் (ஆயுட் காப்புறுதி தரகராயின் ஆயுட்காப்புறுதியில்) ஆகக்குறைந்தது 15 வருட அனுபவத்தைக்கொண்டிருத்தல்
- அல்லது
- பட்டயக் காப்புறுதி நிறுவன தகமையுடன் குறித்த காப்புறுதி தொழிலில் 5 வருட அனுபவத்தைக் கொண்டிருத்தல்.
- ★ ஒரு கம்பனி காப்புறுதி தரகராக செயற்படுவதாயின் அக் கம்பனியின் ஒரு ஊழியராவது மேற்கூறிய தகமையைக் கொண்டிருத்தல் அவசியம்.
 - ★ 1000/- வைப் பதிவுக் கட்டணமாக செலுத்துவதன் மூலம் காப்புறுதிக்கூட்டுப்பாட்டாளரிடம் ஓர் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
 - ★ பின்னர் வருடாந்தம் 500/- வைப் புதுப்பித்தல் கட்டணமாக செலுத்தி தம்மை நிரந்தர தரகர்களாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

★ மேற்கூறிய சட்டத்தை காப்புறுதிக் கட்டுப்பாட்டாளருக்கு வலியுறுத்த வேன காப்புறுதியாளர் ஆலோசனைக்குழு என்ற ஓர் குழு செயற்படுத்தல் வேண்டும்.

காப்புறுதியாளர் ஆலோசனைக் குழு

அரசினால் நியமனம் பெற்ற நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட ஓர் குழுவாகவே இக் குழு அமையும் எனினும் இக்குழு அங்கத்தவர் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மட்டுமே அங்கம் வகிப்பர் பின்னர் மீள் நியமன மூலம் புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவர்.

1986 ஆம் ஆண்டின் இச்சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் சுமார் ஏழு தனியார் காப்புறுதி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. இவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

- Union Assurance Company (L.T.D)
- C. T. C Eagle Insurance Company (L. T. D)
- Ceylinco Assurance (P. V. T) (L. T. D)
- Hayleys Insurance Service (L.T.D)
- C. T. C Eagle Insurance Company (L. T. D)

இந்த அமைப்பானது ஓர் பொதுக் கம்பனி அமைப்பைச் சேர்ந்தது. இதன் மொத்த மூலதனம் 180 மில்லியன் ரூபாய்களாகும் இந்த ஈகிள் காப்புறுதிக்கம்பனியின் பங்குதாரர்களாக பின்வருவோரைக் குறிப்பிடலாம்.

British American Tobacco Company	100 மில்லியன்
Ceylon Tobacco Company	55 மில்லியன்
Jems Finlay Company	5 மில்லியன்
பொதுமக்கள்	20 மில்லியன்
மொத்தம்	180 மில்லியன்

இந் நிறுவனம் வழமையான காப்புறுதி தொழில்களுடன் பின்வரும் இரண்டு விசேடமான வகை காப்புறுதி திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறது

★ நிதி சேகரிப்பினால் ஏற்படும் நட்டங்கள் குறித்த ஓர் தேவைக்கென நிதி சேகரிப்புக்கு ஒழுங்கு படுத்திய நிகழ்ச்சியினால் எதிர் பார்த்த வசூல் கிடைக்காமை அல்லது அனுமதிச் சீட்டு விற்பனை நட்டங்கள் இவ்வாறாவை.

★ இரட்டைக் குழந்தைகள் காப்புறுதி

ஒரு குழந்தையை எதிர்பார்க்கும் ஓர் குடும்பத்திற்கு இரட்டைக் குழந்தைபிறக்குமானால் இரண்டாவது குழந்தைக்கான காப்புறுதியை முதலாவது குழந்தையின் காப்புறுதி ஒப்பந்த தொகைக்கு சமனாக வழங்கும்.

★ Ceylinco Assurance (P. V. T) L.T.D

இந்த அமைப்பானது 1988 ஜனவரி மிலேயே செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் வழங்கிய மூலதனத்தில் 40 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை: The Finance Company L.T.D Blue Oiamond Compnay C. T. D Ceyinco Travels

போன்ற கம்பனிகளது தொகுதியான "Ceylinco group Of Companys" அமைப்பே வாங்கியுள்ளது. மிகுதி 15 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளையும் பொது மக்களே வாங்கிக் கொண்டனர் Ceylinco Assurance Companyயின் மொத்த அனுமதித்த மூலதனம் 150 மில்லியன் ரூபாய்

களாகும். இதில் 55 மில்லியன் ரூபா பங்குகள் மட்டுமே வழங்கப்பட்டவையாகும்.

இந் நிறுவனமானது ஏற்கனவே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தால் நடைமுறைப்படுத்தி வரும் மும் மடங்கு நலக் காப்புறுதியை ஒத்த "பல கட்ட காப்புறுதி" (Advance Payment policy) திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

★ Union Assurance Company L.T.D

இந் நிறுவனத்தின் மொத்த அங்கீகரித்த மூலதனம் 200 மில்லியன் ரூபாய்களாகும் இதில் 35 மில்லியன் ரூபா பெறுமதியானவை பொது மக்களால் வாங்கப்பட்ட பங்குகளாகும் 65 மில்லியன் ரூபா பெறுமானமுள்ள பங்குகள்.

Alskan Spence
Carsons

பிரதான பங்குதாரர்கள்—

Mercantile
Whitall Boussted

போன்ற கம்பனிகளால் வாங்கப்பட்டன. இங்கு மேற்கொள்ளப்படும் சகல கருமங்களும் கணனி(Computer) முறைகளிலேயே அமைந்துள்ளது இந் நிறுவனத்தில் 31.03.1988 ம் திகதிக்கு முன் காப்புறுதிப் பூட்கையைப் பெறுவோருக்கு 1989ல் இரு மடங்கு உப சாரம் (Bonus) வழங்கப் போவதாகவும் இந் நிறுவனம் கூறியுள்ளது. இது வழக்கமான காப்புறுதிப் பணிகளையே மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் தனியார் காப்புறுதிக் கம்பனிகளது பிரவேசத்தால் சில அலு கூலங்களும் சில பிரதி கூலங்களும் ஏற்பட வாய்ப்புண்டு.

★ இதுவரை காலமும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உபகாரப் பணம் வழங்கி வந்தது. ஆனால் அண்மையில் செயற்படத் தொடங்கிய யூனி

யன் அகூறன்ஸ் என்ற தனியார் துறை நிறுவனம் பிரதியாண்டும் உபகாரப் பணம் வழங்க தீர்மானித்துள்ளது. எனவே இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து பேணுவதற்கும் புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்ளவுமென பிரதியாண்டும் உபகாரப் பணம் வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

★ ஈகிள் இன்சூரன்ஸ் யூனியன் அகூரன்ஸ் போன்ற காப்புறுதிக் கம்பனிகள் சர்வதேச காப்புறுதி ஆலோசகர்களுடன் தமது தொழில் நுட்ப கூட்டுறவு உடன் படிக்கையை ஏற்படுத்தி உள்ளார்கள் இதனால் தொடரும் காலங்களில் இலங்கையின் காப்புறுதி சர்வதேச காப்புறுதிகளுக்கு ஈடாக செயற்பட வாய்ப்புண்டு

★ அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் காப்புறுதி தொழில் இணைந்து மேற்கொள்வதால் காப்புறுதி சந்தை விருத்தியடைய வாய்ப்பு உண்டு

★ காப்புறுதியின் வளர்ச்சி போக்கு வரத்து சர்வதேச வர்த்தகம் என்பவற்றை நேரடியாக வளர்ப்பதோடு இதற்கென மேற் கொள்ளப்படும் விளம்பரங்களால் விளம்பர சாதனங்களை மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

★ காப்புறுதி தரக்களது அறிமுகம் காப்புறுதியானது இனி பொது மக்களிடம் ஊடுருவும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

★ மறு காப்புறுதிகளை இனி இங்கேயே மேற் கொள்ளலாம் என்பதால் பண வெளிப் பாய்ச்சல் தடுக்கப்பட வாய்ப்புண்டு.

With Best Compliments From

Ganapala Stores

24, Upstair, Model Market
JAFFNA.

Distributors For:

Hemas Marketings (PTE) Ltd

With Best Compliments From:

S. M. FERNANDO

(Qualified Opticians)



Leading Opticians & Dehntal Technicians

580, 1st Floor,

Hospital Road,
Jaffna.

- அந்நிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டிற்கும் பொருத்தமற்றவையாகவும் இருக்கலாம்.
- குறித்த ஒரு சாராரிடமே இலாபக் குவிப்பு இடம் பெறும் (பெரும் பாலான தனியார் காப்புறுதி நிறுவனங்களில் ஒரு சில கம்பனிகளே பங்குகளை அதிகளவில் வாங்கியுள்ளது.)
- “முதலீடுகள்” என்ற வடிவில் நாட்டிற்குள் நுழைந்த பணம் ‘இலாபம்’ என்பதையும் வெளி நாட்டிற்கு எடுத்துச் சென்று விடுகிறது.
- உள் நாட்டில் கூட்டிணைந்த சில கம்பனிகள் உருவாக்கப்படுவதால் அன்னிய தொழில் நுட்பங்களையோ மூலதனத்தையோ இங்கு வரவழைத்துக் கொள்ள முடியாது.
- அரசு வசமுள்ள காப்புறுதியை தம் வசம் ஈர்க்கவும் போட்டி தனியார் காப்புறுதி நிறுவனங்களை செல்லவுமென மேற் கொள்ளும் பாரிய செலவு கொண்ட விளம்பரங்கள் வீண் விரயமாகவே கருதப்படுகிறது.
- கொம்பியூட்டர் முறை நடைமுறைப்படுத்துவதால் இங்குள்ள வேலையில் லாப பிரச்சனை இன்னும் பன்மடங்காக வளர வாய்ப்புண்டு.
- ஒரு நிறுவனம் பல முயற்சிகளில் ஈடுபடுவதால் ஒரு பகுதியால் கிடைக்கும் அதிகளவு இலாபத்தை மறு பகுதி நட்டத்திற்கு ஈடு செய்து விடுமென்பதால் அரசு வரி அறவடுகளிலிருந்து நழுவி விடுகிறது.
- இலங்கையிலுள்ள தேசிய காப்புறுதி நிறுவனங்களது முதலீடுகள் இந்நாட்டு மக்களுக்குரியதே ஆகும் இச்சந்தர்ப்பத்தில் தனியார் காப்புறுதி நிறுவனங்கள் வெற்றியடைந்து தேசிய காப்புறுதி நிறுவனங்கள் தோல்வியடைந்தால் மக்களது முதலீடுகள் வீணாக்கப்பட்டு விடும்.
- பெரும்பாலான காப்புறுதி கம்பனிகள் பொது மக்களுக்கு மிகவும் குறைந்தளவிலான பங்குகளை வழங்குகின்றன. இதனால் மக்களது ஆதீகம் கம்பனிகளில் குறைந்துவிட அல்லது முற்றாக இல்லாது விட வாய்ப்புண்டு.
- தற்போது வணிக வங்கிகளது வட்டி வீதம் குறைந்த ஒரு நிலையிலேயே உள்ளது ஆனால் காப்புறுதி நிறுவனங்களது இலாபம் (போனஸ்) Bonus என்பன அதிகம் வழங்கப்படுவதற்கான உறுதி மொழிகள் மக்கள் மத்தியில் பரவலாக அள்ளி வீசப்பட்டுள்ளன. இந்த நிலையில் வணிக வங்கிகளில் வைப்புக்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை மீளப்பெற்று காப்புறுதி நிறுவனத்தில் பங்குகளை அல்லது ஒப்பந்தங்களை வாங்கவோ ஏற்படுத்தவோ முனையலாம்.
- இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வாடிக்கையாளர் குறைந்து நட்டம் ஏற்பட்டால் அதன் முதலீடுகள்.
(உதும் ஆதன அபிவிருத்திக் கம்பனியில் 35 மில்லியன் ரூபா முதலீடு) விரயமாகி விடும்.
- குறித்த ஒரு சில சொந்தக் கம்பனிகளே இக் காப்புறுதி கம்பனிகளது பங்குகளில் பெருமளவு வாங்கியுள்ளன. இதனால் ஒரு சிலரது கட்டுப்பாட்டிற்குள்ளேயே காப்புறுதி நிறுவனங்கள் செயற்பட வேண்டி உள்ளது.
இலங்கையில் காப்புறுதி தொழிலில் தனியாரின் பிரவேசம் சில அனுகூலங்களையும் சில பிரதிகூலங்களையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தனியார் காப்புறுதி நிறுவனங்கள் இலங்கை மக்கள் மத்தியில் எந்தளவுக்கு நிலைகொள்ளும் என்பதை இன்னும் சில ஆண்டுகள் பொறுத்திருந்து பார்ப்போம்.

With Best Compliments From:

CITY MEDICALS

487, Hospital Road, Jaffna.

Distributors for:

Pfizer Ltd - State Pharmaceuticals Corporation
Muller & Philps (Ceylon) Ltd
Ceylon Nutritional Foods Ltd
Hoechst Ceylon Ltd
Ceylon Cold Stores Ltd
Union Traders Ltd

விவசாய ஓய்வூதியத் திட்டம்

இ. இலங்காதுரை B. Com.
Lecturer, Technical College Jaffna

கிராமப்புறங்களில் பாரம்பரிய விவசாயத்தொழில் முயற்சியில் ஈடுபடும் சிறு விவசாயிகளின் நலன் கருதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதே விவசாய ஓய்வூதியத் திட்டமாகும். இலங்கையின் விவசாயத்துறை பெருந்தோட்ட விவசாயம், பாரம்பரிய கிராமிய விவசாயம் என இரு பிரிவாகப்பகுத்தப்படலாம். பெருந்தோட்ட விவசாயம் என்பதுபாரிய அளவில் மேற்கொள்ளப்படும் தேயிலை, இறப்பர், தெங்கு தொழில் முயற்சிகளைக் கருதும் பிறநாட்டவர்களின் ஆட்சியின் பிரதிபலனாக இத்துறை இலங்கையில் நடைமுறையில் கொண்டுவரப்பட்டது. கிராமிய விவசாயம் என்பது தொன்று தொட்டு கிராமப்புறங்களில் கிராமிய விவசாயிகளினால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தைக் கருதும். இவ்விவசாயத்துறை பெருமளவிற்கு நெல் உற்பத்தியிலும் உப உணவு உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இலங்கை ஒரு விவசாய நாடாக இருப்பதால் கிராமிய விவசாயம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்துறையின் உற்பத்தியினூடாகவே நாட்டுமக்களின் உணவுத் தேவைகள் பெருமளவிற்குப் பூர்த்திசெய்யப்படுகிறது. இலங்கை சுதந்திரமடையும் வரைக்கும் கிராமிய விவசாயம் பெருமளவிற்கு புறக்கணிக்கப்பட்டது. அந்நிய ஆட்சியாளர்கள் தமது சொந்த நலன் கருதி பெருந்தோட்ட விவசாயத்துறையில் பெருமளவு அக்கறைசெலுத்தியதினால் உழவர்விவசாயம் பெருமளவிற்குப் புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணத்தினால் பெருந்தோட்ட விவசாயத்துறையினால் எதிர்நோக்கப்படாத பல பிரச்சனைகள் கிராமிய விவசாயத்துறையினால் எதிர்நோக்கப்படுகின்றது இதன்காரணத்தினாலே இலங்கை சுதந்திரமடைந்த

பின்பு பாரம்பரிய விவசாயத்துறையின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பல நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைய அரசாங்கம் கிராமியவிவசாயிற்கு நெற்செய்கை காணியை வழங்குதல் நவீனவிவசாயமுறைகளை அறிமுகம் செய்தல் குடியேற்றத் திட்டங்களை ஸ்தாபித்தல், புராதன நீர்பாசன தொகுதிகளைப் புனரமைத்தல் புதிய நீர்ப்பாசன முறைகளை ஆரம்பித்தல் கடன்களைத் தாராளமாக வழங்குதல் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உத்தரவர்த நிலையை செயற்படுத்தல் உதவிப்பணம் வழங்குதல் விவசாய காப்புறுதி போன்ற பலதரப்பட்ட சமூக நல திட்டங்கள் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்பட்டன. இத்திட்டங்களின்பிரதிபலனாக விவசாய உற்பத்தி பெருமளவிற்கு அதிகரித்து நாட்டு மக்களின் உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் உணவுப் பொருட்களின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு செலவாணி மீதப்படுத்தப்படுவதுடன் சிறு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கூடாக அந்நியச் செலாவானியை உழைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது இத்தகைய சேவைகளை விவசாயிகள் ஆற்றுகின்ற பொழுது பெருமளவில் சிறிய நிலங்களை உடைமையாக வைத்திருக்கும் விவசாயிகளின் முதிர்வயது நலன்களை பேணிப்பாதுகாப்பதற்காக சமூக நலத்திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை இதனால் விவசாயிகள் தங்கள் முதிர்வயதில் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அவர்களது பிள்ளைகளும் வறியவர்களாக இருப்பதனால் முதிர்வயது அடைந்த விவசாயிகள் புறக்கணிக்கப்பட்ட நிலைமையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை ஏற்படுகின்றது எனவேதான்

சிறுநடைமை விவசாயிகளின் முதிர்வயது நலன்களை பேணிப்பாதுகாப்பதை அடிப்படையாகக் குறிக்கோளாகக் கொண்டே விவசாயிகள் ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.


விவசாயிகளின் ஓய்வூதியத்திற்கானசட்டம் 1984 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டது. இதுவிவசாயிகள்ஓய்வூதிய பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டம் என அழைக்கப்படும் இவ்வாறு சட்டம் 1984ஆம் ஆண்டில் பிரகடனம்செய்யப்பட்டபொழுதும் 86ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலே இதற்கான நிதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் ஒவ்வொரு வருடத்திற்கும் 75 மில்லியன் ரூபாவாக 10வருடங்களுக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவே விவசாயிகளின் ஓய்வூதியத்துக்கான ஆரம்ப நிதியமாக அமைகின்றது. விவசாயஅபிவிருத்தி ஆராய்ச்சிஅமைச்சர் மேற்கொண்ட முயற்சியினூடாகவே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இவங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் கிராமிய விவசாயிகளின் பங்கை அங்கீகரிப்பதற்காகவும் விவசாயக் காப்புறுதித்திட்டம் செயற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தினூடாக விவசாயிற்கு முதிர்வயது நிதிநலன்களை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இடைக்காலத்தில் அவருக்கு தொழில் முயற்சியில் ஈடுபடமுடியாது இயலாதன்மை ஏற்பட்டால் அவருக்கு நிதி உத்தரவாதத்தை அமைக்கக் கூடியதாகவும் அமைகிறது. விவசாயி இறந்தால் அவரில்தங்கி இருப்பவர்கள் தொடர்ந்தும் தமதுநாளாந்த வாழ்க்கையை நடத்தக்கூடிய நிதி உத்தரவாதத்தை அளிப்பதும் இத்திட்டத்தின் குறிக்கோளாக அமைகிறது விவசாயிகள்இந்நிதியத்திற்கு கிராமமாக பண அளிப்பை செய்வதனால் அவர்கள் மத்தியில் சேமிப்பு பண்பை ஊக்குவிக்க கூடியதாக இருக்கின்றது இத்திட்டத்துக்கு பொறுப்பான விவசாய காப்புறுதிசபை இலங்கைக்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கான தொகுப்பு ஆயுள் காப்புறுதித்திட்டத்தை செயற்படுத்துவதனால் கிராமிய விவசாயிகள் மத்தியில் காப்புறுதித்த

துவங்களை பரவலாக அறிமுகப்படுத்தக்கூடியதாக அமையும். உழவர் ஓய்வூதியத்தின் செயற்பாடுவிவசாய காப்புறுதிச்சபையிடம் ஒப்படைக்கப் பட்டதனால் அதன் சேவைகளை இதனூடாக விஸ்தரிக்கக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு விவசாயிகளிடம் இருக்க வேண்டிய தகைமைகள் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கின்றன. வசதி குறைந்த வருமானம் குறைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் பிரதான குறிக்கோளாக அமைகின்றது. இத் திட்டத்திற்கு அரசாங்கமானியம் பெருமளவில் வழங்கப்படுவதினால் கட்டுப்பாடு இல்லாத சகலருக்கும் ஓய்வூதியத் திட்டம் விஸ்தரிக்கப்பட்டால் அரசாங்கத்தின் நிதிச்சுமை அதிகரிக்கும் எனவேதான் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இத் திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருத்தல்வேண்டும். நெல், காய்கறிகள் கிழங்குவகைகள், பழவகைகள், வெற்றிலை கரும்பு போன்ற பொருட்களின், உற்பத்தியாளருக்கே ஆரம்பத்தில் இவ் ஓய்வூதிய வசதி அளிக்கப்படும். அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் வேறுசமூக நலத் திட்டங்களை அநுபவிக்கும் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர இயலாது வருமான வரியைச் செலுத்தும் எந்தவொரு விவசாயியும் இத் திட்டத்தில் சேர்வதற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள். 10 ஏக்கர் உட்பட்ட நிலத்தை உடமையாக வைத்திருக்கும் விவசாயிகளே இத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். கணவனும் மனைவியும் நில உடமையாளர்களாக இருந்தால் அவர்கள் மொத்த நில உடமை 10 ஏக்கருக்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும் இத்திட்டத்தில் சேர்வதற்கு அவர்களுக்கு தகுதியிருப்பதை உறுதிப்படுத்தி உதவி விவசாய ஆணையாளரிடமிருந்து ஓர் அக்தாட்சிப்பத்திரம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இந்நியதிகளினூடாகவே வறிய விவசாயிகளே இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதை உறுதிப்படுத்தக் கூடியதாக அமைகிறது.




திரு. ப. சிவலோகநாதன்
செயலாளர்



செல்வன் செ. ஞானசேகரம்
தலைவர்



செல்வி சி. உஷா
பொருளாளர்



செல்வன் ப. சுஜிதன்
பத்திராதிபர்



செல்வன் வே. கந்தசாமி
உபசெயலாளர்



செல்வி து. குமுதினி
உபதலைவர்



செல்வி கு. குணவதி
அகக் கணக்காய்வாளர்

விவசாயிகள் இத் திட்டத்திற் செலுத்த வேண்டிய தொகைகள் திட்ட வட்டமாக கூறப்பட்டிருக்கின்றன. இத் திட்டத்தில் சேர்ப்பவர்கள் 60 வயதுக்கும் அல்லது மரணம் சம்பவிக்கும் வரையும் 6 மாதங்களுக்கு ஒரு தடவை ஓய்வூதியத் துக்கான கட்டணத்தை செலுத்தல் வேண்டும். இத் திட்டத்துக்கு உதவுத் தொகை செலுத்துபவரால் கொடுக்கத் தக்க அரையாண்டு தவணை கொடுப்பனவு உதவுத் தொகை செலுத்துபவரின் வயதின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. செலுத்த வேண்டிய கட்டணம் 130லிருந்து 700வரை வேறுபடுகின்றது. 18 வயதில் சேரும் ஒருவர் 130 ரூபாவை செலுத்தல் வேண்டும். அதே வேளையில் 54 வயதில் சேரும் ஒருவர் 700 ரூபாவை செலுத்தல் வேண்டும். திட்டத்தில் சேரும் 55 முதல் 59 வயது வரையில் உள்ளவர்கள் செலுத்தத்தக்க தவணைக் கட்டணம் 690 ரூபா அரையாண்டு தவணைக் கொடுப்பனவு முறை ஏப்பிரல் 1ம் திகதிக்கும் ஒக்டோபர் 1ம் திகதிக்கும் முன்னர் செலுத்தப்படுதல் வேண்டும் எனினும் தவணைப்பண கொடுப்பனவுக்கு 60 நாள் கருணைக்காலம் வழங்கப்படுகின்றது. கருணைக்காலப் பகுதியினுள் தவணைக் கொடுப்பனவுகள் செலுத்தப்படாதிருப்பின் அவருக்கு வழங்கப்பட்ட உடன்படிக்கை அதன் கீழ் வழங்கத் தக்க ஏதேனும் நிவாரணத்துக்கு அமைய இரத்துச் செய்யப்படுவதற்கு உள்ளாகும்.

விவசாய ஓய்வூதியத்திட்டத்தில் சேருவதற்கு பல நிதி நலன்கள் அளிக்கப்படும் தவணைக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தி உடன்படிக்கைக்கு அமைய செயற்படுகின்றவர் 60 வயதை எய்தும் நாளில் இருந்து அவர் இறக்கும் மாதத்தின் இறுதி நாள் வரையும் ஓய்வூதியத்தை பெறும் விவசாயி ஒருவர் 54 வயதுக்கு பின்னர் திட்டத்துக்கு உதவுத் தொகை செலுத்துபவர் ஆகுமிடத்து அவர் 6 வருடத்துக்கு பின்னர் கட்டுப்பண எண்ணிக்கைமுழுவதும் செலுத்தி பூர்த்தி செய்த திகதியிலிருந்து அவரது ஓய்வூதியத்தை பெறுவார். உதவுத் தொகை செலுத்தியவருக்கு கொடுக்கத்

தக்க ஓய்வூதியம் அவர் உதவுத் தொகை செலுத்திய நேரத்தில் அவரது வயது, தவணைப் பணம் செலுத்த எடுத்த காலம் தவணைப் பணத்தொகை என்பவற்றின் அடிப்படையில் கணிக்கப்படும். உதவுத் தொகை செலுத்துபவர் ஒருவர் அந்தத் தொகையை செலுத்த ஆரம்பிக்கும் நேரத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருப்பின் 84 தவணைக் கொடுப்பனவுகளை செலுத்தியதன் பின் 60 வயதினை பூர்த்தி செய்து அரையாண்டுக்கு 25 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற்றுக் கொள்ளலாம். உதவுத் தொகையை செலுத்துபவர் ஒருவர் அதனை செலுத்த ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் 54 வயதினை பூர்த்தி செய்திருப்பின் 12 அரையாண்டு தவணைக் கொடுப்பனவுகளை செலுத்திய பின் 1600 ரூபாயை அரையாண்டு ஓய்வூதியமாக பெற்றுக்கொள்வார். உதவுத் தொகை செலுத்தும் ஒருவர் செலுத்த ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் 55 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவராக இருந்தால் 10 கொடுப்பனவுகளை செலுத்திய பின் 1200 ரூபாவை அரையாண்டு ஓய்வூதியமாக பெற்றுக் கொள்வார். உதவுத் தொகை செலுத்துபவர் மட்டுமே ஓய்வூதியத்தைப் பெற உரித்துள்ளவர். அவர் மரணத்துக்கு பின்னர் அதனை அவர் வேறு ஒருவருக்கு சாட்டுதல் செய்யவோ, மாற்றவோ முடியாது. உதவுத் தொகை செலுத்தும் ஒருவர் ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியடைவதற்கு முன்னர் இறந்தால் அவர் செலுத்திய தொகை உரிய வட்டியுடன் உரித்தானவர்களுக்கு வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெற்ற திகதிக்கு பின்னர் இறந்தால் அவர் இறக்கும் வரையும் பெற்ற ஓய்வூதியம் அவரது மொத்த உதவுத் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு மிகுதி தொகையும் வட்டியும் உரித்தானவர்களுக்கு வழங்கப்படும். உதவுத் தொகை செலுத்திய ஒருவர் 60 வயது எய்வதற்கு முன்னர் ஒரு அளவாக அல்லது நிரந்தரமாக தொழில் முயற்சியில் ஈடுபடா நிலைமை ஏற்பட்டால் அவருக்கு இயலாமை நலன் படியை பெற முடியும் உதவுத் தொகை செலுத்திய ஒருவர் முழு

வணிக மலரே வருக! வருக!

உங்கள் மழலைச் செல்வங்களின்
உயிரோவியமான படங்களுக்கு



மேயி போட்டோ படப்பிடிப்பாளர்

சேர் பொன் இராமநாதன் வீதி, திருநெல்வேலி.

மலர்க வணிகமலர்

சுகாதார முறையில் உணவிற்கும்
வைத்தியர்களுக்கும் விசேஷமாக
தயாரிக்கப்பட்டது

Prepared Under Hygienic Method Specially For
Physicians and Domestic Purposes

வி. எஸ். பி. நல்லெண்ணை

தயாரிப்பாளரும் ஏகவிநியோகஸ்தரும்

“பரிமளா ஸ்டோர்ஸ்”

26, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்

மையான நிரந்தரமான இயலாமை நிலைமை ஏற்பட்டால் அவர் இயலாமை படியை முழு அளவில் பெறுவார் அல்லது உதவுத் தொகை செலுத்த இயலாமை உற்ற திகதியிலிருந்து இறக்கும்வரையும் தவணைக் கொடுப்பனவு படி ஒன்றை பெறுவார். 54 வயதுக்கு மேற்படாதவர்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் தொகுப்பு ஆயுள் காப்பு திட்டத்தின் நலன்களையும் மரணப் பணிக் கொடைப் படியையும் பெறுவர். 55 வயதுக்கு மேற்பட்ட உதவுத் தொகை செலுத்துவோர் இயலாமை நலன்களுக்கோ மரணப் பணிக் கொடைக்கோ உரித்துள்ளவராக இருக்க மாட்டார். முழு அளவில் இயலாத நிலைமை ஏற்படும் ஒருவருக்கு 8 ஆயிரத்துக்கும் 28 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையும் ஓரளவான பாதிப்பு ஏற்பட்டால் 4 ஆயிரத்துக்கும் 14 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையும் இயலாமை நலன்களாக வழங்கப்படும். உதவுத் தொகை செலுத்துபவர் ஒருவர் பூர்த்தி செய்ய முன்னர் இறந்தால் மரணப் பணிக்கொடை அவரது உரிமையாளருக்கே வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பு விவசாய காப்புறுதி சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தையும் மாவட்ட அலுவலகங்களையும் சேர்ந்த கமத் தொழிற் காப்புறுதிச் சபை உத்தியோகத்தர்கள் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு பொறுப்பாக இருப்பார்கள். இத் திட்டத்தினை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வதற்காக கிராம விவசாய முயற்சிகளுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க சார்பற்ற அமைப்புக்களுடனும் அவற்றின் உத்தியோகத்தருடனும் இணைந்து பல்வேறு பிரசார வேலைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கமத்தொழில் காப்புறுதி சபையினது மாவட்ட உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கப்படுகின்றார்கள். சமூக சேவை நிலையங்கள், மகாவலி வலயக் கூறு அலுவலகங்கள், கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர் அலுவலகம்,

கூட்டுறவு கிராமிய வங்கிகள், காணி ஆணையாளர் திணைக்களத்தினரது குடியேற்ற உத்தியோகத்தர் அலுவலகங்கள், விவசாய காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகங்கள், மகாவலி உப அலுவலகங்கள், ஆகியவற்றிலிருந்து இத் திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் விண்ணப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கமத்தொழிற் காப்புறுதி சபையின் மாவட்ட உத்தியோகத்தரிடம் கையளிக்கப்படல் வேண்டும். சபை உறுப்பினர்கள் சேர்வதற்கு தகைமையுள்ள விவசாயிகளிடமிருந்து முதலாவது தவணைக் கட்டணத்தை விண்ணப்பத்தை கையளிக் கும் சந்தர்ப்பத்திலே பெற்று பற்று சீட்டை வழங்குவார் அதன் பின்னர் உதவுத் தொகை செலுத்துபவர் தனது தவணைக் கட்டணத்தை கிராமிய வங்கிகள், கிராமிய அபிவிருத்தி வங்கியின் பிராந்திய கிளை, மகாவலி அதிகார சபையின் கீழ்வரும் பிரதேசங்களில் மகாவலி வலய அலுவலகம் மக்கள் வங்கி கிளை, இலங்கை வங்கி கிளை ஆகியவற்றினூடாக செலுத்தலாம்.

கிராமிய விவசாயிகளுக்காக இதுவரை காலம் வரையும் செயற்படுத்தப்பட்ட சமூக நலத்திட்டங்களில் ஓய்வூதிய திட்டம் புரட்சி கரமானதாக அமைகின்றது. விவசாயிகள் நாட்டிற்கு ஆற்றும் சேவை இது னூடாக அங்கீகரிக்கப்படுகின்றது. விவசாயம் ஓர் மதிப்பு வாய்ந்த தொழில் முயற்சியாக வளர்ச்சியடைவதற்கு விவசாய ஓய்வூதியத்திட்டம் ஓர் உத்தரவாதமாக அமைகின்றது. கிராமிய விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இது ஓர் தகுந்த வழியாக அமைகின்றது. கிராமப்புற இளைஞர்கள் கௌரவமான தொழில் முயற்சிகளை தேடி நகரப்புறங்களுக்கு செல்லவேண்டிய அவசியம் இதனால் தவிர்க்கப்படுகின்றது. அரசாங்க தொழில் முயற்சிகளில் வழங்கப்படும் ஓய்வூதியத்திலும் பார்க்க விவசாய ஓய்வூதியத்திட்டம் கூடுதலான நிதி உத்தரவாதத்தை அளிக்கின்றது. விவசாயிகள் முதிர்வயதில் நிம்மதியாக வாழக்கூடிய நிதி உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. இதனால் கிராமிய விவசாயிகள் விவசாய உற்பத்தியில்கூடுதலான அக்கறை செலுத்தி உற்பத்திபெருக்கத்தின் ஊடாக நாட்டுக்கு பெரும் சேவையை ஆற்றக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

With Best Compliments From:

GANESAN ART STUDIO

- ★ Colour Outdoors
- ★ Colour Studio Sitting
- ★ Colour Printing

- ★ உங்கள் தரமான கறுப்பு வெள்ளை, கலர் படங்களுக்கும்
- ★ பிறந்தநாள், பூப்புனித நீராட்டுவிழா, திருமணம்

போன்ற வைபவங்களுக்கும் நாடுங்கள்

“கனேசன் ஆட் ஸ்டூடியோ”

கே. கே. எஸ். வீதி

கொக்குவில்

யாழ்ப்பாணம்.

மலர்க வணிகமலர்

- ★ தெளிவான, புதிய, பழைய, ஆங்கில, தமிழ், ஹிந்தி வீடியோ படப் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கும்.
- ★ சிறந்த முறையில் புதிய பழைய, தமிழ், ஹிந்தி, ஆங்கில பாடல்களை ஸ்ரீரீயோ முறையில் ஒலிப்பதிவு செய்து கொள்வதற்கும்

நீங்கள் நாடவேண்டிய ஸ்தா'னம்

அப்பாள் வீடியோ அன்ட்
ஒடியோ சென்ரர்

894, கே. கே. எஸ். வீதி

நாச்சிமார் கோவிலடி

யாழ்ப்பாணம்

வருமான வரி மூலகங்கள்

க. தங்காசா B Sc (P.F.T) sp. Dip in Fd.
[பகுதி நேர விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி]

- (1) ஊழிய வருமானம்.
- (2) வணிகம் வியாபாரம் உயர் தொழில் அல்லது கண்ணியத் தொழில் [விவசாயம் உட்பட]
- (3) வாடகையும் தேறிய ஆண்டுப் பெறுமதியும்
- (4) பங்கிலாபங்கள்
- (5) மூலதன இலாபங்கள்
- (6) கிடைக்கக்கூடிய வட்டி
- (7) ஆக்க உரிமைப் பணம்
- (8) கட்டுப் பணங்கள்
- (9) கழிவுகள்
- (10) குத்தகை அல்லது ஆண்டுக் கட்டணம்
- (11) [மீண்டு வராத அமைய இயல்பான இலாபங்கள் தவிர்ந்து] வேறு பிற மூலகங்களில் இருந்து கிடைக்கும் இலாபங்கள்.

1-6 வரையும் கூறப்பட்டவற்றை சுருக்கமாக பார்ப்போம்.

ஊழிய வருமானம்:-

பின்வரும் பெறுகைகள் ஊழிய வருமானத்துடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

பண நன்மைகள்:-

ஏதாயினும் வேதனம் சம்பளம் ஓய்வுதியம், மிகையுதியம் தரகு வீடுமுறைக் கொடுப்பனவு, மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவுக் கட்டணம் பணிக்கொடை மேல் வரும்படிகள் விடு தொகைகள் பணி

யாற்றுகையில் பெறப்படும் வேறு ஏதாயினும் கொடுப்பனவுகள் ஓய்வு பெறுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட சகாய நிதியம் ஒன்றில் இருந்து மீள்பெறப்பட்ட தொகைகள்.

ஒருவருக்கு செலுத்தப்பட்ட ஏதாயினும் உபசரணை அல்லது கையூட்டுக்கள் வெகுமதிகள் சட்டரீதியான அல்லது வேறு எவ்வகையிலுமான பெறுகைகள் வாடகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக அளிக்கப்பட்ட ஏதாயினும் விடுதொகை.

பணமல்லாத நன்மைகள்:-

ஒருவரால் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவராலாவது பெறப்பட்ட இலவச வைத்திய வசதி, ஆகார வசதி, எரி பொருள் மின்சார வசதி முதலியவற்றின் பிற பெறுமதி.

ஒருவரது அல்லது அவரது குடும்பத்தினது நன்மைக்காக பணி கொள்பவரால் வேறு ஒருவருக்கு செலுத்தப்பட்ட தொகை (உ:ம் வருமானவரி, ஆயுட் காப்புறுதி, கட்டுப் பணம் வேலைக்காரர் கூலி)

பிரயாண வசதியின் பெறுமதி

பணியாளர் ஒருவரது வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையில் பணி கொள்பவர் ஒருவரால் பணியாளர் ஒருவருக்கு அளிக்கப்படும் இலவச மோட்டார் வாகன போட்க்குவரத்து வசதி விதிப்பிற்கு உட்படாது.

ஒருவருக்கு அல்லது அவரது குடும்பத் திற்கு அளிக்கப்பட்ட விடுதலை பயணம் பத்திரங்களின் அல்லது பயண செலவின் பெறுமதி.

இலவச வதிவிட வாடகைப் பெறுமதி அல்லது பணி கொள்பவரால் கொடுக்கப்பட்ட வதிவிடத்திற்காக வாடகை பெறுமதிக்கு குறைவான வாடகை கொடுக்கு மிடத்து அத்தகைய வாடகையிலும் வாடகை பெறுமதி எத்தொகையால் கூடுகின்றதோ அத்தொகை.

இங்கு வாடகைப் பெறுமதி என்பது தேறிய ஆண்டுப் பெறுமதி + தேறிய ஆண்டுப் பெறுமதியில் 33 $\frac{1}{3}$ % சோலைவரி.

மொத்த ஊழிய வருமானத்தின் 25% அல்லது 48,000 இவற்றுள் எது குறைந்ததோ அதற்கு உட்படுத்தப்படும். இதை விஞ்சும் மேலதிக வாடகைப் பெறுமதி கவனத்தில் எடுக்கப்படமாட்டாது.

வேலை கொள்வோர் ஒருவரினால் ஊழியர் ஒருவருக்கு கட்டணம் இன்றி வழங்கப்பட்ட போக்குவரத்து சாதனத்தின் பெறுமதி அல்லது போக்குவரத்து சாதனத்தை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட ஏதாயினும் தொகை.

இளைப்பாற்று பணிக்கொடை அல்லது ஓய்வூதியத்தை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் தொகை. பதவி இழந்தமைக்கு கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை

அங்கீகரிக்கப்பட்ட சகாய நிதியத்தில் இருந்து ஊழியர் ஒருவர் மீளப்பெற்ற தொகை.

விலக்குகள்:

அ) இலங்கை குடியரசின்கீழ் ஏதாயினும் வேதனத்துடனான பதவியை வகிப்பவர்.

ஆ) அரசாங்ககூட்டுத் தாபனங்கள் பல்கலைக் கழகங்கள் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்ட ஏதாயினும் வியாபார பொறுப்பு முயற்சி ஆகியவற்றின் பணியாளர்கள்.

இ) உறுப்பினர் யாவரும் ஜனாதிபதியினால் அல்லது அமைச்சர் ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள சபை அல்லது கூட்டுத் தாபனத்தின் அங்கவர் ஒருவர் அல்லது பணியாளர் ஒருவர் இவ் [வரிவரிவிலக்கு ஓய்வூதியங்கள் மாற்றிய ஓய்வூதியங்கள் ஒய்வு பணிக்கொடை. மேலே அ. ஆவில் குறிப்பிடப்பட்ட பணிகளில் ஆற்றிய சேவைகள் தொடர்பான ஏதாயினும் அங்கீகரிக்கப்பட்ட சகாய அல்லது ஓய்வூதியத்தில் உள்ள மீதிகளுக்கும் பொருந்தும்.]

ஊழியர் ஒருவருக்கு அவரது தொழில் கொள்பவரால் அவர் செய்யும் ஊழியம் சம்பந்தமாக இலங்கைக்கு வெளியில் பிரயாணம் மேற்கொள்ளும் போது பிரயாணம் உறைவிட வசதி உணவு ஆகியவற்றிற்காக கொடுக்கப்படும் படிிகள்.

கழிவுகள்; 1. அளவிடப்பட முடியாமல் போனசம்பளம் வேதனம்
2. தொழில் கொள்பவரால் அங்கீகரிக்கப்பட்ட சகாய நிதி ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு செலுத்தப்படும் உதவி தொகைகள்.

வணிகம் வியாபாரம் உயர் தொழில் அல்லது கண்ணியத் தொழில்.

வியாபாரம் வணிகம் உயர் தொழில் அல்லது கண்ணியத்தொழில் என்பவற்றில் கிடைக்கும் எல்லா வருமானத்தின் மீதும் அனுமதிக்கக்கூடிய செலவுகளைக் கழித்தபின் வரி விதிக்கப்படும்.

அனுமதிக்கக்கூடிய செலவுகள்:-

வருமானத்தை ஆக்குவதில் ஏற்படும் (மூலதன இயல்புடைய தவிர்ந்த) எல்லா சென்மதிகளும் செலவுகளும்.

வியாபாரம் வணிகம் உயர் தொழில் பொறுத்தவரையில் அந்த ஆராய்ச்சி அபிவிருத்தி சம்பந்தமான செலவுகள் கழிக்க அனுமதிக்கப்படும்.

வெளிநாடுகட்கு தொழில் பயிற்சிக்காக பணியாளர்களை அனுப்பும் பிரயாணச் செலவு அனுமதியுண்டு.

மோட்டார் வாகன ஒட்டச்செலவு கழி
வாக அனுமதிக்கப்படும்.

1. விளம்பர செலவில் $\frac{3}{4}$ பங்கு.
2. முற்றிலும் ஏற்றுமதி வியாபாரம்
தொடர்பான இலங்கைக்கு வெளியே
விளம்பரம் செய்வதற்கான அங்கீ
கரிக்கப்பட்ட பொறுப்பு முயற்சிக
ளின் முழு செலவு.
3. வருமானத்தை ஆக்குவதில் ஏற்படும்
பிரயாணச் செலவுகள்.
4. பிரயாணத்திற்கு உபயோகிக்கப்படும்
மோட்டார் சைக்கிள், சைக்கிள்
ஆகிவற்றின் தேய்மானம் அல்லது
புதுப்பித்தல் செலவு.
5. பணி செய்வோருக்கு பணி கொள்
வோரால் வழங்கப்படும். மோட்
டார் வாகன ஏற்பாடு.
6. முந்திய வருடத்தில் அளவிட முடி
யாது இருந்த கடன்கள்.
7. ஆணையாளர் அதிபதியினால் அங்கீக
ரிக்கப்பட்ட சகாய நிதியத்திற்கு
பணி கொள்வோர் அளிக்கும் உதவி
தொகை.
8. ஒரு கணக்கீட்டு ஆண்டின் மொத்த
விற்பனைவரி சம்பந்தமாக ஒருவர்
செலுத்தற் பாலதான மொத்த விற
பனை வரி அதே கணக்கீட்டு ஆண்டு
இலாபத்தில் கழிக்கப்படும்.
9. கணக்கியற் செலவு அனுமதிக்கக்
கூடியது.
10. கடன்களை அறவிடுதல் தொழில்
மன்று விசாரணை செலவு அனுமதிக்க
கக்கூடியது.

மூலதன விடு தொகை

தேறிய வருமானத்தை கணிக்கையில்
பின்வருமாறு 1.4.87-ல் இருந்து கழிவாக
அனுமதிக்கப்படும்.

வருடாந்தம்
கொள்விலையில்
பெ. தே.

பொறித்தொகுதி யந்திரம்
பொருத்துக்கள் இணைப்புகள் 33 $\frac{1}{2}$ %

மோட்டார் வாகனம்
லொறி, பஸ், றக்டர் றோலர்
அல்லது கந்தோர் தளபா
டம்

25 %

அமைக்கப்பட்ட கட்டி
டங்கள் (மேல் உத்தியோ
கஸ்தர்களின் பாவனைக்காக
விடப்பட்ட கட்டிடங்கள்
தவிர்ந்த) 1.4.87 பின்
கட்டி முடிக்கப்பட்ட

10 %

அனுமதிக்க முடியாத கழிவுகள்:

1. கனியாட்ட செலவுகள் முற்றாக பணி
கொள்வோர் நிறைவேலை உத்தியோ
கஸ்தருக்கு (1500 க்கு குறையாத
சம்பளம் பெறுபவர்) கொடுக்கும் கனி
யாட்ட அல்லது உபசரணை செலவு
கள். பணி கொள்வோருக்கு முற்றாக
அனுமதிக்கப்படமாட்டாது.
2. ஒருவரின் வதிவிடத்திற்கும் அவரின்
தொழில் இடத்திற்கும் இடையே
ஏற்படும் பிரயாணச் செலவு.
3. இலங்கைக்கு வெளியே பிரயாணம்
செய்வதில் ஏற்படும் செலவு ஏதே
னும் அனுமதிக்கப்படமாட்டாது.
4. விளம்பர செலவில் $\frac{1}{4}$ அனுமதிக்க
முடியாது.
5. வருமானவரி கழிவாக அனுமதிக்கப்
படமாட்டாது.
6. வரிவிதிப்பு சம்பந்தமான செலவுகள்
அனுமதிக்கப்படமாட்டாது.
7. சட்டசெலவு மூலதனம் சம்பந்தமா
னது அனுமதிக்கப்படமாட்டாது.
8. தண்டனைச் செலவு அனுமதிக்கப்பட
மாட்டாது.

வாடகையும் தேறிய ஆண்டுப் பெறுமதியும்

வீட்டுச் சொந்தக்காரர் வீட்டில் குடி
யிருக்குமிடத்து அல்லது அவ்வீடு அவருக்
காக குடியிருக்குமிடத்து அவ் வீட்டின்
தேறிய ஆண்டுப் பெறுமதி வருமானமாக
கொள்ளப்படும்.

வீடு ஒன்று சோலைவரி மதிப்பீட்டு
நோக்கங்கட்காக வரிமதிக்கப்படும் இடத்து
25% ஆல் குறைக்கப்படும். சோலைவரி

Dealers in :

Television, Radio, Eversilver,
Ware Cookers, Watches,
Clocks & Presentation
Articles Etc.

Sri Valambiga Trade Centre

21/5, Stanley Road,

Jaffna.

☎ 22708

மலர்க! வணிகமலர்!

யாழ்நகரின்

சிறந்த படப்பிடிப்பாளர்கள்

பாரத் ஸ்டூடியோ

82/1, கஸ்தூரியார் வீதி,

யாழ்ப்பாணம்.

☎ 252

மதிப்பீட்டுத்தொகையே வீட்டினது தேறிய ஆண்டு பெறுமதி ஆகும். இது (25%) பழுது பார்த்தலுக்கான வீட்டுத்தொகைக்கும் பிற செலவுகட்கும் ஆன கழிவாகும் பிறகழிவுகள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டா சொந்தக்காரர் குடியிருக்கும் ஒரு வீட்டினது. தே. ஆ. பெறுமதி விரியிருந்து விலக்கப்பட்டுள்ளது. (ஒரு வீட்டின் தளப் பரப்பு 1500, குறைவானதாக இருப்பின் 10 ஆண்டுகட்கும் 3000 ச. அடிக்கு மேற்படாது 7 ஆண்டுகட்கு வரிவிலக்கு உண்டு)

வாடகை

வீடு ஒன்று வாடகைக்கு கொடுக்கப் படுமிடத்து வருமானரித் தேவைக்காக காட்டப்படவேண்டிய வருமானமானது வீட்டுச் சொந்தக்காரர் சோலைவரி செலுத்துபவராக இருந்தால் அச்சோலைவரியையும் பழுது பார்த்தல் நிதிக்கான கொடுப்பனவு ஏதும் இருப்பின் அவற்றையும் மீதியில் 25% தை பழுதுபார்த்தலுக்கும் கழித்தபின்கிடைக்கும் தேறிய வாடகையும் பிற கழிவுகள் அனுமதிக்கப்படமாட்டா.

உதம்:-

ஆண்டுக்கான மொத்த வாடகை	10800
சொந்தக்காரரால் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சோலைவரி	1600
பழுதுபார்த்தல் நிதிக்கு செலுத்தியது	1200 2800

	8000
மீதியில் 25%	(2000)

தேறிய வாடகை	6000

தேறிய வாடகை தே. ஆ. பெறுமதியைவிட குறைவாக இருப்பின் சொந்தக்காரரால் காட்டப்பட வேண்டிய தேறிய ஆண்டுப் பெறுமதி பின்வரும் சீராக்கலுக்கு உட்படும்

(1) வீட்டில் குடியில்லாது இருந்த வாடகை அறவிட முடியாது போன மாதங்கள்

(2) குடியிருப்பவரின் வருமானம் உதம்:- ஒரு வீடு 300/- மாத வாடகைக்கு விடப்படுகின்றது. குடியிருப்

பவர் சோலைவரி செலுத்துகின்றார். சொந்தக்காரன் பழுது பார்த்தல் செலவுகளை பொறுப்பேற்கின்றார்.

ஆண்டு மதிப்பீடு	6000
தே. ஆ. பெறுமதி =	6000
கழிவு 25%	[(1500)

	4500

குடியிருப்பவரின் வருமானம்

தே. ஆ. பெறுமதி	4500
செலுத்திய வாடகை 12x300	(3600)

குடியிருப்பவரின் வருமானம் 900

சொந்தக்காரரின் வருமானம் தே. ஆ. பெ. = 4500

குடியிருப்பவர் வருமானம் = 900

சொந்தக்காரர் வருமானம் 3600

பங்குலாபங்கள்

- (1) கம்பனி பங்குலாபத்தை வெளிப்படுத்தும் நாள் அன்று எழுகிறது.
- (2) வரி கழிப்பதற்கு முன் உள்ள பங்குலாபங்களின் மொத்தத் தொகை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- (3) வரி விடுமுறை காலத்தின்போது எழும் வரி விலக்கப்பட்ட லாபங்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட பங்குலாபங்கள் வரிவிலக்குப் பெறுகின்றன.
- (4) கம்பனி ஒன்று இன்னொரு வதிவுக் கம்பனியிலிருந்து பெற்ற பங்குலாப வருமானத்தில் இருந்து பங்குலாபங்களை செலுத்துமிடத்து பங்குதாரர் 25% தால் அதிகரிக்கப்பட்ட பங்குலாபத்தொகையின் மீது வரிமதிக்கப்

பட்டு மொத்த பங்குலாபத்தின் மீதி 20% சமமான வரிக் கழிவு அனுமதிச் கப்படும்.

(உ-ம்:-) A என்பவர்பெற்ற பங்குலாப விபரம் பங்கு லாப ஆணைச்சீட்டின் அடி இதழ் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.

மொத்த பங்குலாபம் (வியாபார லாபங்களில் இருந்து செலுத்தப்பட்டது)	1,00,000
20% வரி	20,000
	80,000

இன்றொரு வதிவு கம்பனியில் இருந்து பெற்ற பங்கு இலாபங்களில் இருந்து வழங்கியது 40,000

தேறிய பங்குலாபம் 1,20,000

பின்வருமாறு வரிமதிக்கப்படும்

வியாபாரலாபங்களில் இருந்து செலுத்தப்பட்ட பங்குலாபம்	1,00,000
பெறப்பட்ட பங்குலாபங்களில் வழங்கியது	40,000
25% கூட்டுக்	10,000
	50,000
மொத்த பங்குலாபம்	1,50,000
பங்குலாப விடுதொகை	12,000
ஃ வரி விதி பங்குலாபம்	1,38,000

$$\text{கழிவு} \quad \left[\frac{150000 \times 20}{100} \right]$$

மூலதன லாபங்கள்

மூலதன இலாபம் பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

1. ஆதனத்தை விற்பனை செய்கையில் அல்லது கைமாற்றுகையில்
2. உரிமையை விட்டுக் கொடுக்கையில் அல்லது கைமாற்றுகையில்

3. பங்குகளை அல்லது தொகுதிக்கடன் முறிகளை கழிவுடன் மீட்கையில்
4. கம்பனி ஒன்றை உருவாக்குகையில்
5. வியாபாரம் கலைக்கப்படுகையில்
6. வர்த்தக ஸ்தாபனம் ஒழிக்கப்படுகையில்
7. இரண்டிற்கு மேற்பட்ட வியாபாரங்களை ஒன்று சேர்க்கையில்
8. வியாபாரத்தை ஊக்குவிக்கும் ஒருவர் பெறும் தரகு

பின்வரும் மூலதன இலாபங்கள் வரி விலகுப் பெறும்

1. தனியாள் ஒருவரால் வதியும் நோக்கத்துக்காக கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்றை முதன் முறையாக விற்பனை செய்கையில்
2. தனியாள் ஒருவர் வதியும் நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வீடு ஒன்றை 1 - 4 - 78 ற்குப் பின்னர் முதல் முறையாக விற்பனை செய்கையில்
3. அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் சொத்து நன்கொடைகள்
4. ஆதனக் கொடைகள்
5. மரணத்தின் போது சொத்து கைமாறல்
6. ஏதாவது வீட்டு உடைமைகள் விற்பனை
7. தனிப்பட்ட உபயோகத்துக்கென வைத்திருந்த வாகனத்தின் விற்பனை
8. 15 - 11 - 79 அன்று அல்லது அதற்கு பின்னர் விலை கோரிப் பெறப்படும் பங்குகளையுடைய பகிரங்க கம்பனி ஒன்றில் பங்குகளை கொடுத்தல்

மூலதன இலாபம் பின்வருமாறு கணிக்கப்படும்

விற்பனை செய்யப்பட்டால் விற்பனை விலை அல்லது பரிமாற்றம் செய்யப்பட்டால் சந்தை பெறுமதி	XXXX	
வாங்கிய விலை	XXXX	
செம்மைப்படுத்தும் செலவு	XXXX	
பெற்றபோது ஏற்பட்ட செலவினம்	XXXX	
விற்பனையின்போது செலவினம்	XXXX	XXXX
		XXXX
விசேட கழிவு		(XXX)
மூலதன இலாபம்		XXXX

வட்டிமூலம் கிடைக்கப் பெறும் வருமானமானது பெறப்பட்டால் என்ன அல்லா விட்டால் என்ன முழுத் தொகையும் வருமானமாக கருதப்படும். வட்டி செலுத்தப் படாமலும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியாமலும் இருப்பின் அவ்வட்டி தவிர்க்கப்படும்.

பின்வரும் வட்டிகள் வருமானவரியில் இருந்து விலக்குப் பெறும்.

- 15-11-78 ஆம் திகதி அன்று அல்லது அதற்குமுன் கொள்ளப்பட்ட இலங்கை சேமிப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் சேமிப்பு சான்றிதழ்கள் மீதான வட்டி.
- பின்வருவனவற்றின்மீது 2000/- வரையிலான வட்டி அல்லது முழு வட்டியின் 1/3 பங்கு இதில் எது கூடவோ அது.
 - 15-11-78 பின் கொள்வனவு செய்யப்பட்ட சேமிப்பு சான்றிதழ்களும்
 - தனியாளின் தேசிய சேமிப்பு வங்கியில் உள்ள வைப்பு
- இலங்கைக்கு வெளியே வைத்திருக்கப்படும் வெளிநாட்டு நாணயத்தை மாற்றுவதன் மூலம் பெறப்பட்ட தொகைகளை வைப்புச் செய்வதற்காக மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் வர்த்தக வங்கியில் வைத்திருக்கும் விசேட கணக்கொன்றில் சேரும் வட்டி.
- ஏதேனும் வெளிநாட்டு நாணய வங்கிகளையில் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயமாக உள்ள பணத்தில் சேரும் வட்டி.

இதய தாகம்

(ஆசிரியப்பா)

கறுப்பு முகில்கள் வானில் கூட
அழகிய மயில்கள் அசைந்து நடமிட
மழை வரு மென்று அண்ணாந்து பார்த்து
மகிழ்ச்சி கொண்டன வானம் பாடிகள்

வானில் கூடிய முகில்கள் கலைய
மழையின் அறிகுறி முழுதாய் மறைய
என்றோ ஒரு நாள் மழைநீர் வருமென
எண்ணியே அவையும் காத்திருக்கின்றனவே.

காந்தீமதி பெரன்னுத்துரை
H. N. D. A. Final

மலர்க் வணிகமலர்

தீருமண வைபவங்களுக்கேற்ற
கூறை, காஞ்சிபுரம் சேலைகள்,
பட்டுவேட்டிகள், சேட்டிங் சூட்டிங்
ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள

சௌபாக்கியாஸ்

22, பெரியகடை,

யாழ்நகர்

வணிகமலரே வருக! வருக!!

நங்கையர் விரும்பும் நவநாகரிகப் பிடவைத்
தின்னிகளுக்கும் கூறைச் சேலைகள்
கத்தறிப் பிடவைகளுக்கும்
புகழ் பெற்ற ஒரே ஸ்தாபனம்

சிங்கம்ஸ் ரெக்ஸ்ரைல்ஸ்

172 (84), கே. கே. எஸ். வீதி,

யாழ்ப்பாணம்

இலங்கையின் பொருளாதாரம்

செல்வி. ந. சிவஜெயந்தி
N. C. B. S II nd Year

ஆதிவாசிகள் விலங்குகள் போன்று வாழ்ந்து காடுகளில் விலங்குகளை வேட்டையாடியும் கடலில் மீன் பிடித்தும் வாழ்ந்தனர். பின் மாடுகளை மேயப்படுத்தலை தொழிலாகக் கொண்டு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டனர். காலம் செல்லச் செல்ல நீர் நிலைகளை அணுகி நிலையான உழவுத் தொழிலினை மேற்கொண்டார்கள், இவ் உழவுத் தொழிலே இலங்கை மக்களின் முக்கிய தன்னிறைவு பொருளாதாரமாக சிங்கள அரசர் காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து இன்றும் விவசாயமே தன்னிறைவு பெற்றுள்ளமை சிறப்பான அம்சமாகும்.

எமது நாடானது பூகோளரீதியிலும்பெளதீகரீதியிலும் விவசாயத்திற்கு முதன்மை பெற்றுள்ளது. இவற்றைச் சாதகமாகக் கொண்டு பண்டைய சிங்கள அரசர்கள் விவசாயத்திற்குப் புத்துயிர் அளிக்குமுகமாக பாரியகுளங்களையும் அணைக்கட்டுகளையும் அமைத்து மக்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தனர். ஒரு காலத்தில் இலங்கையில் இருந்து நெல் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் வரலாறு உண்டு, இன்று சிங்கள அரசர்கள் பெயரால் நீர்ப்பாசன குளங்கள் அமைந்துள்ளன, பராக்கிரமபாகு சமுத்திரம், மின்னேரியாக் குளம், கந்தளாய்குளம், இரணைமடுகுளம் என்பனவற்றிலிருந்து பல லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள்மூலம் மக்களின் பொருளாதாரம் பெருகிவந்தமைக்கு சான்றுகள் உள்ளன.

இப்படியாக விவசாயம் பொருளாதாரம் முன்னேறிவரும் காலத்தில் எமது நாட்டில் விளைந்த வாசனைத் திரவியங்களில்

மோகங்கொண்டு மேல்நாட்டினர் கீழ்நாடுகளுக்கு வந்து எமது வாசனைத்திரவியங்களை வாங்கிச் சென்றதிலிருந்து எமது பொருளாதாரம் ஏற்றுமதி வாணிகப் பொருளாதாரமாக மாற்றமடையத் தொடங்கியது. அந்நியரான போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் வரவால் எமது தன்னிறைவுப் பொருளாதாரம் முற்றாகச் சீர்குலைந்து ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரமாகியும் கலப்புப் பொருளாதாரமுமாயிற்று. இக்கலப்புப் பொருளாதாரத்தினால் அந்நியர் தமது நாட்டை விட்டு அகலும்வரை ஏற்றுமதிப் பொருளாதாரமே ஜீவநாடியாக இருந்தது. இதனால் விவசாயக்காணிகள் கவனிப்பாரற்று பெருந்தோட்டப் பயிர்களாகிய தேயிலை, ரப்பர், தெங்குப் பொருட்கள், கொக்கோ முதலியனவற்றிற்கு முன்னிடமளித்து அவற்றைப் பயிரிடச் செய்து ஏற்றுமதி செய்தனர். விவசாயம் நலிந்தமையால் உணவுப் பொருட்களின் இறக்குமதியும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால் ஏற்றுமதிக்கு முன்னிடம் கிடைத்தது. அத்துடன் நாட்டின்கல்வி, கலாச்சாரம், போக்குவரத்து என்பனவும் விருத்தியடைந்தன.

இதேநிலை நீடிக்கவில்லை. அந்நியர் எமக்குச் சுதந்திரம் அளித்தபின் தான் எமது மக்கள் தங்கள் பொருளாதாரத்தைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். நாம் உணவுக்காக மற்றைய நாடுகளை எதிர்பார்க்கவேண்டிய நிலையை நீக்கவேண்டி பண்டைய அரசர் பாரம்பரியத்தை முன்வைத்து முதற்சீன விவசாயத்தை தன்னிறைவு பெறச் செய்த தற்காக ஆறுகளை தடுத்து அணைக்கட்டுகளை அமைத்து மகாவலித்திட்டம், விக்டோரியா

திட்டம். ரந்தனிகலைத்திட்டம், மினிப்பே திட்டம் என்றும் விவசாயத் திட்டங்களை அமைத்து மக்களை குடியேற்றி நவீன விவசாய முறைகளை புகுத்தி இன்று விவசாயத்தில் தன்னிறைவை அடைந்துகொண்டு வருகின்றனர். இன்று நாம் உணவில் தன்னிறைவு அடைந்துவிட்டமை எமது பொருளாதார வளர்ச்சிக்கோர் எடுத்துக்காட்டாகும்.

சுதந்திர இலங்கையின் பொருளாதாரம் இன்று விவசாயத்தில் மாத்திரம் தங்கி இருக்கவில்லை. பாரம்பரியமற்ற ஏற்றுமதி உதாரணமாக இரத்தினக்கல், தைத்த ஆடைகள், உல்லாசத்துறை, பெருந்தோட்டப்பயிர்கள் ஏற்றுமதி என்பவற்றில் தங்கியுள்ளது.

எமது நாட்டில் நிலவும் தாதுப் பொருள்களும் தேடுவாரற்று இருந்த நிலை போய் இன்று அவற்றை கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவ சுதந்திரவர்த்தகவலயம் ஏற்படுத்தப்பட்டு வெளிநாட்டு

மூலதனத்தின் மூலம் நம் நாட்டு மூலப் பொருட்சளும், மனித உழைப்பும் உபயோகிக்கப்பட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டுச் செலாவணி என்பன சேமிக்கப்படுகின்றன. இன்னும் அயல்நாட்டுத்தொழில் நுட்பங்கள் எமது நாட்டிற்கு கிடைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

ஒருநாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மக்களின் முன்னேற்ற உள்ளமும் நிலமும், தாதுப்பொருள்களும், மனித உழைப்பு, தொழில் நுட்பவியாளர்களின் திறமை, மூலதனம் என்பன இன்றியமையாதனவாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பவியாலாளர் திறமையும், மனித உழைப்பும் பூரணத்துவம் பெற்றால் மூலதனம்தானே வரும், பொருளாதாரச் சீர்குலைவுக்கு அந்நாட்டின் அரசியலும் காரணமாகலாம். நாட்டில் குழப்பமற்ற சமாதான அரசியல் நிலவினால்தான் பொருளாதாரம் முன்னேற்றம்பெற வழிவகுக்கும்,

With Best Compliments From

New Phaarmed Distributor

128, Manipay Road,

Jaffna

Main Stockist and Distributors

Hemas (Drus) Limited

Warner Lambert Lanka (Pvt) Ltd.

Mack Woods Ltd.

Farnell Ceylon Ltd.

முகாமைக் கணக்கியலில் எல்லைக் கிரயக் கணக்கீட்டு நுட்பங்கள்

ஒரு நோக்கு

எல்லைக்கிரய முறை என்பது தனியான ஒரு கணக்கியல் முறையல்ல. முகாமைக் கணக்கீட்டு தீர்மானங்கள் செய்வதற்கு உதவியாக கையாளப்படும் ஒருவித நுட்ப முறைமையே ஆகும். இம் முறைமையினால் அநேக மதிப்பீடுகள் பல்வேறு வாய்ப்புக்கள் முதலானவற்றை இலகுவாகவும், தெளிவாகவும் கூடிய நம்பிக்கையுடன் போதிய ஆதாரங்களுடனும், கணக்கீட்டு தீர்மானங்களைச் செய்யும் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. நிதிக் கணக்கியலின் ஒருவித வளர்ச்சிப் பிரிவாக அமைகின்றதேயன்றி முற்றிலும் மாறுபட்ட அல்லது வேறான கணக்கியல் முறைமையல்ல. நிதிக் கணக்கியலின் சில குறைபாடுகள் இதன் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது. எல்லைக்கிரய கணக்கீட்டு முறைமையின் அடிப்படை அம்சம் மொத்தக் கிரயத்தை

(அ) நிலையான அல்லது மாறுபடாத செலவு

(ஆ) நிலையற்ற அல்லது மாறுபடும் செலவு என பாகுபாடு செய்து ஆராய்வதாகும். பல்வேறு அடிப்படைகளில் மொத்தச் செலவை பகுத்து ஆராய முடியுமெனினும் இவ்விரு வகையான பகுப்பும் இன்றேல் எல்லைக்கிரய முறைமை சாத்தியமற்றது. இவ் வகையில் இது உற்பத்தி பற்றிய குறுங்கால ஆய்வுமுறை ஒன்றிற்கு உகந்ததாகின்றது. ஏனெனில் சாதாரணமாக நீண்டகால அளவில் நிலையான செலவுகளுக்கும் மாறுபடும் தன்மை கொள்ளும். இவ்விரு வகையான பகுப்பு வாய்ப்பு உள்ளதால் நிலையான செலவு மாறுபடும் நிலையிலும் அதாவது நீண்டகாலப் போக்கிலும் எல்

லைக்கிரய நுட்பங்களை கணக்கீட்டுதீர்மானங்கள் தொடர்பில் விருத்தி செய்யும் முறைமைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் எல்லைக் கிரயம் என்பது உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றும் போது அல்லது அலகொன்றினால் மாற்றும் போது மொத்த உற்பத்திச் செலவு அதாவது நிலையான செலவு தவிர எந்தளவு மாறுகின்றதோ அவ்வளவேயாகும் என்றாகின்றது. எல்லைக் கிரயத்தில் நேர் பொருட் செலவு + நேர் தொழில் செலவு + மாறும் மேந்தலைச் செலவுகள் என்று குறிப்பிடலாம். இதனை சுருக்கமாக எழுதுவதாயின் $V = DM + DL + OH$ என எழுத முடியும்.

இவ்வாறு கூறும் இடத்து மாறும் செலவு விற்குள் நேர் செலவும், நேரில் செலவு அதாவது மேந்தலைச் செலவுகளும் அடங்கியுள்ளமை அவதானிக்கப்படலாம். குறித்த உற்பத்திக்கு என விஷேடமாக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் நேர் செலவினங்களாகும். இவை நேர் பொருட் செலவு, நேர் தொழிற்செலவு, ஏனைய நேர் செலவினங்கள் என பாகுபடுத்தப்படலாம். அதே போன்று மேந்தலைகளும் நேரில் பொருட் செலவு, நேரில் தொழிற் செலவு, நேரில் பிற செலவினங்கள் என்றமைகின்றன. மேந்தலை செலவினங்கள் உற்பத்தி, நிர்வாகம், விற்பனை, விநியோகம் முதலானவை காரணமாக ஏற்படுகின்றன. கிரயப்பதிவேடுகளை அடிப்படையாக வைத்து இவை பிரித்தெடுக்கப்படுகின்றன. எல்லைச் செலவு கணிப்புத் தொடர்பில் மேற்கூறிய கிரய பங்கீடுகளை அடிப்படையாக வைத்து பின் வருமாறு சுருக்கிக் கூறுதல் பொருத்தமானது.

[அ] ஆக்கப் பொருள் மூலச் செலவு = நேர் பொருள் + நேர் தொழில் + நேர் செலவினம்.

[ஆ] ஆக்கப் பொருளின் எல்லைச் செலவு = மூலச் செலவு + உற்பத்தி மேந்தலைச் செலவு.

[இ] எல்லைச் செலவு = ஆக்கப் பொருளின் எல்லைச் செலவு + விற்பனைவிநியோக மேந்தலைச் செலவு பங்கு.

[ஈ] பங்களிப்பு = விற்பனை வருவாய் - எல்லைச் செலவு.

[உ] இலாபம் = பங்களிப்பு - நிலையான செலவு.

இவ்வாறு கணிப்பிடும் இடத்து நிர்வாக மேந்தலைச் செலவினம் எல்லைச் செலவு கணிப்பில் சேர்க்கப்படுவதில்லை என்பதுடன் எல்லைக் கிரய முறைமை சேர்ப்பு அல்லது உள்ளடக்கிய கிரய முறைமையில் இருந்து வேறுபடுகின்றமையையும் அவதானிக்கப்படலாம்.

நிலையான செலவு, மாறும் செலவு தொகைகளைக் கணிப்பிடுவதற்கு பல்வேறு கணிதமுறைமைகள் கையாளப்படுகின்றன. குறிப்பாக,

[அ] மிகச் சிறிய வர்க்க முறை (Least Squares Method)

[ஆ] சமன்பாட்டு முறைமை (Equation Method)

[இ] பின்னோக்கிச் செல்லும் விளக்கப்பட முறைமை (Regress on Chart) என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் மிகச்சிறிய வர்க்க முறைப்படி மாறும் செலவு V பின்வருமாறு கணிப்பிடப்படும்.

$$\frac{\sum ab}{N} - \left(\frac{\sum a}{N} \times \frac{\sum b}{N} \right)$$

$$V = \frac{\frac{\sum b^2}{N} - \left(\frac{\sum b}{N} \right)^2}{\frac{\sum ab}{N} - \left(\frac{\sum a}{N} \times \frac{\sum b}{N} \right)}$$

நிலையான செலவு = F பின்வருமாறு அணியப்படும்

$$F = \frac{\sum a}{N} - \left(V \times \frac{\sum b}{N} \right)$$

என்றாகும்.

இவற்றுள் a = உற்பத்திச் செலவுத் தொகை.

b = உற்பத்தி அலகு.

N = உற்பத்திக் காலக் கூட்டுத் தொகை.

E = "சிக்மா" என்பது செலவு / அலகு கூட்டுத் தொகையாகும்.

இது தவிர மற்றிரண்டு கணிப்பீட்டு முறைமையும் எளிதானவை வரைபட முறைமை கணிப்பீட்டை அடிப்படையாக வைத்து கூறுவதாகும். சமன்பாட்டு முறைமை ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தான் துல்லியமாக கையாளப்படலாம். சமன்பாட்டு முறைப்படி,

F = நிலையான செலவு,

V = மாறும் செலவு எனவும் 20,000

அலகு உற்பத்தி செய்ய மாறும் செலவு 80,000 ரூபா. 30,000 அலகு உற்பத்தி செய்ய மாறும் செலவு 1,00,000 ரூபா ஏற்படுகின்றது என தரப்பட்டுள்ள நிலையில் இதனைப் பின்வருமாறு எழுதலாம்.

$$1. F + 20,000 V = 80,000$$

$$2. F + 30,000 V = 1,00,000$$

இரண்டாவது சமன்பாட்டில் நின்று முதலாவதைக் கழித்தால்

$$10,000 V = 20,000$$

எனவே அலகு ஒன்றிற்கான மாறும் செலவு 20,000

$$\frac{20,000}{10,000} = 2/- \text{ ஆகவே மொத்த மாறும் செலவு } 2 \times 30,000 = 60,000/- \text{ (ரூபா)}$$

மொத்த செலவு - மாறும் செலவு

= நிலையான செலவு

எனவே 1,00,000 - 60,000 = 40,000

80,000 - (2 × 20,000) = 40,000/- என்பது உண்மையாகின்றது தனித்தனியாக வரைபடங்களை வரைந்து விளக்குவது சிரமமாகையால் தீர்மானப் பகுதியில் வரைபட மூலமான விளக்கம் தொகுத்துக் கொடுக்கப்படுவது விரும்பப்படுகின்றது.

இவ்வாறு கிரயத்தைப் பாகுபாடு செய்து வரும், மொத்தக் கிரயத்தை அறிவதும் இவைகளை அடிப்படையாக வைத்து சிக்க

லான பல பிரச்சனைகள் தொடர்பில் தீர்மானங்கள் செய்வதற்காகும். இவ்வாறு தீர்மானங்கள் செய்தல் தொடர்பில் பங்களிப்பு (Contribution) பங்களிப்பு விகிதம் (பங்களிப்பு விற்பனை விகிதம்), சமப்பாட்டுப்புள்ளி (இலாப நட்டமற்ற நிலைப்புள்ளி) பாதுகாப்பு எல்லை (Margin of Safety) என்பவை பற்றிய அறிவு வேண்டப்படுகின்றது. இவை ஒவ்வொன்றும் வித்தியாசமான கணித முறைமைகளையும், நுட்பங்களையும் கொண்டு விளங்குவதால் முதலில் தனித்தனி இவைகளை விளக்க வேண்டியது பொருத்தமாகின்றது.

பங்களிப்பு (Contribution)

விற்பனை வருவாயில் இருந்து மொத்த எல்லைச் செலவைக் கழித்துப் பெறுவதாகும்.

இதனை 1) அலகொன்றின் பங்களிப்பு

2) மொத்தப் பங்களிப்பு என தனித்தனி கணிக்கலாம்.

1) அலகொன்றின் விற்பனை விலை — அலகொன்றின் எல்லைச் செலவு

$$= \text{அலகொன்றின் பங்களிப்பு}$$

2) மொத்த விற்பனை வருவாய் — மொத்த எல்லைச் செலவு = மொத்த பங்களிப்பு

இதனைச் சுருக்கமாக எழுதுவதாயின் $C = S - V = F + P$ இதில் $C =$ பங்களிப்பு, $S =$ விற்பனை, $V =$ எல்லைச் செலவு (மாறும் செலவு) $F =$ நிலையான செலவு $P =$ இலாபம் என்பதாகும்.

நிலையான செலவுகள் உற்பத்தி அளவுடன் சேர்ந்து குறுங்காலத்தில் மாற்ற மடைவதில்லை. ஆதலால் உற்பத்தி பூச்சியமாக இருப்பினும் அவை ஏற்படும் இயல்புடையன, உற்பத்தி பூச்சியமாக இருப்பதிலும் பார்க்க நெருக்கடியான காலங்களில் அல்லது குறுங்கால அளவில் ஒரு தொகை அலகுகள் எனினும் ஆக்குதல் பயனுடையது. இது எவ்வளவிற்கு சாத்தியப்படுகிறது என்பதை பங்களிப்பு தெளிவுபடுத்துகின்றது. எல்லைச் செலவிற்கு மேலாகப் பெறப்படும் தொகையே பங்களிப்பு ஆதலால் அது மிகையாகின்றது. மற்றொரு வகையில் நோக்குமிடத்து ஒவ்வொரு பொருள் வகை தொடர்பிலும் பங்களிப்பு கணிக்க இயலும். இதனால் எப்பொருள் கூடிய பங்களிப்பு வழங்கக்கூடியதாக

உளதோ அதனைத் தேர்ந்தெடுக்க பங்களிப்பு உதவுகின்றது. அதாவது உற்பத்திப் பொருள் தீர்மானம் செய்வதற்கு உதவுகின்றது. இவ்வாறு அனேக காரணங்களைக் கூற இயலுமாயினும் இதில் முக்கிய குறைபல்வேறு பங்களிப்புத் தொகைகளை ஒப்பு நோக்குதல் பற்றியதாகும். இது தொகை அளவில் அமைந்திருப்பதே காரணம். இக்குறையை நீக்க பங்களிப்பு விகிதம் கணிப்பிடப்படுகின்றது.

பங்களிப்பு விகிதம் (PROFIT VOLUME RATIO)

இதனை பங்களிப்பு — விற்பனை விகிதம் எனவும் குறிப்பிடுவர்.

$$\text{பங்களிப்பு} = \% \text{ பங்களிப்பு}$$

விற்பனை என கணிக்கப்படும். இவ் விகிதத்தினை விதமாகக் கூறுதலும் சாத்தியமானது. உதாரணமாக X, Y, Z, எனும் மூன்று பொருள் தொடர்பான தரவுகள் வருமாறு:-

	பொருள்		
	X	Y	Z
விற்பனை விலை [அலகு]	2/-	1/-	5/-
விற்பனைத் தொகை	1000	2000	500
(அலகு)			
எல்லைச் செலவு (ரூபா)	500	800	2000
எனக் கொள்ளப்பட்டுள்ளது.			
ஒவ்வொரு பொருளினதும்			
பங்களிப்பு = விற்பனை — எல்லைச் செலவு			
A பொருள் = 2000 — 500 = 1500/-			
B பொருள் = 2000 — 800 = 1200/-			
C பொருள் = 2500 — 2000 = 500/-			
இதே பொருட்கள் ஒவ்வொன்றினதும் பங்களிப்பு விகிதம் = $\frac{C}{S}$			

$$X \text{ பொருள்} = \frac{1500}{2000} = \frac{3}{4}$$

$$Y \text{ பொருள்} = \frac{1200}{2000} = \frac{3}{5}$$

$$Z \text{ பொருள்} = \frac{500}{2500} = \frac{1}{5}$$

இதனை சுருக்கி எழுதுமிடத்து

$$\begin{aligned} X &= 0.75 = 75\% \\ Y &= 0.6 = 60\% \\ Z &= 0.2 = 20\% \end{aligned}$$

என எழுதலாம்.

இவற்றுள் X பொருள் 75% அதிகூடுதலான பங்களிப்பு வீதத்தைக் கொடுக்கின்றமையால் அது தேர்ந்தெடுக்கப்படக் கூடியதாக உள்ளது.

சமப்பாட்டுப் புள்ளி (B. E. P.)

இதனை இலாப நட்டமற்ற நிலைப்புள்ளி எனவும் கூறலாம். எல்லைச் செலவுகள் மாத்திரம் அறவிடப்படும் நிலையை (அதாவது மாறும் செலவுகளை) பங்களிப்பு கருத்தில் கொள்ளுகின்றது. மொத்தச் செலவு என்பது நிலையான செலவுகளையும் உள்ளடக்கியதாகும். சமப்பாட்டுப் புள்ளியில் மொத்தச் செலவு = மொத்த வருவாய் என்றாகும். T. S = T. C = B. E. P. என எழுதலாம். இப்புள்ளியில் இலாபநட்டம் பூச்சியம் ஆகும்.

- 1) விற்பனைத் தொகை அளவிலும்
- 2) அலகு எண்ணிக்கையிலும் கணிக்கப்படலாம்.

விற்பனைத் தொகை அடிப்படையில்

$$\begin{aligned} \text{B. E. P} &= \frac{F \times S}{S - V} \text{ ஆகும்.} \\ \text{(விற்பனைப் பெறுமதி)} & \quad S - V \\ \text{இதில் } F &= \text{நிலையான செலவு} \\ S &= \text{விற்பனைப் பெறுமதி} \\ V &= \text{எல்லைச் செலவு} \end{aligned}$$

B. E. P (அலகுக்கணிப்பில்)

$$\begin{aligned} \text{B. E. P} &= \frac{F}{1 - \frac{V}{S}} \text{ (அலகொன்று)} \\ \text{இதில் } F &= \text{நிலையான செலவு} \\ V &= \text{எல்லைச் செலவு} \\ S &= \text{விற்பனை} \end{aligned}$$

உதாரணமாக அலகொன்றின் விற்பனை விலை 50/- அலகொன்றின் மாறும் செலவு 30/- நிலையான செலவு 60000/- மொத்த விற்பனை அலகு 30000 எனக் கொள்ளுவோமாயின் சமப்பாட்டுப்புள்ளி பின்வருமாறு அமையும்.

1) விற்பனைப் பெறுமதியில்

$$\begin{aligned} \text{B. E. P} &= \frac{P \times S}{S - V} \\ &= \frac{60000 \times (30000 \times 50)}{(30000 \times 50) - (30000 \times 30)} \\ &= \frac{60000 \times 1500000}{1500000 - 900000} \\ &= 150000/- \end{aligned}$$

இதனை நிரூபிப்பதாயின் 150000/- விற்பனைக்குரிய அலகுகள்

$$\frac{150000}{50} = 3000 \text{ அலகு}$$

எனவே எல்லைச் செலவு

$$\begin{aligned} (3000 \times 30) &= 90000 \\ \text{நிலையான செலவு} &= 60000 \\ \hline &= 150000 \end{aligned}$$

விற்பனை (3000 × 50) 150000

இலாபம்

2) அலகுக் கணிப்பில் B. E. P கணிப்பதாயின்

$$\begin{aligned} \text{B. E. P} &= \frac{F}{1 - \frac{V}{S}} \\ &= \frac{60000}{1 - (30 \div 50)} \\ &= \frac{60000 \div 2}{5} \\ &= \frac{60000}{5} \times \frac{5}{1} \\ &= 150000 \\ &= 150000 \\ \hline &= 50 \end{aligned}$$

= 3000 அலகு.

சமப்பாட்டுப்புள்ளி விற்பனை அல்லது ஆக்க அலகுத் தொகையைக் கணிப்பதன் மூலம்:

அ) இலாப நட்டமற்ற நிலையில் நிறுவனம் இயங்குவதற்குத் தேவையான விற்பனை அல்லது ஆக்க அலகு கணிக்கப்படுகின்றது.

ஆ) தற்போதுள்ள விற்பனை ! ஆக்க மட்டத்தில் சம்பாதிக்கக் கூடியதாக உள்ள இலாப அளவு மதிப்பிடப்படுகின்றது.

இ) நிறுவனம் சம்பாதிக்க விரும்பும் இலாப மட்டத்தை அடைய தேவையான ஆக்க விற்பனை அளவினை தீர்மானிக்க எதுவாகின்றது.

(ஈ) மாறும் (எல்லைச் செலவு) மாற்றம் அல்லது விற்பனை விலைமாற்றம் ஏற்படும்போது இலாப அளவினை அளவிடவும் தேவையான அளவில் தீர்மானிக்கவும் உதவுகின்றது.

(உ) பல்வேறு வகைப் பொருள்களை ஒப்புநோக்க உதவுகின்றது.

(ஊ) பல்வேறு காலங்கள் அல்லது நிறுவனங்களுடன் ஒப்புநோக்கி தீர்மானிக்க உதவுகின்றது.

(எ) பாதுகாப்பு எல்லையை அளவிடவும் தீர்மானிக்கவும் உதவுகின்றன.

பாதுகாப்பு எல்லை:- (MARGIN OF SAFETY)

குறித்த உற்பத்தி அல்லது பண்ட விற்பனை தொடர்பாக நிறுவனத்தின் வருவாய்க்கும் அவைதொடர்பான சம்பாட்டுப் புள்ளிக் கும் இடைப்பட்ட வேறுபாடே பாதுகாப்பு எல்லை ஆகும், இது இலாப நட்டமற்ற புள்ளிக்குமேல் நிறுவனம் கொண்டுள்ள வாய்ப்பை (பாதுகாப்புத் நிலையைக்) குறிப்பதாகும். இதனால் சாதாரணமாக பாதுகாப்பு எவ்வளவு அதிகமாக வைத்திருக்கக் கூடியதாக உள்ளதோ அந்நிலை விரும்பப்படுகின்றது. பாதுகாப்பு எல்லையை M/S எனக்குறிக்கலாம் இதனை பின்வரும் முறையில் அளவிடமுடியும்

$$M/S = \frac{P \times S}{S - V}$$

P = இலாபம், S = விற்பனை, V = எல்லைச் செலவு உதாரணமாக X2 உற்பத்திக்கம் பனியின் நடப்பாண்டு உற்பத்தித் தரவுகளில் இருந்து MS 47 தொடர்பில் எடுக்கப்பட்ட தொடர்புகள் வருமாறு. நடப்பாண்டு விற்பனை அலகுகள் 200000, அலகொன்றின் விற்பனை விலை 8/ , அலகொன்றின் மூலச்செலவு 4/ , அலகொன்றின்

றின் மாறும் மேந்தலை 0.50 சதம். நிலையான செலவு ஆண்டுக்கு 140000/= குறித்த உற்பத்தியின் சம்பாட்டுப்புள்ளி விற்பனை

$$B.E.P. = \frac{F \times S}{S - V}$$

$$= \frac{(140000 \times (200000 \times 8))}{(200000 \times 8) - (4.50 \times 200000)}$$

$$= \frac{1600000 - 900000}{224000000000}$$

$$= \frac{700000}{320000/-}$$

பாதுகாப்பு எல்லைக்கணிப்பு

நடப்பாண்டு விற்பனை 1600000
B.E.P விற்பனை 320000
பாதுகாப்புஎல்லை விற்பனை -----

பெறுமதி 1280000

இதனை சதவீதமாகக் குறிப்பிடுவதாயின்
M/S 100

$$S - V \text{ எனக் கணிக்க வேண்டும்}$$

$$\frac{\text{எனவே } 1280000}{1600000} \times 100 = 80 \%$$

பாதுகாப்பு எல்லைக் கணிப்பீட்டை
PXS

$$M/S = \frac{S - V}{S - V}$$

S-V என்ற சூத்திரமூலம் பெறலாம் என்பதை பின்வருமாறும் நிரூபிக்கலாம்.
B.E.P விற்பனை பெறுமதி 32000/-
மொத்த விற்பனைப் பெறுமதி 160000/-
எனவே பாதுகாப்பு எல்லை விற்பனை 1280000/- அலகொன்றின் விற்பனைவிலை 8/= அலகொன்றின் மாறும் செலவு 4,50 சதம் MS விற்பனை அலகு தொகை 1280000

$$\frac{1280000}{8} = 160000 \text{ அலகுகள்}$$

8

With Best Compliments From :-

Parasco Steel Furniture

பரஸ்கோ உருக்குத் தளபாடங்கள்

Elegance, Value & Durability

Steel Office Equipment &

House Holds Furniture

Chairs

Stackable
Upholstered
Revolving
Dining
All metal
Banquet

Tables

Executive
Conference
Clerks
Typist
Dining
—

Drawing Room Suites

Wardrobes
Cabinets
Book - racks
Beds
Stools
T. V. Trolleys

We Undertake Special Orders According to
Customer requirements


Manufacturer

PARASCO ENGINEERING WORKS,

Office & Factory,

798, Point Pedro Road,

NALLUR, JAFFNA.

 24102

எனவே இலாபம்

$$160000 \times 3,50 \\ = 560000/-$$

சுருக்கமாக எழுதுவதாயின்

$$P=560000, S=1600000, V=900000 \\ 560000+1600000$$

$$M/S = \frac{1600000-900000}{1600000} \\ = 1280000/-$$

$$\text{சதவீதமாகக் கணக்கிடுமிடத்து} \quad \frac{M/S}{S} \times 100 \\ = \frac{1280000}{1600000} \times 100$$

$$= 80\% \text{ என்பது தெளிவாகின்றது.}$$

இவ்வாறு (அ) பல்வேறு உற்பத்திப் பொருள்கள்.

(ஆ) சந்தைகள்.

(இ) விற்பனை முறைமைகள்.

(ஈ) விலை அமைப்புகள்.

(உ) செலவு அமைப்புகள் முதலானவற்றை முன்வைத்து எவற்றில் கூடுதலான பாதுகாப்பு எல்லை உள்தோ அவை தேர்ந்தெடுக்கப்படும்.

மேலே விபரித்துள்ள கணித அளவீட்டு மாதிரிகளை விளக்க வரைபடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மற்றொரு வகையில் வரைபடமூலமும் இதே தரவுகள் பெறப்பட்டு கணக்கீட்டுத் தீர்மானங்கள் செய்யப்படுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றன. உற்பத்தி பொருள் R தொடர்பில் கிரயப் பதிவேடுகளில் இருந்து பின்வரும் தரவுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அலகொன்றின் விற்பனைவிலை 20/-, அலகு ஒன்றின் மூலச்செலவு 10/-, அலகொன்றின் மாறும் மேந்தலை 5/-, குறித்த ஆண்டிற்கான நிலையான செலவு 50000/- விற்பனை அலகுகள் முறையே 4000, 8000, 12000, 16000 எனக்கொடுக்கப்பட்டுள்ளது. இத்தரவுகளைப்பயன்படுத்தி வரைபடமூலம்

(அ) சம்பாட்டுப்புள்ளி


(ஆ) பாதுகாப்பு எல்லை

(இ) 30000/- இலாபமடைய தேவையான விற்பனை அளவு

(ஈ) 300000/- விற்பனையில் சம்பாதிக்கக்கூடிய இலாப அளவு என்பவைகளைத் தீர்மானிக்க

(உ) மாறும் செலவு 1/- ஆல் அதிகரிப்பு கொள்ளுமிடத்து புதிய B. E. P. புள்ளி. (விற்பனை விலைமாறவில்லை)

சம்பாட்டுப் புள்ளி வரைபடம்



வரைபடத்தில் இருந்து,

(அ) சம்பாட்டுப் புள்ளி விற்பனைப் பெறுமதி 200000/- B. E. P ஆக்க அலகு எண்ணிக்கை

$$200000$$

$$\frac{200000}{20} = 10000 \text{ அலகுகள்}$$

(ஆ) 30000/- இலாபமடையத் தேவையான விற்பனைப் பெறுமதி 320000/-

(இ) 30000/- விற்பனையில் சம்பாதிக்கக்கூடிய இலாபம் 25000/- என அறிய முடிகின்றது. இவை பற்றிய செலவு, அலகு, விற்பனை தொகைகளை சுருக்கமாக பின்வருமாறு அமைக்கலாம்.

அலகு தொகை	நிலையான செலவு	மாறும்/ எல்லை செலவு;	மொத்த செலவு	விற்பனை பெறுமதி
2 000	50 000	50 000	80 000	40 000
4 000	..	60 000	110 000	80 000
6 000	..	90 000	140 000	120 000
8 000	..	120 000	170 000	160 000
10 000	..	150 000	200 000	200 000
12 000	..	180 000	230 000	240 000
12 500	..	187 500	237 500	250 000
14 000	..	210 000	260 000	286 000
16 000	..	240 000	290 000	320 000

II (மொத்த செலவு) II வது நிலையில் B. E. P விற்பனை பெறுமதி 250 000/-

82 000

250 000

114 000

அலகு எண்ணிக்கை ——— = 12 500

146 000

20

178 000

210 000

242 000

250 000

274 000

306 000

இதேபோன்று விற்பனை விலை மாறுதல், மற்றும் நிலையான செலவு மாற்றம் முதலானவைபற்றியெல்லாம் அளவிடலாம். செலவு மாறுதல், விற்பனை விலை மாறுதல் சந்தர்ப்பங்களுக்கேற்ப அவைகளைக் குறிக்கும் கோடும் வெவ்வேறு அமைப்புப் பெறும். இவை நெளிவுள்ள கோடுகளாகவும் அமைய முடியும். வரைபடத்தில் இரண்டிற்கு மேற்பட்ட பரிமாணங்களை எடுத்து இலாபத்தை அளந்து காட்டவும் முடியும் இவ்வாறு வரைபடம் வெவ்வேறு நோக்கங்களுக்காக அமைக்கப்படும்போது வித்தியாசமான பட வரைபுகளை பயன்படுத்த வேண்டியுள்ளமை அனைத்தையும் விளக்குவதற்கு தடையாக உள்ளது.

சுருக்கமாகக் குறிப்பிடுமிடத்து எல்லைக் கிரய நுட்பமானது முகாமைக் கணக்கீட்டு தீர்மானங்கள் தொடர்பில் பின்வரும் விடையங்கள் தொடர்பில் மிகப் பயனுள்ளதாக அவதானிக்கப்பட முடிகின்றது.

அ) குறித்த வகையான பொருள்களை உற்பத்தி செய்வதா அல்லது வெளியில் இருந்து வாங்குவதா எனத் தீர்மானிக்க.

(ஆ) இயந்திர, பொறி வகைகளை புதிதாக நிறுவுவதா அல்லது பழையதை தொடர்ந்து பாவிப்பதா எனத் தீர்மானிக்க.

(இ) மனித உழைப்புக்குப் பதிலாக இயந்திரத்தைப் பதிலீடு செய்வதுபற்றித் தீர்மானிக்க.

(ஈ) உச்ச அளவு உற்பத்தி நிலையைத் தீர்மானிக்க.

- (உ) விற்பனை அலகொன்றின் விலையைத் தீர்மானிக்க.
- (ஊ) ஒவ்வொரு பொருள் வகையிலும் உற்பத்தி அளவை தீர்மானிக்க.
- (எ) வெவ்வேறு உற்பத்திப் பகுதி அல்லது தொழிற்சாலைகளில் இலாப நிலையை ஒப்பிட்டுத் தீர்மானிக்க.
- (ஏ) விற்பனைப் பணியாளரின் திறமையை மதிப்பிட்டு தீர்மானிக்க.
- (ஐ) உற்பத்தியை நிறுத்துவதா அல்லது தொடர்ந்து செய்வதா எனத் தீர்மானிக்க.
- (ஓ) எவ்வகையான பொருளை உற்பத்தி செய்வது எதனை நிறுத்துவது என தீர்மானிக்க.
- (ஔ) உற்பத்தி அதிகரிப்பு அல்லது அதற்குப் பதிலான விலை உயர்வு பற்றித் தீர்மானிக்க.
- (ஐ) வரம்புக் காரணி அல்லது கட்டுப் பாட்டுக் காரணியைக் கண்டறியவும் தீர்மானித்து உச்சலாபம் அடையத் தக்க வகையில் பயன்படுத்தவும்.

இவ் அம்சங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனி உதாரணங்கள் மூலம் விளக்குவது சாத்தியமாயினும் ஆய்வின் சுருக்கத்துக்கு சற்று இடராக அமையும் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உதாரணங்களுடன் மாத்திரம் இக்கட்டுரையை நிறைவு செய்து கொள்ளவேண்டி உள்ளது.

பங்களிப்பு விகிதம்பற்றிய பகுதியில் பொருளைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் இங்கும் பொருள்வகை பற்றிய தீர்மானத்துக்குப் பொருத்தமானது.

கட்டுப்பாட்டுக்காரணி (KEY FACTOR)

கட்டுப்பாட்டுக் காரணி என்பது உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் உள்ளீடுகளுள் ஒரு குறிப்பிட்ட விலையில் அல்லது அளவில் அல்லது திறனளவில் மாத்திரம் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ள காரணியைக் குறிக்கும். உதாரணமாக

குறிப்பிட்டளவான மூலப்பொருட்கள் மாத்திரம்பயன்படுத்தக்கூடியதாக இருக்கலாம். தொழிலாளர் எண்ணிக்கை, பொறிமணி முதலானவை குறிப்பிட்ட அளவுகளில் மாத்திரம் வாய்ப்பாக இருக்கலாம். சந்தைப்படுத்தக்கூடிய அளவும் இவ்வகையில் குறிப்பிடப்படலாம். இலாபத்தை உச்சமாக்கல் தொடர்பில் எப்பொருள்வகை தொடர்பில் இக் காரணியை உபயோகப்படுத்த வேண்டும் என தீர்மானித்த பின்பே உற்பத்திசெய்தல் நன்மையானது இன்றேல் அனேக பிரச்சனைகளை நிறுவனம் எதிர்நோக்கவேண்டி ஏற்படலாம். உதாரணமாக உற்பத்திக் கம்பனி ஒன்று குறித்த வகையான பொறித்தொகுதி ஒன்றை பயன்படுத்தி X, Q என்னும் இரண்டு வகையான பொருட்களைத் தயாரிக்கின்றது குறித்த பொறித் தொகுதியின் உச்சளவு வெளியீட்டுத்திறன் 10200 பொறி மணித்தியாலங்கள் ஆகும் உற்பத்தி பற்றிய ஏனைய விபரங்கள் வருமாறு:

அலகுசெலவு விபரம்	பொருள்வகை	
	X	Q
நேர்பொருட் செலவு	100	80
நேர் தொழில் செலவு		
(மணி ஒன்றிற்கு 4/-)	24/-	12/-
மாறும் மேந்தலை	10	10
நிலையான செலவு	12	6

விற்பனை விலை
(அலகொன்று) 90 63

கம்பனி ஒவ்வொரு வகைப் பொருட்களிலும் 2400 அலகுகளை சந்தைப்படுத்தும் வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது. பொருள் X அலகொன்றை ஆக்க 6 மணியும் பொருள் Yக்கு 3 மணியும் தேவைப்படுகின்றது எனில் இலாபத்தை உச்சமாக்க ஒவ்வொரு பொருள் வகையிலும் உற்பத்தி செய்ய வேண்டிய அலகுத்தொகைகளை தீர்மானிக்க வேண்டுமாயின்:

(1) ஒவ்வொரு பொருள் அலகினதும் பங்களிப்பை காணவேண்டும்.

(2) மணி ஒன்றுக்குரிய பங்களிப்பு தொகைகளை காணவேண்டும்.

பங்களிப்பு

சாரசரி பங்களிப்பு

உச்சவரம்புக்காரணி

எனக் கணித்தல் வேண்டும்.

(3) சராசரி பங்களிப்புக்களை ஒப்பு நோக்கி அதிகூடியதை முன்வைக்க வேண்டும்.

(4) சிறந்த பொருள்வகையில் முழுத் திறனையும் பயன்படுத்தி எஞ்சிய கட்டுப்பாட்டுக் காரணித்திறனை ஏனைய வகையில் பயன்படுத்த வேண்டும்.

அலகொன்றின் பங்களிப்பு X பொருளுக்கு 46/- Q பொருளுக்கு 24/- மணி

யொன்றுக்கான பங்களிப்பு X பொருளுக்கு
46 = 7.583/- Y பொருள் ஒன்றிற்கு

$$\frac{6}{24} = 8/-$$

3

இவற்றுள் பொருள் Y மணி ஒன்றிற்கு கூடுதலான பங்களிப்பை வழங்குகின்றது எனவே முதலில் பொருள் Yல் சந்தைப் படுத்தக்கூடிய உச்ச அளவைத் தயாரிக்க வேண்டும். எஞ்சிய பொறி மணியில் பொருள் X அலகுகளை ஆக்குதல் வேண்டும்.

பொருள்வகை	ஆக்க அலகு எண்ணிக்கை	அலகொன்றிற்கு தேவையான மணி	மொத்த பொறி மணி
Y	2400	3	7200
X	500	6	3000
			<u>10200</u>

இதன்படி பொருள் Yல் 2400 அலகுகளும் Xல் 500 அலகுகளும் ஆக்கப்படுதல் சிறப்பானதாகும்.

முகாமைத் தீர்மானங்கள் தொடர்பில் எல்லைக் கணக்கிட்டு நுட்பப்பிரயோகம் பரந்து விரிந்து பிரயோகப்படுத்தக்கூடியதாக உள்ளது. இவைகளைத் தீர்மானிக்கவும் விளக்கவும் கையாளப்படும் உத்திகளும் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.

குறித்து விளக்கியுள்ள உதாரணங்கள் தவிர எஞ்சியவை அடுத்துவரும் கட்டுரையில் விளக்கப்படலாம். இச்சிறு கட்டுரையில் சில நுட்பங்கள் பொதுவாக எல்லாத் தரத்திலும் உள்ள மாணவர்களுக்கும் அடிப்படையாகப் பயன்படத்தக்க வகையில் குறிப்பிட முயலப்பட்டுள்ளது. இவ் ஆய்வினால் உற்பத்திசார் நிறுவனத்தாலும் சிறிதளவேனும் நன்மை அடைவர் என்பது தென்பு.

V. S. கீதபொன்கலன் B. Com. Special (Hons)

விரிவுரையாளர்

யாழ்தொழில் நுட்பக் கல்லூரி

உமை மறவோம் எம் வாழ்நாளில்

யாழ் குடா நாட்டினிலே
வாழ் தமிழ் மாணவர்க்காய்
உயர் கல்வி வழங்கியே
துயர் போக்கி நின்றிட்ட
தொழில் நுட்ப கல்லூரி - இன்று
எழில் குன்றி நிற்குதையா

ஐயோ! என்னென்போம் இக் கொடுமைதனை
பொய்ய இதுவென்றால்
தொடர்வோம் நம் வாழ்க்கைதனை
இடர் வந்து சங்கிலியாய்
எமை பிணைத்து வைத்தாலும்
உமை மறவோம் எம் வாழ்நாளில்

அகமிருந்தும் புறமிருந்தும்
சுகம் காண முனைந்தவர்கள்
இழைத்தனரே கொடுமைதன்னை
உழைத்துழைத்து தேய்ந்துபோன
மனிதர் கூட இளைப்பாற
புனிதர்களாயாகினரே

கல்லியுடன் கலை தந்த
இரத்தினமும் சென்று விட்டார்
புன்னகையுடன் அறவூட்டிய
பொன் சிவலோகநாதனும் சென்றுவிட்டார்
இங்கிதமாய் அங்கிலம் புகட்டி நின்ற
திருவும் சென்றுவிட்டார்

முன்சென்றார் வா வென்று
கணிதத் துறைத் தலைவர்
பின் சென்றார் வருகிறேனென்று
வணிகத் துறைத் தலைவர்
ஏன் இங்கே நானென்று ஏகினார்
ஆங்கிலத் துறை ஆசான்

இவர்களுடைய நாம் இழந்தோம் — இல்லை
இன்னும் நாம் இழந்தோம்
நீண்ட வளர்ந்த தாடியுடன் முதலியாரையும்
கண்டு தலை அசைத்திடும் பத்மநாதனையும்
தொண்டுபல ஆற்றி நின்ற பரமேஸ்வரனையும்
கூடவே கூட்டிச் சென்றனரே

மண்ணிலுள்ள நாள் வரையும் - எம்
கண்ணினுள்ளே புதைந்து விட்ட மனிதர்களே
விண்ணேகி நீர் சென்றுவிட்டதனால்
கண்ணீரை காணிக்கையாய் தருகின்றோம்
திண்ணமாய் உம் பெருமை
வண்ணமாய் மலர வைப்போம்

அ. கொன்சீலா

மதுபாலா

வந்தகவியவிலான உயர்தேசிய தகுதி தேர்வு (3 ம் வருடம்)

வணிக மலரே வருக.

நாம் செய்யவேண்டியவை

1. நல்லதையே நினைப்போம்.
2. நல்லதையே செய்வோம்.
3. சுற்றூடலைத் தூய்மை செய்வோம்.
4. குளங்களைத் தோண்டி ஆழமாக்குவோம்.
5. போதியளவு மழைநீரைத் தேக்குவோம்.
6. இயன்றளவு பலவகை மரங்களை நடுவோம்.
7. பனையபின்றுத்தியில் ஊக்கம் எடுப்போம்.
8. பனம் பண்டங்களை உபயோகிப்போம்.
9. உள்நூர் உற்பத்திகளை ஆதரிப்போம்.
10. வயல்களில் மாற்றுப் பயிர்களை உண்டாக்குவோம்.
11. நல்லதமிழ் பேசவும் எழுதவும் பயில்வோம்.
12. பெரியவர்களை வணங்கி நல்லாசி பெறுவோம்.
13. எல்லோரும் தினமும் யோகாசனம் செய்வோம்.
14. கடமையை எல்லோரும் சரிவரச் செய்வோம்.
15. எல்லோரும் வீட்டுத் தோட்டம் செய்வோம்.
16. திருக்குறளையும் நீதிநூல்களையும் படிப்போம்.

நாளும் நற்பணி செய்ய உங்கள் ஆதரவை நாடும்

மில்க்வைற்



“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”


அமரர் அ. இரத்தினம் அவர்கள் வணிகத்துறையில் தலைவராக இருந்தவர். இவர் பிறநாடுகளுக்குச் சென்று பல மொழிகளைக்கற்றவர். தாம் கற்ற கல்வியை வையத்தோர் எல்லோரும் கற்கவேண்டுமென்ற ஆவலோடு மாணவர்களுக்கு பிரான்ஸ் மொழியைப் போதித்தவர். இவர் முன் வணிகத்துறைத்தலைவராக இருந்தகாலத்தில் இவருடைய உற்சாகத் தால் தொழில் நுட்பக்கல்லூரி முன் மில்க்வைற் ஸ்தாபனத்தார் ஓர் பஸ் தரிப்பு நிலையம் கட்டி உதவினார்கள்.

மாணவ உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாக மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் மிக ஆர்வம் கொண்டவர், தொண்டு செய்யும் இவரிடத்தை விட்டு வேற்றுமைவிலகி மன்னுயிரைத் தன் உயிர் போல் கருதுபவர். அன்னரின் சேவையினால் ஐக்கிய உணர்ச்சி வளர்கிறது. நல்லறிவு ஓங்குகிறது. தொண்டு என்னும் பெருவாய்ப்பு எல்லார்க்கும் சொந்தமானது. ஆனால் இவரைப்போல் அதைப்பயன்படுத்தியவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் எனக்கூறலாம்,

அமரர் அ. இரத்தினத்தினுடைய ஆத்மா இறைவனடியில் சாந்தி பெறப் பிரார்த்திக்கின்றோம்.

க. கனகராசா

நீனவு கூருகின்றோம்




அமரர் அ இரத்தினம்
B. A. (Econ), Dip in Management
வணிகத்துறை தலைவர்




அமரர் சி. ஒங்காரவடிவேல்
கதிர்காமமுதலியார்
B. Com Ind
சிரேஷ்ட போதகசிரியர்




அமரர் மா. திருநாவுக்கரசு
B. A.
ஆங்கிலப்பகுதித் தலைவர்



அமரர் பொ. சிவலோகநாதன்
B. Sc. Eng
பொறியியல்துறை தலைவர்



அமரர் க. பத்மநாதன்
English Trained Teacher
பகுதிநேர ஆங்கில
விரிவுரையாளர்



அமரர் இ. பரமேஸ்வரன்
G. C. S. Cl. II A
எழுதுவினோஞர்

கைமாற்றத்தகு ஆவணங்களில் ஏற்படும் மோசடிகள் திருத்தங்கள் இடைச்செருக்கல்களின் சட்டவிளைவு

அ. இராஜரட்ணம்

L. L. B. சட்டத்தரணி, பகுதிநேர சட்ட விரிவுரையாளர் தொ. நு. கல்லூரி

மாற்றுண்டியல்கள், வாக்குறுதிப்பத் திரங்கள், காசோலைகள், கடன்முறிகள், பங்கு ஆணைகள் போன்ற ஆவணங்கள் கைமாற்றத்தகு ஆவணங்களாகும். இத்தகைய கைமாற்றத்தகு ஆவணங்களில் ஒன்றான காசோலைகளின் முக்கிய விடயங்களில் மாற்றங்கள் செய்வதும், இடைச்செருக்கல் செய்வதும், மோசடிகள் செய்வதும் பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக பிரபல ஆங்கில வங்கி எழுத்தாளர் ஜேம்ஸ் வில்லியம் கில்பேட் என்பவர் தனது நூலில் சிறப்பாக எடுத்துக்கூறும் பொழுது மேற்கூறிய செயல்களினால் வங்கியாளருக்குப் போதிய பாதுகாப்பு இருப்பதில்லை எனக் கூறியுள்ளார். பொதுவாகப் பார்க்குமிடத்து மோசடிகள் செய்வது, இடைச்செருக்கல் செய்வது பிரதான மாற்றங்களை அனுமதி இல்லாது செய்வதனால் உண்மையான காசோலைகளின் சொந்தக்காரர்களும், வங்கியாளரும், சொல்லொணாத் துன்பங்களுக்கு உள்ளாவதுடன் இவ்விடயத்தில் வங்கியாளருக்கு போதிய பாதுகாப்பு இல்லையென்றே கூறவேண்டும்.

காசோலைகளில் அதை வரைகின்ற நபர்களுடைய கையொப்பத்திலும், புறக்குறிப்புகளிலும், காசோலையின் முக்கிய விடயமாகக் கருதப்படும் பணத்தொகை, திகதி போன்றவற்றிலும் மேற்கூறிய மோசடிகள் இடைச்செருக்கல்கள், அதிகாரமற்ற மாற்றங்கள் இடம்பெறுவதற்கு மிக வாய்ப்புகள் உண்டு.

மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 24இன் படி ஒரு உண்டியலிலுள்ள கையொப்பம் மோசடி செய்யப்பட்டு அல்லது அதிகாரம் அளிக்கப்படாதவரினால் கையொப்பம் இடப்பட்டிருப்பின் அவ்வுண்டியல் முழுப்படியாக செயலிழந்ததாகும் என்கிறது ஆயினும் அதிகாரம் இல்லாதவருடைய கையொப்ப விடயத்தில் அதிகாரம் உடையவர் பின்னர் அந்த உண்டியலை அல்லது காசோலையினை பின்னுறுதிப்படுத்துவதன் மூலம் செயலுடையதாக்கலாம் ஆனால் மோசடியான கையொப்பத்தினை பின் உறுதிப்படுத்த முடியாது. வங்கிக்கும் வாடிக் கையாளனுக்கும் ஒரு கடன் கொடுத்தோன், கடன் பட்டோர் போன்று ஒரு வகையான ஒப்பந்தம் இருப்பதால் வாடிக் கையாளன் கேட்கும் போது பணம் கொடுத்து மதிக்க வேண்டிய கடப்பாடு வங்கிக்கு இருப்பினும் பணம் செலுத்தும் வங்கி மோசடி கையொப்பம் கொண்ட அல்லது மாற்றங்கள் செய்யப்பட்ட காசோலைக்கு பணம் வழங்கின் எவ்வித சட்டப் பாதுகாப்பும் கிடைக்க மாட்டாது ஆனால் தனது கையொப்பம் அல்ல என எதிர்வாதாடுவதிலிருந்து தன் தவறினால் தடைப்படுதல் என்னும் கோட்பாடு வங்கியாளரது பொறுப்புக்கு ஒரு விதி விலக்கான சந்தர்ப்பமாக அமைகிறது. அதாவது மோசடி செய்வதற்கோ மோசடி தொடர்வதற்கோ வங்கியாளரை தனது கையொப்பம் தான் என நம்ப வைக்கும் முறையில் சூழ்நிலைகளை ஏற்படுத்துவதோ மோசடி பற்றி அறிந்தும் வங்கிக்கு அறிவியாது இருப்பதோ பின்னர் வாடிக் கை

வணிக மாணவர் மன்றத்தின்
முயற்சிகள் சிறப்படைய
நல்வாழ்த்துக்கள்

Aaivu Organization,
81/1, K. K. S. ROAD
KOKUVIL

ஆய்வு நிறுவனம்,
81/1, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்

மலர்க வணிகமலர்

சுவையான தரமான
ஐஸ்கிரீம் வகைகள் குளிர்பான வகைகள்
கேக் வகைகள் மற்றும்
சிறுறுண்டி வகைகளுக்கு

இன்றே விஜயம் செய்யுங்கள்

கல்யாணி கிரீம் ஹவுஸ்

73, கஸ்தூரியார் வீதி,

யாழ்ப்பாணம்

யாளன் தனது கையொப்பமல்ல என எதிர்வாதாடுவதிலிருந்து அவர் தடுக்கப்படுவார். இது தடற்கற் கோட்பாடாகும்.

கிறீன்வூட் எதிர் மாட்டின்ஸ் வங்கி லிமிடெட் (Green Wood Vs Martins Bank L.T.D.) என்ற வழக்கில் கணவனின் கையொப்பத்தை மனைவி போட்டு பணத்தினை எடுத்து வந்ததை கணவர் அறிந்தும் வங்கிக்கு அறிவியாததால் தனது கையொப்பமில்லை என எதிர்வாதிடுவதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார்.

இலங்கை வங்கி எதிர் கொலன்னாவ நகரசபை என்ற வழக்கில் (Bank of Ceylon Vs Kolonnawa U. C.) மூன்று காசோலைகள் முறையே 3,000/- 1,000/- 20,000/- பெறுமதிகளைக் கொண்ட இக் காசோலைகள் அதிகாரமோ, அனுமதியோ இல்லாத ஒருவரினால் நகரசபை செயலாளரினதும், தலைவரினதும் கையொப்பம், மோசடியாக வைக்கப்பட்டு அக் காசோலைக்கான கொடுப்பனவும் பெறப்பட்டு இருந்தது. இந்த மோசடி ஏற்படுவதற்கு காசோலை சொந்தக்காரர்களின் கவலையீனமே காரணம்.

மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 60 இன்படி உண்டியல் ஒன்று அவசியமான புறக்குறிப்பில் மோசடி செய்யப்பட்ட விடத்தும், அதிகாரம் அளிக்கப்படாத புறக்குறிப்பு உள்ள உண்டியல் விடயத்திலும் அப்புறக்குறிப்பு உண்மையானது என பணம் செலுத்தும் வங்கி நம்பி குறுக்குக் கோடு இடப்பட்ட அல்லது இடப்படாத காசோலைக்கு நல்லெண்ணத்திலும் சாதாரணவங்கித்தொழில் நடவடிக்கையின் போது பணம் செலுத்தியிருக்கும் பொழுது அக்குறிப்பிட்ட வங்கி பாதுகாக்கப்படுகிறது.

மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 95 இன்படி கவலையீனத்துடனே அல்லது கவலையீனம் இன்றியோ நேர்மையாகவும் நல்லெண்ணத்துடன் வங்கியானது நடவடிக்கையின் போது நடந்து கொண்டால் அச் செயல் அங்கிகரிக்கப்படுகிறது.

மாற்றுண்டியல் பிரிவு 80 இன்படி பணம் இறுக்கும் வங்கி ஒன்று ஒரு குறுக்குக் கோடிட்ட காசோலைக்கு அல்லது குறுக்குக் கோடிட்டப்பட்ட வங்கியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள காசோலைக்கு நல்லெண்ணத்துடனும் எவ்வித கவலையீனமின்றியும் பணம் செலுத்தியிருப்பின் ஆவண உரித்தாளிக்கான பொறுப்புக்களிலிருந்து நீங்கியதாக கொள்ளப்படும்.

காசோலை, உண்டியலில் செய்யப்படும் மாற்றங்கள் அக் காசோலையின் அல்லது அவ்வுண்டியலின் வியாபாரத் தன்மையில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாக இருத்தல் கூடாது. அவ்வாறான காசோலை அல்லது உண்டியல் தவிர்க்கப்படும். விதிவிலக்காக அவ் ஆவணச் சொந்தக்காரனோ அல்லது அனுமதி அளிக்கப்பட்டவரோ மாற்றம் செய்யலாம். முக்கிய விடயங்களில் மாற்றம் செய்வது என்பது பின்வரும் மாற்றங்களை உள்ளடக்கும். திகதி, தொகை, பணக்கொடுப்பனவு நேரம், பணம் கொடுக்கும் இடம், போன்ற விடயங்களில் செய்யப்படும் மாற்றங்களாகும். எனினும் முக்கிய விடயங்களில் எது என்பதில் 64(2) பூரணமான விடை பகரவில்லை. எனவே முக்கிய விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற விடயம் சட்டம் சம்பந்தமான விடயமாகும். இவ்வித ஆவணங்களில் செய்யப்படும் மாற்றங்கள் புலப்படாத மாற்றங்கள் புலப்படக் கூடிய மாற்றங்கள் என இருவகையாக அணுகப்பட்டவேண்டியதாகும். புலப்படக்கூடிய மாற்றங்களை பொறுத்தவரை அம்மாற்றங்கள் ஆவணச் சொந்தக்காரர்களினால் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரினால் செய்யப்பட்டால் மட்டுமே அவ் ஆவணம் வலிதானது என விதிவிலக்காகக் கூறப்படுவதனால் ஏனைய சந்தர்ப்பங்களில் வங்கிக்குப் பொறுப்பு ஏற்படலாம். புலப்படாத மாற்றங்களைக் கொண்டிருக்கும் ஆவணங்களுக்குச் செலுத்தும் வங்கி பணம் வழங்கின் அவ்வங்கியே பொறுப்பாகலாம்.

ஆயினும் புலப்படாத திருத்தங்கள் ஏற்படுவதற்கு இவ்வித ஆவணங்களின் சொந்தக்காரர்களே காரணமாக இருந்திருப்பின் வங்கி பொறுப்பில் இருந்து விடப்படலாம்.

லண்டன் யொயின்ட் ரொக்பாஸ் எதிர் மைமிலனாட் ஆதரும் (London Joint Stock Bank Vs Macmillan and Arthur) என்ற வழக்கில் காசோலை சொந்தக்காரரால் பெறுமதி தொகை இடம்விட்டு இலக்கத்தில் எழுதப்பட்டது. £2 என வரையப்பட்ட பணத்தொகை £120 ஆக மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டு விட்டது. இம்மாற்றமானது சொந்தக்காரரினால் காசோலை பூரணமாக பூரணப்படுத்தப்பட்டிருந்தால் இந்த விளைவு நடைபெற்று இருக்க முடியாது. எனவே விளைவு நடைபெற சந்தர்ப்பம் வழங்கியவர் காசோலை சொந்தக்காரர் என்பதனால் வங்கி அக் கொடுப்பனவுக்கு பொறுப்பாகமாட்டா. கண்ணுக்குப் புலப்படாத மாற்றங்கள் வரையோனின் கவலையினத்தாலோ அல்லது கவலையினமில்லாமலோ ஏற்பட முடியும்.

மேற்கூறப்பட்ட கஷ்டங்களையும் இழப்புகளையும் தவிர்ப்பதற்கு வங்கியாளருக்கும் வாடிக்கையாளருக்கும் பெரும்பங்கு உண்டு. எனவே இரண்டு கட்சிக்காரர்களுக்கும் இழப்புகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவதற்கு சட்ட ஏற்பாடுகளுடன் தங்களது கடமைகள், கட்டுப்பாடுகள் என்ற விடயங்களில் ஒரு வருக்கொருவர் பூரண ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்குவதுடன் மோசடிக்கும் பல்கள் பின் தொடர்கின்றார்கள் என்ற உணர்வை அப்பொழுதும் மறந்து செயற்படக்கூடாது. இதன் மூலமே ஓரளவுக்காவது இப்பிரச்சினைகளை எழாது தடுக்க முடியும்.

மலர்க வணிக மலர்!

இன்று யாழ்நகரில் பிரபல்யம் வாய்ந்த சைவ உணவகம்

ஸ்ரீ தாமோதரவிலாஸ்

293, கே. கே. எஸ் ரோட்,

யாழ்ப்பாணம்.

சைவ உணவும்

காரச்சோறு

மிச்சர்

பவோடா

பூந்தி

லட்டு

சீனிச்சாறு

மசாலை

நெய் தோசை

எங்களிடம்

தாமோதரவிலாஸ் தயாரிப்புகளான

ப்பபடம்

ஊறுகாய்

மோர்மிளகாய்

என்பனவும் கிடைக்கும்:

வியாபார நோக்கமற்ற நிறுவனங்களின் முடிவுக்கணக்கு அல்லது கொள்ளல் கொடுத்தல் கணக்கு வருமானச் செலவுக்கணக்கு

Sulojana S.

H. N. D. A 1st year

வியாபார நோக்கமற்ற நிறுவனங்கள் சட்ட ரீதியாகக் க/சுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் அற்றவை ஆகும். இவை மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கத்துடன் தொழிற்படுவதால் சட்டரீதியாக க/சுகளைப் பேண வேண்டிய நியதி இல்லை. எனினும் நிறுவனத்தின் வியாபார பெறுவனவுகள் கொடுப்பனவுகள் வருமானங்கள் செலவினங்கள் போன்றனவற்றைக் கணிப்பீடு செய்வதற்காக முடிவுக் க/சுகள் தயாரிக்கப்படுகின்றன. வியாபார நோக்கமற்ற நிறுவனங்கள் இலாபம் உழைக்கும் நோக்கமற்றவையாகக் காணப்பட்ட போதும் மக்களின் நலன் கருதி சில நிறுவனங்கள் வியாபாரப் பகுதிகளையும் அதாவது மதுபானச்சாலை, குளிர்பானச்சாலை, சிற்றுண்டிச்சாலை போன்றவற்றை அமைத்துள்ளன. இவற்றின் முடிவுக் க/சுகள் பின்வரும் 3 வகையாக வகுக்கப்பட்டுள்ளன.

- 1) கொள்ளல் கொடுத்தல் க/சு அல்லது பெறுவனவு கொடுப்பனவுக் க/சு.
- 2) வருமானச் செலவுக் க/சு.
- 3) ஐந்தொகை.

பெறுவனவு கொடுப்பனவுக் கணக்கு அல்லது கொள்ளல் கொடுத்தல் கணக்கு
Receipts and Payment A/C

வியாபார நோக்கமற்ற நிறுவனங்களில் நிதிவருட காலப் பகுதியில் நிகழ்கின்ற நிகழ்வருட, எதிர்வருட, கடந்தவருட

பெறுவனவுகளையும் கொடுப்பனவுகளையும் பதிவு செய்யும் க/சு இதுவாகும். இந்தக் க/இனைத் தயாரிப்பதன் மூலம் குறிப்பிட்ட நிதிவருட முடிவிற்கான காசு மீதி அல்லது வங்கி மேலதிகப் பற்றினை அறியலாம். நிதிவருட முடிவில் பெறுவனவிலும் பார்க்க கொடுப்பனவுகள் குறைவாகக் காணப்பட்டால் இறுதிக் காசு மீதி பெறப்படும். மாறாக பெறுவனவுகளிலும் பார்க்க கொடுப்பனவுகள் கூடுதலாகக் காணப்பட்டால் வங்கி மேலதிகப் பற்று பெறப்படும். இக் க/இல் எல்லாப் பெறுவனவுகளும் வரவுப் பக்கத்திலும் எல்லாக் கொடுப்பனவுகளும் செலவுப் பக்கத்திலும் பதிவு செய்யப்படும். மேலும் இக் க/சு கடந்த வருட, நிகழ்வருட, எதிர்வருட பெறுவனவுகளையும் கொடுப்பனவுகளையும் கொண்டதாகக் காணப்படும், கொள்ளல் கொடுத்தல் க/சு ஆரம்ப காசு மீதியுடன் அல்லது வங்கி மேலதிகப் பற்றுடன் ஆரம்பிக்கப்படும். இது ஒரு காசேட்டினை ஒத்ததாகக் காணப்படும்.

வருமானச் செலவுக் க/சு
Income and Expenditure A/C

வியாபார நோக்கமற்ற, சேவை நோக்கம் கொண்ட நிறுவனங்களில் குறிப்பிட்ட நிதிவருடத்திற்குரிய வருமானங்களையும் செலவினங்களையும் பதிவு செய்யும் க/சு வருமானச் செலவுக் க/சு எனப்படும். குறிப்பிட்ட நிதிவருடத்திற்குரிய செலவினங்கள் யாவும் வரவுப் பக்கத்திலும் வருமானங்கள் யாவும் செலவுப்

மலர்க வணிக மலர்

தொழிற் பயிற்சிகள்

- ★ Computer Programming in Basic Language Radio Shack Commodor B. B C
- ★ Computer Prgoramming in Cobol Language Radio Shack
- ★ ரேடியோ ரெலீவிசன் றிட்பெயறிங்
- ★ வீடியோ டெக் றிட்பெயறிங்,
- ★ றீவைண்டிங்
(மோட்டர், மின் விசிறி, ரான்ஸ்போமர் றீவைண்டிங் செய்தல் பயிற்சியளிக்கப்படும்)
- ★ எலக்ட்ரிக் வயறிங்
(வீட்டு மின்சார வேலை, மின்சார உபகரணங்கள் திருத்துதல் பயிற்சியளிக்கப்படும்)

விபரங்களுக்கு:

Jaffna Technical Institute

ஸ்ரான்லி வீதி, தபாற்கந்தோர் வீதி, 141, கண்டி வீதி,
(றெயில்வே கடவை அருகில்) (தபாற்+ந்தோர் அருகில் (யூனியன் பேக்கரி அருகில்)
யாழ்ப்பாணம் நெல்லியடி சாவகச்சேரி
யாழ்ப்பாணம் றோட், மானிப்பாய். (பாமனி அருகாமை)

ராஜ்மஹால்

53, கஸ்தூரியார் வீதி,

யாழ்ப்பாணம்

- ★ கோழி றோஸ்ட்
- ★ கோழி புரியாணி
- ★ ஆட்டு குறுமா
- ★ ஆட்டு கொத்து றொட்டி
- ★ ஆட்டு இடியப்ப கொத்து
- ★ மீன் குழம்பு
- ★ நூட்டில்ஸ்

மேலும் சுவையானவை பல

வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் சைவ சாப்பாடு மட்டும்

RAJMAHAL

53, KASTHURIAR Rd. JAFFNA

பக்கத்திலும் பதிவு செய்யப்படும். மொத்த வருமானங்களிலும் பார்க்க செலவினங்கள் குறைவாகக் காணப்பட்டால் செலவிலும் கூடிய வருமானம் அல்லது உபரி [Surpay] பெறப்படும். இதற்கு மாறாக வருமானங்களிலும் பார்க்க செலவினங்கள் கூடுதலாகக் காணப்பட்டால் வரவிலும் கூடிய செலவினம் பெறப்படும். வருமானச் செலவுக் க/கு தயாரிப்பதன் மூலம் உபரி பெறப்படுமாயின் அதனைக் குறிப்பிட்ட நிதிவருட முடிவில் தயாரிக்கும் ஐந்தொகையில் திரண்ட நிதியுடன் கூட்டிக் காட்டுதல் வேண்டும். வரவிலும் கூடிய செலவினம் காணப்படுமாயின் அதனை இறுதி ஐந்தொகையில் திரண்ட நிதியில் இருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும். வருமானச் செலவுக் க/கு எந்தவித ஆரம்ப மீதியுடனும் தயாரிக்கப்படுவதில்லை. வருமானச் செலவுக் க/கு இலாபநட்ட க/இனை ஒத்ததாகக் காணப்படும். இது குறித்த நிதிவருடத்திற்குரிய வருமானங்களையும் செலவினங்களையும் மாத்திரம் கொண்டதாகக் காணப்படும். மாறாகக் கடந்தவருட அல்லது எதிர்வருட வருமானங்கள் செலவினங்கள் எதனையும் இது உள்ளடக்குவதில்லை.

சந்தா அல்லது அங்கத்துவப்பணம் அல்லது உறுப்பினர் கட்டணம்

வியாபார நோக்கமற்ற நிறுவனங்களில் உள்ள உறுப்பினர்களால் மாதாந்தம் அல்லது காலாண்டிற்கு ஒரு முறை அல்லது அரை ஆண்டிற்கு ஒரு முறை அல்லது வருடாந்தம் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களின் தொகையே சந்தா என அழைக்கப்படும். இக்கட்டணமானது நிறுவனத்தின் வருமானமாகக் கருதப்படும். இஃ நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்ற சகல உறுப்பினர்களிடமிருந்தும் அறவிடப்படுவது ஒன்றாக இது காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனத்தில் 500 உறுப்பினர்

கள் உள்ளனர் எனவும் இவர்களின் மாதாந்த சந்தா 10/- எனவும் எடுத்துக் கொண்டால் அந்நிறுவனத்தின் குறிப்பிட்ட நிதிவருடத்திற்குரிய மொத்த சந்தாப்பணம் [(10×12) 500] 60 000/- ஆகும். குறிப்பிட்ட நிதிவருடத்திற்குரிய சந்தாவில் ஒரு தொகைப் பணம் பெறப்படாது நிலுவையாகக் காணப்பட்டால் அதனை நிலுவைச் சந்தா என்றழைக்கப்படும். இது நிறுவனத்திற்கு ஒரு வருமதியாகக் காணப்படுகிறது. எனவே இந்த வருமதி சந்தா ஐந்தொகையில் ஒரு சொத்தாகக் காட்டப்படும். இத்தகைய நிறுவனங்களில் குறிப்பிட்ட நிதிவருடத்திற்குரிய சந்தாவினை விட எதிர்வருட சந்தாப்பணமும் பெறப்பட்டிருக்குமாயின் அது முற்பண சந்தா எனப்படும். இம் முற்பண சந்தா எதிர் வருடத்திற்குரியதாகையால் நிறுவனத்திற்கு இது ஒரு பொறுப்பாகக் காணப்படுகிறது. எனவே இவ் முற்பண சந்தா ஐந்தொகையில் பொறுப்புப் பக்கத்தில் காட்டப்படும்.

ஆயுட்கால சந்தா

சேவை நோக்குள்ள நிறுவனங்களில் சில அங்கத்தவர்கள் தமது ஆயுட்கால எல்லை வரையுள்ள சந்தாக் கட்டணத்தினை தாம் அங்கத்தவராகச் சேர்ந்தவுடனேயே மொத்தமாகக் கொடுக்கப்படுவதுண்டு. இவ்வாறு கொடுக்கப்படும் சந்தா ஆயுட்கால சந்தா எனப்படும். இத்தொகையில் இருந்து குறிப்பிட்ட அங்கத்தவரது சந்தாப் பணமானது வருடாந்தம் பதிவளிக்கப்பட்டு வருமானமாகக் காட்டப்படும். இது வருமானச் செலவுக் க/இல் செலவுப் பக்கத்தில் பதியப்படும். ஏனெனில் நிறுவனத்தின் வருமானம் ஆகும். பதிவளிக்கப்படாத மீதி ஆயுட் சந்தாவானது நிறுவனத்திற்குப் பொறுப்பாகையால் ஐந்தொகையில் பொறுப்புப் பக்கத்தில் காட்டப்படும்.

திரண்ட நிதி

சேவை நோக்குள்ள நிறுவனங்களின் உறுப்பினர்கள் மாதாந்தம் அல்லது கால் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை அல்லது வருடாந்தம் நிவனத்திற்குக் கொடுக்கப்படும் சந்தாப் பணத்தின் மொத்தப் பெறுமதியே திரண்ட நிதி என்றழைக்கப்படும். அல்லது அந்த

நிறுவனத்தின் ஆரம்பத்தில் உள்ள சொத்துக்களுக்கும் பொறுப்புக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத் தொகையே திரண்ட நிதி ஆகும். வியாபார நோக்கமற்ற நிறுவனங்களது முடிவுக் க/சுகளைத் தயாரிப்பதற்கு சில தரவுகளைத் தந்து க/சுகள் தயாரிக்குமாறு கேட்கப்படுவதுண்டு. இத்தகைய சந்தர்ப்பத்தில் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்திக் க/சுகளைத் தயாரிக்கலாம்.

தரவு	செய்முறை	நோக்கம்
1) ஆரம்பச் சொத்தும் ஆரம்பப் பொறுப்பும்	ஆரம்ப நிலைமைக் கூற்று	திரண்ட நிதி
2) மதுபான அல்லது குளிர்பான கடன் பட்டோர் பற்றிய தரவு தரப்பட்டால்	மொத்தக் கடன் பட்டோர் க/சு	A) இறுதி மீது அல்லது B) கடன்விற்பனை அல்லது C) கடன் பட்டோரிடம் பெற்ற காசு
3) மதுபான அல்லது குளிர் பான கடன் கொடுத்தோர் பற்றிய தரவு தரப்பட்டால்	மொத்தக் கடன் கொடுத்தோர் க/சு	A) இறுதி மீடு அல்லது B) கடன் கொள்வனவு அல்லது D) கடன் கொடுத்தோருக்குக் கொடுத்த காசு
4) கொள்ளல் கொடுத்தல் பற்றிய தரவுகள் தரப்பட்டால்	கொள்ளல் கொடுத்தல் க/சு	A) காசு மீதி B) வங்கி மேலதிகப்பற்று
5) நிதிவருமானமும் செலவினமும் தரப்பட்டால்	வருமானச்செலவுக் க/சு	A) உபரி B) வரவிலும் கூடிய செலவு
6) நிதிவருட இறுதிச் சொத்துக்கள் பொறுப்புக்களின் தரவு	இறுதி ஐந்தொகை	நிதி நிலைமை.

வர்த்தகத்தில் கழிவு செய் நுட்பங்களின் பயன்பாடு

திரு. W. J. சூசைரத்தினம் B. Com. Hons. Dip in Com.

விரிவுரை யாளர்
பாழ். தொழினுட்பக் கல்லூரி

நிதியின் பயன்பாடும் அதன் உன்னத உபயோகமும் வர்த்தகத்தில் முக்கியமான ஒரு அம்சம். முதலீட்டாளர்கள் தாம் வைத்திருக்கும் நிதியைப் பொருத்தமான துறைகளில் முதலீடு செய்வதுபற்றிச் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அத்துடன் எதிர்கால நலன்கருதி இன்று முதலீடு செய்து பெறத்தக்க வட்டியின் திரட்சிபற்றி எண்ணி மகிழ்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் நிலையான சொத்து ஒன்றை மீளமைத்தலுக்காக அச்சொத்து எவ்வாறு பெறுமானத் தேய்வு செய்யப்படவேண்டும் என்பதும் இதற்கென ஆழ்நிதி ஏற்பாடுகள் செய்யப்படுமாயின் ஆண்டுக்கான பகிர்வுக் கணிப்பும் முக்கிய அம்சமாகும்.

வர்த்தக தீர்மானங்களில் வட்டி என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகும். வட்டி என்பது பெற்றுக்கொண்ட கடன் தொகை ஒன்றுக்கான தாக்கலாகும். அதே வேளையில் கடன் கொடுத்தவருக்கான வருவாய் அல்லது சன்மானமாகும் - வட்டி என்பது கால அவகாசத்துக்கு ஏற்ப மாறுபடுவதால், வட்டி என்ற காரணிக்கு வர்த்தகத்தில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது. வருவாயைவிட செலவினம் மிகுந்துகாணப்படும்போது இவ்விடைவெளியை நிரப்ப கடன்பட வேண்டி ஏற்படுகின்றது.

நிதி தொடர்பாகக் காலம் என்பதனை அவதானிக்காமோது இன்று கையில் இருக்கும் ஒரு குறித்த தொகையானது எதிர்காலத்தில் கிடைக்க இருக்கும் அதேயளவு தொகையைவிடப் பெறுமானத்தில் அதிகமானது எனலாம். அதாவது இன்று ரூபா 1000 பெறவேண்டிய ஒருவர் ஒருவருடம்

தாமதித்தும் அதே 1000 / = வை மட்டும் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கமாட்டார். மாறாக இன்று 900 / வை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒருவருக்கு ஒருவருடத்தின் பின்னர் 1000 / = வைக் கொடுத்தால் அவர் அதனை ஏற்க மன்வரக்கூடும். இங்கு காணப்படும் 100 / = அதிகரிப்பானது 900 ரூபாவுக்கான 11.1 சதவீத வட்டியாகும்.

இன்று குறித்த ஒரு தொகை முதலீடு செய்யப்பட்டு குறித்த கால முடிவில் அதன் வட்டியுடன் சேர்த்துப்பெறும் தொகையை மொத்தம் என்போம். இங்கு முதலுடன் வட்டி கூட்டப்பட்டால் மொத்தம் பெறப்படுகின்றது.

முதல் + வட்டி = மொத்தம்

இம்மொத்தத்தை குறித்த காலமுடிவில் பெருகும் ஆண்டுத்தொகை எனவும் கூறலாம். அவ்வாறியின் குறித்த கால முடிவில் பெறப்படும் மொத்தமாகிய ஆண்டுத்தொகையைப்பெற இன்று முதலிடமேண்டிய தொகையைச் சாதாரணமாக நாம் முதல் என்கிறோம் இதனை வேறுவிதம் கூறின் குறித்தகால முடிவில் பெருகும் ஆண்டுத் தொகையின் இற்றைப்பெறுமானம் எனவும் கூறலாம். ஆகவே ஆண்டுத்தொகையில் இருந்து ஒரு தொகையை கழிவு செய்து பார்த்தால் இற்றைப்பெறுமானம் பெறப்படலாம்.

ஆண்டுத்தொகை - கழிவு = இற்றைப் பெறுமானம்

மேலே நாம் பார்த்த வட்டி என்பதும் கழிவு என்பதும் ஒன்றே என்பதைப் பின்வரும் ஒரு உதாரணத்தால் விளக்கலாம்.

உ+ம்;-5000 ரூபா 5% எளிய வட்டியில் 6 மாதத்தில் எவ்வளவு மொத்தமாகும்?

இதற்கு $A = P(1+it)$ என்ற

வாய்ப்பாட்டை உபயோகித்து எளிய வட்டிக்கான மொத்தம் காணலாம்.

A =மொத்தம் t = காலம் (வருடத்தில்)
 P =முதல்

$$t = \frac{\text{வட்டிவீதம்}}{100} = \left(\frac{R}{100} \right)$$

$$\begin{aligned} \text{ஃ மொத்தம்} &= 5000 [1 + (.05 + .5)] \\ &= 5000 [1 + .025] \\ &= 5000 [1.025] \\ &= 5125 / \end{aligned}$$

ஃ இங்கு வட்டி 5125-5000 ரூபா 125
 இதனை மாறுதலையாக நோக்குமிடத்து

இதுவரை தனிவட்டி தொடர்பாக அவதானித்த அம்சங்கள் கூட்டுவட்டிக்கும் பொருந்தும்.

உ+ம்-; 5000/= முதல் 5+ கூட்டுவட்டியில் 3 வருடத்தில் எவ்வளவு மொத்தமாகும்.
 இதன் $A = P(1+it)$ என்ற எளிய வாய்ப்பாட்டின்படி கணித்தால்

$$\begin{aligned} 1\text{ம் வருட முடிவில் மொத்தம்} &= 5000 (1+.05) = 5250 - 00 \\ 2\text{ம் } \text{''} \text{''} \text{''} &= 5250 (1+.05+1) = 5512 - 50 \\ 3\text{ம் } \text{''} \text{''} \text{''} &= 5112.50 [1+.05 + 1] = 5788 - 13 \end{aligned}$$

மேற்படி கணிப்பை நாம் ஒரு பொதுவான வாய்ப்பாட்டில் ஆக்குவோமாயின்

$$\begin{aligned} 1\text{-ம் வருட முடிவில் மொத்தம்} &= P(1+i) \\ 2\text{-ம் வருட முடிவில் மொத்தம்} &= P(1+i)(1+i) \end{aligned}$$

$$3\text{-ம் வருட முடிவில் மொத்தம்} = P(1+i)(1+i)(1+i)$$

$$= P(1+i)^3$$

அல்லது $P(1+i)^n$
 இதன் அடிப்படையில் n என்ற ஒரு முடிவுக்கான கூட்டு வட்டி மொத்தம் காண்பதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு அமையும்.

$$A = P(1+i)^n$$

எனவே 5000/- முதல் 5% கூட்டு வட்டியில் 3 வருடத்தில் ஆகும் மொத்தமானது

$$A = P(1+i)^n$$

$$= 5000(1+.05)^3$$

$$= 5000 (1.05)^3$$

$$= 5000 (1.157625)$$

$$= 5788 \text{ ரூபா } 13 \text{ சதம் ஆகின்றது}$$

6மாதமுடிவில் 5% எளிய வட்டியில் பெருகும் 5125/= ஆண்டுத் தொகையின் இற்றைப் பெறுமானம் யாது? எனக் கேட்போமாயின்

$$P = \frac{A}{(1+i)}$$

என்ற வாய்ப்பாட்டை உபயோகித்து [அநாவது குறித்த மொத்தம் பெறப்படுவதற்கான முதலைக் காண்போமாயின்] இற்றைப் பெறுமானம் காண்போமாயின்

$$\text{இற்றைப் பெறுமானம்} = \frac{5125}{1 + (.05 + .5)}$$

$$= \frac{5125}{1.025} = 5000 \text{ ரூபா}$$

$$\text{இங்கு கழிவு} = 5125 - 5000 = 125 /$$

$$\text{ஆகவே இங்கு கூட்டுவட்டி} = 5788.13 - 5000 = \text{ரூ. } 788 \text{ சத. } 13$$

மொத்தம் - முதல் = கூட்டுவட்டி
 இதனை மாறுதலையாக நோக்குர்போது:

3 வருட முடிவில் 5% கூட்டு வட்டியிற் பெருகும் ரூபா 5788.13 ஆண்டுத் தொகையின் இற்றைப் பெறுமானம் யாது என வினாவுகின்றோம் இதனைக் கூட்டு வட்டிக்கான வாய்ப்பாட்டை பின்வருமாறு மாற்றி அமைப்பதற் பெறலாம்.

$$P = \frac{A}{(1+i)^n}$$


$$= \frac{5788.13}{(1+.05)^3}$$

$$= \frac{5788.13}{(1.05)^3}$$

$$= \frac{5788.13}{1.157625}$$

$$= 5000 \text{ ரூபா}$$

வணிக மாணவர் மன்ற செயற்குழு உறுப்பினர்கள்
(பகுதி நேரம்) 1987 — 1988



நிற்பவர்கள்:

(இ. வ) (முதல் வரிசை) செல்வி சி. புஸ்பலதா, செல்வி ச. ஜெயவதனி, செல்வி ந. கௌரி, செல்வி பூ. அருந்ததி, செல்வி கு. குணவதி (அகக் கணக்காய்வாளர்), செல்வி செ. சிவசொருபி, இ. வ. (இரண்டாம் வரிசை) செல்வன் ஆ. தயானந்தன், செல்வி வே. ஸ்ரீ கௌரி, செல்வி ந. மாதவி, செல்வி வா. சியாத செல்வி ப. வைதேதி, செல்விவை. மீனலோஜினி, செல்வன் தி. யோகேஸ்வரன், செல்வன் பி. சுஜிதன் (பத்திராதிபர்) (இ. வ) செல்வி து. குமுதினி (உபதலைவர்) செல்வன் செ. ஞானசேகரம் (தலைவர்), திரு. க. ஜெயரத்தினம் (உப அதிபர்), திரு. சி. இராமஜெந்திரா (அதிபர்), திரு. ஏ. டி. ஆர். கோமஸ் (வணிகத்துறைத் தலைவர்), செல்வி...

இங்கு கழிவு = 5788.13 — 5000
 = ரூ 788.13 ஆகும்

உரு I


ஆண்டுத் தொகை—

இற்றைப்பெறுமானம் = கழிவு

இதுவரை நாம் எளியவட்டி கூட்டு வட்டி என்பவற்றுடன் இணைத்து ஆண்டுத் தொகை, கழிவு, இற்றைப்பெறுமானம் என்ற அம்சங்களை அவதானித்தோம். இப்போது மேலும் விரிவாக இக் கழிவு செய் நுட்ப அம்சங்கள் பற்றியும் இது எவ்வகையில் வியாபாரத்தில் பயன்படுகிறது எனவும் நோக்குவோம்.

ஆண்டுத்தொகை

ஆண்டுத்தொகை என்பது அதன் முதலீட்டுத் தன்மை குறித்த கால இறுதியில் அதனை மீள்பெறும் விதம் என்பது பற்றி இது பல்வேறு வகைகளைக் கொண்டது. இவற்றுள் சில வகைகளை இங்கு கவனிப்போம்.




இது மொத்தமாக ஒரு குறித்த ஆண்டில் வைப்புச் செய்து குறித்த கால எல்லையில் வட்டியும் முதலுமாக பெறும் ஆண்டுத் தொகை இது ஒரு வகையாகும் மத்திய கிழக்கு நாட்டுக்குத் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்ற ஒருவர் அங்கு உழைத்து வந்த பணத்தை மொத்தமாக ஒரு காலப்பகுதியில் வைப்புச் செய்து வேறு ஒரு காலப்பகுதியில் மொத்தமாக எடுத்துப் பயன்படுத்துவதை இது குறிக்கும்.

ஆண்டுத் தொகையின் வேறு ஒரு வகையைப் பின்வரும் விளக்கப்படம் தெளிவுபடுத்தும்.

உரு II

சாதாரண ஆண்டுத்தொகை




இப்படத்தில் காட்டப்பட்டது போன்று ஒவ்வொரு ஆண்டினதும் இறுதியில் அல்லது குறித்த தவணை முடிவில் தொடர்ச்சியாக பல தடவைகள் முதலீடு செய்து குறித்த கால முடிவில் வட்டியுடன் திரளும் ஆண்டுத்தொகை. இவ்வகையான ஆண்டுத்தொகை சாதாரண ஆண்டுத்தொகை (Ordinary Annuity) என்பர். உதாரணமாக:-

ஒரு தந்தை தனது மகனின் திருமணத் தேவைக்காக வருடாந்தம் ஒரு தொகையை வைப்புச் செய்துவந்த குறித்த கால முடிவில் அதாவது திருமணத்தின்போது மொத்தமாக பெறுதல்.

ஆண்டுத் தொகையின் வேறும் ஒரு வகையாகப் பின்வரும் அமைப்பைக் காட்டலாம்.

உரு III



இதன்படி ஒவ்வொரு ஆண்டினதும் அல்லது குறித்த தவணை முடிவில் தொடர்ச்சியாக பல தடவைகள் முதலீடு செய்யப்பட்டு குறித்த காலமுடிவில் வட்டியுடன் திரளும்

ஆண்டுத்தொகையை மொத்தமாக ஒரே தடவையில் பெறுது சில ஆண்டுகளுக்கு அல்லது தவணைகளுக்கு பெறுதல் இதற்கு உதாரணமாக ஒரு தந்தை தனது பிள்ளையின்

மலர்க வணிக மலர்!

நகை வேலைகளுக்குரிய ஆயுத உபகரணங்கள்
எம்மிடம் விற்பனைக்குண்டு

மதி ஜுவல்லறி

226, கஸ்தூரியார் வீதி,

யாழ்ப்பாணம்.

வணிக மலரே வருக! வருக!

உங்களுக்குத் தேவையான சேட்டிங், சூட்டிங்
பட்டு வேட்டிகள், சாறி வகைகள் மற்றும்
பிடவைத் திணிசுகளுக்கும்

விஜயம் செய்யுங்கள்

ரவி ராஜ் சில்க்ஸ்

“ரகுமான் பில்லிங்”

77, பெரியகடை,

யாழ்நகர்.

பல்கலைக்கழகப் படிப்புக்காக இப்போது வருடாந்தம் தொடர்ச்சியாக பணம் முதுதலீடு செய்து உரிய காலத்தில் வட்டியுடன் திரண்ட ஆண்டுத் தொகையை பின்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் முழுக் காலத்திற்கும் சிறிது சிறிதாக பகிர்ந்து பெறுதல் போன்றது.

இவை போன்று மேலும் பல்வேறு வகைகளை நாம் காணலாம். எனினும் எமது தலைப்புக்கேற்ப பருமட்டான அறிவை பெறுவதற்காக சாதாரண ஆண்டுத் தொகை என்பதனை மட்டும் (உரு II) எடுத்துச் சற்று விரிவாக நோக்குவோம்.

சாதாரண ஆண்டுத்தொகை என்பது ஒவ்வொரு ஆண்டினதும் இறுதியில் அல்லது குறித்த தவணை இறுதியில் தொடர்ந்து பல தடவைகள் முதலீடு செய்து குறித்த கால முடிவில் வட்டியும் முதலுமாகத் திரட்டிப் பெறும் ஆண்டுத் தொகையைக் குறிக்கும்.

ஒரு குறித்த ஆண்டுத் தொகைக்கான வட்டி என்பதும் ஒரு குறித்த முதலீட்டுக்

கான கூட்டுவட்டி என்பதும் ஒன்றே. இதனை ஒரு சமன்பாட்டு வடிவத்தில் காட்டுவோம். அதாவது ரூபா 1/- ஆண்டுத் தொகைக்கு அல்லது 1 ரூபா மொத்தத்துக்கு வட்டி என்பது

$$i \times \text{ஆண்டுத்தொகை} = (1+i)^n - 1$$

என ஆகும்.

இச் சமன்பாட்டில் இருந்து ஆண்டுத் தொகைக்கான வாய்ப்பாட்டை ஆக்குவோம்.


$$\text{ஆண்டுத் தொகை} = R \left[\frac{(1+i)^n - 1}{i} \right]$$

[R என்பது ஒரு தவணைக்கான ஆண்டுத் தொகைக் கட்டணம்]

இதனை ஒரு உதாரணத்தால் விளக்குவோம்.

உதா:—ஒருவர் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 10,000 ரூபாவை 5% கூட்டு வட்டியில் 5 வருடங்களுக்கு முதலீடு செய்து தீர்மானித்திருப்பின் குறித்த கால முடிவில் இவர்பெறும் ஆண்டுத்தொகை யாது?

உரு IV



$$\begin{aligned}
 A &= R \left(\frac{(1+i)^n - 1}{i} \right) \\
 &= 10000 \left(\frac{(1+.05)^5 - 1}{.05} \right) \\
 &= 10000 \cdot (5.526) \\
 &= 55260/-
 \end{aligned}$$

மேற்படி உதாரணத்தில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் 10,000 ரூபாவை கூட்டுவட்டி 5%இல் 5 ஆண்டுகளுக்கு செலுத்திவரின் இது கூட்டுவட்டியில் திரண்ட ஆண்டுத் தொகையாக 55260 ரூபா ஆவதை அவதானித்தோம்.


இதன் மறுதலையை, அதாவது தொடர்ச்சியாகக் குறித்த சில ஆண்டு களுக்கு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் குறித்த ஒரு தொகையை

செலுத்தி வந்து இறுதியில் தான் விரும்பும் ஒரு தொகையை மொத்தமாக பெற விரும்பும் ஒருவர் ஆண்டு தோறும் எவ்வளவு தொகையை முதலிட வேண்டும் என்பதை அறிவதும் வர்த்தகர்களுக்கு மிகவும் பயனுடையதாகும். மேலும் நிலையான சொத்துக்களை அவை உபயோகமற்றுப் போகும் காலத்தில் அவற்றை மீளமைத்தலுக்கான பெறுமானத்தேய்வை ஆற்றித் திறமையில் ஒதுக்கி அவ் ஒதுக்குத் தொகையை நிறுவனத்துக்கு வெளிபே கூட்டு வட்டியில் முதலீட்டு தேவையான நிதியைத் திரட்ட ஒருவர் விரும்பலாம். இப்படி சூழ்நிலையில் ஆண்டு இறுதியில் அல்லது தவணை இறுதியில் கட்டவேண்டிய ஒரு கட்டணத் தொகையைக் காண வேண்டியது (R காண வேண்டியது) அவசியமாகின்றது. இத்த R காண்பதன் உபயோகத்தை ஒரு உதாரணத்தால் விளக்குவோம். உதா: ரவி என்பவர் 1-1-1981ல் நிலையான சொத்தாக மோட்டார் லொறி ஒன்றை ரூபா

500000த்துக்கு வாங்கி அது 10 வருடங்களுக்கு மட்டுமே பாவனையில் இருக்கும் எனவும் இது உபயோகமற்றுப் போகும் காலத்தில் இதனிடத்துக்குப் புதிய ஒரு லொறியை மீள் வைத்தலுக்காக வருடாவருடம் என்ன தொகையை இலாபத்திலிருந்து பகிர்ந்து ஒதுக்கி ஆழ்நிதியில் 5% கூட்டு வட்டியில்

முதலீடு செய்து வரவேண்டும் என அறிய விரும்பலாம், அதாவது பத்து வருட இறுதியில் 5% கூட்டு வட்டியில் திரளும் ஆண்டுத் தொகை தரப்பட்டிருந்தால் இங்கு வருடாந்த கட்டணம் (R) காணப்படவேண்டியுள்ளது

உரு IV



இங்கு R இன் பெறுமானம் காணவேண்டியிருப்பதால் ஆண்டுத்தொகைக்கான வாய்ப்பாட்டை மாற்றி அமைப்பதன் மூலம் R [Annuity per period] காண்பதற்கான வாய்ப்பாட்டை ஆக்கிக்கொள்வோம்.

இதே போன்று கம்பனிகள் கடன் நிதி ஆக்கம் செய்யுமுகமாக தொகுதிக் கடன்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் இவ்வாறு வழங்கப்பட்ட தொகுதிக் கடன் பத்திரங்களை ஒரு குறித்த கால எல்லையில் இக்கம் பனிகள் மீட்க விரும்பலாம். இம்மீட்பின் போது கொடுப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்கும் கம்பனிகள் ஆழ்நிதியை உருவாக்கலாம். இதனை விளக்க ரவி என்பவரின் மோட்டாருக்கான ஆழ்நிதியை ஒத்த உதாரணத்தால் இதனை விளக்குவோம்.

$$A = R \left[\frac{(1+i)^n - 1}{i} \right]$$

$$\text{ஆகவே } R = \left[\frac{Ai}{(1+i)^n - 1} \right]$$

இவ்வாய்பாட்டை பிரயோகித்து மேலே பார்த்த ரவியின் பிரச்சினையைத் தீர்க்கலாம்

10 வருடத்தில் மீட்கும் நிபந்தனையில் அருண் வரையறுத்த கம்பனி ஒவ்வொன்றும் 10 ரூபா விலையான 50000 தொகுதிக்கடன்களை 1.1.81ல் பொதுமக்களுக்கு வழங்கிப் பணம் திரட்டியது. 10 வருட இறுதியில் அதாவது மீட்பில் போது செலுத்துவதற்கு தேவையான 500000 ரூபாவை ஆழ்நிதி முறையில் ஆண்டுத் தொகையில் பெற 31.12.81 தொடக்கம் வருடாந்தம் என்ன தொகையை ஒதுக்கி 5% கூட்டு வட்டியில் விடவேண்டும் என்ற வினாவுக்கும்,

$$R = \frac{500000 \times .05}{(1.05)^{10} - 1}$$

$$= \frac{25000}{1.63 - 1}$$

$$= \frac{25000}{0.63}$$

$$= 39682$$

அண்ணளவாக 40000 ரூபா

ஆகவே இம்மோட்டார் லொறியின் உரிமையாளர் ரவி என்பவர் ஆண்டுதோறும் தனது லாபத்திலிருந்து ரூபா 40000 ஒதுக்கி 5% கூட்டு வட்டியில் ஆழ்நிதியில் முதலீடு செய்து வந்தால் 10 வருட இறுதியில் 500,000/- வை ஆண்டுத் தொகையாகப் பெற்று இப்பணத்துக்கு புதிய ஒரு வாகனத்தை வாங்கிக்கொள்ள உதவும். ஆகவே மூலதனப் பொருள் திட்டமிடல் கழிவு செய் நுட்பம் மிகவும் பயனுடையது.

$$R = \left(\frac{Ai}{(1+i)^n - 1} \right)$$

என்ற வாய்ப்பாட்டை உபயோகித்து

$$R = \frac{500000 \times .05}{(1.05)^{10} - 1}$$

$$= \frac{25000}{1.63 - 1}$$

$$= 39682$$

அதாவது அண்ணளவாக 40000 ரூபாவை ஒதுக்கி வரவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம்.

இவ்வாறு வர்த்தக உலகுக்கு மட்டுமன்றி வாழ்க்கையின் வழமையான நடவடிக்கைகளுக்கும் இவ்வறிவு பயன்படும். அதாவது 10 வருடத்தின் பின் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் தனது மகனின் திருமணத்துக்கு 500000 ரூபா சேர்க்க விரும்பும் ஒரு தந்தை இவ் ஆண்டின் இறுதியில் இருந்து வருடாந்தம் என்ன தொகையை 5% கூட்டு வட்டியில் முதலிட வேண்டும் என்ற வினாவுக்கும் இதே வாய்ப்பாடு விடை அளிக்கின்றது.

இதுவரை நாம் பார்த்த அணைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் விளங்குவது இவ் ஆண்டுத் தொகைக்கான இற்றைப் பெறுமானமாகும். இவ் இற்றைப் பெறுமானக் கணிப்பீடானது வர்த்தகர்களுக்கு அவர்தம் முதலீட்டுத் தீர்மானங்கள் (Project Evaluation) மேற்கொள்ளவும் மேலும் நிலையான சொத்துக்களை உடன் பணம் செலுத்தி வாங்குவதா அல்லது வாடகை கொள்வனவு (Hire Purchase) அடிப்படையில் வாங்குவதா உசிதமானது என்பன போன்ற தீர்மானங்களை மேற்கொள்ளவும் மிகவும் பயன்படுகிறது.

ஆண்டுத் தொகைக்கான இற்றைப் பெறுமானம்.

இதற்கான அடிப்படைத் தத்துவத்தை இலகுவில் விளக்கிக் கொள்ளத்தக்கதாக ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

n வருடங்களின் பின் குறித்த சதவீத கூட்டு வட்டியில் ரூபா 1/- ஆண்டுத் தொகையாகப் பெறுவதற்கு இன்று என்ன தொகையை முதலிட வேண்டும் எனக் கேட்கப்பட்டால் இதற்கான விடையைப் பெற கூட்டு வட்டியில் மாறுதலையாக முதல் யாது எனக் காண்போம்.


$$P = \frac{A}{(1+i)^n}$$

$$P = \frac{1}{(1+i)^n}$$

இங்கு P என்பது 1 ரூபா ஆண்டுத் தொகையின் இற்றைப் பெறுமானமாகும். ஆகவே இவ் இற்றைப் பெறுமானத்தைக் காண்பதற்கு 1 ரூபாவிலிருந்து தள்ளப்படும் கழிவை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

$$\% \text{ கழிவு} = 1 - \frac{1}{(1+i)^n} \text{ ஆகும்}$$

1 ரூபா ஆண்டுத் தொகையில் இருந்து அதன் இற்றைப் பெறுமானத்தை நீக்கினால் பெறப்படுவது கழிவு ஆகும்.



இதன்படி நாம் வர்த்தக முடிவானது:-

$$\begin{aligned} &\text{இற்றைப் பெறுமானம்} + \text{வட்டி} \\ &= \text{ஆண்டுத்தொகை} \\ &\text{ஆண்டுத்தொகை} - \text{கழிவு} \end{aligned}$$

$$= \text{இற்றைப் பெறுமானம்}$$

இதன் அடிப்படையில் இற்றைப் பெறுமானத்துக்கான வாய்ப்பாட்டைப் பின்வருமாறு கண்டு கொள்ளலாம்.

$$i \times \text{இற்றைப் பெறுமானம்} = \text{வட்டி}$$

$$1 - \frac{1}{(1+i)^n} = \text{கழிவு}$$

$$\text{வட்டி} = \text{கழிவு}$$

$$i \times \text{இற்றைப் பெறுமானம்} = 1 - \frac{1}{(1+i)^n}$$

∴ இற்றைப் பெறுமானம்

$$= R \left[\frac{1}{1 - \frac{1}{(1+i)^n}} \right]$$

With Best Compliments:

- ★ Fancy Goods
- ★ Colour Film Rolls
- ★ Printing Processings

R. G. STORES

293, Clock Tower Road,

Jaffna.

மலர்க வணிகமலர்!

பாடசாலை உபகரணங்கள், காரியாலய காசுதாதிக்கள்
பொலிதின் பைகள், பிறவுண் பேப்பர் வகைகள்
ஆகியவற்றுக்கான மொத்த, சில்லறை வியாபாரிகள்


ஆசீர்வாதம் ஸ்ரோர்ஸ்

46 (256), ஸ்ரான்லி வீதி,
(சூதர் தியேட்டர் முன்பாக)

யாழ்ப்பாணம்.

இதனை ஒரு உதாரணத்தால் விளக்குவோம்
குமார் என்பவர் ஒவ்வொரு ஆண்டின்
இறுதியிலும் ரூபா 3000ஐ 5% கூட்டு வட்டி

யில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செலுத்து
கிறார் இக் கொடுப்பனவுகளுக்கான இற்
றைப் பெறுமானம் யாது ?



மேற்படி வரைபடத்தின்படி 1-ம் வைப்
பானது 31. 12. 81லும் 2-ம் வைப்பானது
31. 12. 82லும் இவ்வாறே 5-ம் வைப்பா
னது 31. 12. 85 லும் மேற்கொள்ளப்படுகின்
றது. வெவ்வேறு பிற்பட்ட காலங்களில்
கொடுப்பனவு செய்யப்படும் இத் தொகை
களின் இன்றைய அதாவது 1. 1. 81-ல்
உள்ள பெறுமதி யாது? எனக் கேட்டால்
அது பின்வருமாறு கணிக்கப்படலாம்.

இற்றைப் பெறுமானம்

$$\begin{aligned}
 &= R \left[\frac{1 - \frac{1}{(1+i)^n}}{i} \right] \\
 &= 3000 \left[\frac{1 - \frac{1}{(1+.05)^5}}{.05} \right] \\
 &= 3000 [4.329] \\
 &= 13090 \text{ ரூபா}
 \end{aligned}$$

மேலும் இற்றைப் பெறுமானம் கணிப்
பீட்டில் வர்த்தக நோக்கிலான பயன்பாடு
பற்றி சிறிது அவதானிப்போம்.

நிதித் தீர்மானம்

கம்பனிகள் பங்குகளையும் தொகுதிக்
கடன்களையும் வழங்கித் தமது மூலதனத்தை
திரட்டுகின்றன. இவற்றுக்குப் பங்கு லாபம்
அல்லது வட்டி வழங்கவேண்டியனவாகவும்
இவை உள்ளன. மேலும் இவைகளை சமத்
திலா? அல்லது வட்டித்திலா அல்லது கழி
விலா வழங்க வேண்டும் என்ற அனைத்தும்
நிதிக்கிரயம் என்ற அடிப்படையில் தீர்மா
னிக்கப்பட வேண்டும்.

உத: ஒரு கம்பனிக்கு 5,00,000 ரூபா
10 வருடங்களுக்குத் தேவைப்படுவதாகவும்
இதனைத் திரட்ட பின்வரும் ஆலோசனைகள்
வழங்கப்படுவதாகவும் கொள்வோம்.

ஆலோசனை [A]:-	7%	10 வருட தொகுதிக் கடன்களை	110 ஆக வழங்குதல்
ஆலோசனை [B]:-	6%	10 ,, ,, ,,	100 ,, ,,
ஆலோசனை [C]:-	5%	10 ,, ,, ,,	90 ,, ,,

இவை 10 வருட இறுதியில் சமத்தில் மீட்கப்படத்தக்கவை எனின் மேற்படி மூன்று
ஆலோசனைகளில் எது மிகவும் அனுசூலமானது என்ற நிதித் தீர்மானத்தில் இற்றைப்
பெறுமானத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண்போம்,

முதலில் முறலீகேளின் பெயரளவுப் பெறுமானத்தைக் கணிப்போம்

$$\begin{aligned}
 [A] \text{ 7\% தொகுதிக் கடன்களில் பெயரளவுப் பெறுமானம்} &= \frac{100 \times 500000}{110} = 454545 \text{ ரூபா} \\
 [B] \text{ 6\% } &= \frac{100 \times 500000}{100} = 500000 \text{ ரூபா} \\
 [C] \text{ 5\% } &= \frac{100 \times 500000}{90} = 555556 \text{ ரூபா}
 \end{aligned}$$

இப்போது இவற்றுக்கான வட்டிக் கொடுப்பனவைக் கணிப்போம்

$$\begin{aligned}
 [A] \text{ 7\% தொகுதிக் கடனுக்கு வட்டி} &= \frac{7}{100} \times 454545 = 31818 \\
 [B] \text{ 6\% } &= \frac{6}{100} \times 500000 = 30000 \\
 [C] \text{ 5\% } &= \frac{5}{100} \times 555556 = 27778
 \end{aligned}$$

மேற்படி பெயரளவுப் பெறுமானம் வட்டி என்பவற்றுக்கான இற்றை பெறுமானத்தை கணிப்பதன் மூலம் இம்மூன்று ஆலோசனைகளில் மிகச் சிறந்ததை எம்மால் இனம் காணமுடியும். இங்கு நடைமுறை வட்டி வீதத்தை 6% எனக் கொண்டால்

* மொத்த வைப்பு ஒன்றுக்கான இற்றைப் பெறுமானம். ** சாதாரண ஆண்டுத் தொகை என்ற தலைப்பில் நாம் கற்ற இற்றைப் பெறுமானம் ஆகிய இரண்டினதும் வாய்ப்பாடுகள் இங்கு பிரயோகிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது]

A) 7% தொகுதிக் கடனின் இற்றைப் பெறுமானம்

B) 6% தொகுதிக் கடனின் இற்றைப் பெறுமானம்

I முகவிலை 454545 க்கு (6%) இற்றைப் பெறுமானம்

I) முகவிலை 500000 க்கு 6% இற்றைப்பெறுமானம் 279 000

$$P = \frac{A}{(1+i)^n} \text{ என்ற வாய்ப்பாட்டின்படி} = 253637$$

II) ஆண்டுத் தொகையான 30000 ரூபாபடி 10 வருட வட்டியின் இற்றைப் பெறுமானம் 220 800

பாட்டின்படி = 253637

II ஆண்டுத் தொகையான 31818 ரூபா படி 10 வருட வட்டியின் இற்றைப் பெறுமானம்

499 800

C) 5% தொகுதிக் கடனின் இற்றைப் பெறுமானம்

$$PV = R \left[\frac{1 - \frac{1}{(1+i)^n}}{i} \right]$$

I. முகவிலை 555556 க்கு [6%] இற்றைப் பெறுமானம் 310 000

II. ஆண்டுத் தொகையான 27778 ரூபாபடி 10 வருட வட்டியின் இற்றைப் பெறுமானம் 204446

$$\begin{aligned}
 \text{என்ற வாய்ப்பாட்டின்படி} & \quad 234180 \\
 & \quad 487817 \\
 & \quad \underline{\underline{514446}}
 \end{aligned}$$

514446

ஆகவே மேற்படி மூன்று நிதித் திட்டங்களில் கூடிய வட்டி வீதம் வழங்கப்பட்ட போதிலும் 7% தொகுதிக் கடன் திட்டமே

எமக்கு மிகவும் அனுகூலமானது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். ஏனெனில் 7% தொகுதிக் கடனுக்கான கொடுப்பனவு இற்றைப் பெறுமானம் குறைவாக இருக்கிறது அதாவது இதனைக் கொடுத்துத் தீர்ப்பதற்கே எமக்குக் குறைந்த செலவு ஏற்படுகின்றது.

முதலீட்டுத் தீர்மானம்

முதலீட்டுத் தீர்மானங்கள் மேற்கொள்வதிலேயே கழிவுசெய் நுட்பங்களின் பயன்பாடு மிகவும் அதிகமானது எனலாம். எந்த ஒரு முயற்ச்சியானும் தனக்கு எதிர்காலத்தில் போதிய அளவு வருவாய் கிடைக்காது எனக் காண்பாயின் அத்திட்டத்தில் முதலீடுசெய்ய முன்வரமாட்டான் மாறாக ஒரு முதலீட்டாளனுக்குரிய பல்வேறு மாற்று முதலீட்டு திட்டங்களில் அவை அனைத்தும் அனுகூலமானதாக இருப்பினும் அவற்றுள் மிகக்கூடிய அனுகூலம் தரும் முதலீட்டுத் திட்டத்தையே இவர் இனம் காண வேண்டும். இதற்கு பல்வேறு வழிமுறைகள் இருப்பினும் கழிவு செய் காசுப் பாய்ச்சல் முறையின் (Discount cash flow)

- I தேறிய இற்றைப் பெறுமானம் [Net Present Value]
- II உள்ளக வருவாய் வீதம் [Internal Rate of Return]

என்ற இரு சிறந்த நுட்பங்களும் கழிவுசெய் நுட்பங்களின் அடி ஒற்றிவை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையின் விரிவு குறித்து இவ் அம்சத்தை அதிகம் விளக்காது சிறு உதாரணம் ஒன்றைத் தரமுயல்கிறேன். பிறிது ஒரு சந்தர்ப்பத்தில் முதலீட்டுத் தீர்மானத்தில் கழிவு செய் உபாயம் என்ற தலைப்பில் இவ் அம்சத்தை விரிவாக ஆராய்வோம் உ+ம்:- திட்டம் Aயில் செலவிட உள்ள பணம் 5000 ரூபா முதல் 4 வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருவாய் முறையே 1500 ரூபா, 1300 ரூபா, 1800 ரூபா, 2000 ரூபா ஆகும் இம் முதலீட்டுத் திட்டம் ஏற்கத்தக்கதா மறுக்கத்தக்கதா என ஆராய்க.

முதலீட்டு வருவாய்களின் இற்றைப் பெறுமானம்

	1ம் ஆண்டு கிறுதி	2ம் ஆண்டு கிறுதி	3ம் ஆண்டு கிறுதி	4ம் ஆண்டு கிறுதி
இற்றைப் பெறுமானம்	1500	1300	1800	2000
←	1363.5			
←	1073.8			
←	1351.8			
←	1366.0			
<hr/>				
	5155.1			

இத்திட்டம் தரும் எதிர்கால வருவாய்களின் இற்றைப் பெறுமானமானது இன்று முதலீடு செய்ய சித்தமாக இருக்கும் 5000 ரூபாவிலும் அதிகமானதால் இத்திட்டத்தை அங்கீகரிக்கலாம் இவ்வித பகுப்பாய்வானது தனி ஒரு திட்டத்தை ஏற்பதா என்பதற்கு மட்டுமல்ல பல்வேறு மாற்றுத் திட்டங்களில் கூடிய பயன் தரும் திட்டத்தை தெரிவு செய்யவும் உதவும்.

இவ்வாறே வாடகைக் கொள்வனவின் போது ஒருவர் உடன் பணம் கொடுத்து வாங்குவதா அல்லது தவணை அடிப்படையில் வாங்குவதா கூடிய அனுகூலமானது எனத் தீர்மானிக்கவும் இந் நுட்பம் உதவுகிறது.

உ+ம்:- உடன் காசுக்கு 13,500 ரூபா எல்லையான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுக்கு 6 மாத த்தவணையிலான 5000 ரூபா

கொண்ட 5 கட்டணங்கள் செலுத்தும் வாடகை கொள்வனவு ஒப்பந்தம் ஒன்று [நடைமுறை வட்டி வீதம் 8% எனில்] செய்து கொள்வது புத்திசாலித்தனமானதா எனத் தீர்மானிக்குக.

இங்கு 5 தவணைகளிலும் கூட்டிய 3000% 5 = 15000 ரூபாவின் இற்றைப் பெறுமானம் காண்பதன் மூலம் தீர்மானத்திற்கு வரமுடியும் கட்டணங்கள் சம தொகையாவதால் வாய்ப்பாட்டை உபயோகித்து ஒரே முறையில் இற்றைப் பெறுமானம் காணமுடியும்,

$$\begin{aligned} \text{இ. பெ.} &= R \left[1 - \frac{1}{\frac{(1+i)^n}{i}} \right] \\ &= 3000 \left[1 - \frac{1}{\frac{(1+0.04)^5}{.04}} \right] \\ &= 13357 \text{ ரூபா} \end{aligned}$$

உடன் காசு விலையிலும் வாடகைக் கொள்வனவுக் கட்டணங்களின் இற்றைப் பெறுமானம் குறைவாக இருப்பதால் வாடகைக் கொள்வனவு அடிப்படையில் இச் சொத்தை வாங்குவது அனுகூலமானது.

ஆகவே தொகுத்து நோக்கும் போது கழிவு செய் நுட்பமானது.

- I. நிதி பெறல், அளித்தல் தொடர்பான தீர்மானங்களில்
- II. எதிர்கால முதலீடுகள் மேற்கொள்வதற்கான தீர்மானங்களில்,
- III. சொத்து மதிப்பீடு அவற்றின் பெறுமானத் தேய்வு தொடர்பான ஆழ்நிதி ஏற்பாடு பற்றிய தீர்மானங்கள் கணிப்பீடுகள் என்பவற்றில் எல்லாம் வர்த்தகத்தில் கழிவு செய்நுட்பமானது பெரும்பங்கு வகிக்கின்றது எனலாம்.

திறமான நாட்டரிசி, பால்மா, சில்லறைச் சாமான்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் சீமெந்து மற்றும் எல்லா வகைப் பொருட்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

தீருச்சிற்றம்பலம் ஸ்டோர்ஸ்

778, கே. கே. எஸ். வீதி

தட்டாதெருச் சந்தி

யாழ்ப்பாணம்

நாணயப் பெறுமதி இறக்கம் (Devaluation)

சி. எஸ். ஆனந்தம்

B. A (Hons) Lower 2-nd ~~கூ.~~ Econ.

பகுதிநேர வீரல்கரையாளர், தொழில்நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்.

நாணய மதிப்பிறக்கம் என்பது ஒரு நாடு தன்னுடைய நாட்டு நாணயத்தின் வெளி நாட்டுப் பெறுமதியினை சட்டரீதியாக குறைத்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கை எனலாம். அதாவது குறித்த நாட்டு நாணயத்தின் பெறுமதியை வெளிநாட்டு நாணய அலகொன்றிற்கு எதிராக, சிறப்பு எடுப்பு உரிமை நாணய அலகொன்றுக்கு எதிராக அல்லது குறித்தளவு தங்கத்திற்கு எதிராக அந்நாட்டின் அரசாங்கம் சட்டரீதியாகக் குறைத்துக்கொள்ளுதல் எனலாம். இதன் மூலம் நாணயப் பெறுமதி இறக்கத்தின் முன்பு தலா வெளிநாட்டு நாணய அலகுக்காக, தலா சிறப்பு எடுப்பு உரிமை நாணய அலகுக்காக அல்லது குறித்தளவு தங்க அலகுக்காக கொடுத்த குறித்த நாட்டின் நாணய அலகினைவிட நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்பு கூடுதலாக கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

சென்மதி நிலுவை பாதகமான நிலுவையை போக்குவதற்கு, சென்மதி நிலுவையை சாதகமாக்குவதற்கு, ஏற்றுமதிப் பொருட்களைக் குவிப்பதற்கு நாணயப் பெறுமதி இறக்கம் ஒரு ஆயுதமாக பாவிக்கப் பட்டுவந்துள்ளது. இதனை ஒரு ஆயுதமாக 1949-ம் ஆண்டு இங்கிலாந்தும், 1966-ம் ஆண்டு இந்தியாவும், 1967-ம் ஆண்டு இலங்கையும் பயன்படுத்தின. இதுபோன்று பல நாடுகள் இந் நடவடிக்கையை மேற்கொண்டன வர்த்தகத்தொடர்புடைய நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக நாணய மதிப்பிறக்கம் செய்வதன் மூலம் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியைக் குறைவடையச் செய்து நாட்டமுறைக் கணக்கை சாதகமாக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது எப்படி நடைபெறலாம் என்பதனை பின்வரும் உதாரணத்தின் மூலம் விளக்கலாம். அமெரிக்காவும் இலங்கையும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன எனவும், நாணய மதிப்பிறக்கத்தின் முன்பு இரு நாடுகளுக்குமிடையிலான நாணய மாற்று வீதம் 13 ரூபா 65 சதம் = 1 \$ (அமெரிக்க டொலர்) எனவும், இலங்கை நாணய மதிப்பிறக்கம் செய்கிறது எனவும் அதன் பின்பு புதிய நாணய மாற்று வீதம் 14 ரூபா 40 சதம் = 1 \$ (அமெரிக்க டொலர்) எனவும் கொள்வோம்.

நாணய மதிப்பிறக்கத்தின் முன்பு இலங்கை ஒரு அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு 13 ரூ 65 சதத்தை அல்லது 13 ரூ 65 சதம் பெறுமதியான 2 பெட்டி தேயிலையை கொடுக்கவேண்டி இருந்தது நாணயப் பெறுமதி இறக்கத்தின் பின்பு அதே ஒரு அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு இலங்கை 14 ரூ 40 சதம் கொடுக்கவேண்டும் அல்லது 14 ரூ 40 சதம் பெறுமதியான 3 பெட்டி தேயிலையை கொடுக்கவேண்டி உள்ளது. நாணய மதிப்பிறக்கத்தின் முன்பு ஒரு அமெரிக்க டொலரைத் தந்து 2 பெட்டி தேயிலையை கொள்வனவு செய்த அமெரிக்க மக்கள் அதே ஒரு அமெரிக்க டொலரைத் தந்து 3 பெட்டி தேயிலையை கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பதனால் தற்போது அமெரிக்க மக்களுக்கு தேயிலையின் விலை மலிவானது போலத் தோன்றும் தேயிலை விலை மலிவாக இருப்பதனால் அவர்களது வாங்கப்படும் அளவு அதிகரிக்கும் அவர்களது வாங்கப்படும் அளவு அதிகரிக்க இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிக்கும் இது போன்று எல்லா ஏற்றுமதிகளும் அதிகரிக்கலாம். இதனால் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கலாம் என்றும், மறுபுறம்

வணிக மலரே வருக! வருக!

உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்

— வரவேற்கிறோம் —

முகூர்த்த பட்டுப்புடவைகளுக்கும், மற்றும் புடவை வகைகளுக்கும்
சிறந்த ஸ்தாபனம்

சிவகணேசன் ஸ்ரோர்ஸ்

41, பெரியகடை,

யாழ்ப்பாணம்.

மலர் சிறப்புற வாழ்த்துகிறோம்

தரமான கறுப்பு, வெள்ளை கலர் படங்களை
உங்கள் எண்ணம் நிறைவேற உடனுக்குடன்
எடுத்துத்தருபவர்கள்

“கோல்டன் டக்”

இருபாலை

கலர்ப்படச் சுருள்களை கம்பியூட்டர் முறையில்
பதிவு (Printing) செய்து ஐந்து நாட்களில்
விநியோகிக்கப்படும்

P. C. 4.75 மட்டும்

நோக்கின் நாணய மதிப்பிறக்கத்தின் முன்பு 13 ரூ 65 சதத்தை கொடுத்து ஒரு அமெரிக்க டொலரை அல்லது ஒரு அமெரிக்க டொலர் பெறுமதியான ஒரு மூடை கோதுமையை இலங்கை மக்கள் இறக்குமதி செய்து வந்தனர். நாணய மதிப்பிறக்கத்தின் பின்பு அதே ஒரு அமெரிக்க டொலரை அல்லது ஒரு அமெரிக்க டொலர் பெறுமதியான ஒரு மூடை கோதுமையை இறக்குமதி செய்ய இலங்கை மக்கள் 14 ரூபா 40 சதம் கொடுக்க வேண்டும். இதனால் கோதுமையின் விலை இலங்கை மக்களுக்கு உயர்வானது போல் காட்சியளிக்கும். விலை உயர்வாங்கப்படும் அளவு குறையும் இதனால் கோதுமையின் இறக்குமதி குறையும் இது போன்று எல்லா இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வால், இறக்குமதி குறையும், இறக்குமதி குறைய இறக்குமதிச் செலவு குறையும் என்றும் மொத்தத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இறக்குமதிச் செலவு குறைவடைந்து சென்மதி நிலுவைப் பிரச்சனை குறைக்கப்படலாம் அல்லது தீர்க்கப்படலாம் என கோட்பாட்டு ரீதியாக நம்பப்படுகின்றது.

நடைமுறையில் ஒரு நாட்டிற்கு நாணய மதிப்பிறக்கம் வெற்றியளிக்க வேண்டுமாயின் பின்வரும் சூழ்நிலைகள் சாதகமாக இருக்க வேண்டும்.

- 1) கேள்வி, நெகிழ்ச்சிகள் ஒன்றுக்கு கூடவாக இருக்க வேண்டும்
- 2) போட்டி ரீதியாக எந்த ஒரு நாடும் நாணய மதிப்பிறக்கம் செய்யக் கூடாது
- 3) நாணய மதிப்பிறக்கம் செய்யும் நாட்டில் பணவீக்க நிலைமை இருக்கக் கூடாது
- 4) நாணய மதிப்பிறக்கம் செய்யும் நாட்டில் நிறை தொழில் மட்ட நிலைமை இருக்கக் கூடாது
- 5) குறித்த நாட்டின் ஏற்றுமதிகளுக்கு இறக்குமதி நாடுகளில் வரி விதிப்போ கோட்டா முறையோ இருக்கக் கூடாது

6) குறித்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஏற்றுமதி நாடுகளில் மானியம் வழங்கப்படக் கூடாது.

இத்தகைய சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் பட்சத்திலேயே ஒரு நாட்டிற்கு நாணய மதிப்பிறக்க நடவடிக்கை வெற்றியளிக்கக் கூடியதாக இருக்கும். இதனை இலங்கையுடன் தொடர்புபடுத்தி நோக்குவது பொருத்தமானதாகும்.

குறித்த நாடு நாணய மதிப்பிறக்கம் செய்யும் பொழுது ஏற்படும் விலைக்குறைப்பு வீதாசாரத்திலும் பார்க்க அதற்கான கேள்வி அளவுவீதாசாரம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் பெருமளவுக்கு விவசாயப் பொருட்களாகும். இப்பொருட்களின் விலைசார் கேள்வி நெகிழ்ச்சி எப்போதும் ஒன்றுக்கு குறைந்ததாகவே காணப்படும். இதனால் விலைக்குறைப்புக்கு ஏற்ப ஏற்றுமதி அதிகரிக்கமாட்டாது. எனவே எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றுமதி வருமானமும் அதிகரிக்க மாட்டாது. இலங்கையின் இறக்குமதிப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களாகவே காணப்படுகின்றன. இறக்குமதி விலைகளில் ஏற்படும் அதிகரிப்பு வாங்கப்படும் அளவினை அதிகளவுக்கு குறைத்துவிட மாட்டாது. இதனால் இறக்குமதிச் செலவு பெருமளவுக்கு குறைவடைய மாட்டாது இது மட்டுமன்றி இலங்கை போன்ற நாடுகள் நாணய மதிப்பிறக்கத்தினை மேற்கொள்வதன்மூலம் ஏற்றுமதிகளின் விலைக் குறைப்பு சர்வதேச சந்தையில் செல்வாக்கு செலுத்தமாட்டாது. அந்தளவுக்கு இலங்கையின் ஏற்றுமதி அளவு பொருளின் தன்மை என்பன காணப்படுகின்றன. சர்வதேச விலை நிர்ணயத்தை ஏற்கும் அளவுக்கு இலங்கை இருக்கின்றதே தவிர அதனை நிர்ணயிக்கும் அளவுக்கு இலங்கையின் விலைக் குறைப்பு அமைய மாட்டாது. எனவே இவ் விலைக் குறைப்பு மூலம் எவ்வித நன்மையும் அடைய முடியாது.

போட்டி ரீதியாக எந்த நாடும் நாணய மதிப்பிறக்கத்தினை மேற்கொள்ளக்கூடாது என்பது மற்றைய நிபந்தனையாகும். ஆனால்

இலங்கை நாணய மதிப்பிறக்கம் செய்த பொழுது போட்டி ரீதியாக இந்தியாவும் நாணய மதிப்பிறக்கம்செய்தமையால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த நன்மையில் இந்தியாவும் பங்கெடுத்துக்கொண்டது. இதனால் முழு நன்மையினையும் இலங்கையினால் அனுபவிக்க முடியவில்லை.

நாணய மதிப்பிறக்கம் செய்யும்போது அந்நாட்டில் பணவீக்க நிலைமை இருக்கக் கூடாது என்பதும் சாதகமான ஒரு சூழ்நிலையாகும். இலங்கை போன்ற குறைவிருத்தி நாடுகளில் உள்நாட்டுக் காரணிகளாலும் சர்வதேச சூழ்நிலைகளாலும் வீக்க நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை கணிசமான அளவு இறக்குமதியில் தங்கியுள்ளது. இவ்விறக்குமதிகள் சர்வதேச வீக்கச் செய்முறைக்குட்பட்டவையாகும். இவ்விறக்குமதிகள் ஏற்றுமதித் துறையின் உள்ளீடுகளாக அமைவதனால் உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றன. குறிப்பாக இரசாயனப் பசுனாகள், கிருமி நாசினிகள், இயந்திரங்கள் என்பன இறக்குமதி செய்யப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன. இவ் இறக்குமதி உள்ளீடுகள் விவசாய உற்பத்திகளின் உற்பத்திச் செலவில் 37%—38% மானவையாக உள்ளதென ஆய்வொன்று கூறுகின்றது. இதுபோன்று ஏற்றுமதிக்கைத் தொழில் பொருட்களும் பகுதியளவில் இறக்குமதி மூலப் பொருட்களில் தங்கியுள்ளன. இதுவும் உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்கின்றன இதுமட்டுமன்றி காலத்திற்கு காலம் ஊழியர்களின் கூலி உயர்வுக் கோரிக்கையும் சேர்ந்து ஏற்றுமதிகளின் விலைகளை அதிகரிக்கச் செய்துவிடுகின்றன. எனவே இலங்கை போன்ற நாடுகள் செய்யும் நாணய மதிப்பிறக்கம் வெளிநாட்டு மக்களுக்கு விலைக்குறைப்புபோல் தோன்றாத அளவுக்கு மிஞ்சியதொன்றாக வீக்க நிலைமை காணப்படும். இதனால் எதிர்பார்த்தளவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கமாட்டாது

நாணய மதிப்பிறக்கம் செய்யும் நாட்டில் நிறைதொழில்மட்ட நிலைமையும் இருக்கக் கூடாது என்பதும் கவனத்திற்குரியதாகும் ஆனால் இலங்கையில் தொழில் நுட்பப் பற்றுக்குறை, பயிற்றப்பட்ட தொழிலாளர் பற்றுக்குறை, மூலதனப் பற்றுக்குறை

போன்ற நிலைமைகளினால் நிறை தொழில்மட்ட நிலைமையன்றி குறுங்காலத்தில் உற்பத்தியை அதிகரிக்க முடியாத அளவுக்கு நிறை தொழில் மட்டத்தை ஒத்த நிலைமை காணப்படுகின்றது. இதற்கு இலங்கையின் பொருளாதாரம் விவசாயப் பொருளாதாரமாக இருப்பதும் ஒரு காரணமாகும் ஏனெனில் அதிகரித்த கேள்விக் கேற்ப விவசாய உற்பத்திகளை உடனடியாக நிரம்பல் செய்ய முடியாது. இதனால் இலங்கைக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்க மாட்டாது

நாணய மதிப்பிறக்கம் செய்யும் நாட்டின் ஏற்றுமதிகளுக்கு இறக்குமதி நாடுகளில் இறக்குமதி வரி விதிப்போ, கோட்டா முறையோ இருக்கக்கூடாது என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும். ஆனால் இலங்கையின் ஏற்றுமதிகளில் கணிசமான பங்கு வரி விதிப்புகளை மேற்கொண்டும் ஐரோப்பிய பொருளாதார சமூக நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இறக்குமதி நாடுகளில் அப்பொருட்களின் விலை கூடுதலாக இருக்கும் இதனால் நாணய மதிப்பிறக்கத்தின் மூலம் ஏற்படும் விலைகுறைப்பு, விலைகுறைப்பு போல் தோன்றமாட்டாது. இதுமட்டுமன்றி பல நாடுகள் கோட்டா முறைகளையும் கையாண்டு வருவதனால் இலங்கையின் ஏற்றுமதி மட்டுப்படுத்தப்படுகின்றது. எனவே இந்த வகையிலும் நாணய மதிப்பிறக்க நடவடிக்கை எதிர்பார்த்த வெற்றியளிக்கமாட்டாது.

குறித்த நாட்டின் ஏற்றுமதி நாடுகளில் அவ் ஏற்றுமதிகளுக்கு மானியம் வழங்கப்படக்கூடாது என்பது இன்னுமோர் நிபந்தனையாகும். மானியம் வழங்கப்படுமாபின் நாணய மதிப்பிறக்கத்தினை மேற்கொண்ட நாட்டில் இறக்குமதி மலிவாகத் தோன்றும் இதனால் இறக்குமதி அதிகரிக்கலாம் ஆனால் திட்ட, பண்ட கடன்கள் உதவி அடிப்படையில் பல பொருட்கள் குறைவிருத்தி நாடுகளுக்கு வந்து சேர்வதால் இறக்குமதி மலிவானது என்பதனைவிட உள்நாட்டுப் பற்றுக்குறையை ஈடுசெய்ய அவை வசதியாக அமைந்துவிடுகின்றன எனவே இறக்குமதி அதிகரித்து இறக்குமதிச் செலவும் அதிகரித்து

விடுகின்றது. இதுமட்டுமன்றி பல நாடுகள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு பல குறைவிருத்தி நாடுகளில் தங்கள் பொருட்களை குவிக்கின்றன. இவை உதவியுடன் சேர்ந்தவையாகவும் அவை நிபந்தனைகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இதனால் இறக்குமதி அதிகரித்ததொன்றாகவும் மேலும் இறக்குமதிகளுக்கான ஒப்பந்தங்களையும் கொண்டு காணப்படுகின்றன. அத்தோடு இதன் தாக்கம் 2 அல்லது 3 வருடங்களுக்கு பயனளிக்கும். நீண்டகாலத்தில் இறக்குமதி ஏற்றுமதி அமைப்பு, சர்வதேச நிலைமை என்பன மாற்றமடைவதனால் நீண்டகாலம் பயனளிக்க மாட்டாது.

இவை மட்டுமன்றி நாணய மதிப்பிற்க்க நடவடிக்கை விலைக்குறைப்பினால் வருமான இழப்புக்களையே அடைய வாய்ப்பு உண்டு. இதுபோன்று விலை மட்ட அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற தீய விளைவுகளையும் உண்டுபண்ணி விடுகின்றது. எனவே அந்நிய செலாவணிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இலங்கை போன்ற குறைவிருத்திநாடுகள் நாணய மதிப்பிற்க்க நடவடிக்கையை ஒரு சிறப்பான கருவி எனக் கருத முடியாது. கைத் தொழில் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற விருத்தியடைந்த நாடுகளுக்கே இது ஒரு பொருத்தமான கருவியாக இருக்கும்.

யாழ்நகரில்

பாலர் வகுப்புமுதல் பட்டாதாரி வகுப்பு
வரையிலான சகல பாடநூல்கள்
பாடசாலை உபகரணங்கள், பிறந்தநாள்
வாழ்த்துக்கள் அனைத்தும் கீடைக்குமிடம்



பூபாலசிங்கம் புத்தகசாலை

யாழ்ப்பாணம்

With Complements From:

Reliable Name To Remember,
For High Quality Gift Articles
At Reasonable Prices

SHARMILAS

General Merchants

45, Kasturiar Road,

Jaffna.

With Complements Form:

FUDO ENTERPRISES

Typewriters:

Sales -- Service

And We buy:

Typewriters

39 | 17, Power House Road,

3rd, Lane,

Jaftna.

சமுதாய மறுமலர்ச்சியிலே பெண்களின் பங்களிப்புகள்

செல்வி ஆ. மங்களநாயகி
(தேசிய ஆங்கில தராதர பத்திரம்) முதலாம் வகுடம்

பண்டைக் காலத்திலே சமூகம் பெண்களுக்குப் பெருமதிப்பு அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஓளவையார், ஆதிமந்தியார், காக்கைப் பாடினியார் போன்ற பல பெண்மணிகள் கல்வி அறிவு, ஒழுக்கம், பண்புகளில் சிறந்த சான்றோரால் மதிக்கப்பட்டு வந்தனர். இதனை இலக்கியச் சான்றுகள் கொண்டுணரலாம். பெண்களைப்போற்றி வளர்த்து, வாழ்ந்து வந்த காலம் பண்டைக்காலமாகும். ஆனால் அந்நிலை இடைக்காலத்தில் மாற்றம் அடைந்து அதாவது “பெண்புத்தி பின்புத்தி” என்றும் அடுப்பதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு! என்றும் கூறுமளவிற்கும் தாய்க்குலம் ஒதுக்கப்பட்டு பெண்கள் அடிமைபோல் ஆளப்பட்டது. ஆனால் இன்று இவ்நவயுகத்தில்

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்
எட்டு மறிவினால் அனுகுகிங்கே
பெண்

இளைப்பதில்லைகாணென்றும்மியடி’
என பாரதியாரின் புதுமைப்பெண் ஆக பெண்கள் அறிவுத் துறையாயினும், கலைத் துறையாயினும், சமூகத்துறையாயினும், மற்றும் பல்வேறுபட்ட எத்துறையிலும் ஆண்களோடு சரிநிகர் சமமாக உழைக்கத் தொடங்கிவிட்டனர். அன்றியும் கிராம மக்களின் முன்னேற்றத்துக்கு அதனால் நாடுகள் மேலிலை அடைவதற்கும் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் விளங்கக்கூடியவர்கள் பெண்களே என்ற உண்மையை எல்லோருக்கும் தெளிவாக்கி முன்னேறிவிட்டார்கள் கவியுக்கப்பெண்கள். ஆனால் இன்

றும் சில இடங்களில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் பெண்களை கைக்கூலியாகவும், அடிமையாகவும் நடத்துவது பெரும் வேதனைக்குரிய செயல் ஒன்றாகும். இவர்கள் சுதந்திரம் வேண்டும், ஆண்களிடத்தில் இருந்து விடுதலை வேண்டும் என உலகின் சில பகுதிகளில் போராட்டம் நடத்திவருவதை நாம் கண்ணாக்கண்டு வருகின்றோம். ஆனாலும் இவை போராட்டம் என்ற பெயரளவில் மட்டும்தான் நடக்கின்றது தவிர முழுமூச்சுடன் நடக்கவில்லை. இதற்குக்காரணமும் பெண்கள் தான் தவிர வேறு காரணங்களில்லை. இவர்களிடத்தே ஒற்றுமையின்மையே காரணமாகும். ஒற்றுமை உணர்வு எப்போது சமூகத்திடம் வளர்கின்றதோ அப்போது தான் சமுதாயத்தில் பல்வேறு மறுமலர்ச்சிகளை காணலாம். பெண்களிடத்தில் ஒற்றுமை உணர்வுடன் ஆண்கள் பெண்களை மதித்து நடந்தால் சமுதாயத்தில் மட்டுமல்ல நாட்டிலேயும் மறுமலர்ச்சி மலரும்.

கிராமங்களே நாட்டின் உயிர்நாடியாகத் திகழ்பவை உணவு, உடை, உறையுள் ஆகிய அத்தியாவசிய மனிதத் தேவைகளை பூர்த்தி செய்பவை. அதனூற் தேவைப் பொருட்களை ஆக்கித்தரும் கிராமங்களின் முன்னேற்றம் நாட்டு முன்னேற்றம் ஆக ஆக்கித்தருபவை. கிராமங்கள் இயல்பாகவே எளிமையைவிரும்புகின்றவர்கள் கடின உழைப்பாளிகள். பழைமையில் பெருவிருப்புக்கொண்டவர்கள். மூடநம்பிக்கை பல உடையவர்கள். உண்மையான சிக்கன வாழ்வு எதுவென அறியாதவர்கள். அதனூ

லேயே சீரிய வாழ்வு வாழத்தெரியாதவர்கள் இத்தகைய கிராமங்களைச் சீர்திருத்தத்திற்கும், பலாத்கார முறைகளுக்கும், சட்டங்களுக்கும் பயன்படா. அன்பும் பொறுமையும் தியாக மனப்பான்மையும் பண்பும் கொண்ட உழைப்பே பயன்படும். இம்முறைகளை குணங்களின் உறைவிடமாக விளங்குபவர்களே பெண்கள். அதனால் ஆண்களிலும் பார்க்க படிப்பும், பண்பும் நிறைந்த பெண்களே கிராம சேவைகளுக்கு பெரும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அவர்களாலேயே அறமும் அன்பும் வளர்க்கப்படுகின்றது. எனவே பெண்களின் பங்கு சமுதாய மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உற்றதுணையாக இருக்கின்றது.

இத்தகைய பேரியல்புகள் பலபடைத்த பெண்கள் கிராமங்களிலே கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என்னும் பணிகளில் தொண்டாற்றலாம். கிராம சீர்கேடுகளை தீர்த்திற்கும் கல்வி அறிவின்மையே காரணமாகும். கிராம மக்கள் கல்வி பயிற்சி பெறுவதற்கு வசதியுமில்லை, வாய்ப்புமில்லை. அதனால் கல்விப் பயன்களை உணரும் தன்மையும் இல்லை. எனவே, அவர்களிடத்தில் அறிவு மலர்ச்சியை உண்டாக்க முனைதல் வேண்டும். இன்றைய நிலையில் நம்நாட்டிலுள்ள எல்லாக் கிராமங்களிலும் கல்விக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பினும் அவை அனைத்தும் நல்ல முறையில் இயங்குகின்றன என்று கூறமுடியாது. கிராமங்களில் அமைந்திருக்கும் பாடசாலைகளே கிராம மலர்ச்சியின் நிலைக்களமாக அமைவதால் அவற்றை வழிநடத்துவோர் அறிவும், பண்பும் பொறுமையும் தியாக மனப்பான்மையும் சினேகித முறையும் கொண்டவர்கள் ஆக இருத்தல் அவசியம். அத்துடன் கிராமங்கள் தோறும் முதியோர் கல்விக் கூடங்களையும் இலவச வகுப்புக்களையும் சிறுவர்களின் அறிவை வளர்க்கக்கூடிய சிறுவர்நிலையங்களையும் அமைத்து கல்வி என்னும் செழுஞ்சோதியைப் பரப்புதல் இன்றியமையாததாகும். இவற்றுக்கும் பெண்களே நல்ல முறையில் வழிநடத்த ஏற்றவர்கள் ஆவார்கள். எனவே சமுதாயக் கட்டுக்கோப்புகள் ஒருங்கே அமைய வேண்டுமா

னால் பெண்கள் பல விடயங்களில் அக்கறை கொண்டு சமுதாயத்தை மேம்பட்டு வளர ஒத்துழைத்தல் அவசியமாகும்.

கல்வித்துறைக்கு மாத்திரமன்றி கிராம மக்களின் அரசியல் பொருளாதார மாற்றத்திற்கும் பெண்களே பணியாற்றிசெயற்படக்கூடியவர்கள். கிராமங்கள் ஒரு காலத்தில் தத்தம் தேவைகளில் முழுநிறைவு பெற்று விளங்கி வந்தது. அந்நிலை நவீன நாகரிக வேகத்தினால் அழிந்துவிட்டது. இன்று கலியுக மோகத்தால் பெண்கள் பலர்தமதுநடை, உடை, பாவனைகளை மாற்றி அலங்கோலமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஒரு சதமேனும் பெறுமதியில்லாமல் தமது நேரத்தை வீணாக்கிழித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்று பல குடிசைக் கைத்தொழில்கள் கிராமங்களிலே ஆழமாக வேர்விட்டு பதிந்து வளர்ந்து இருந்தன. அவைவர்க்க பேதமின்றியும் சாதி, சமயவேறுபாடின்றியும், ஆண்பெண் என்ற பாகுபாடு அற்றும் குடிசைக்கைத் தொழில்கள் இயங்கிவந்தன. அதனால்தும் பங்கள் தமது தேவைகளைப் பூர்த்திசெய்து சந்தோஷமாக வாழ்க்கை நடாத்தி வந்தனர் இன்று குடிசைக்கைத்தொழில்கள் சிறப்பு இழந்து விட்டன. பொதுவாகக் கோழிவளர்த்தல், மாடாடு வளர்த்தல், பன்னவேலை, நெசவுவேலை, கயிறு திரித்தல் போன்ற பல்வேறு வகைப்பட்ட தொழில்கள் அருகி அற்றுப்போய்விட்டன. அவற்றை மீண்டும் பெண்கள் துரிதநடை போடும் வண்ணம் மறுமலர்ச்சிக்கு ஏற்ற முறைகள் வகுத்து பின்பற்றுதல் அவசியமானதாகும். இன்று சாதாரண தரத்தில் வாழும் குடும்பங்கள் அக்கூக்குடும்பத்தலை வனின் உழைப்பையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சில குடும்பப்பெண்கள் வேலையற்றவர்களாகவும், வீண்வம்பு பேசுபவர்களாகவும் தமதுவாழ்நாளை வீரயம் ஆக்குகின்றார்கள் அவர்களை சமுதாயத்தின் முன்கொண்டுவந்து நிறுத்துதல் அவசியமாகும். அவர்கள் இடத்தில் சமுதாய முன்னேற்றத்துக்கு உதவிசெய்யக்கூடிய பல வகைப்பட்ட கைத்தொழில்களை ஆக்கமுன் வரவேண்டும். புதுப்புது வழிவகைகளை வகுத்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உறு

துணையாக இருக்கமுற்பட வேண்டியது
பெண்களின் கடமையுடன் நாட்டின் நலத்
திற்காகவும் அமைகின்றது.

இன்று கணத்துக்குக் கணம் நேரத்
துக்கு நேரம் மாறிவரும் போலி நவநாக
ரிக மோகம் தலைநகரங்களிலிருந்து கிரா
மங்களிலும் நோன்ற ஆரம்பித்துவிட்டது.
இது பெரிதும் கிராமமக்களின் மனதில்
பரபரப்பை ஏற்படுத்துகின்றது இப்போலி
நாகரிகத்தால் மக்கள் பொருளிழந்து, சுகமி
ழந்து ஆடம்பரப்பிரியர்களாகவும், சுகவாழ்வு
வாழும் சோம்பேறிகளாகவும், (போதைக்கு)
குடிஅடிமைப்படும்பேதைகளாகவும் வாழ்ந்து
வருவதை இன்று நாம் கண்ணாடாக காணு
கின்றோம், இந்த மோகம் சீரழிந்த சமு

தாயத்தை மேலும் சீரழிக்க கூடிய முறை
யில் நவீன முறையாக வேகமாக பரவி
வருகின்றது. இம்மோகங்களை பெண்கள்
இனம்கண்டு தாமே முன்மாதிரியாக
வாழ்ந்து காட்டி மக்களின் மயக்க உணர்வு
களை மாற்றல் வேண்டும். அவர்களிடத்
தில் பண்பாட்டு உணர்ச்சியையும் கலைப்
பற்றையும் இயற்கையின் கோலங்களையும்
சமுதாயத்தின் மலர்ச்சிகளையும் வளர்த்து
சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கு பெண்கள்
புத்துயிர் கொடுத்தல் அவசியம் ஆகிந்
றது இதைப்புரிந்து நடந்து வந்தால் ஒரு
புனர்ஜென்மம் கொண்ட புத்துயிர்
கொண்ட சமுதாயம் தோன்றும் என்பதில்
எவ்வித ஐயமும் இல்லை.

With Best Compliments from

பாடசாலை உபகரணங்கள், வரைபட பயிலுனர்
உபகரணங்கள், மின்சார உபகரணங்கள்
மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்குமிடம்

அம்பலவாணர் அன் சன்ஸ்

196, கே. கே. எஸ். வீதி,

யாழ்ப்பாணம்.

தேசிய கடதாசிக் கூட்டுத்தாபன அங்கீகரிக்கப்பட்ட வீநீயோகத்தர்.

வணிக மலரே வருக! வந்து மணம் வீச எமது வாழ்த்துக்கள்

எம்மிடம் பாடசாலை உபகரணங்கள்,

அன்பளிப்புப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள்

பாட்டா பாதணிகள், பிளாஸ்டிக் பொருட்கள்

எவர்சில்வர் பாத்திரங்கள், லேஸ் எலாஸ்டிக்

நூல் வகைகள், தினசரிப் பத்திரிகைகள்

இவற்றை மலிவான விலையில் வழங்குவதால்

அனைவர் மனதிலும் நிலைத்திட்ட பெயர்

வினாயகர் ஸ்ரோர்ஸ்

46, யாழ் - பருத்தித்துறை வீதி,

புத்தூர்

வணிக மலரே மலர்க! மலர்க!

எலக்ஞேனிக் கடிகாரங்கள் மற்றும்

சகலவித கடிகாரங்களையும் திருத்திக்

கொள்ளவும் குறைந்த விலையில்

பெற்றுக் கொள்ளவும்

குணம் அன் கோ

21, மணிக்கூட்டு வீதி,

யாழ்நகர்.

களஞ்சியங்களின் சரக்கிருப்புக் கட்டுப்பாடு:-

ப. யசோதரன்

H. N. D. A 2nd YEAR

தற்காலத்தில் தொழில் முயற்சி ஸ்தாபனங்களில் உற்பத்தி, வியாபாரம், சேவைகள், ஆகிய நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவ்வாறு பெருமளவில் மேற்கொள்ளப்படுவதனால் மூலப்பொருட்களையும், முடிவுப்பொருட்களையும் பெருமளவில் தேவைக்கு ஏற்ப கொள்வனவு செய்து வைத்திருக்கவேண்டிய கட்டாயமான தன்மை ஏற்படுகிறது. இவ்வாறு பெருமளவில் கொள்வனவு செய்யப்படும் மூலப்பொருட்களையும், முடிவுப்பொருட்களையும், பாதுகாத்து வைப்பதற்காகவே பண்டகசாலை அமைப்புக்கள் அல்லது களஞ்சியப்படுத்தல்கள் தொழில் முயற்சி ஸ்தாபனங்களினால் ஏற்படுத்தப்படுகின்றது. வர்த்தகத்தின் அல்லது வியாபாரத்தின் துணைச் சேவைகளிலும் களஞ்சியப்படுத்தலும் முக்கியத்துவமானது ஆகும்.

களஞ்சியப்படுத்தல்கள் தற்கால வணிக முயற்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொழில் முயற்சி ஸ்தாபனங்கள் தொடர்ச்சியாக உற்பத்தியையும், வியாபாரத்தையும், தொழில் முயற்சிகளையும் மேற்கொள்வதற்கும், வியாபார ஸ்தாபனங்களாயின் ஏனைய வியாபார ஸ்தாபனங்களுக்கு எதிராக தகுந்த போட்டித்தன்மையினை அதிகரிப்பதற்கும், கொள்வனவு செய்யப்படும் சரக்கிருப்புக்களை பாவனையில் ஈடுபடுத்தும் வரைக்கும், தொழில் முயற்சி ஸ்தாபனங்களில் தொடர்ச்சியாக சரக்கிருப்புக்கள் தொடர்பான பற்றாக்குறை பிரச்சினைகள் ஏற்படாது இருப்பதற்கு தகுந்தளவில் சரக்கிருப்புக்களை கொள்வனவு செய்து வைத்திருப்பதற்கும், சரக்கிருப்புகள் தொடர்பான அழிவுகள், விரயங்கள்,

சேதங்கள் போன்ற செலவுகளை குறைப்பதற்கும், அல்லது கட்டுப்படுத்தி பேணுவதற்கும், பாதுகாப்பாக வைத்திருக்கப்படுகின்ற பெறுமதியான சரக்கிருப்புக்களுக்கு, கொள்வனவு போன்ற அபாயங்களுக்கு எதிராக தகுந்த காப்புறுதி பாதுகாப்பை அளிப்பதற்கும் பண்டகசாலை அமைப்புக்கள் பெருமளவுக்கு முக்கியத்துவமானது ஆகும்.

தொழில் முயற்சி ஸ்தாபனங்களின் தேவைக்கேற்றவாறு சரக்கிருப்புக்களை பாவனையில் ஈடுபடுத்தும் வரைக்கும் 'நீண்டகாலத்துக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய தன்மைகளும், இலகுவில் பழுதடையக்கூடிய சரக்கிருப்புக்களாயின் அதற்கேற்ற விதத்தில் பாதுகாப்பு அளிக்கக்கூடிய வசதித்தன்மைகளும், தொழில் முயற்சி ஸ்தாபனங்களின் இலாபத்திற்கு பாதிப்பு ஏற்படாது குறைந்த செலவில் தகுந்த பாதுகாப்பை அளிக்கக்கூடிய களஞ்சியப்படுத்தும் தன்மைகளும், கொள்வனவு செய்யப்படும் பொருட்களை இலகுவில் பண்டகசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கக்கூடிய போக்குவரத்து வசதித்தன்மைகளையும், தேவைக்கேற்றவாறு பொருட்களை எடுப்பதற்கும், வழங்குவதற்கும் ஏற்ற தொழிலாளர்கள் வசதிகளையும் கொண்டதாகவும் பண்டகசாலை அமைப்புக்கள் இருக்க வேண்டும்.

கொள்வனவு செய்யப்படும் சரக்கிருப்புக்களை பாதுகாப்பாக களஞ்சியங்களில் வைத்திருப்பதற்கு ஏற்படுத்தப்படும் பண்டகசாலை வாடகை, குளிர்நட்டிப் பெட்டிகளுக்கான செலவுகள், குளிர்நட்டி அறைகளில் வைப்பதற்கான செலவுகளும், பொருட்களுக்கு ஏற்படும் தீயபாயம்,

கொள்ளை போன்றவற்றிற்கு ஏதிராக ஏற்படுத்தப்படும் காப்புறுதிக் கட்டணத்துக்கான செலவுகளும் பொருட்களை களஞ்சியங்களில் இருந்து எடுப்பதற்கும், வேறு இடங்களில் இருந்து களஞ்சியத்துக்கு எடுத்து வருவதற்கான செலவுகளும், பொருட்களுக்கான கணக்கியல் ரீதியான பதிவுகளை ஏற்படுத்தும் செலவுவகைகளும், களஞ்சியங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் தொழிலாளருக்கு கொடுக்கப்படும் சம்பளச் செலவுகள் போன்றன களஞ்சியப்படுத்தல் ரீதியான முக்கியமான செலவுகள் ஆகும்.

தொழில் முயற்சி ஸ்தாபனங்கள் சரக்கிருப்புக்களை (மூலப் பொருட்கள், முடிவுப் பொருட்கள்) பல்வேறு தேவைகளை நோக்கமாக கொண்டு பெருமளவில் கொள்வனவு செய்கின்றது. இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் சரக்கிருப்புக்களை நேரடியாக விநியோகத்திற்கு, அல்லது சரக்கிருப்புக்களின் பற்றாக்குறை பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அல்லது விசேட தேவைகளை கருதி பண்டகசாலைகளில் சரக்கிருப்புக்கள் வைத்திருக்கப்படுகின்றது.

இவ்வாறு கொள்வனவு செய்து வைத்திருக்கப்படும் சரக்கிருப்புக்கள் பண்டகசாலைக் கிரய விலை குறைவடைதலாலும் சரக்கிருப்புக்கான அழிவு, பழுதடைதல், களவு போதல், தீ அபாயம், ஆவியாதல் ஏற்கெனவே கொள்வனவு செய்து வைத்திருக்கின்ற சரக்கிருப்புக்களின் வழுக்களில் ஏற்படும் தாக்கங்கள், பழைமையாதல், சரக்கிருப்புக்களில் ஏற்படும் நுகர்வின் அளவுகள், ஏற்கெனவே வைத்திருக்கப்படும் சரக்கிருப்புக்களினால் ஏற்படும் செலவு வகைகள் போட்டி ஸ்தாபனங்களின் தன்மைகள், நுகர்வோரின் தன்மைகள், ஆகிய பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தே சரக்கிருப்புக்களின் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுகின்றது. பண்டகசாலைக் காப்பாளன் பண்டகசாலையை நிருவகிக்கும்போது இக்காரணிகளை அடிப்படையாக மனதில் வைத்திருக்க வேண்டும்.

தொழில் முயற்சி ஸ்தாபனங்களின் தேவைக்கு கூடாமலும், குறையாமலும், சரக்கிருப்புக்களை தகுந்தளவில் பண்டக

சாலைகளில் வைத்திருப்பதற்காக தொழில் முயற்சி ஸ்தாபனங்களினால் மேற்கொள்ளப்படும் ஓர் திட்டமிட்ட நடவடிக்கையே சரக்கிருப்பு கட்டுப்பாடு ஆகும். இத்தகைய நடவடிக்கையினை மேற்கொள்ளுபவர் சரக்கிருப்புக் கட்டுப்பாளர் எனப்படுவர். ஆகையால் பண்டகசாலைகளில் மிகைச் சரக்கிருப்பினையும் குறைச்சரக்கிருப்பினையும் தவிர்க்க வேண்டும்.

சரக்கிருப்புக்கள் தேவைக்கு கூடுதலாக அல்லது மிகையாக வைத்திருப்பின் தொழில் முயற்சி ஸ்தாபனங்களின் சரக்கிருப்புக்களின் கொள்வனவில் ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் பெருமளவில் முடங்கியும், அவற்றுக்கான வட்டி வீதம் அதிகரித்தும், பண்டகசாலைகளில் சரக்கிருப்புக்கான பாதுகாப்பு செலவு அதிகரித்தும், சரக்கிருப்புகள் அழிதல், தேய்தல், பழமையாதல் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புக்களும், தொழிலாளர்களினால் தகாத முறையில் சரக்கிருப்புக்களை எடுத்துக் கொள்வதும், சரக்கிருப்புகள் தொடர்பாக ஏற்படும் அதிகரித்த காப்புறுதிச் செலவும், சரக்கிருப்புக்களில் சிக்கனங்கள் கடைப்பிடிக்கப்படாத தன்மைகளும் போன்ற பல நிலைமைகள் ஏற்படும். கூடிய சரக்கிருப்புக்களை கொள்வனவு செய்யும் போது மீளச் சரக்கிருப்புக்களை நிரப்புவதற்கான கிரயத்தின் குறைவு ஏற்படும்.

சரக்கிருப்புக்கள் தேவைக்கு குறைவாக அல்லது குறைச் சரக்கிருப்பு இருப்பதனால் தொழில் முயற்சி ஸ்தாபனங்கள், தொடர்ச்சியாக உற்பத்தியையும், வியாபாரத்தையும், சரக்கிருப்புக்களின் உபயோகத்தையும் மேற்கொள்ள முடியாத தன்மையும், இதுதான் ஏனைய துணைப்பகுதிகளுக்கும் சரக்கிருப்புக்களை விநியோகம் செய்ய முடியாத நிலையும், உற்பத்தி தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியாத நிலையினால் கூலியும், நிலையான செலவுகளும் அதிகரித்தும், சரக்கிருப்புக்களின் வழங்கலில் ஏற்படும் தாமதம் நுகர்வோர்கள் மத்தியிலும், அல்லது பொருட்களைப் பெறும் ஏனையவர்கள் மத்தியிலும் தகுந்த நன்மதிப்பினை பெற முடியாத நிலையினையும், ஏனைய தொழில் முயற்சி

மலர்க வணிக மலர்!

மங்கள வைபவங்களுக்கேற்ற

பட்டுவேட்டி சால்வைகள்

லோங்ஸ், சேட்; சேட்டிங், சூட்டிங்

கூறை, காஞ்சிபுரம் சேலைவகைகள்

இறக்குமதியான

ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற ஸ்தாபனம்

லிங்கம்ஸ் சில்க் கவுஸ்

18, நவீன சந்தை, மின்சார நிலைய வீதி,
கிளை: 21, நவீன சந்தை, மேல்மாடி, யாழ்ப்பாணம்.

வணிக மலரே வருக! வருக!

மலிவு விலை சிறந்த ரகம்

கண்கவர் சேட்டிங், சூட்டிங்

ஆடைவகைகள் அன்பளிப்புப் பொருட்கள்

ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள

சிறந்த ஸ்தாபனம்

ஹரன் ரெக்ஸ் ரைல்ஸ்

பலாலி வீதி, திருநெல்வேலிச்சந்தி, யாழ்ப்பாணம்

ஸ்தாபனங்களுக்கு தகுந்த போட்டியினை அளிக்க இயலாத தன்மையினையும், விற்பனைகள் குறைவான நிலையில் அல்லது இல்லாமையினாலும், இலாபச் சம்பாத்தியம் குறைவானதாகவும், இதனால் தொழிலாளர்கள், ஊழியர்கள், மத்தியில் தொழில் முயற்சி ஸ்தாபனத்தின் நம்பிக்கையின்மையும், தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சில சந்தர்ப்பங்களில் உயர்ந்த விலைகளில் சரக்கிருப்புக்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டு இதனால் பண்டச் சேகரிப்புக்கிரயம் பெருமளவு அதிகரித்தும் காணப்படும். குறைச் சரக்கிருப்பின் விளைவாக எல்லா உற்பத்தி முயற்சிகளும் எல்லா மட்டத்திலும் தடைப்படும்.

எனவே மிகைச் சரக்கிருப்புச் செய்தலும், குறைச் சரக்கிருப்புச் செய்தலும் தவிர்க்கப்படல் வேண்டும். இவ்வாறான நிலையில் தான் சரக்கிருப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் அல்லது சரக்கிருப்பு மட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சரக்கிருப்பு மட்டமானது சிக்கலான அளவினதாக அல்லது செலவினங்களின் சிக்கனத்தைக் கொண்டதான நிலையில் பேணப்படல் வேண்டும். சரக்கிருப்பு மட்டத்தில் இருந்து சரக்கிருப்பு வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க ஒழுங்குபடுத்தல் முறை கடைப்பிடிக்கப்படல் வேண்டும். இத்தகைய நிலையினை தீர்மானிப்பதற்கு உயர் சரக்கிருப்பு மட்டமும் இழிவுநிலைச் சரக்கிருப்பு மட்டமும் தீர்மானிக்கப்படுதல் வேண்டும். இவ் இரு சரக்கிருப்பு மட்டங்களுக்கும் இடையில் மறுகட்டளையிடலுக்கான மட்டம் (Reorder Level) தீர்மானிக்கப்படல் வேண்டும்.

உயர்வு சரக்கிருப்பு மட்டுமானது பண்டகசாலைகளில் சரக்கிருப்புக்கள் உயர்வாக இருப்பதாகவுள்ள உயர்வு மட்டத்தைக் குறிக்கும். இழிவு நிலைச் சரக்கிருப்பு மட்டமானது சாதாரண நிபந்தனையில் சரக்கிருப்புதிவேடுகளில் இருக்கக்கூடிய மிகைக்குறைந்த மட்டமாகும். மறுகட்டளையிடலுக்கான மட்டத்தைச் சரக்கிருப்புக்கள் அடையப் பெற்றவுடன் பொருட் கொள்வனவுக் கட்டளையிடலுக்கான தொழிற்பாடுகள் தொடக்கி வைக்கப்படும்.

மறுகட்டளையிடல் மட்டமானது (Reorder level) கூடுதலான வழங்கல் காலத்தில் கூடுதலான பண்ட நுகர்வின் அளவின் பெருக்கமாக அமையும்.

உதாரணம் :

M3 என்னும் பொருள் பற்றிப்பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கூடுதலான உபயோகம்

கிழமைக்கு = 125 அலகுகள்

இழிவு உபயோகம்

கிழமைக்கு = 75 அலகுகள்

வழங்கல் காலம் = 6-8 கிழமைகள்

மறு கட்டளையிடல்

தொகை = 3000 அலகுகள்

(1) மறு கட்டளையிடல் மட்டம் =
உச்சபாவிப்பு \times உச்ச வழங்கல் காலம்

$125 \times 8 = 1000$ அலகுகள்

(2) உயர்வுச் சரக்கிருப்பு மட்டம் =
மீள் கட்டளை மட்டம் -
இழிவு வழங்கல் காலம் \times பயன்படுத்திய இழிவு உபயோகிப்புக் கணியம் + மீள் கட்டளை அளவு

$1000 - (75 \times 6) + 3000$

$1000 - 450 + 3000$

$550 + 3000$

3550 அலகுகள்

(3) இழிவுச் சரக்கிருப்பு மட்டம். =
மறுகட்டளை மட்டம் - சராசரி வழங்கல்காலம். \times சராசரி உபயோகிப்பு அளவு.

$1000 - \left(\frac{125 + 75}{2} \times \frac{6+8}{2} \right)$

$1000 - \left(\frac{200 \times 14}{2} \right)$

$1000 - (100 \times 7)$

$1000 - 700$

$300 =$ அலகுகள்

(4) சராசரி சரக்கிருப்பு மட்டம் =

$$\frac{\text{உயர்வு மட்டம்} + \text{இழிவு மட்டம்}}{2}$$

அல்லது

$$\text{இழிவுமட்டம்} \times \frac{1}{2} \text{ மறுகட்டளையீடும்}$$

 தொகை

சராசரி மட்டத்திலும் கூடியதொகை நுகரப்படும்போது அல்லது வழங்கல்காலம் சராசரி வழங்கல்காலத்திலும் நீண்டதாக இருக்கும்போதும் சரக்கிருப்புமட்டம் இழிவு மட்டத்திலும் குறைவாக வீழ்ச்சியடைய வாம்.

இடையறாத பொருட்பதிவு (சரக்கிருப்பு பதிவு) (**Preperutual Inventory System**) முறை மூலம் சரக்கிருப்புக்கள் தொடர் பான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம் இப் பதிவேடுகளின் முறையின் பிரகாரம் ஒவ்வொரு பண்டங்களுக்கும் பதிவுகள் பேணப்படும். இப்பொருட்பதிவு முறையானது பண்டத்தின் அளவினை ஒவ்வொரு வழங்கலின்போதும், பெறுவனவுகளின் போதும் பதிவுசெய்தல் ஆகும். இப்பதிவுகள் பேரேடுகளாக வைக்கப்படும். அல்லது கட்டுத்துண்டுகளாக வைக்கப்படும் அல்லது கொள்கலன் (**Bincards**) அட்டைகளாக பேணப்படும்.

கொள்கலன் அட்டைகள் இடையறாத பொருட்கள் பதிவாகவும், பண்டகசாலைப் பேரேடு துணை நிலை இடையறாத பொருட்

கள் பதிவாகவும் அமைகின்றது. இப்பதிவு முறையில் நாளாந்தம் சரக்கிருப்புக் கட்டுப்பாடு செய்யப்படுவதனால் அவை ஒழுங்காக பேணப்படல் வேண்டும். இப் பொருட்பதிவு முறையின் உண்மையினை உறுதிப்படுத்த பண்டகசாலையின் பௌதீக ரீதியான சரக்கிருப்பு ஒழுங்காக பரிசோதிக்கப்படல் வேண்டும். இவ்வாறான சரக்கிருப்பு எடுக்கும் முறை தொடர் சரக்கிருப்பு மட்டம் (**Continuous Stock**) எனப்படும்.

இடையறாத பொருட்கள் பதிவு முறைக்கும் பண்டகசாலையில் உள்ள பௌதீகச் சரக்கிருப்பு அளவிற்கும் உள்ள வேறுபாடுகளின் காரணிகளாக, சரியற்ற தொகைகளை பதிவு செய்தல், பெரிய தொகையை பிரிக்கும் போது ஏற்படும் இழப்புக்கள், கன அளவுகள், கூட்டல் கழித்தல் ஏற்படும் வழுக்கள், கூட்டி அல்லது குறைத்து வழங்கல்கள், காய்தல், நீர்மயமாதல் ஆகியவற்றால் ஏற்படும் நிறையில் வேறுபாடுகள், பிழையான சரக்கிருப்பை கணக்கில் பதிதல், போன்றன அமைகின்றன.

உற்பத்தி தொழில் முயற்சி ஒன்றின் வெற்றி அதன் சரக்கிருப்புப் பேணலில் பெருமளவில் தங்கியிருக்கின்றது. ஆகவே சிறந்த இருப்பு பேணுதலுக்கு சரக்கிருப்பு கட்டுப்பாடு அத்தியாவசியமானது என்பது புலப்படுகின்றது.

இதழ் சிறப்புற வாழ்த்துகிறோம்

★ பாடசாலை உபகரணங்கள்
★ அழகுசாதனப் பொருட்கள்
★ அன்பளிப்புப் பொருட்கள்

மற்றும் வினையாட்டுப் பொருட்கள்
பெற்றுக் கொள்ள

ராம் கரன் புத்தகசாலை

4, நவீன சந்தை, திருநெல்வேலி சந்தி, யாழ்ப்பாணம்.

புதிதாக மின்னிணைப்பு செய்ய வேண்டுமா?
அல்லது பழைய மின்னிணைப்பைப் புதுப்பிக்க வேண்டுமா?

உங்களுக்குத் தேவையான மின்சார உபகரணங்கள்
P. V. C பைப் அதன் இணைப்புகள், நீரிறைக்கும்
இயந்திரம் முதலியவற்றுக்கு நாடுங்கள்

தெய்வா எலெற்றிக்கல்ஸ்

24, காங்கேசன்துறை வீதி,

சுன்னாகம்.

கிராமியப் பொருளாதாரம்

K. INTHIRAKUMARAN
H. N. D. A (FIRST YEAR)

இன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொருளாதாரக் கொள்கையில் கிராமியப் பொருளாதார வளர்ச்சி என்ற அம்சம் நாட்டின் பொருளாதார ரீதியில் மட்டுமன்றி அரசியல் காரணங்களாலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. அந்நியர் ஆட்சிகளினால் நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்ட துறையாக கிராமியப் பொருளாதாரம் அமைந்திருக்கின்றது. கிராமியப்பொருளாதாரம் எனும்போது சுய தேவைப் பூர்த்தி என்ற குறிக்கோளையும், குறைந்த வருமானத்தையும் கொண்ட பொருளாதாரத் தன்மையை குறித்து நிற்கின்றது. இப் பொருளாதாரத்தில் உற்பத்தியானது ஏற்றுமதிக்காகவன்றி சொந்த நுகர்வுக்காகவே நடைபெறுகின்றது. சுய தேவைப் பூர்த்தி என்ற கொள்கையை கொண்ட கிராமிய மக்கள் தங்களின் வறுமை காரணமாக உற்பத்தியினை விருத்தியடைய இவர்களின் வறுமை விடுவதில்லை. எனவே இதனை தன் னிறைவுத் தன்மை கொண்ட பொருளாதாரமெனவும் கூறிவிடமுடியாதுள்ளது. இதனை ஒரு பிழைப்பு மட்டப் பொருளாதாரம் என்பதே பொருத்தமானதாக காணப்படுகின்றது. அதாவது கிராமிய உற்பத்தியானது மொத்த உற்பத்தி அந்த கிராமிய சனத்தொகையின் அடிப்படைத் தேவைகளை மட்டும் நிறைவேற்றவே போதுமானது என்றும் கூறிவிட முடியாது.

- i) வறுமையின் விசைச் சக்கரம்
- ii) குறைந்த உற்பத்தி திறன்
- iii) குறைந்த சந்தை வாய்ப்புகள்
- iv) குறைந்த பேரம் பேசும் திறன்
- v) குறைந்த வருமானம்
- vi) குறைந்த சேமிப்பு
- vii) குறைந்த முதலீடு

இவை போன்ற அடிநிலை உண்மைகளின் ஊடாகவே கிராமியப் பொருளாதாரம் தத்தளித்து இயங்குகின்றது. வறுமையின் விசைச் சக்கரம் உடைக்கப்படும் பட்சத்திலே இக் கிராமியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.

இலங்கையின் கிராமியப் பொருளாதாரம் எனும்போது நெல் விவசாயம், உப உணவுப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்புகள், மீன்பிடி, வேட்டையாடல் காட்டுத் தொழில் போன்றவற்றினையும் இதனுடன் இன்று சிறிதளவு பங்கேற்கும் சிறு கைத்தொழில்களையும் (நெசவு, சுருட்டுத் தொழில், பன்ன வேலைகள்) சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு பல தொழில்களையும் கிராமியப் பொருளாதாரத்தில் உள்ளடக்கியபோதிலும் இலங்கையின் கிராமியப் பொருளாதாரம் நெல் விவசாயத்தினையும் இது தொடர்பாக எழும் பிரச்சினைகளையும் கொண்டதாகவே காணப்படுகின்றது. இதற்குக் காரணம் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் நெல் உற்பத்தி கூடிய அளவு பங்களிப்பை கொடுப்பதுடன் இலங்கை மக்களின் முக்கிய உணவாகவும் நெல் காணப்படுவதாலும் கிராமிய மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கையிலும் சமய ஆசாரங்களும் நெல் விவசாயத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாலும் ஆகும்.

இக் கிராமிய சமுதாயத்தினை சில பிரிவுகளாக பிரிக்கலாம். அவையாவன:

- i) நிலச் சொந்தக்கார வகுப்பினர்
- ii) குத்தகை நிலத்தில் பயிர் செய்யும் வகுப்பினர்.
- iii) கிராமிய கைத்தொழிலாளர் வகுப்பினர்.

iv) வட்டிக்கு கடன் கொடுக்கும் வகுப்பினர்.

v) தனிப்பட்ட சேவைகளை அளிப்போர் வகுப்பினர்.

இக் கிராமிய மக்களின் சில அடிப்படப் பிரச்சினைகளை கவனிக்கும்போது பல தரப்பட்ட கஷ்டங்களை இம் மக்கள் அணுக வேண்டியுள்ளது. அதாவது:

i) நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்.

ii) குறைந்த உற்பத்தி திறன்.

iii) கீழ் உழைப்பும் பருவ கால வேலை யின்மையும்.

iv) கிராமியக் கடன் பிரச்சினைகள் போன்றனவாகும்.

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்:-

முக்கிய உற்பத்திக் காரணியாக நிலம் இருப்பதனால் இப்பிரச்சினை கிராமியப் பொருளாதாரத்தில் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இலங்கையில் கிராமிய விவசாயத்துறையில் 35.7 சதவீதமான விவசாயிகள் $\frac{1}{2}$ ஏக்கருக்கும் குறைவான நிலப் பரப்பினைக் கொண்டுள்ளார்கள். ஏறக் குறைய 82 சதவீதமானவர்கள் 2 ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பினைக் கொண்டதாக காணப்படுகின்றனர். 10 சதவீதமானவர்களே 2 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள். இந்த 10 சதவீதமானவர்கள் நிலம் அற்றவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கும் போது நிலவுடைமையாளர்களால் சுரண்டப்படுவதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது. இத்துறையில் குறிப்பிட்டபடி ஒரு சிறு பகுதியினர் மட்டுமே சீராக வாழ்வதையும் பெரும் பகுதியினர் சீரழிந்து போவதையும் அறியக்கூடியதாகவுள்ளது. அடுத்து 1946-ம் ஆண்டு குடிசை மதிப்பீட்டின்படி 20 ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பே சிற்றுடைமை விவசாயம் எனக் கூறப்பட்டது. நாம் 10 ஏக்கருக்கு கீழ்தான் சிற்றுடைமை விவசாயமென எடுத்துக்கொண்டாலும்கூட 99 சதவீதமான விவசாயிகள் சிற்றுடைமை விவசாயிகளாகவே வரையறை செய்யலாம்.

நில அளவு

உடமையாளன் விகிதம்

$\frac{1}{2}$ ஏக்கருக்கு குறைய	35.7 %	} 99%
$\frac{1}{2}$ ----- 1 ஏக்கர்	29.4 %	
1 ----- 2 ஏக்கர்	17.1 %	
2 ----- 5 ஏக்கர்	14.2 %	
5 ----- 10 ஏக்கர்	2.9 %	

10 மேல் ஏக்கர் 0.7% — 1%

கிராமியப் பொருளாதாரத்தில் நிலவுகின்ற கொடூரமான காணிப் பசியினை நாம் அறிந்து கொள்ளமுடியும். அண்மைக் காலங்களில் கிராமிய மட்டங்களில் ஏற்பட்ட சனத் தொகை வளர்ச்சியானது நிலமற்ற விவசாய குழுக்களை அதிகரிப்பதுடன் இருக்கும் சிறு அளவு நிலப்பரப்பினைக்கூட துண்டாடப்படுவதனால் பயிர்ச்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு மென்மேலும் குறைக்கப்படுகின்றன. அத்துடன் நிலச்சுவாந்தர்கள் நிலமற்ற விவசாயிகளில் அந்த முறை என்ற நடவடிக்கையை மேற்கொள்வதாலும் விவசாயிகளில் வறுமை கொடிகட்டிப் பறக்கின்றன. அந்த முறை எனும் போது நிலவுடைமையாளர் விதை நெல், பசளை, எருதுகள் வேலியடைத்தல் செலவு போன்றவற்றை அளித்து விளையும் தொகையில் தமக்கு $\frac{3}{2}$ பங்கு, $\frac{3}{2}$ பங்கு என ஏலம் போட்டு சுரண்டு கின்றார்கள்.

குறைந்த உற்பத்தி திறன்:-

கிராமியப் பொருளாதாரத்தில் மற்றுமொரு பிரச்சினையாக குறைந்த உற்பத்தி திறன் குறிப்பிடப்படுகின்றது. விவசாயத்துறையின் உற்பத்தி திறனை நிலத்தினது உற்பத்திதிறன், ஊழியத்தின் உற்பத்திதிறன் என இருவகைகளாக பிரிக்க முடியும். கிராமிய விவசாய நிலத்தின் உற்பத்தி திறனானது விவசாய உள்ளீடுகளை தொகை ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் அதிகரிப்பதன் விளைவால் ஏற்படுவதாகும். நல்லின விதை நெல் பயன் படுத்தல், சேர்க்கை உரங்களை பயன் படுத்தல், கிருமி நாசினி, களைக் கொல்லி போன்றவற்றினை உபயோகித்தல் நாற்று நடுதல், வரம் பிடித்தல் என்ற வகையிலே இது அமைந்திருக்கும். இலங்கையின் ஏக்கருக்குரிய சராசரி நெல் விளைச்சல் 46 புசலாக மட்டுமே காணப்படுகின்றன. அதே

வேளை எகிப்து 75 புசலும், ஜப்பான் 73 புசலும், அமெரிக்கா 72 புசலும் என கணிப்பிடப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் விவசாயத்தின் உள்ளீடுகளை அவர்கள் நவீனமயமாக்கியதன் விளைவேயாகும். எம் நாட்டைப் பொறுத்தவரை

- i) உற்பத்தி திறனை அதிகரிக்க இயந்திரமயமாக்கல் அவசியமாகின்றன. ஆனால் கிராமியப் பொருளாதாரத்தில் பெருமளவு சனத்தொகை வேலையற்று இருப்பதால் இயந்திரமயமாக்கல் மேலும் வேலையின்மையை அதிகரிப்பதாக இருக்கும்.
- ii) இப் பொருளாதாரத்தில் பெரும் பகுதியினர் சிறுதடமை விவசாயிகளாகவும், வறியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்தில் முதல் தட்டுப்பாடு எப்போதும் காணப்படுவதால் நவீன இயந்திர முறைகளை வாங்க முடியாதுள்ளது.
- iii) நவீன விவசாய முறைகளை பின்பற்றுவதற்கு கிராமிய மக்களிடையே கல்வியறிவு இருக்க வேண்டும். ஆனால் பெருமளவு விவசாய குடும்பத்தினர் போதிய கல்வியறிவு அற்றவர்களாகவும் மரபு சம்பிரதாயங்களால் பிணைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
- iv) பெருமளவு விவசாய நிலப்பரப்பானது துண்டாடப்பட்டிருப்பதால் நவீன முறைகளை கையாள முடியாமலிருக்கும். அப்படி நவீன முறைகளை மேற்கொண்டால் சிக்கன முறையில் உற்பத்தியினை மேற்கொள்ள முடியாது.

கீழ் உழைப்பும் பருவகால வேலையின்மையும்:

அடுத்த பிரச்சினையாக கீழ் உழைப்பும் பருவகால வேலையின்மையும் என்ற பிரச்சினையை குறிப்பிடலாம். இக் கீழ் உழைப்பானது குடும்ப அங்கத்தவர்களை அடிப்படையாகக் கொண்டு இலாப நோக்கமற்ற ரீதியில் உற்பத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் துறையில் இயல்பான ஓர் பிரச்

சனையாகவுள்ளது. இப்பிரச்சினை வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. எல்லை உற்பத்தித் திறன் பூச்சியமாக இருக்கும். உதாரணமாக ஓர் நிலப்பரப்பில் 3 பேர் வேலை செய்து 120 புசல் கிடைக்குமென்றால் ஒரு குடும்ப அங்கத்தவர் 5 பேர் இதில் ஈடுபட்டு அதேயளவு உற்பத்தி பெறப்படுமாயின் மீதி இரண்டு பேரினதும் எல்லை உற்பத்தி திறன் பூச்சியமாக அமையும். மீதி இரண்டு பேரும் பௌதிக ரீதியாக மட்டுமே உற்பத்தியில் ஈடுபட்டவர்களாவர். ஆனால் பொருளாதார ரீதியில் இவர்கள் உற்பத்தியில் ஈடுபட்டவர்களாகக் கூற முடியாது. மொத்தக் கிராமிய ஊழியப் படையில் 2/3 பங்குக்கு மேல் கீழ் உழைப்பு சம்பந்தப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் அவர்களின் வருமானம் குறைவாக இருக்கும். இக் கீழ் உழைப்புக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப செய்யப்படும் விவசாய நிலப் பரப்பு அதிகரிப்பதில்லை. ஆகவே குறிப்பிட்ட நிலப்பரப்பிலே விவசாயிகள் அமுங்கியிருப்பதால் இக் கீழ் உழைப்புக்குக் காரணமாகின்றது.

அடுத்து பருவகால வேலையின்மையென்பது விவசாயத்தில் விதைப்பு, அறுவடை ஆகிய இரு காலப் பகுதியில் மட்டுமே விவசாயிகளுக்கு கூடிய வேலை காணப்படும். இக் கூடிய வேலையின்போது விவசாயி தன் குடும்ப அங்கத்தவர் முழுவதையும் உற்பத்தியில் ஈடுபடுத்துவான். குறித்த காலம் முடிந்தவுடன் குடும்ப அங்கத்தின் முழுவருக்கும் வேலை கிடைப்பதில்லை. வேலையின்றி இருப்பவர்கள் ஒரு காலத்தில் மட்டுமே வேலை செய்கின்றார்கள். வேலை செய்ய வாய்ப்பும் கிடைக்கின்றன. ஏனைய காலங்களில் அவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அதாவது கால்நடை வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட அதற்கும் வசதியற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். இந்நிலைமையை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிரயோகித்துப் பார்த்தால் அவர்கள் விவசாயம் முடிந்த காலத்தில் ஏனைய சிறுகைத் தொழில்களில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறுகைத் தொழில் வளர்ச்சியும் அடைந்துள்ளன. எனவே தான்

மொத்த தேசிய உற்பத்தி தளம்பல் இல்
லாமல் ஓரளவு சீராகக் காணப்படுகின்றன.

கிராமிய கடன் பிரச்சனைகள் :

இப் பொருளாதாரத்தில் மற்றுமொரு பிரச்சினையாக கிராமிய கடன் பிரச்சனை குறிப்பிடப்படுகின்றன. விவசாயியின் வருமானம் குறைவாக இருப்பதனாலும், பருவ கால வேலையின்மை பயிர்களின் அழிவு நடவடிக்கை காலங்களில் இவர்களுக்கு சொந்த நுகர்வுக்குக்கூட கடன் தேவைப்படுகின்றது. இவை தவிர உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட வென்றாலும் அங்கும் கடனையே நம்பி வாழ வேண்டியுள்ளது. சுருங்கக் கூறின் உற்பத்திக்கான கடன் நுகர்வுக்கான கடன் என இக்கடன் பிரச்சினையை பிரித்துப் பார்க்க முடியும். உற்பத்திக்கான கடன் எனும்போது

i) நிலையான முதலீட்டுக் கடன் உதும்: நிலம், இயந்திரம்.

ii) நடுத்தர முதலீட்டுக் கடன் உதும்: பழுது பார்த்தல்.

iii) மாறும் முதலீட்டுக் கடன் உதும்: உரம், கிருமி நாசினி.

போன்ற மூன்று பிரிவுக்குள் கொண்டுவர முடியும். அடுத்து நாம் நுகர்வுக்கான கடனை நோக்கும்போது

i) அன்றாட நுகர்வுக்கான கடன்.

ii) எதிர்பாராத நிகழ்வுக்கான கடன்.

எனவும் இருவகையாகப் பிரிக்க முடியும். கடனைப் பெற்று விவசாயத்தில் ஈடுபடும் போது பயிரழிவு, வெள்ளப் பெருக்கு, மழையின்மை காரணமாக விவசாயி உற்பத்தியால் எந்தவித வருமானத்தையும் எதிர்பார்க்க முடியாமல் உள்ளான். இந்நிலையில் விவசாயி மீண்டும் கடனை நோக்கியே நகர வேண்டியவனாகின்றான். இக்கடனானது அவனின் உழைப்புக்கு மேலாக வளர்ந்து நிற்பதால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளான். அன்றாட நுகர்வுக்கு என்று ஒருபுறமும் மறுபுறம் சமய சடங்குகள், நோய், மரணம், பிறப்பு போன்ற நிகழ்வுடன் அவன் பின்னிப்பிணைந்தும் இருப்ப

தாலும் சமூக வாழ்க்கையின் விரைப்பு தன்மை மிக்க விதிகள் கூட விவசாயிகளின் வருமானத்திற்கு மேலாக செலவு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றன. எமது கிராமிய மக்கள் கருவில் இருந்து கல்லறை வரை சமய ஆசாரங்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் வீணான செலவு செய்கின்றார்கள். அவன் கடனைத் தீர்க்க கடனையே நம்பி வாழும் மனிதனாகின்றான். எனவே கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலே இறந்துவிடும் துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாகிவிடுகின்றான்.

இத் துறைக்கு கடன் வழங்கும் இரண்டு அமைப்புக்களாக பின்வருவன காணப்படுகின்றன.

i) நிறுவனரீதியற்ற அல்லது ஒழுங்கமையாத கடன் வழங்கும் அமைப்புகள்.

ii) நிறுவன ரீதியான அல்லது ஒழுங்கமைந்த கடன் வழங்கும் அமைப்புகள்.

நிறுவன ரீதியற்ற அல்லது ஒழுங்கமையாத கடன் வழங்கும் அமைப்புகள்:

நிறுவன ரீதியற்ற எனும் போது அங்கு பின்வருபவர்களை காண முடியும்.

i) நிலச் சுவாந்தர்கள்.

ii) வட்டிக்கு கடன் ஈவோர்.

iii) வர்த்தகர்களும் தரகர்களும்.

iv) இனத்தவர்கள்.

v) ஏனையோர்கள்.

விவசாயி நிறுவன ரீதியற்ற அமைப்பிடமிருந்தே பெருமளவு கடன்களைப் பெறுகின்றான். இலங்கையில் மொத்தக் கொடு கடனில் 82 சதவீத கடன்கள் ஒழுங்குபடுத்தப்படாத துறையிடமிருந்தே பெறப்பட்டவையாகும். இக்கடன்கள் குறுகிய முதிர்ச்சி காலம் உடையனவாகவும், உயர்ந்த வட்டி வீதம் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் பின்வரும் காரணங்களுக்காக விவசாயி ஒழுங்கமையா அமைப்பிடமே கடன் பெற முயற்சி செய்கின்றான்.

i) நமது வணிக வங்கிகள் நீண்ட காலமாக நகர பெருந்தோட்டத் துறைக்கு கடனைக் கொடுக்க முன்வந்ததே தவிர கிராமிய மக்களைக் கருத்தில் கொள்ள தவறிவிட்டன. அடுத்து கிராமப் புறங்களில் தனது கிளை நிறுவனங்களை நிறுவ முன்வரவில்லை.

ii) வணிக வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு கடன் பத்திரங்களையும் அசையும் ஆதனங்கள் போன்ற ஆவணங்களை பாவிப்பது படிப்பறிவில்லா கிராம மக்களுக்கு பெரும் சிரமமாகவுள்ளது, ஆனால் அவர்களே நிலம், விளைச்சல் போன்றவற்றினை ஆதாரமாக அல்லது அடிப்படையாகக் கொண்டு கடன் வாங்கிப் பழக்கப்பட்டவர்களாவர்.

iii) ஒழுங்கு படுத்தப்படாத துறை விவசாயிகளுக்குத் தேவையான பல்வேறு வகையான கடன்களையும் தேவையான நேரத்தில் தேவையான அளவு இலகுவாக வழங்கப்படும் வேளையில் ஒழுங்கு படுத்தப்பட்ட துறைகள் காலத் தவணைகள் மூலம் வழங்குவதாலும்.

iv) அண்மைக் காலங்களில் சனத்தொகை அதிகரிப்பாலும், தானியங்களின் விலையேற்றத்தாலும் நிலத்தின் பெறுமதி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்ததால் இவ்வயர்வைக் காட்டி ஒழுங்குபடுத்தப்படாத துறையிடமிருந்தே அதிகளவு கடன் பெற முடியும். ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையிடம் அவ்வாறில்லை. ஒரு குறிப்பிட்டளவு தொகை மாத்திரமே வழங்கப்பட்டன. அதுவும் தேவையானபோது கிடைப்பதும் இல்லை.

v) ஒழுங்குபடுத்தப்பட்ட துறையிடம் காணப்பட்ட ஊழல்களும் மோசடிகளும் காணப்பட்டதால் விவசாயி ஒழுங்குபடுத்திய துறையைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை.

இவ்வாறு இத்துறையிடம் விவசாயிகடன் பெற முனைவதால் அவன் தொடர்ந்தும் கடன் சமையை தாங்க முடியாமல் உள்ளான்.

நிறுவன ரீதியான அல்லது ஒழுங்கமைந்த கடன் வழங்கும் அமைப்புகள்:

நிறுவன ரீதியான அமைப்பு எனும் போது இங்கு

- i. வணிக வங்கிகள்.
- ii. கிராமிய முதலீட்டு வங்கி.
- iii. கூட்டுறவு கிராமிய வங்கி.
- iv. பிரதேச அபிவிருத்தி கிராமிய வங்கி.
- v. மத்திய வங்கியின் கிளைகள்.
- vi. இந்தியன் வங்கி.
- vii. இந்தியன் ஓவசீஸ் வங்கி.

ஆகிய துறை நிறுவனங்களை காணக் கூடியதாகவுள்ளது. இந்நிறுவனங்களிலிருந்து கிராமிய மக்களுக்கு கொடுக்கப்படும் உதவிகள் சீரான முறையில் கிடைக்கத் தவறுகின்றன. இதற்கு பலகாரணங்களை நாம் உற்றுப்பார்க்கமுடியும். அதாவது இவைகள் எடுக்கப்படும் முடிவுகள் உடன் விவசாயிகளுக்குத் தெரியாமையும் இது ஒரு பொது நிறுவனமென்ற முறையிலும் அதாவது அக்ரையற்றவர்கள் இதில் லேலை புரிவதாலும் எவ்வழிகளில் மோசடி, கரண்டல் செய்யமுடியுமோ அவ்வழிகளில் எல்லாம் தீமை விளைவிப்பதாலும், பெற்ற கடனை விவசாயி திருப்பி செலுத்த முடியாமல் இருப்பதாலும் இந்நிறுவனங்கள்தொடர்ந்து இயங்க முடியாமல் உள்ளன. இதனை மத்திய வங்கி ஆய்வு நடத்திய போது கடன் பெற்றவர்களிடமிருந்து பின்வரும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

1985-ஆம் ஆண்டு

i) பயிர் விளையாமல்	26.4%
ii) குறைந்த வருமானம்	17.2%
iii) திருப்பிச் செலுத்த	
மனமின்மை	12.6%
iv) நலமின்மை, இறப்பு	8.9%
v) அதிகாரியின் கவலையீனம்	8.8%
vi) வங்கி ஊழல்கள்	7.8%
vii) ஏனையவைகள்	18.5%

மலர் வெளியீட்டிற்கு ஆசீ கூறி நிற்கும்

ராஜா கிரீம் ஹவுஸ்

யாழ்ப்பாணம்.

சுத்தமாகவும் சுகாதாரமாகவும், சுவையாகவும்
ஐஸ்கிரீம் வகைகள், சிற்றூண்டி வகைகள்
தயாரிப்பதில் யாழ்நகரில் முன்னணி வகிப்போர்

Rajah Cream House
36, Kasthuriyar Road,
Jaffna.

New Rajah Cream House & Cafe
64, Stanley Road
Jaffna,
23430

மலர்க வணிக மலர்!

எம்மிடம் அன்றாட வீட்டுப்பாவனைக்குத்
தேவையான காஸ் மற்றும் சோப்வகைகள்
பலசரக்குச் சாமான்களை மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள
யாழ்நகரில் சிறந்த ஏஜென்ஸி

முகவரி:

சிற்றி ஏஜென்ஸி

158, ஸ்ரான்லி வீதி,

யாழ்ப்பாணம்.

தொலைபேசி: 24817

இவை போன்ற காரணங்களினால் ஒழுங்கமைந்த துறையினர் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு இன்றைய அரசு கிராமியப் பொருளாதார அபிவிருத்திக் கா. எடுத்துள்ள நடவடிக்கையை பார்ப்போம்.

இன்றைய அரசின் நடவடிக்கைகள்:

இன்றைய அரசு கிராமியப் பொருளாதார அபிவிருத்திக்காக 1977-ம் ஆண்டிற்குப் பின் சில அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டது. அவையாவன:

- i) துரிதப்படுத்திய மகாவலி அபிவிருத்தித் திட்டம்.
- ii) ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம்.

துரிதப்படுத்திய மகாவலி அபிவிருத்தித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் 1978ல் 9 இலட்சம் ஏக்கருக்கு நீர்பாசனம் வழங்கியமையோடு அதி 6,54,000 ஏக்கர்கள்ல் புதிய நிலங்களாக விளங்கும். கிராமிய ரீதியாக காணப்படுகின்ற நிலப்பற்றாக குறையினை நீக்கி சொந்தமாக நிலம் வழங்கும் திட்டத்தை மேற்கொள்ளல். உதாரணம் சுவர்ண பூமித் திட்டம். இந்த நிலத்தில் 1,40,000 குடும்பத்தவர்கள் குடியமர்த்தப்படுவார்களெனவும், மேலும் இதன் விளைவாக 3,00,000 பேர் நேரடி பண்ணைத் தொழில் வாய்ப்புக்களையும் 50,000 பேர் மறைமுக தொழில் வாய்ப்புக்களையும் பெறுவார்களெனவும், இத்துடன் தொடர்புபட்ட கட்டிட வர்க்கத்தினைப் பொறுத்த மட்டில் 200,000 பேர் வேலை வாய்ப்பினை பெறமுடியுமெனவும், இதற்கு மொத்தமாக 11 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமெனவும் மதிப்பிடப்பட்டது. இத்திட்டம் 6 வருடங்களில் பூர்த்தியாகிவிடுமென்ற எடுகோளின் மத்தியில் ஆரம்பமாகின. ஆனால் இத்திட்டம் இன்னமும் நூற நில்லியலேயே காட்சியளிக்கின்றது. நாட்டின் இன்றைய நிலைமை காரணமாகவும், எதிர்பார்த்த செலவைவிட 3½ மடங்கு அதிகரித்துள்ளது.

இத்திட்டத்தின் செயற்பாடுகளில் வெளிநாட்டு ஆதிக்கத்திடம் கையளித்தபடியாலும், நிபுணத்துவ ஆலோசனைகளுக்கும், உள்ள வெற்றிடங்களுக்கும் கிராமிய மக்க

ளுக்கு பதிலாக நகரத் துறையினருக்கே இவ்வெற்றிடம் நிரப்பு செய்யப்பட்டது. அடுத்து இதற்கு 70% வெளிநாட்டு உதவியினால் செயற்படுவதால் இவ்வுதவி இயந்திர வடிவில் பெறப்பட்டதால் தொழிலாளர்களின் வேலைக்கு உலைவைத்து விட்டது.

ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம்:-

இத்திட்டத்தின்படி கிராமிய மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் செயற்பாடாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இது ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்ட வேலைவாய்ப்புக்கு எதிர்மாறாகவே அமைந்து விட்டது. அரசு இதன் மூலம் உதவிகளை நவீன கருவிகளை பயன்படுத்தவும் உழவு இயந்திரங்களை பயன்படுத்தவும் அறிவூட்டியதால் அங்கு பல தொழிலாளர்களின் வேலைகளை ஒரு இயந்திரம் நிறைவேற்றத் தொடங்கியதால் மீண்டும் வேலை வாய்ப்பு இன்மை ஏற்பட வாய்ப்பாகிவிட்டது. உதாரணமாக இலங்கையில் இரும்புத் தொழிற்சாலை இருந்தும் கூட விவசாயத்துறைக்கு தேவையான சிறு பொருட்களைக்கூட (மண் வெட்டி, கிடங்கு வெட்டி) வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாலும் இத்திட்டத்திலும் பூரண வெற்றியைக் காணவில்லை. துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித்திட்டத்துடன் ஒப்பிடுமிடத்து இது சிறு வெற்றியைக் காட்டியது. ஏனெனில் துரிதப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்திக்கு நிர்வாகத்துறையிலிருந்து சகல இடங்களுக்கும் வெளிநாட்டவர்களையும் நகரப்புற மக்களையும் வேலைக்கமர்த்தியதால் போதியளவு கிராமிய மக்களை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டன.

அரசின் வேறு சில நடவடிக்கைகள்:

நவீன தொழில் நுட்பங்களைக் கையாளும் முகமாக உற்பத்திகளுக்கு சில வகை மானியங்கள் வழங்கல் அத்துடன் புதிய இயந்திர முறை, அறிவை யூட்டும் முகமாக சில தொழில் கல்வியை விவசாயத்தில் புகட்டல், இதன் மூலம் பொது வாக அவர்களின் நடைமுறை விடயங்களை அறிந்து கொள்ள முடியும். தாராள இறக்குமதிக்கு கொள்கை மூலம் விவசாயிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களையும், பயிற்சியாளர்களையும் இங்கு தருவித்துக் கொள்ள வழிவகுத்தன.

கிராமிய விருத்திக்கான அரசின் பல புதிய முறைகளான 10 இலட்சம் வீடமைப்பு திட்டம், மாதிரி கிராம முறைகள் உருவாக்கப்பட்டன. அத்துடன் இவ் வீடமைப்பு திட்டம் பூர்த்தியாகிக் கொண்டிருக்கும் வேளை அரசு மீண்டுமோர் புதிய வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவையில் முடிவெடுத்துள்ளது. இவைகள் மக்களின் அடிப்படைத் தேவைகளையும், நலன்களையும் பாதுகாக்கும். அடுத்து கிராமிய மட்டத்தில் கிராமோதய சபைகள், மாவட்ட சபைகள், மாவட்ட அமைச்சுகள் ஆகிய அமைப்புகள் மூலம் நிர்வாக பரவலாக்கலால் கிராமிய மக்களின் பிரச்சனைகளை அரசு நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கின்றன.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் கிராமிய துறையின் விருத்திக்காக தொகுதிகள் தோறும் நிதி ஒதுக்கப்பட்டு இவை விவசாய விருத்திக்காக பயன்பட்டு வருகின்றன. கடல் தொழில், மீன் பிடித்தல் தொழில் உபகரணங்களுக்கான மானியங்களையும், சந்தை வாய்ப்புகளை

யும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கிமிராயக் கைத்தொழில் அமைச்சு கால்நடை வளர்ப்புக்கான நல்ல இன கால்நடைகளையும் அவைகளை பராமரிக்கும் விதங்களையும் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமும் தெரியப்படுத்திவருகின்றன.

இத்தனை முயற்சிகளை அரசு மேற்கொண்டாலும் அரசின் தாராள இறக்குமதிக் கொள்கையின் மூலம் உற்பத்தி செய்யப் பொருட்களுக்கு போதிய சந்தை வாய்ப்பை விவசாயி பெறமுடியாமலுள்ளான். இன்றைய அரசின் நோக்கமானது தனது உற்பத்திப் பொருட்களுக்கு அவன் எதிர்பார்க்கிற சந்தை வாய்ப்பை ஏற்படுத்தல், வழங்கப்படும் கடன்களின் வட்டி வீதத்தை தனக்கு ஏற்புடையதாகவும், தேவைப்படும் காலங்களில் அரசு கடன் வழங்கத் தயாராகவும் இருக்க வேண்டும்.

முன்பு குறிப்பிட்டது போல் கிராமிய மக்களின் வறுமை விசைச்சக்கரத்தை அரசு முன் நின்று உடைத்தெறியும் பட்சத்திலே இக்கிராமியப் பொருளாதாரமானது மென்மேலும் விருத்தியடையலாம்.

வணிக மலரே மலர்க! மலர்க!!

சிவக்குமார் அப்பளம், நல்லெண்ணெய்

மற்றும் பலரக்சகுச் சாமான்கள் குறைந்த விலையில்

சரியான எடையில் பெற்றுக் கொள்ள

சிவகுமார் ஸ்ரோர்ஸ்

282, ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்.

‘ஒரு நிறுவனத்தின் உற்பத்திச் செலவு அந்நிறுவனத்தின் உற்பத்தி நடத்தையால் நிர்ணயிக்கப்படுகின்றது’

உற்பத்திக்கும் செலவிற்கு மிடையே உள்ள தொடர்பினைக் கூறுவதாகவே உற்பத்திச் செலவுக் கோட்பாடு அமைகிறது. உற்பத்திக் காரணிகளை வேலைக்கமர்த்துகின்ற போது அல்லது உற்பத்தியிலீடுபடுத்துகின்ற போது அவற்றிற்கு விலைகொடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக செலவேற்படுகின்றது. நிறுவனத்தின் உற்பத்திக்கும், செலவிற்கும் உள்ள தொடர்பை அதாவது உற்பத்தி மாறும்போது, செலவு மாறும் விதத்தை ஆராய்வது செலவு நடத்தையாகும். எனவே, பண்டத்தின் உற்பத்தி நடத்தையும், சாதன விலைகளும் சேர்ந்து செலவு நடத்தையை நிர்ணயிக்கும். அதாவது, நிறுவன உற்பத்தி நடத்தையே அந்நிறுவன உற்பத்திச் செலவைத் தீர்மானிக்கின்றது. உற்பத்தி நடத்தை பலவகைப்பட்டதாகையினால், செலவு நடத்தையும், பலவகைப்பட்டதாக இருக்கும். ஆயினும் இரண்டுவகைகளே முக்கியமானவையென நூல்கள் ஆராய்கின்றன. ஒன்று குறுங்காலச் செலவு நடத்தை, மற்றையது நெடுங்காலச் செலவு நடத்தையாகும்.

குறுங்காலம் என்பது உற்பத்தியிலீடுபடுத்தப்படுகின்ற எல்லாக் காரணிகளையும் சந்தை நிலைமைக்கேற்றவாறு மாற்றமுடியாத நிலையினைக் குறிக்கும். எனவே, குறுங்காலத்தில் சில காரணிகள் மாறுபடையாகவும், சில காரணிகள் நிலையானவையாகவும், இருக்கும் எனவே குறுங்கால உற்பத்திக்கு எல்லை வகுப்பது மாறக்கூடிய சாதனத்தின் சக்தியே. நீண்டகாலத்தில் எல்லாச் சாதனங்களின் கனியங்களையும் மாற்றக்கூடும். உற்பத்திச் சக்தியை வேண்டியளவிற்குப் பெருக்கலாம். தொழிற்சாலைக்

கட்டிடங்கள் இயந்திரங்கள், போன்றன நிலையான காரணிகளுக்கு உதாரணமாகும். மூலப் பொருட்கள், சாதாரண தொழிலாளர்கள் போன்கவற்றினை மாறும் காரணிகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

முதலில் குறுங்காலத்தை நோக்கின் குறுங்காலத்தில் நிலையான காரணிகள், மாறும் காரணிகள் என இருப்பதால் குறுங்காலத்திற்கேற்படுகின்ற செலவினையும் மாறும் செலவு, நிலையான செலவு எனப் பிரித்து நோக்கலாம். மாறும் காரணிகள் மூலமாகவே மாறும் செலவு ஏற்படுகின்றது. உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் நிலையான காரணி மாறாததாக இருப்பதால், மாறும் காரணியினையே அதிகரிக்க வேண்டியிருப்பதனால் உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க மாறும் காரணியின் அளவு அதிகரித்துக் கொண்டு செல்வதனால் மொத்த மாறும் செலவும், மாறும் காரணிகளின் அளவினையும், அதற்குரிய விலையினையும் பொறுத்து மாற்றமுறும். உற்பத்தி நடத்தையானது; $Q = F(L, K)$ ஆகும். இதனை செலவு ரீதியில்; $TC = TFC + TVC$

$$= Tc + L.W \text{ எனலாம்.}$$

10இங்கு Tc என்பது நிலையான செலவுமாறா விரும்பத்தையும் L என்பது மாறும் காரணியின் அளவினையும், W என்பது மாறும் காரணியின் விலையினையும் குறித்து நிற்கிறது. (உ—மாகு) மாறும் காரணியின் விலை மாறவில்லையென எடுப்பின் மாறும் காரணியின் தொகையே மொத்த மாறும் செலவினை நிர்ணயிக்கும் பிரதான காரணியாகிறது. மொத்த செலவின் போக்கும் அதனையொட்டியதாகவே காணப்படும். மொத்த மாறும் செலவு உற்பத்தியை நிழல்போல் தொடர்ந்து செல்கிறது எனக் குறிப்பிடப்படுகிறது.

மொத்தமாகவும் சில்லறையாகவும்
பலசரக்கு சாமான்களும், மற்றும்
கேக் செய்வதற்கான பொருட்களையும்
சகாய விலையில் பெற்றுக்கொள்ள
சிறந்த இடம்

ராஜன் ஸ்ரோஸ்

உரும்பிராய் கிழக்கு,

உரும்பிராய்.

வணிக மலரே வருக! வருக!

எங்களிடம் சகலவிதமான ஆங்கில
மருந்து வகைகளும் குழந்தைகளுக்கான,
பால்மா வகைகள், கோழி இறைச்சி,
(புரெயிலர்) முட்டை, பட்டர், மாஜரீன்
பிஸ்கட் மற்றும் அன்பளிப்புப் பொருட்கள்
முதலியன நியாய விலையில் பெற்றுக்
கொள்ள

குறிஞ்சி பார்மஸி

3, நவீன சந்தை,

திருநெல்வேலி.

(எமக்கு வேறுகிளைகள் இல்லை)

குறைந்த செல்வினை விதியானது குறுங்கால உற்பத்திக் தொழிற்பாட்டிலிருந்து பெறப்பட்ட முடிவாகும் இதனை நோக்கின் ஆரம்பத்தில் மாறும் காரணி அதிகரிக்கின்ற வேகத்திலும் பார்க்க உற்பத்தி அதிகரிப்பு வேகம் கூடுதலாக இருக்கும். அதாவது ஆரம்பத்தில் மாறும் காரணி அதிகரிக்க உற்பத்தி அதிகரிப்பினும் பின்னர் அதிகரிப்பு வேகம் குறைந்து செல்லும் இந்நிலையில் ஆரம்பத்தில் உற்பத்தி அதிகரிப்பு வேகத்திலும் மொத்தச் செலவு அதிகரிப்பானது குறைவாக இருப்பதுடன் மொத்த மாறும் செலவு முதலில மெதுவாக அதிகரிக்கும், பின்னர் மாறும் காரணி அதிகரிப்பு வேகத்திலும் உற்பத்தி அதிகரிப்பு வேகம் குறையும் போது துரிதமாக அதிகரித்தும் செல்கிறது.

மொத்த நிலையான செலவினை உற்பத்தியினால் வகுப்பதன் மூலம் சராசரி நிலையான செலவு பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

$$\frac{TFC}{TP} = AFC$$

மொத்த நிலையான செலவு மாறாமலிருப்பதனால் உற்பத்தி அதிகரித்துச் செல்கின்ற போது சராசரி நிலையான செலவு குறைந்து கொண்டே செல்லும். ஆரம்பத்தில் இதன் வீழ்ச்சிப்போக்கு விரைவானதாகவும், பின்னர் உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க குறைவானதாகவும். இருக்கும் இதற்குக் காரணம் உற்பத்தி அதிகரித்துச் செல்கின்ற போது ஒவ்வொரு அலகு உற்பத்தியிலும் தவறுகின்ற நிலையான செலவின் அளவானது குறைந்துகொண்டு செல்வதே.

மொத்த மாறும் செலவினை மொத்த உற்பத்தியினால் பிரிக்க வருவதே சராசரி மாறும் செலவாகும்.

$$\frac{TVC}{TP} = AVC$$

எனவே, மொத்த மாறும் செலவினது (TVC) டோக்கும். உற்பத்தியினது போக்குப் சேர்ந்ததே சராசரி மாறும் செலவினது

(AVC) போக்கை தீர்மானிக்கின்றது. மொத்த மாறும் செலவின் அதிகரிப்பு உற்பத்தியின் அதிகரிப்பிலும் பார்க்கக் குறைவாக இருப்பதால் ஆரம்பத்தில் சராசரி மாறும் செலவு குறைந்து செல்கின்றது. இவ்வாறான உற்பத்தி அதிகரிப்பிற்குக் காரணம் நிறுவனத்திற்கேற்படும் அகச்சிக்கனங்கள், புறச்சிக்கனங்கள் என்பவையே. அகச்சிக்கனங்கள் நிறுவன செயலால் ஏற்படுபவை இவைகளைத் தொழிற்பிரிவால் ஏற்படும் சிக்கனங்கள் தொழினுட்பக் காரணமான சிக்கனங்கள், விற்பனை விஷயமாக ஏற்படும் சிக்கனங்கள், நிர்வாக விடயத்திலேற்படும் சிக்கனங்கள் எனப் பாகுபடுத்தலாம். இத்தகைய சிக்கனங்களால், உற்பத்தித் திறன் உயர்ந்து, சாரிசரி செலவு குறைகிறது. ஆனால் பின்னர் நிறுவனத்தில் சிக்கனமின்மைகள் ஏற்படுகின்றபோது உற்பத்தி அதிகரிப்பினைவிட மாறும் செலவு அதிகரிப்பானது கூடுதலாக இருப்பதால் சராசரி மாறும் செலவு அதிகரிக்கின்றது.

ஒரு பொருளை மேலதிகமாக உற்பத்தி செய்வதன் மூலம் மொத்தச் செலவிலேற்படும் மாற்றமே எல்லைச் செலவு. மொத்தச் செலவிலேற்படும் மாற்றத்தினை உற்பத்தியினாலேற்படும் மாற்றத்தினால் பிரிப்பதன் மூலம் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

$$\frac{\Delta TC}{\Delta IP} = MC$$

குறுங்காலத்தில் மொத்தச் செலவு மொத்த நிலையான செலவினையும், மொத்த மாறும் செலவினையும் உள்ளடக்கியது. இங்கு மொத்தச் நிலையான செலவு நிலையாக இருப்பதால், மொத்த மாறும் செலவு மாற்றமே மொத்தச் செலவில் மாற்றத்தினையேற்படுத்துகின்றது. இவற்றைப் பின்வருமாறு சமன்பாட்டில் நிறுவுதல் மூலமும், வரைபடம் மூலமும் மேலும் தெளிவாக்கலாம்.

நிறுவல் I

சராசரி உற்பத்தி சராசரிச் செலவினைத் தீர்மானித்தல்.

$$\frac{TVC}{TP} = AVC$$

$$TVC = L.W$$

$$\frac{TP}{L} = AP$$

$$\therefore TP = AP.L$$

இதனை $\frac{TVC}{P}$ என்பதில் பிரதியிடின,

$$\therefore \frac{L.W}{L.AP} = AVC$$

$$\therefore \frac{W}{AP} = AVC$$

அல்லது $\frac{1}{AP}W = AVC$ ஆகும்.

நிறுவல் II

எல்லை உற்பத்தி எல்லைச் செலவினைத் தீர்மானித்தல்.

$$MC = \frac{\Delta TVC}{\Delta TP}$$

$$TVC = L.W$$

$$\therefore NC = \frac{\Delta TVC}{\Delta TP} = \frac{\Delta L.W}{\Delta TP}$$

$$MP = \frac{\Delta TP}{\Delta L}$$


$$\therefore \frac{1}{MP} = \frac{\Delta L}{\Delta TP}$$

$$MC = \frac{1}{MP} . W$$

அல்லது $MC = \frac{W}{MP}$ ஆகும்.

இங்கு L = மாறும் காரணி, W = மாறும் காரணியின் விலை AP = சராசரி உற்பத்தி TP = மொத்த உற்பத்தி, AVC = சராசரி மாறும் செலவு, TVC = மொத்த மாறும் செலவு MC = எல்லைச் செலவு MP = எல்லை உற்பத்தி ஆகும்.


மாறும் காரணியின் விலையானது இங்கு (W) நிலையானதாக இருப்பதால், சராசரி உற்பத்தியின் மாற்றங்களைப் பொறுத்தே சராசரி செலவு அமையும். சராசரி உற்பத்தி குறைவடைய சராசரி செலவு அதிகரிக்கும். சராசரி உற்பத்தி எங்கு உச்சமாயுள்ளதோ அவ்விடத்தில் சராசரிச் செலவு குறைவாயிருக்கும், இதனையே நிறுவல் I விளக்கி நிற்கின்றது. இதுபோன்றே எல்லை உற்பத்தி குறைவடையும்போது, எல்லைச் செலவு குறைவடைந்தும், எல்லை உற்பத்தி குறைவடையும் போது எல்லைச் செலவு அதிகரிக்கும். எல்லை உற்பத்தி உச்சமான இடத்தில் எல்லைச் செலவு குறைவாகவும் காணப்படுகின்றது. இதனையே நிறுவல் II விளக்கி நிற்கின்றது. இவற்றைப் பின்வரும் வரைப்படம் மூலம் மேலும் தெளிவாக்கலாம்.



MP = எல்லை உற்பத்தி
 AP = சராசரி ,,
 MC = எல்லை செலவு
 AVC = சராசரிச் ,,

சராசரி மாறும் செலவுக் கோடானது ஆரம்பத்தில் கீழ்நோக்கி சென்று பின்பு மேல் நோக்கி செல்வதைக் காணலாம். சராசரி உற்பத்திக் கோட்டின் வடிவத்திற்கும், சராசரி மாறும் செலவுக் கோட்டின் வடிவத்திற்கும் தொடர்புண்டு. அதாவது சராசரி உற்பத்திக் கோட்டின் வடிவமே சராசரிச் செலவுக்கோட்டின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. சராசரி உற்பத்திக் கோட்டின் தலைகீழ்ப்படுத்திய வடிவமே சராசரி மாறும் செலவுக் கோடாகும் இதே போன்றே எல்லைச் செலவுக் கோட்டின் வடிவமும் எல்லை உற்பத்தியினால் தீர்மானிக்கப்படுகின்றது.

அடுத்து உற்பத்திச் செலவுக் கோடுகளை எடுத்து நோக்கின்;



இங்கு குறுங்கால உற்பத்திச் செலவுக் கோட்டின் B — C வரை சராசரி மாறும் செலவு குறைகிறது இதற்குக் காரணம் உற்பத்தி அதிகரிப்பானது காரணி அதிகரிப்பிலும் கூட இருப்பதேயாகும். உற்பத்தி கூட சராசரி மாறும் செலவு குறையக் காரணம் உழைப்பின் (L காரணியின்) மாற்றமே ($Q = 8 (TcL)$)

இங்கு பயன்படுத்தும் காரணியின் அளவினையும், அதனால் கிடைக்கும் வெளியீட்டினையும் நோக்கின் வெளியீடு கூடவாகவும், செலவு குறைவாகவும் உள்ளது.

$$AVC = \frac{TVC}{TP}$$

இங்கு சராசரிச் செலவு குறையக் காரணம் திறமையான உற்பத்தி நடத்தை இங்கு பிரயோகிக்கப்படுகின்றமையே. ஆகவே இது வரை குறுங்கால உற்பத்தி நடத்தையானது குறுங்காலத்தில் அதன் உற்பத்திச் செலவினைத் தீர்மானிக்கின்றதனை அவதானித்தோம். இனி நீண்டகாலத்தை அவதானிக்கலாம்.

நீண்டகால உற்பத்திச் செலவுக்கோடு நீண்டகால உற்பத்தி நடத்தையோடு தொடர்புடையதாக இருக்கும். நீண்டகாலத்தில் எல்லாச் சாதனங்களும் அளவில் மாற அவகாசமுள்ளது. மாறச் சாதனம் ஒன்றுமில்லை நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க விரும்பின் புதிய பெரிய பொறித் தொகுதியை நிறுவலாம். நீண்டகால உற்பத்தித் தொழிற்பாடு மூன்று வகைப்படும். இவை ஒரு நிறுவன உற்பத்தி நடத்தையைக் காட்டுகிறது.

- 1) கூடிச் செல்லும் அளவுத் திட்ட விளைவு விதி
- 2) மாற அளவுத்திட்ட விளைவு விதி
- 3) குறைந்த செல் அளவுத்திட்ட விளைவு விதி

இம் மூன்று தன்மைக்கேற்ப உற்பத்திச் செலவிலும் மாற்றம் ஏற்படும். நிறுவனத்தின் செலவுக் கோட்டமைப்பையும், வடிவத்தையும் அந்நிறுவனம் பெறும் சிக்கனங்கள் தீர்மானிப்பதுண்டு. இது இரண்டும் பெரும் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றது; 1) மெய்ரீதியான சிக்கனம், 2) பணரீதியான சிக்கனம் உற்பத்தி நடத்தையின் சார்பாகக் கிடைக்கின்ற சிக்கனம். விற்பனை அல்லது சந்தைப்படுத்தல் சார்பாகக் கிடைக்கின்ற சிக்கனம் முகாமைத்துவம் சார்பாகக் கிடைக்கின்ற சிக்கனம், களஞ்சியப்படுத்தல், போக்குவரத்து தொடர்பாகக் கிடைக்கின்ற சிக்கனங்கள் என மெய்ரீதியான சிக்கனத்தை வகைப்படுத்தலாம். இதே போன்று, பணரீதியான சிக்கனங்களும் மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது மொத்தமாகக் கொள்வனவு செய்வதனால் ஏற்படும் சிக்கனங்கள் குறைந்த செலவில் நிதியிடல் மூலமும் குறைந்த செலவிலான விளம்பரம் மூலமும் குறைந்த செலவிலான போக்குவரத்து நடவடிக்கைகளைத் தெரிவு செய்வதனாலும் குறைந்த கூலியில் தொழிலாளரை வேலைக் கமர்த்துதல் மூலமும் இப்பணரீதியான சிக்கனம் பெறப்படுகின்றது.

இவ்வாறு சிக்கனங்கள் பெறப்படுவதன் காரணமாகவே, நீண்டகாலச் சராசரிச் செலவுக்கோடு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்கின்றது. நீண்டகால உற்பத்திச் செலவுக்கோடு நீண்டகால உற்பத்தி நடத்தையோடு தொடர்புடையதனால், அங்கு காணப்படும் கூடிச் செல்லும் மாற குறைந்து செல்லும் அளவித்திட்ட விளைவு

வரி; கணக்குப்பதிவு தொடர்பான சேவைகளை வழங்கும்

ரக்ஸ் அன் எக்ஸ்சிஞ்சர் சேவீசஸ்

முதலாம்மாடி, சி: எஸ். கே. பில்டிங். கே. கே. எஸ். வீதி,
ஆஸ்பத்திரிவீதிச் சந்தி, யாழ்ப்பாணம்.

சிறந்த போட்டோஸ்ராற் பிரதிகளை வழங்கும்

யாழகம்

படப்பீரதியாக்கல் சேவை

32, பிரப்பங்குளம் ஒழுங்கை வண்ணைநகர்,
யாழ்ப்பாணம்.

வணிக மலரே வருக! வருக!!

தெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கட்டும்
யாழ்நகரில் பலசரக்கு வியாபாரத்தில் தரமான
பொருட்களை நிதான விலையில் சரியான எடையில்
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள
ஒரே ஸ்தாபனம்

வினாயகர் ஸ்ரோர்ஸ்



166, ஆஸ்பத்திரி வீதி,

யாழ்ப்பாணம்.

விதி என்பன ஒரு நிறுவனத்தின் நீண்ட காலச்சராசரிச் செலவுக் கோட்டின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன.

கூடிச்செல்லும் அளவுத்திட்ட விளைவு விதி என்பதை மறுபுறமாக நோக்கின் குறைந்த காரணிகளைக் கொண்டு கூடிய வெளியீடு பெறப்படுவதாகும். குறைந்த

காரணிக்கான செலவுகள் குறைந்தளவில் இருக்கும்போது வெளியீடு அதிகரித்துச் செல்கின்றது, இதனால், சராசரிச் செலவு குறைந்து செல்வதனால் சராசரிச் செலவு கோடு கீழ்நோக்கிய போக்குடைய சராசரிச் செலவுக் கோடாக அமைந்துவிடுகின்றது. இதனைப் பின்வரும் வரைப்படம் மூறம் தெளிவிக்கலாம்.





- SAC = குறுங்கால சராசரிச் செலவு
- SMC = குறுங்கால எல்லைச்செலவு
- LMC = நீண்டகால எல்லைச் செலவு
- LAC = நீண்டகாலச் சராசரிச்செலவு

இங்கு K L என்ற 2 உற்பத்திக்காரணி சளைப் பயன்படுத்தி Qx பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு உற்பத்தி விரிவுப் பாதையின் ஒவ்வொரு புள்ளியிலும் கூடிச் செல்லும் அளவுத் திட்ட விளைவு விதியினைக் காண முடிகின்றது. (உற்பத்தி சமநிலையின் போக்கினைக் காட்டும் கோட்டினை உற்பத்தி விரிவுப்பாதை என்று கூறலாம்) இங்கு காரணி அதிகரிப்பு வீதம் 50% மாக அமைய உற்பத்தி அதிகரிப்பு வீதம் 75% மாக அமைகின்ற காரணத்தினால் இங்கு K L காரணிகள் 50% அதிகரிப்புக்கான செலவினையே பெற்றுக் கொள்ளும் இதனை 75% வெளியீட்டுடன் ஒப்பிடும் போது செலவு குறைவானதாகவே இருக்கின்றது. இதனாலேயே நீண்டகாலச் சராசரிச் செலவுக் கோடானது படத்தில் காட்டப் பின்வருமாறு கிடையச்சிற்கு சமாந்தரமாக அமைந்துவர வழி செய்கிறது.


பட்டவாறு மேலிருந்து கீழ்நோக்கிச் செல்கிறது.

$$\text{உற்பத்தித் தொழிற்பாடு} = Q = f(u_1) \begin{matrix} 75\% \\ 59\% \end{matrix}$$

இவ்வாறு அகப்புறச்சிக்கனங்கள்கிடைக்கின்ற வேளையில் சராசரி செலவுக்கோடு மேற்சாட்டப்பட்டவாறு கீழ்நோக்கிச் செல்கிறது. ஆனால் சிக்கனங்கள் கிடைக்காத வேளையில் அதாவது சிக்கனம் பூச்சியமாக இருக்கையில் அல்லது சிக்கனமின்மை இருப்பின் அங்கு காரணி அதிகரிப்பும் வெளியீடு அதிகரிப்பும் சமனாக இருக்கும் எனவே இங்கு மாறா அளவுத் திட்ட விளைவு விதி காணப்படும். இதுவே சராசரி செலவுக் கோட்டின் சாதாரண போக்கிற்குக் காரணமாக அமைவதுடன் நிறுவனத்தின் நீண்டகாலச் சராசரிச் செலவுக் கோடானது



இங்கு ஒரு சாதாரண தொழில்நித்பம், சாதாரண உற்பத்தி நடத்தை காணப்படுவதன் விளைவாக சிக்கனமின்மை காணப்படுகிறது எனவேதான் சிக்கனம் கிடைக்காத போது காரணி அதிகரிப்புக்கேற்பவே வெளியீடும் அமைவதால் நீண்டகாலச் சராசரிச் செலவுக்கோடும் சமாந்தரமான போசு குடைய சராசரிச் செலவுக் கோடாக




இங்கு வெளியீட்டில் 25% அதிகரிப்புக் காணப்பட காரணி 50% மாக அதிகரித்துக் சென்றுள்ளது. எனவே, இங்கு செலவு அதிகரித்தும் வெளியீடு குறைவாயுமுள்ளதால் செலவுக் கோடானது கீழிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது. இங்கு நிறுவனத்தில் விரயங்கள் அதிகரித்தும் சிக்கனமின்மை அதிகரித்தும் செல்கிறது. அதாவது, சாதாரணமாக ஒரு உற்பத்தி நடத்தையில் எல்லைச் செலவும், சராசரிச் செலவும் சந்திக்கும் புள்ளியே உத்தம உற்பத்தி மட்டமாகும். அதற்குப்பால் உற்பத்தியை அதிகரித்துச் செல்வின் செலவும் அதிகரித்துச் செல்லும். அதாவது நிறுவனம் தன் இயலளவிற்கு மேல் உற்பத்தியை அதிகரித்துச் செல்லும்போதே விரயங்கள், சிக்கனமின்மை தோன்றி நீண்டகாலச் சராசரிச் செலவுக்கோடு மேற்காட்டப்பட்டவாறு கீழிருந்து மேல்நோக்கிச் செல்கின்றது. இச் செலவுக் கோட்டின் ஒவ்வொரு மட்டத்திலும் உற்பத்திச் செலவு அதிகமானதாகவே இருக்கும்.

எனவே, மேற்காட்டப்பட்டவாறு நீண்டகால உற்பத்தி நடத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது எனப்பார்த்தோம். இது ஒரு நிறுவனத்தின் மரபு ரீதியான நடவடிக்கையாகும். ஒரு நிறுவனத்தின் ஆய்வில் காரணிகள் மரபு ரீதியாக முழு இயலளவில் பயன்படுத்தப்படுகிறதெனம்வு, நவீன ஆய்வில் முழு இயலளவில் பயன்

அமைந்து விடுகிறது. மேலும் இங்கு நீண்டகால மொத்தச் செலவும், வெளியீடும் சமனாக இருக்கும்.

நிறுவனத்தின் சிக்கனமின்மை காணப்படின் அங்கு குறைத்து செல்லும் அளவுத்திட்ட விளைவுவிதி காணப்படும். இதனால் நீண்டகாலச் சராசரிச் செலவுக்கோடானது கூடிச் செல்லும் அல்லது மேல்நோக்கிய போக்குடையதாகக் காணப்படும்.



படுத்தப்படுவதில்லையெனவும் காரணிகள் ஒதுக்கப்பட்டவையெனவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக மரபு ரீதியான ஆய்வின் குறைபாட்டினாலேயே நவீன ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் இங்கும் நிறுவனத்தின் உற்பத்திச் செலவானது உற்பத்தி நடத்தையால் தீர்மானிக்கப்படுகின்றது.

இவ்வாறு இம்மூன்று கட்டங்களிலும் சிக்கனங்களும் விரயங்களும் காணப்பட்டன. இதற்குக் காச்ணம் பரும மாறுதல் (கூடிச் செல்லும், மாறு, குறைந்து செல்லும் அளவுத்திட்ட விளைவு விதிகள்) சாதன விகித மாறுதல் அதாவது சாதனப் பதிவீடு (மடிப்புச் செருக்கம், பகுபடாத்தன்மை, பதிவீடு) சாதன விலை மாறுதல் (பொறி கொள்வனவு) போன்றவையே காரணமாகும். எனவே நீண்டகாலத்தில் நிலையான செலவென்று ஒன்றில்லை. எல்லாம் மாறும் செலவாகவே உண்மையால் மேற்காட்டப்பட்டவாறு நிறுவனத்தின் நீண்டகால உற்பத்திச் செலவும் அதன் உற்பத்தி நடத்தையால் நிர்ணயிக்கப்படுகின்றது. இதேபோன்றே குறுங்காலத்திலும் நிறுவன உற்பத்திச் செலவு அந்நிறுவனத்தின் உற்பத்தி நடத்தையால் நிர்ணயிக்கப்படுகிறது எனச் சொல்லின் மிகையிலில்லை.

செல்வி. கோ. இரதிராணி
H. N. D. A - [IV]

நெஞ்சம் மறப்பதில்லை

S. Puvaneswary
N. C. B. S
1-st Year.

என் நினைவில் மலரும் கவிதை — அது
உன் உறவில் நீ தந்த உரிமை — நீ
மனம்மாறி அதனைப்பறிப்பதேனோ — நான்
இதை இனி மறப்பேனோ

என் வாழ்வின் அஸ்தமனமே
உன் வாழ்வின் இனிய உதயமோ
காலங்கள் மாறினாலும் — என் மனம்
உன் பிரிவின் துயரை தாங்குமோ

நெஞ்சம் முழுதும் உன்ராகம் — ஆனால்
நீ வஞ்சித்தது பெருந்துரோகம்
என் வாழ்வின் இனி என்றுமே சோகம்
எப்போது தீரும் என்மீது இக்கோபம்

ஆண்களில் நீ என்றும் தனிரகம்
உன் அன்பே என்றும் என் சுகம்
என்று நீ அறிவாய் நடந்தநிஜம்
எப்போது பிடிப்பேன் உன் கரம்

மல்லிகையை வெண்மை பிரியுமா
மலர்களை தேட கருவண்டு மறக்குமா
சூரியனை கண்டும் தாமரை மலரமறுக்குமா
உன் அன்பை ஏற்க என் இதயம் தயங்குமா

எப்போது காண்பேன் மணக்கோலம்
அதை நினைத்தால் தோன்றுவதென் கும்
மாளம்
உள்ளம் ஏங்கும் ஒரே இன்பதாளம்
என்று கேட்குமோ கெட்டிமேளம்

மனதில் உன்னைப்பற்றியே ஓராயிரம் கேள்வி
வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வி
உனக்காக நான் நடாத்துவது வேள்வி
நீ இப்போது நிற்பதேனோ தள்ளி

கடலின் அலைகள் ஓய்ந்தாலும்
மலரை விட்டு அழகு நீங்கினாலும்
சூரியனை ஒளி பிரிந்தாலும்
உன்னை விட்டு இந்தஜீவன் பிரியாது

உனக்காக தூது சொல்லி
அனுப்பினேன் தென்றலை
உன் வரவை எதிர்பார்த்து — தினம்
நிற்பேன் வாசலில் காத்து.

மண்ணை விட்டுப் போனாலும் மனதை விட்டுப் போவதில்லை

செல்வீ செல்வராணி மயில்வாகனம்
H. N. D. A. (FIRST YEAR)

தை மாத மேகம் போல்
தவழ்ந்தோடி வந்தாயே
கையசைத்து மழலை மொழி
கமழ்ந்திட வைத்தாயே
தெம் மாங்கு தமிழிசையில்
தாலாட்டு கேட்டாயே
காலனவன் கேட்டவுடன்
உன்னுயிரைக் கொடுத்தாயே ?

செல்வமே செல்லமே என
தெவிட்டாமல் முத்தமிட்டேன்
செல்லச் சிரிப்பினிலே
சொர்க்கத்தை நான் கண்டேன்
என் செய்வென் என் நெஞ்சு
ஏங்கித் தவிக்கிறதே
மண்ணை விட்டுப் போனாலும்
மனதை விட்டுப் போவாயோ...?

ஐயகோ என் செல்வம்
இறந்திடக் கண்டேனே
சென்றுவிட்ட என் தெய்வம்
சிரித்திடக் காண்பேனோ...
கனகக் காணும் உன் உருவை
கண் காணும் நானெதுவோ
நெஞ்சிருக்கும் வரைஉன் நினைவை
நெஞ்சம் மறப்பதில்லை...!

கடவுள் தந்ததில்ப
காணிக்கை என்றிருந்தேன்
காலனவன் பறித்திட நான்
கவலையில் வேகின்றேன்
நெஞ்சில் நிறைந்த உனை
நெஞ்சம் மறப்பதில்லை
மண்ணை விட்டுப் போனாலும்
மனதை விட்டுப் போவதில்லை...!

1988-6-18ஆம் திசுதி சனிக்கிழமை
மு.ப 10 மணிதொடக்கம் 12 மணி
வரை நடைபெற்ற கவிதைப்
போட்டியில் முதலாம் இரண்டாம்
இடத்தைப்பெற்றவை.

With Best Compliments from

THE LEADING FARM CENTRE IN JAFFNA

Dealers in.

- ★ Issue of day old chicks
- ★ Prima Poultry & Cattle Feed
- ★ Veterinary Products
- ★ Vetzyme Vitamins & Shampoo for dogs
- ★ Broiler Chicken & Frozen items
- ★ & other items relating to Animal Husbandry

NALLUR FARM CENTRE

19, Murugesar Lane, Nallur, Jaffna.

With Compliments From

EVER - REST INDUSTRIES & DISTRIBUTOR

(Famous House For Quality Tea)

96, Kachcheri - Nallur Road,

Jaffna

Importance of English in Sri Lanka

English is an international language and is taught in our schools as a second language. Why does the government of Sri Lanka have a policy that English language should be taught in our schools as a second language. The answer for this not only for the reason that English is an International language, but also it plays a major role in everyday life of Sri Lankan Citizens. So, under the topic "Importance of English in Sri Lanka" let's see what is the role of English in Sri Lanka.

Sri Lanka is a multi — lingual, multi — religious and multi — racial country. Majority of Sri Lankans speak Singala language while minority speak Tamil language. In the mean time a certain community speaks English as their another language. As Sri Lanka has a "Swabasa" education system, it is very difficult to communicate a particular community with another community. If a message is conveyed in Tamil to Singalese or in Singala language to Tamils and if the message is not understood by them there is no point of finding fault with them. So to have communication among the multi lingual communities there should be language to communicate. English plays the role as communicative language in Sri Lanka. As English is an international language, most of the foreigners know Eng-

lish at least to communicate. To speak with foreigners, English is used. When Sri Lankan visits a foreign country for any reason, he faces problem in and out of the airport if he doesn't know English. If he knows English well, he can easily manage every thing and get his work done.

English is very important for the students of Sri Lanka who are engaged in higher studies. All the inventions and innovations are published in English first, and it takes a lot of time sometimes more than ten or twenty or even fifty years to get translation in our language. People who are engaged in higher studies need to know the discoveries when they study and not after finishing their studies. To understand the publications of new theories and innovations they should know English.

The knowledge of English provides jobs locally and abroad. Sri Lanka is a developing country. Foreigners are investing their capital in Sri Lanka on various projects industries etc. When they manage the companies they need personnel with English knowledge for their administrative setup. Most of the government departments work in English. So English knowledge is essential to

work in the government departments, In foreign countries, as they are giving more importance for English, it is easy to get a job for a person who has a very sound knowledge in English language.

English is very essential to deal with affluent society. The affluent society in Sri Lanka always speaks in English. There will be so many chances for a person to deal with the affluent society. We meet them in functions, temples, parties, clubs etc. Somtimes we may need the help of them in several occassions. As they are speaking in English, we can't start our conversations in our mother tounge. So we should know English to have conversations with them.

English is important for us to understand the other culture patterns. As Sri Lanka is a multi—lingual, multi—racil, and multi—religious country there are several communities in Sri Lanka. The other communities with live in foreign countries also belong to several cultures. It is always necessary for us to understand the other's culture in order to respect them. Understanding their culture in not only to respect them but also to understand them.

More than this we can avoid our odd behaviour in several occasions when they behave according to their culture custom come from culture. Understanping the others cul-

ture means understanding others customs, To understand the other communities, culture and customs English plays a mayor role both in Sri Lanka and in foreign countries. We can't understand their cultures and customs through our language unless they speak our language. There are remote possibilities to come across such different communities speaking the same language we can understand their cultures and customs either through reading or communicating. For both these English helps us.

The knowledge of English gives us the understanding of mass media such as news papers, television, radio etc. The Tamil and Sinhala news papers are published to give the people local news because most of our people are interested in the local news only. The news about the happenings in the outside world is given only by English daily news papers. To understand the world we should have a knowledge of English. If we know English well we can listen to the news broadcast of Voice of America, B. B. C, Australia etc. The items which make us to think, which give us a sound knowledge of several matters are produced by foreigners in English and televised locally. To understand those programmes which are televised we should know English.

Totally we can say that the knowledge of English language makes us to have better outlook of the world. In the present situation English language plays a major role in human life in Sri Lanka. So it is very necessary that every Sri Lankan should have a sound knowledge of English. The major need of the younger generation is a sound knowledge of English. It is the duty of the Sri Lankan English teachers to give

sufficient knowledge to the students.

Unlike the past our students realised the importance of English. English knowledge gives the way to achieve their goals. It opens the gate to outside world. Our students depend on their English teachers to see the world and to enter the new world. (There is a major part left for the English teachers not to be the frog is the well.)

"Brindhavanam",
Udaiyar Lane,
Kokuvil East,
Kokuvil.

Miss. Arunthathi Poopalasingham,
N. C. E IInd Year.

Whole Sale & Retail Dealers in
All Kinds of

★ Threads

★ Buttons

★ Elastics

★ Joys

Gold Coverings Jewels

Fancy Goods & Croceries

ONCE VISITED ALWAYS PATRONIZED

AMBIHAPATYH FANCY TRADERS

9A, Modern Market,

Jaffna

Some Aspects of Oral and Silent Reading

"Reading maketh a man" - This saying brings out effectively the importance of reading to man. Reading is one of the language skills, which one has to master if one is to learn a language effectively. Reading helps one to share in the thoughts of others, to gather new information, to widen ones stock of knowledge, and to spend ones leisure profitably and pleurably.

Reading is an exercise in learning to recognise the strange, unfamiliar signs and symbols in a language. It also provides an opportunity for the recognition of the letters, words, word order and meaning in the language. The reading material provides an opportunity for the reader to enhance his knowledge of the language. It helps to acquaint himself with the vocabulary grammar and the flow of the language.

Reading can be either oral or silent reading. In silent reading we use the eyes and our ability to understand the meaning of the written signs. In oral reading we change the written signs into oral signs giving the same meaning. Silent reading is used mainly for understanding and expressing.

Oral reading is a mental and physical action. It is the first sta-

ge of reading and it's for beginner. Reading aloud is a special skill and special methods are required. Children should first learn to read the mother tongue aloud with expression and this in turn helps them in reading aloud foreign language. Loud reading improves tone, rhythm, fluency and expression. It helps in the proper articulation of sounds. Oral reading helps to detect bad pronunciation. If vocabulary is to be mastered it ought to be presented to the ear as well as to the eye and this could be done through oral reading. Oral reading helps to shed inhibitions. Children by listening to good oral reading can become good readers themselves. Oral reading helps children to recite poetry and rhythms quite well. It helps the teachers to devote individual attention to children and correct their mistakes. It helps other children to prepare themselves while one is reading. The teacher should have patience and listen intently when the pupils read aloud. Children sometimes become nervous and excited and some children are self-conscious while performing a reading lesson in a classroom situation. As the child proceeds from year to year oral reading became less important and silent reading gains importance.

Silent reading is training for life and serves one profitably. The whole class is geared into action. It enables pupils to work individually and at their own place. It prepares children for higher academic work, it provides one with an opportunity to share in another's thoughts, it helps one to widen one's knowledge, and helps to spend his leisure pleasantly and profitably. Silent reading encourages pupils to read widely and satisfy their intellectual needs. To gain mastery and command of the language silent reading is essential. Class discipline is maintained during silent reading. If a pupil is to become knowledgeable, broad in outlook and truly a master in his field, he should be encouraged in rapid silent reading. It demands a high degree of concentration of the mind and eyes and rapid effec-

tive reading. When a group is engaged in silent reading perfect silence must prevail, otherwise one loses concentration. Silent reading in class should be followed by questioning and this helps to evaluate one's understanding.

If the task of questioning does not follow the child tends to be playful and boisterous. Hence the teacher should set up a task as a fellow-up, if silent reading is to be profitable and purposeful.

In the words of W. E. B. White "Reading is the work of the alert mind, is demanding and under ideal conditions produces a sort of ecstasy." Thus reading is not a passive job—it involves both mind and body. It is a specialised skill to master a language. Both oral and silent reading should be encouraged if a learner wants to attain proficiency in learning a language.

Miss. T. Sathiyadevi

N. C. E. IInd Year.

Dowry System In Sri Lanka

This topic draws still the attention of all of us in a great deal, as its importance arises on new dimensions to the 21st century A. D. and therefore the objective of this essay needs to clarify the present form of its practices and results.

A systematic and long term unbiased observatory study of such system of Hindu society of Sri Lanka paves the way for us to go a little deeply into the process of analysis. The reasons as to why the interactions of men and women in a society adopting such system takes either an extra-ordinary speed in constructive lines or emits and reflects an intense waves of restlessness, conflicts and much frustration for future to most of us.

What is this dowry system? How did this system get originated? What was the basic idea or philosophy behind a dowry practice at the time of its introduction to Hindu groups and did any one of us so far give thought as to what extent or degree the practice of dowry system has satisfied up to date the expected effect by our ancestors of Sri Lanka.

We have got to think a lot on these lines and here are some points about the idea or opinion

or an inward feelings of the parties involving in arranging a marriage

(1) Spinsters

"Of course I do want to marry.....but marriage seems impossible to girls in our calibre as the wealth or property demanded by the bridegroom is rather impossible to be carried out either by my parents or by me in a life time".....We have some wealth but once if I get married it will go into the hands of the bridegroom's party and then how about the future of my sisters and mother....., above all what the salary I draw too will not be allowed smoothly to be spent to my sisters.....Things are doubtful. Isn't it?

"We have got only this house and the land and if the bridegroom's party agrees to leave out at least this house for us to live we could consider this proposal to our eldest sister..."

"I am sorry. They are selfish. What it attracts them is only my house and jewellery but not my educational qualifications or my quality. I don't want to marry him and I don't want any more marriage proposals."

(2) Batchelors

"I am the only boy in my family. I have no faith in dem-

anding a dowry, but I need money and property to settle my sisters... so it is not me who demands but my parents and my sisters..."

"I studied hard and came up to such standard and profession. My parents encouraged me and this is the only opportunity by which I could satisfy my mother and father..and I am sorry that I can't marry the girl whom I liked because she has no dowry....you can inquire and see that a minimum 400,000 of rupees comes as do nation..."

(3) Parents

"He is our last son in our family and he too must get the equal sum of dowry like his brothers...Otherwise in-laws will not treat him equally..above all intime to come there may be problems among our grand-children in our absence...so do not blame us. Not that we have only one daughter for us to give out everything, We have in the name of dowry,...it has to be shared among all our daughters...and a marriage could be fixed only within their due shares...What to do, any one who is proposed within that margin.. seems to be less qualified than our daughter. She says that she does not want to."

"Our voice doesn't arise here because we have neither currencies nor properties. Our daughters have

good educational back-ground and yearning for jobs. That is all... only God could show them a bright future..."

"My husband married me against the wishes of his parents without so called dowry as we liked each other.....but now I realise that it is affecting my children for their future, comparatively".

(4) Mediators

"Marriages are made in Heaven"-it is said. Our mediators in this field have never put a full stop to their sentences once of they start...their language has special qualities....let us discuss their worthy experiences on some other occasion...because there is no room here...

What idea or concept we could derive out of these data. In general could we agree that money or money's work plays the major role for two young ones to join hands?

Does money or property become as a necessary condition or sufficient condition or both?

Hope all of us will admit that at least wealth becomes as a necessary condition for fixing a marriage...and I am of opinion that...this property and money in the name of dowry instead of giving a "GOOD START" for the newly weded-couple to face

their future life it destroys not only the possibilities of a marriage but also its glory in the start itself.

There are so many victims in this field where a healthy mind is getting subjected to a stress always...

Let us now go through the meaning or the definition of the term 'dowry' An English. English dictionary identifies this "term" as some property or wealth brought by a woman to the husband at her marriage. Let us once again check up the meaning in the dictionary. Englishmen as printed a term "TALENT" also in that column. That is -

"Dowry means a Talent or Wealth or property brought by a woman to her husband at her wedding" How many of us identify that term talent here, in fixing a marriage. *After all, to be a wife and a mother is undoubtedly the most important, highly skilled and difficult task that a woman cares to perform.*" — Dr. Ratha-krishnan.

In a country like "SAUDI ARABIA" the music of the definition changes as -

Dowry means, a talent or wealth or property brought by a *Gentleman* to his wife *At his wedding.*

Where we go to share much ideas with our elders they say that

it depends on the scarcity of woman to men...and the term "scarcity" is a popular figure in the subject of economics.

Now let us come to our problem of identifying the problem in dowry system.

There are several stages in human developments and growth such as physical development, emotional development and ps. psycho-motor development.

Where Changes occur physically, that is a sign that they come to the stage of readiness to procreate.

It is where the educationalists the psychologists and the writers of "DHARMA SASTRAS" anvice us

That stage of readiness needs re — inforcement — otherwise this may lead our young ones to mal — adjustment — the psychologiests.

"Marriages of girls should not be delayed long after purberty. That girl may be kept unmarried for a period of three years, if suitable husbands cannot be found" "Dharma Sastra" There what shuld be the social norm in our society in the faculty of marriages. Does it need a CHANGE?

"Professor Chandrasegaram says that *there are no Permanants but Changing Permanants"*

Miss Y. Meenalochani

N. C. E. II nd Year

Typewriter Mechanism And How To Maintain It

The Typewriter may be divided into three main parts:

1. Key Board
2. Carriage
3. Chassis

The operator should have a working knowledge of all parts of the typewriter and mechanism. It will be useful for the operator to refer to these operative names in reporting machine defects

Key Board

The Key board of a typewriter is arranged in four rows or banks. It is made up of forty — two, forty — four or forty — six keys. It comprises the alphabet, numerals, fractions, punctuation marks and various other signs.

Carriage

The upper mechanism or the carriage that operates from left to right (or right to left) provides for the full typing length of line. It consists of several important mechanisms. The chief of which are as follows:

1. Platen Roller or Cylinder
2. Carriage Released Lever
left and right)
3. Paper Release Lever
4. Margin stops (left and right)
5. Line spacer
6. Variable line spacer

7. Line spacing lever and
Carriage return
8. Front scale
9. Paper bail and clamps
10. Tabulator

(1) *Platen Roller or Cylinder:*

It is the large roller on the carriage and the surface is covered with rubber. The typewriting paper is wound in to it in readiness for typing. A backing sheet should be inserted with the typewriting paper to preserve it from indentation.

(2) *Carriage Release Lever:* They are the left and right hand levers adjacent to the knobs when depressed enable the carriage to move quickly to the left or right.

(3) *Paper Release Lever:* It is a lever for releasing the pressure on the feed rollers, and allows the paper to be adjusted

(4) *Margin Stops:* These stops will regulate the left and right hand margins of the typewriting paper. Their operation and position vary in the different typewriters.

(5) *Line Spacer:* It allows the line space lever to produce the desired line spaces. One,

two or three line spaces or even $1\frac{1}{2}$, $2\frac{1}{2}$ line spaces can be adjusted

- (6) *Variable Line Spacer*: Its position varies on the different types of machines. The operation of it, will adjust the roller to a fraction of an inch as desired
- (7) *Line Spacing Lever and Carriage Return*: This lever is placed either on the left or right of the typewriter. It resolves the platen or roller for a new line at a set space. It performs its function in one operation.
- (8) *Front Scale*: This is placed in front of the Cylinder. It shows the writing length from zero to the extent of the cylinder.
- (9) *Paper Bail and Clamps*: It is the movable scale over the top of the roller and the rubber fingers available on it are for holding the paper in position.
- (10) *Tabulator*: Tabulator Mechanism and its position vary on the different types of machines. It enables the carriage to move rapidly from column to column as desired

Chassis

The iron frame protects the body of the typewriter which contains important mechanism. These important parts should not be tampered with by an operator. Any adjustments should be made by a typewriting mechanic.

Some of the important mechanisms with which the typist should be conversant are:

1. Ribbon Spools
2. Marginal Release Key

(1) *Ribbon Spools*: The bi-chrome ribbon adapter registers in the upper, the lower or a neutral position on the ribbon. These adjustments will produce various colours available in the ribbon. In the latest models of typewriters the colour change switch indicates three colours. The neutral position is marked in white and is used for cutting stencils.

(2) *The Marginal Release Key*: This key when depressed is intended to enable the typewriting line to be extended beyond the set margin. It helps to type words without dividing at the end of lines

The typewriter should be kept clean and a few minutes dusting daily will be an advantage. A kit for the case of the typewriter should be provided by the manu-

facturers. It should comprise the following: type cleaning brush, oil dropper, typewriter oil, benzoline or petrol, small screw driver and soft piece of cloth.

The typewriter should be covered every day after use to prevent accumulation of dust.

The nickel and enamelled parts of the typewriter should be

rubbed over with benzoline or petrol and polished with a soft piece of cloth.

Oiling must be done at least once a month carefully. The oil should be applied to the vital parts with an oil dropper. These parts which are covered must not be tampered with and the surface oil should be cleaned.

Mrs. M. Makinthan
Visiting Instructor
English Stene (Evening)

வணிக மலர் சிறப்புடன் வெளிவர வாழ்த்துகிறோம்

வாடிக்கையாளர்களே! உங்களுக்குத் தேவையான

- ★ SLON எஸ்லோன் பைப் வகைகள்
- ★ பெயி்ன்ற வகைகள்
- ★ கிருமி நாசினிகள், விவசாய விதைகள்
- ★ மின்சார உபகரணங்கள்

முதலியவற்றிற்கு நாடுங்கள்

அயிராமி

பலாலி வீதி,

திருநெல்வேலி.

Better Prospects from Learning Shorthand

There is hardly any language in the world that does not have its own shorthand system. Shorthand is any system of rapid writing using symbols to represent letters of the alphabet words or phrases. Shorthand is employed extensively in reporting the proceedings of the legislative bodies, trials of cases in courts of law and taking dictated business correspondence.

The publication by Isaac Pitman of "Stenographic Sound Hand" marked a new era in the development of phonetic system. Not only did he classify the sounds of the English language scientifically and arrange his material for writing accordingly, but he introduced very simple abbreviations that help the student of stenography to learn the system very easily and use it very efficiently. Since the system is pho-

netic all words are written according to the sounds.

If we do not use shorthand it would be impossible to take down in longhand the proceedings of the parliament, public speeches, of famous men and for that matter verbatim reports of anything of importance that is being spoken on public platforms and elsewhere. There is an increasing demand for people who know stenography in the business world. A knowledge of stenography increases one's chance of getting jobs. Usually students who study type-writing and there is a great demand for such people in the business world.

Machines are also used to take shorthand. This is an invention of the last quarter of the 19th century.

Miss. Gunawathy Kumarasamy
Stenography (English)
Part Time

இலங்கையின் தொழில் நுட்பக் கல்லூரிகளின் பாடவிதானம்

இலங்கையில் உள்ள 27 தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் வணிகக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக்கல்லூரிகளின் சான்றிதழ்கள் தொழில் சார்புடையன என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்நெறிகளில் பயிலுகின்றனர். இவ்வாறு தமது எதிர்காலத்தை வளப்படுத்தும் நோக்குடன் வந்து சுற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சித்தியடைவதில்லை. சித்தியடைவோரிலும் பெரும்பாலானோர் தாம் பெற்ற பயிற்சிக்குப் பொருத்தமான தொழிலைப் பெறுவதில்லை. இதனால் கல்வித்துறையில் கழிவு ஏற்படுகின்றது. இக்கல்விக்கழிவு (Educational wastage) நிதி சார்பானதும், மனித வளங்கள் சார்பானதும், எளிய வளங்கள் சார்பானதுமாகும் இதற்குரிய காரணங்களை ஆய்வு செய்தல் அவசியமாகும். இவ்வாய்வு மேற்கொள்ளப்படாத காரணத்தால், இச்சிந்தனைக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

கல்வியின் மதிப்பீட்டுத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பிரச்சினையை நோக்கும் பொழுது, குறைந்த பட்சம் 50% மாணவர்களாவது எந்த ஒரு பரீட்சைகளிலும் சித்தி எய்த வேண்டும். இலகுவான பரீட்சைகளில் அண்ணளவையாக 70% ஆகிலும் சித்தியடைய வேண்டும். தொழில் நுட்பக் கல்லூரிகளின் கல்விக்கழிவுக்கு உரிய சில காரணிகள் நோக்கற்பாலன.

1. ஆசிரியர் சார்பான குறைபாடுகள்
2. சமூகச் சூழலில் காணப்படும் இடர்களும், தடைகளும்
3. பாடவிதானத்தின் பொருத்தப் பாடினமை
4. பரீட்சைகளில் உள்ள குறைபாடுகள்
5. பயிற்சி முறை
6. நிர்வாகச் சீர்கேடு

இன்றோர்ன பிறகாரணிகளும் உண்டு இக்குறைபாடுகளும், பிறபலவும் சகல கல்லூரிகளிலும் காணப்படுகின்றன என்பது இக்கட்டுரையாளரின் கருத்தாகும். இச்சிறு கட்டுரையில் சகல காரணிகளையும் ஆழமாகவோ, விரிவாகவோ, புள்ளி விபர ஆதார பூர்வமாகவோ ஆய்வு செய்யமுடியாது. சில பிரச்சனைகள் பற்றி மேல் நோக்கான கண்ணோட்டத்தை மட்டும் செய்யமுடியும்.

சமூகச் சூழ்நிலை காரணமாக ஏற்படும் இடர்களை சொல்லாடல் செய்து பார்த்தல் பயனுடைத்தாகும்.

1. போக்குவரத்து வசதியின்மைகள் பல வகைப்படும்.
2. அரசியல் சூழ்நிலை

தொழில் சார்பான அரசின் கொள்கைகள், இலங்கையின் எப்பகுதியிலும் காப்புணர்ச்சியுடன் தொழில் செய்ய முடியாத நிலை முதலியன நேரடியாகவும், மறைமுகமான உளவியல் சார்பாகவும் மாணவரின் கல்வித்துறை ஈர்ப்பைப் பாதிக்கவல்லன.

3. சூழ்நிலையில் தோற்றுங் கெடுபிடிகள்

இக்கூற்றை இக்கட்டுரையில் விரிவுபடுத்தாமலும், பெரிதுபடுத்தாமலும் விடுத்தல் சாலப் பொருத்தமாகும்.

4. மாணவருக்கு நிதி வசதிக்குறைபாடு
5. மாணவரின் வீட்டில் உள்ள குறைபாடுகள்

பொதுவாக இவற்றை சுருக்கிச் "சிதைந்த இல்லம்" என அழைக்கலாம்.

6. சகபாடிகளால் மாணவர் வழி தவறல்
7. கல்லூரிகளிற் காணப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகக் கல்லூரியில் மாணவ சமுதாயம் முழுமையான பயனைப் பெறும் வாய்ப்புகள் மறுக்கப்படல்

பாட விதானத்தின் பொருத்தப் பாடினமை விரிவாகச் சிந்திக்கற்பாலது கல்வித்துறை அறிஞர்கள் பாடவிதானம் எவ்வாறு தோற்றுவிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளனர். பாடவிதானத்திற் காணப்படும் உருப்படிகள் அல்லது விடயங்கள் (Topics) இரு வகையில் சேகரிக்கப்பட வேண்டும்.

1. அகவய முறைகள் - Subjective process

2. புறவய முறைகள் - Objective process

தொழில் நுட்பக் கல்லூரிப் பாட விதான அமைப்பு அகவய முறையிலே உருவாக்கப்படுகின்றது. தமது பாண்டித்தியத்தை வெளியுலகுக்குக் காட்டும் நோக்குடன் பாடவிதானத்தைத் தயார் செய்வதுடன் பிறநாடுகளில் பயன்படுத்தப்படும் பாடவிதானத்தை எடுத்து “கத்தரிக்கோலும் பசையும்” என அழைக்கப்படும் மூடமுறையைக் கைக்கொண்டு பாட விதானத்தைத் தயார் செய்து தயாரிக்கப்பட்ட சரக்கு மாணவர்கள் மீது திணிக்கப்படும். எமது நாட்டிற் காணப்படும் இம் முறையினால் இளைஞர்களின் சக்திகள் வீண் விரயம் செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஏற்படும் மனமுறிவு காரணமாக நெறிபிறழ் பாதையிற் செல்லத் தூண்டப்படுகின்றனர்.

புறவயமுறையே இவ் விஞ்ஞான காலத்துக்கு ஏற்புடையதாகும். எமது தேசத்தில் இம்முறை கையாளப்படாவிடினும் இம்முறை பற்றிச் சில குறிப்புகளைச் சுருக்கமாகக் கூறுதல் சிந்தனையைத் தூண்டற்பாலது. புறவய முறையில் ஒரு நிபுணர் குழு பாட விதானத்தைத் தயார் செய்யும் நெறிசார்பான பலரின் அபிப்பிராயத்தை ஒன்று திரட்டி, ஒரு பொது வழியைக் காண முயற்சிக்க வேண்டும். கீழிருந்து கருத்துக்கள் உதயமாகி மேல்நோக்கிச் செல்லும் இம்முறை, மேலிருந்து கீழ் நோக்கித் திணிக்கப்படும் எதேச்சாதிகார முறைக்கு முரணானது. கருத்துக்கள் பின் விபரிக்கப்படுவோரிடம் இருந்து சேகரிக்கப்படவேண்டும்.

அ) வர்த்தகப் பெருமக்கள்

ஆ) வங்கி, நிதிக் கம்பனிகள், நட்டஈட்டு நிறுவனங்கள், இன்றோன்ன வணிக நிறுவனங்கள்.

இ) வணிகத்துறை சம்பந்தமான கல்வி மாண்களும், நிறுவனங்களும்

ஈ) வணிகத்துறையில் கற்கும் மாணவர்கள்

உ) வணிகத்துறைக் கல்வியில் ஈடுபாடுடைய பிறநாட்டு நல்லறிஞர்

ஊ) அரச நிர்வாகிகள் உட்படப் பிறர்

நேர்முகப் பேட்டிகள், கலந்துரையாடல்கள், வினாக்கொத்துக்கள் அவதானிப்புப் போன்ற நுண்முறைகள் மூலம் கருத்துக்களைச் சேகரிக்கவேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தேர்ந்து எடுக்கும் பொறுப்பு கல்விமாதர்களைக் கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வணிக நிறுவனங்களுக்கு எத்தகைய வணிகத்திறன் உடைய சேவையாளர்கள் தேவை என்பதை வணிகத்துறையில் ஈடுபடும் வணிகர்களுக்கே நன்கு தெரியும். எனவே அவர்களின் கருத்தே மையமாகக் கருதப்பட வேண்டும். இது சம்பந்தமாக இலங்கையில் காணப்படும் ஒரு அடிப்படைக் குறைபாடு சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

பாடவிதானத்தையும், பாடநெறிகளையும் தீர்மானிக்கும் முன்பு, எவ்வளவு தொழிலாளர் குறிப்பிட்ட துறையில் எதிர்காலத்தில் தேவை என்பதை முன் கூட்டியே தீர்மானிக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புத் திட்டமிடல் (Employment projection) எனத் திட்டமிடல் துறையினர் அழைப்பர். உதாரணமாக 1995-ல் எத்தனை சுருக்கெழுத்தாளர் தேவை என்பதை 1985-ல் தீர்மானிக்க வேண்டும் திட்டக்குழு (planning commission) இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு திட்டமிடப்பட்டு, அதன் அடிப்படையில் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கப்படுவாராகில், கல்லூரிகளில் இருந்து வெளியேறும் சகல மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உண்டு. இவ்வாறு வேலை

வாய்ப்புத் திட்டமிடல் செய்யாத தொழில் நுட்பக் கல்லூரிக் கல்வியால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுமே தவிர மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தமுடியாது.

பரீட்சைப் பெறுபேறுகளை உற்றுநோக்கும் பொழுது மனிதவளம் உட்படச் சகல வளங்களும் வீண்விரயஞ் செய்யப்படுவதை அவதானிக்க முடியும். இதற்குரிய காரணிகளையுந் தாக்கத்தையும் ஆராய்ச்சி அடிப்படையிலே பூரணமான முடிவுக்கு வர முடியும். மாணவர் பரீட்சையில் தோல்வியுறுதல், வீண் கழிவு மட்டுமன்றி அவர்களின் மனமுறிவு ஊடாகச் சமுதாய முறிவுக்கும் வழிவகுக்கும் என்பதை மறக்கக் கூடாது. சில காரணிகளை எழுந்த மானத்தில் இங்கு குறிப்பிடுகின்றேன்.

1. நெறியின் நோக்கத்தையும், பாடவிதானத்தின் தன்மையையும், கற்கும் மாணாக்கரின் கல்வி அடைவையும் அறியாதோர் வினாத்தாட்களைத் தயாரித்தல் தவறாகும்.
2. வினாத்தாட்கள் ஒரு சபையினால் தயாரிக்கப்பட்டு இன்றோர் சபையினால் பரிசீலிக்கப்பட வேண்டும். பரிசீலிக்குஞ் சபை, தானே பரீட்சையை அதன் நிபந்தனைகளுக்கு ஏற்க எழுத வேண்டும். அவர்களின் விடைகள் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே அவ் வினாத்தாளிற் காணப்படும் உருப்படிகள், பரீட்சை ஆய்வு முறைகளிற் கூறப்பட்ட பிரகாரம் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இதுவே மேலைநாட்டு முறையாகும்.

3. வினாத்தாள்தயாரிப்பில் ஈடுபடுவோரில் சிலர் முன்னேநாள் அல்லது சமகால விரிவுரையாளராக இருக்கவேண்டும்.
4. வினாத்தாள்களை மதிப்பீடு செய்வோர் பொதுவாகத் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளராக அமைதல் விரும்பத்தக்கது. ஆயினும் ஊழல் இடம்பெறாத வகையில் மதிப்பீட்டாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். அவர்களுக்கு இவ்வாய்ப்பை அளிப்பதனால் ஊழல் இடம்பெறும் எனக்கூறுவோர் கண்ணை மூடிப்பால் பருகும் பூனையைப் போன்றோராவர். அனைவருக்கும், எமது நாட்டுப் பரீட்சைப் பெறுமதிப் புள்ளிகளின் ஊழற் பங்கு வீதம் நன்கு புலன் என்பதை மறுக்க முடியாது A/L, O/L போன்ற பரீட்சைகளில் அனுமதிக்கப்படும் இம்முறையை ஏன் தொழில் நுட்பக் கல்லூரிகளின் பரீட்சையில் அனுமதிக்கக்கூடாது?

மனித வளமும் இதர வளங்களும் வீண் விரயமாதல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் இடம் பெறுதல் பற்றிய சில சிந்தனைத்துளிகளை மட்டும் இங்கு காணமுடியும் முழுமையான விளக்கம் ஓர் ஆய்வின் மூலமே புலனாகும். இளைஞர்கள் இவற்றைச் சிந்தித்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் இப்பிரச்சினைகளைச் சமர்ப்பிப்பார்கள் என்ற கருதுகோளை மனத்தில் வைத்து இச்சிதறல் கட்டுரை வரையப்பட்டுள்ளது பலருடைய உள்ளத்தில் புண் ஏற்படும் என்ற காரணத்தால் சில விடயங்கள் பற்றிய கருத்துக்கள் கூறப்படவில்லை. தொழில் நுட்பக் கல்லூரிகளின் அனைத்துப் பாடநெறிகளும் பாடவிதானங்களும் காலத்துக்காலம் ஆய்வு செய்யப்படவேண்டும்.

சைவப்புலவர் அ. ஸ்ரீஸ்கந்தராசா
B. A. (Edu) M. A. Dip in Edu Lecturer
Faculty of Education, University of Jaffna

எமது கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் வணிகத்துறை சார்ந்த பயிற்சி நெறிகள்

1. கணக்கியலிலான உயர்தர தேசிய தகுதித் தேர்வு (பகுதி நேரம் 4 வருடம்)
(Higher National Diploma in Accountancy. "Part Time 4 Years")
2. வர்த்தகவியலிலான உயர் தேசிய தகுதித் தேர்வு (முழு நேரம் 4 வருடம்)
(Higher National Diploma in Commerce "Full Time 4 Years")
3. தொழிற் கற்கைகளிலான தேசிய தகுதித் தேர்வு (முழு நேரம் 2 வருடம்)
(National Diploma in Business Studies "Full Time 2 Years")
4. ஆங்கில மொழியிலான தேசிய தகுதித் தேர்வு (முழு நேரம் 2 வருடம்)
(National Diploma in English "Full Time 2 Years")
5. தொழிற் கற்கைகளிலான தேசிய தராதரப்பத்திரம் (முழு / பகுதி நேரம் 2 வருடம்)
(National Certificate in Business Studies "Part Time / Full Time 2 Years")
6. சுருக்கெழுத்தாளர் தராதரப்பத்திரம் தமிழ்/ஆங்கிலம் (முழு/பகுதி நேரம் 1 வருடம்)
(Stenographers Certificate Tamil / English "Full Time / Part Time 1 Year")
7. வர்த்தக தொழில் தொடரும் கல்விக்கான ஆங்கிலத்துக்கான தேசிய தராதரப்பத்திரம் (முழு நேரம் 1 வருடம் / பகுதி நேரம் 2 வருடம்)
(National Certificate English for Commerce, Industry and Further Education "Full Time 1 Year / Part Time 2 Years")

1988 / 89 கழகவாண்டில் ஆரம்பமாகும் புதிய பயிற்சி நெறி

8. கணக்கீட்டில் தேசிய தராதரப்பத்திரம் (பகுதி நேரம் 2 வருடம்)
(National Certificate in Accounting "Part Time 2 Years")

Pass List. Department Examination 1985 / 86

1. H. N. D. A Final (ald sy)
M. Arutsothinathan
2. H. N. D. A Illrd yr.
R. Sivarajah
N. Seetha
R. Gowrysivam
V. Thevaki
3. H. N. D. A IInd yr.
V. Kandasamy
R. Gowrysivam
T. Kumuthini
S. Malinithevy
S. Rathirani
K. Shayamala
V. Vasuki
K. Arunthathy
4. H. N. D. C (ad) IVth Yr.
V. Senthilrajan
5. H. N. D. C Illrd Yr.
V. Kaileswaran
S. Santhakumary
R. Shyamala
6. H. N. D. C. IInd Yr.
S. Balanathan
7. N. D. E.
T. Chithira
P. Joseph
S. Kavechandrika
R. Niranjala
R. Ratnambikai
8. N. C. B. S. (Accounts)
S. Kukathevy
K. Ranjani
- P. Santhiranayaki
P. Sasikala
T. Sivasakthy
K. Sugirthaluxmy
T. Sivaranjani
S. Thamilarasi
T. Thankamalar
9. N. C. B. S. (Ad)
A. Arasakulasegaram
I. Kangatharan
S. Jeevaranjini
10. N. C. B. S. (Steno)
N. Mankaiyakkarasi
M. Shiyamini
P. Valarmathy
11. N. C. E.
V. Jegathananthan
K. Shanmukasundram
G. Lakshman
K. Soruba
K. Subramaniam
T. Agantha
K. Bavani
K. Pirabalini
B. Evangelinemeera
A. Gowry
T. Janaki
T. Jeevani
R. Kirubalini
T. Kowsalai
R. Luxmy
K. Mathivathani
A. Nantharani
S. Niranjana
P. Chithra

A. Perinparajani
 R. Rajanthini
 K. Rathiluxmy
 A. Sathiyathevy
 M. Shiyama
 K. Sivakalagini
 P. Sivananthi
 B. Sriranjani
 S. Sothimayam
 S. Suganya
 N. Uma
 M. Vanitha
 T. Vasuki
 J. Jokananthi

12. STENO (Eng) (H. L)

M. Mathivathani
 N. Nagasulosana
 K. Sobana

13. STENO (Eng) (L. L)

T. Parimala
 N. Nagasulosana

14. STENO (Tamil) (H. L)

N. Janatha
 A. Jayagowry
 T. Jayarani
 N. Kalarani

K. Kamalarani
 R. Kirubavathi
 K. Malinithevy
 K. Malaragini
 M. Pathmavathi

15. STENO (Tamil) (L. L)

N. Janatha
 P. Jegaruby
 P. Jeyarani
 N. Kalarani
 R. Kirupavathi
 K. Malargini
 M. Pathmavathi
 M. Puvaneshwary
 S. Rajakanthi
 N. Rajaselvee
 S. Ramani
 R. Rajaluxmy
 P. Sakundala
 M. Santhini
 T. Shylayja
 S. Santhavalli
 S. Sumithira
 V. Vanitha
 T. Vasanthi
 V. Vijayaluxmy
 S. Yogarangitham

Department Examination 1986/87

16. STENO (Eng) (L. L)

B. Kamalanajaki
 S. Niranjani
 C. Nithiyakala
 N. Preminie
 T. Pushpalatha
 S. Ranitha
 K. Santhini
 T. Vijayakala
 K. Jogamalar
 S. Vinothini

17. STENO (Tamil) (L. L)

K. Amirthalingham
 P. Sasikala
 B. Thevekarani
 S. Vasantharagini
 B. Vijayarani
 K. Vimalleswary
 T. Kalaichelvee
 K. Uthayanila

18. STENO (Tamil) (H. L)

K. Amirthalingham
 B. Thevekarani
 K. Vimalleswary
 T. Kalaichelvee

List of Staffs attached to Commerce Section of the Technical College Jaffna

Principal: Mr. S. Rajendra, B. Sc (Agr.) Hons. (Poona) Dip-in Edu (Ceylon)
Vice-Principal: Mr. K. Jeyaratnam, B. Com., M. Com., Dip-in Business & Financial
 Adm.
Head of Commerce: Mr. A. D. R. Gomez, Dip-in Accountancy, Higher Commercial
 Certificate

Permanent Staff:

Mr. V. S. Keethaponkalan, B. Com. Spl. (Hons), Special Commerce Training Teacher.
 Mr. R. Lankadurai, B. Com.
 Mr. W. J. Soosairatnam, B. Com. (Hons) Dip-in Com.
 Mr. S. Suntharampillai, B. O. L. (A. U.)
 Mrs. S. Chandrasegaram, Special Trained Commerce (Palaly)
 Mrs. P. Balakrishnan, B. A. (Econ)
 Mr. S. Umakanthan, B. Com. (Hons)
 Mr. A. H. Mahrooph, B. A., Dip-in Edu.
 Mrs. P. Jeyanathan, Dip-in Com. 2nd Year, Higher Commerce Certificate for
 Book-keepers and Shorthand & Typewriting.
 Miss. V. Murugupillai, B. Com., Higher Commerce Certificate for Book-keepers and
 Shorthand & Typewriting

Visiting Staff:

Mr. S. S. Anantham. B. A. (Hons) Lower 2nd, ~~B. A.~~ Econ., HNDA 3rd Year
 Chartered Preliminary
 Mr. B. Balachandran, B. Com. 2nd Upper, ACMA Chartered Licenciate
 Mr. C. Balasubramaniam, B. Sc.
 Mr. M. Eugene. L. L. B. Attorney-at-law
 Mr. K. Kanagartnam, B. Com. (Spl.) Dip-in Accountancy
 Mr. K. Kanthasamy, B. Sc., M. A.
 Dr. (Mrs) P. Kanthasamy, B. A., B. Phil., Ph. D.
 Mr. C. Kamalaharan, B. A., Dip-in Edu., Special Trained Teacher
 Mr. R. Kanthiah, M. A. in English, Dip-in Edu., Dip-in T. E. S. L.
 Mr. R. Kanapathipillai, B. A., Preliminary M. A., Dip-in Edu., Dip-in Teaching
 of English
 Mrs. M. Makinthan, Stenographers (English) Higher Level Certificate
 Miss. Y. Murugesu, A. C. A.
 Mr. A. Nadarajah, B. A., B. Sc. (Econ) Dip-in Edu.
 Mrs. M. Paramasamy, B. A., Dip-in Edu.
 Mrs. J. Pathmanathan, Pitman Shorthand & Typing Certificate, Dip-in Book-keeping
 Mr. S. Pathmanathan, B. A. (Hons). Dip-in G. A. Linguis. English Special Trained
 Mr. A. Rajaratnam, L. L. B. Attorney-at-law
 Mr. M. Rajanayagam, A. C. A.
 Mr. K. Rajendran B. Sc. (Spl) 2nd Class
 Mr. S. Rajasingam, B. A., Dip-in Edu., Retired Lecturer Gr. II
 Mr. V. Sathiaseelan. B. A. (Spl) Econ.
 Mrs. S. Sahathevan, B. A.

- Mr. P. Sivapathasundaram, ICMA Part II, F. I. A. A., A.M.I.D.P.M., M.B.I.M.
 Mr. P. V. S. Sivalingam, G.C.O., Dip-in Accountancy
 Mr. K. Thangarajah, B. Sc., Dip-in Edu
 Mr. S. Thedchanamoorthy, B. A., Retired Assessor
 Mr. N. Thevapalasingam, Special Trained Teacher Certificate (English)
 Mr. S. Theivathavapalan, Spl. Trained (English), Trained in S. E. M., Trained in
 Comm. English RELC Singapore

- Mr. B. Thavabalan, Attorney-at-law
 Mrs. J. G. Varnan, B. A. 2nd Class, Dip-in Edu., [Diploma in Teaching English
 Mr. O. Vijayaratnam, Spl. Degree in Econ. 2nd Upper
 Mr. K. Srikanthan, Higher School Certificate, Spl. Trained Teacher (English)

List of Staffs Attached to Administration

Registrar;

- Mr. S. Kamalesvaran, G. C. S. (Supra)
 Mr. P. V. S. Sivalingam, Chief Clerk, G. C. S. IIA
 Mrs. S. Sahathevan, Clerk, G. C. S. IIA
 Mr. S. Mahalingam, Clerk G. C. S. IIA
 Mr. W. Selvarajah Clerk G. C. S. IIB
 Mr. K. R. Sivalingam, Tamil Typist Cl. IIA
 Mr. S. Thayanathan, Librarian Gr. II
 Miss. P. Sriskandadevi, Librarian Gr. II

மலர்க வணிக மலர்!

நவீன விஞ்ஞானத்துவ (கம்பியூட்டர்) முறையில்
 கண்ணைக்கவரும் வண்ணக் கலர்களில்
 புகைப்படச் சுருள்களில் குறுகியகால இடைவெளியில்
 கழுவிடவும் சிறந்த கலர்ப்படப் பிடிப்புக்கும்

இன்றே நாடுங்கள்

ஜெகன் போட்டோ

399, மணிக்கூட்டு வீதி,

யாழ்ப்பாணம்.

வாழ்வின் இருபடிகள்

மலருக்குள் மதுவிருக்கும் - ஆனால்
மங்கைக்குள் பெண்மையிருக்கும்
பெண்மைக்குள் தன்மையிருக்கும் - அங்கு
பெருமைக்கு அளவேயில்லை.

இரவுக்கு பகலிருக்கு - இது
இயற்கையின் நியதி - ஆனால்
இன்பத்தில் துன்பமிருக்குது - அது
இறைவனின் நியதி.

கனவிற்கு உறக்கம் வேண்டும் ஆனால்
காதலுக்கு உறவு வேண்டும்
உறவுகள் பிணைந்து விட்டால் - அங்கு
உலகமே தெரிய வராது

கனவுகள் கலைந்துவிட்டால் - அங்கு
கருமையான வெளித்தோற்றம்
உறவுகள் பிரிந்து விட்டால் - பின்
உலகமே பொய்த் தோற்றம்

காதலில் கரும்பு என்றால் - அங்கு
கறுப்பான ஒரு வேம்பிருக்கும்
பிணைவதற்கு ஓர் வேர் நின்றால் - அங்கு
பிரிவுக்கே இடமில்லை.

ஆக்கம்

நாகலிங்கம் - நாகேஸ்வரி
தமிழ் கருக்கேழுத்தாளர் தராதர்ப்பத்திரம்

வணிக மலரே மலர்க!

லைட் தயாரிப்புகள்

- Baby Banion
- Baby Suite
- Frock in all Sizes
- Textile
- Suiting and Shirtig
- Sarees



லைட் காமென்ற்ஸ்

249, மின்சார நிலைய வீதி,

யாழ்ப்பாணம்.

உங்கள் இல்லங்களில் நிகழும் மங்கள

நிகழ்வுகளை என்றும் நிலைநிறுத்தி வீடியோவில்

வண்ணப் படங்களைத் தருபவர்கள்

T. V. DECK, VIDEO GAMERA போன்றவற்றைத்

திருத்தித் தருபவர்கள்



எவர் விஷன்

21/A, மணிக்கூட்டு வீதி.

யாழ்ப்பாணம்.

நமது மன்றச் செயலாளர் தீரு. டி. சிவலோகநாதன் அவர்களின் நன்றியுரை

வட இலங்கையில் தமிழ்மொழி மூலம் போதனை தந்து வருடா வருடம் வணிகத் தொழினுட்ப வல்லுனர்களை நமது சமுதாயத்திற்கு அளித்துவரும் யாழ்ப்பாணத் தொழினுட்பக் கல்லூரியின் வணிக மாணவ மன்றமானது கல்லூரி மாணவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுடன் ஆசிரிய மாணவ நல்லுறவை வளர்த்தும், கல்லூரியின் பொதுவான நலனோம்புச் செயற்பாடுகளை மேற்கொண்டும், கலை கலாசார சமய அம்சங்களைப் பேணிப் பாதுகாத்தும் முனைப்பான பணிகளை ஆற்றி வருகின்றது.

கல்லூரியில் நமது மன்றம் தனது செயற்பாடுகளை வரலாற்றுச் சின்னங்களாக்கும் வகையில் "வணிக மலர்களை" காலத்திற்குக்குக் காலம் வெளியீடு செய்து வந்துள்ளது. கடைசியாக 1976/77 ஆம் ஆண்டில் வணிக மலர் வெளியீடு செய்யப்பட்டது. அதன்பின் நம் மாணவ சமுதாயத்தின் செயற்பாட்டில் ஏற்பட்ட "மந்தமான நிலைமை" நாட்டில் இனப் பூசல்களால் ஏற்பட்ட "சோதனைகள், வேதனைகள்" என்பவை வணிக மலரைக் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மலர விடாமல் செய்து விட்டன.

ஆயினும் நம் இனத்திற்கு குறிப்பாக நமது மாணவ சமுதாயத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் சோதனைகள் தற்போது சற்றுத்தணிந்து கடந்த வருடங்களைக் காட்டிலும் அமைதியான நிம்மதியான சூழ்நிலை ஏற்பட்டுவரும் இவ்வேளையில் நமது மன்றத்திற்கும் செயலாக்கம்மிக்க தோதான நிர்வாகிகள் கிடைக்கப் பெற்றுள்ளமை மலரை மீண்டும் முன்னரைக் காட்டிலும் புதுப் பொலிவுடன் மலரச் செய்துள்ளது.

இம் மலரானது கல்லூரியின் சிறப்பையும், மன்றத்தின் செயற்பாடுகளையும், வணிகத் தொழிற்றுறை சார் நுட்பங்களையும், வெளிக்கொணர்வதுடன் நமது சமுதாயத்தினைத் தமது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் "சமுதாயத்தின் வழமையான செயல் நிகழ்வுகளிற்கு ஊறும் பங்கமும் விளைவித்து வரும் சக்திகளுக்கு" நமது சமுதாயத்தின் உறுதியான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றது.

இந்நிலையில் இம் மலரைப் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளிவருவதற்கு அனுமதியும் நல்லாதரவும் தந்த கல்லூரி அதிபர், அறிவுத்திறனும் ஆலோசனையும் நல்கிய கற்கை நெறித்துறைத் தலைவர்கள் விரிவுரையாளர்கள், அறிவுத்திறனும் உதவிகளும் நல்கிய மாணவர்கள் ஏனையோர், அனைத்துத் தரப்பினரையும் ஒருநிலைப்படுத்தி மலராக்கம் செய்த மலர் வெளியீட்டுக் குழுவினர், இம்மலரைத் துரிதமாகவும் சிறப்பாகவும் அழகுறவும் அச்சேற்றித்தந்த முரசொலி அச்சகத்தினர், இவர்கள் அனைத்துத் தரப்பினரது முயற்சிகளும் செயலுருப் பெறுவதற்கு வேண்டிய நிதிவசதியில் பெரும் பகுதியை விளம்பரங்கள் மூலம் தந்துதவிய யாழ். மாவட்ட வர்த்தகப் பெருமக்கள் அனைவருக்கும் என் சார்பாகவும், எனது மன்றத்தின் சார்பாகவும், அனைத்துத் தரப்பினர் சார்பாகவும், அன்னை சரஸ்வதி தேவியின் திருவருட் துணை கொண்டு இதயங்கனிந்த நன்றியறிதலை இத்தால் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

சுபம் !

சுபம் !!

சுபம் !!!

செயலாளர்

வணிக மாணவர் மன்றம்,
(பகுதி நேரம்)

யாழ். தொழினுட்பக் கல்லூரி

இலங்கைப் பல்கலைக்கழகம்
 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்
 நூலகம்



ARCHIVES

முரசொலி அச்சகம்,
 ஸ்ரான்லி வீதி,
 யாழ்ப்பாணம்.

University of Jaffna
 249853

 Library

அன்புடன் வரவேற்கின்றோம்

தற்கால நவநாகரிகத்துக்கேற்ற
சகலவிதமான பிடவைத்தினிசுக்கும்
பட்டுவேட்டி சால்வைகள், காஞ்சிபுரம்;
மணிப்புரி, கூறை சேலைகளும்

சிறுவர் ஆடைகளும், மனத்திருப்தியுடன்
பெற்றுக்கொள்ள நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம்.



சோபா ரெக்ஸ்ரைல்ஸ்

16, பெரியகடை,

யாழ்ப்பாணம்.

பாவிடங்கள்

அண்ணா பற்பொடி



அருந்துங்கள்

அண்ணா கோப்பி

100g, 50g, 25g, கோப்பி பக்கற்றுக்கள் உண்டு.

வெற்றுப்பக்கற்றுக்களை அனுப்பி இனம் பொருட்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அண்ணா தொழிலகம்
இணுவில் தெற்கு
இணுவில்